

பூர்வி.

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

முதலாழ்வார்களுள்

பூதத்தாழ்வார் அருளிச்செய்த

இரண்டாந்திரவந்தாதி.

பேருமாள்கே. யில்

பிரதிவாதிபாங்கரம் அண்ணங்கராசாரியர் வ்வாமி
அருளிய

“திவ்யார்த்த தீபிகை” யேன்னும்

உடையுடன்,

சென்னை M. R. கோவிந்தலூமி நாடுடுவால்,
மாடல் அச்சக்கூடத்தில்,
அச்சிடுவிச்கப்பட்டது.

விபவங்கு

1929.

(Registered Copy Right)

**பீஞ்மான் உ. வே. (காஞ்சிபுரம்) பிரதிவாழிபயங்கரம்
அண்ணங்கராசார்யர் ஸ்வாமிகள் அருளிச்சேய்த க்ரந்தங்கள்.**

திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி விரிவுரை	...	3	0	0
திருப்பாவையின் விரிவுரை	...	1	0	0
ஓடி காலிகோ பைண்ட்	...	1	4	0
நாச்சியார் திருமொழி விரிவுரை	...	1	8	0
ஓடி காலிகோ பைண்ட்	...	1	12	0
பெருமாள் திருமொழி விரிவுரை	...	1	4	0
ஓடி காலிகோ பைண்ட்	...	1	8	0
திருச்சந்த விருத்தத்தின் ஓடி	...	1	10	0
திருமாலை, திருப்பள்ளியேழுச்சி, அமலஞுதிபிரான், } கண்ணிறுண் சிறுத்தாம்பு—இவற்றின் விரிவுரை } <td>...</td> <td>1</td> <td>0</td> <td>0</td>	...	1	0	0
ஓடி காலிகோ பைண்ட்	...	1	4	0
பெரிய திருமொழி விரிவுரை 1,2 பத்துக்கள்	...	3	0	0
முதல் திருவந்தாதி விரிவுரை	...	1	8	0
திருவெழுகூற்றிருக்கையும், திருமடல்களும் விரிவுரை	...	2	4	0
திருவாசிரியம், பெரிய திருவந்தாதி	ஓடி	2	0	0
இராமாநுச நூற்றந்தாதி	ஓடி	0	12	0
கூரத்தாழ்வான் வைபவம்	...	0	4	0
ஸ்ரீவசநபூரவண்ணாரம்	...	1	0	0
முகுந்தமாலையின் தெளிவுரை	...	0	6	0
ஆளவந்தார் ஸ்தோத்திரத்தின் தெளிவுரை	...	0	12	0
ஸ்தாத்ரசங்கதகம் மிகத்தெளிவான தமிழுரை	...	1	0	0
சேஷாவதாரச் சிறப்பு	...	0	2	0
நமஸ்காரதத்துவம்	...	0	2	0
ஸ்தோத்ரவ்யாக்யான சோதநம்	...	0	3	0
ப்ரணவாதிகாரதத்துவம்	...	0	4	0
வாத்ஸல்யார்த்த விவரணம்	...	0	2	0
விதவாவபந விதவம்ஸநம்	...	0	4	0
உபந்யாஸரத்நமாலா (கரந்த லிபி) ஸம்ஸ்க்ருத பாகை	...	0	6	0
பாதுகாஸஹஸ்ராவதார தத்துவம்	...	0	4	0

தேவுங்குலிபி பிரசரங்கள்.

ஸ்ரீவரதாஜஸ்தவம் ஸ்ரீஸ்தவம் இவற்றின் விஸ்தாரமான } மணிப்ரவாள வியாக்கியானம் } <td>...</td> <td>1</td> <td>8</td> <td>0</td>	...	1	8	0
அதிமாநுஷ ஸ்தவத்தின்	ஓடி	0	12	0
திருப்பல்லாண்டு விரிவுரை	...	0	4	0
ஆசார்ய ஹ்ருதய மூலம்	...	0	3	0
ரஹஸ்ய மூலம்	...	0	6	0

இன்னும் பல புஸ்தகங்களும் உள்ளன.

ప్రతి:

పెరగులాణం పెగుండెలిత్తాయార్ తినువుటికిలో చరణమ్.



శ్రీమంగార్ ఎమ్పెనుమాన్రీ జీయరీ తినువుటికిలో చరణమ్.

పొతుత తనియంకం.



(నంపెగుమాం అగులిచేయితతు.)

శ్రీషైలేశదయాపాత్రు ధిభక్త్యాదిగుహార్థ వమ్ ।

యత్స్నాపవణం వన్నే రమ్యజామాతరం మునిమ్॥

[శ్రీగౌలేశ తయాపాతరమ తీపక్తయాతి కుణురణువమ్.
యతీంతరప్రవణమ వంటి రమయజామాతరమ మునిమ్.]

(ఆమ్రవాణి అగులిచేయితవైవ.)

అమ్రీకృనాథసమారమ్భా + వన్నే గురుపరమ్యరామ్॥

మోనిత్యమచ్యుతపదామ్బజ + రామానుజస్వచరణాశరణంప్రవద్యై.

[లక్ష్మిమీనాతసమారమ్పామ + వంటి కురుపామపరామ.

యో సిత్యమచ్యుత + రామానుజస్వచరణాశరణంప్రవద్యై]

(ఆణవంతార్ అగులిచేయితతు.)

మాతూ పితూ యువతయః + ప్రణమామి మూర్ఖాణ్ణాణ్ణా॥

[మాతా పితా యువతయః + ప్రణమామి మూర్ఖాణ్ణా.]

(ప్రీపరాశరపట్టార్ అగులిచేయితతు)

భూతం సరశ్చ + శ్రీమత్తురామ్సుశమునింప్రణతోస్మైనిత్యమ్.

[ప్రతితమ సరచ్చ + శ్రీమత్తపరాంకుశమునిమి ప్రణతోస్మి నిత్యమ.]



புரி :



பூத்தாழ்வார் அருளிச்செய்த

இரண்டாந்திருவந்தாதி.

இது—மயர்வற மதிநல மருளப்பெற்ற ஆழ்வார்களுள் இரண்டாமவரான பூத்தாழ்வாரருளிச் செய்ததும், நாலாயிரப் பிரபந்தத்தில் மூன்றாவது ஆயிரமாக ஸ்ரீமங் நாதமுனிகளால் வகுக் கப்பட்ட இயற்பாவில் இரண்டாவது பிரபந்தமுமாகும். போய்கை யாழ்வாருடைய திருவந்தாதிப் பிரபந்தத்திற்கு அடுத்தபடியாக இத்திருவந்தாதி அவதரித்ததுபற்றி இரண்டாந்திருவந்தாதி யென்று இதற்குத் திருநாமமிட்டு வழங்கலாயினர் முன்னேர்.

இப்பிரபந்த மருளிச்செய்த பூத்தாழ்வாருடைய திருவவ தார வரலாறு முதலீடன முகற்றிருவந்தாதியுரைத் தொடக்கத் தில் விவரிக்கப்பட்டுள்ளன ; அங்கே கண்டுகொள்க.

எம்பெருமானை அநுபவிப்பதற்கு இன்றியமையாத ஸாமக்ரி கள்—பரபக்தி, பரஜனுநம், பரமபக்தி என்கிற ப்ரேமதசா விசே ஷங்கள் மூன்றாம். இவற்றுள், எம்பெருமானை ஸாக்ஷாத்கரிக்க வேணுமென்கிற ஆவல் பரபக்தி ; அவனை ஸாக்ஷாத்கரித்தல் பரஜ ஞாநம் ; பின்பு மீண்மேலும் இடையருது அநுபவிக்கவேணு

மென்னும் ஆவல் பரமபக்தி. (அன்றியே.) எம்பெருமானேடு கூடினபோது ஸாகிக்கும்படியாகவும் பிரிந்தபோது துக்கிக்கும்படியாகவுமிருக்கை பரபக்தி; பகவானுடைய பூர்ண ஸாஸ்தாத்காரம் பரஜ்ஞாங்கம்; அவனுடைய அதுபவம் பெறுவிடில் நிரைவிட்டுப் பிரிந்த மீன்போலே முச்ச அடங்கும்படியிருக்கை பரமபக்தி என்றும் நம் பூருவாசாரியர்கள் நிர்வாஹிப்பர் “உஸ்தநம் வாஹ்தி வெராக் வாரஜூநாநதா வெங்ஹலி” வாநவிடீஸ்வத்தீராது வாரதோ ததிராஹுதெ = தர்சஙம் பரபக்திஸ்ஸ்யாத பரஜ்ஞாகமது ஸங்கமம்—புனர்விச்வேஷப்ரீருத்வம் பரமா பக்திருச்யதே” என்றெருரு காரிகையுமண்டு.

இப்படிப்பட்ட பரபக்தி முதலிபண மூன்றும் முதலாழ்வார் கள் மூவர்க்கும் தனித்தனியே குறைவின்றி உண்டாயிருக்குமானு மூம் ஒரொருவர்க்கு ஒவ்வொன்றே தலையெடுத்து மற்றவை அதற்குள்ளே யடங்கியிருக்கும். பொய்கை யாழ்வார்க்குப் பரஜ்ஞாந பரமபக்திகள் சாயை மாத்திரம் தோன்றிப் பரபக்தியே விஞ்சி பிருக்கும் பூதத்தாழ்வார்க்குப் பரபக்தி முற்றிப் பரிபக்குவமாகி மேலே பரமபக்தி தோன்றக் காரணமான பரஜ்ஞாங்மே விஞ்சி பிருக்கும். பேயாழ்வார்க்குப் பரமபக்தியே விஞ்சிப் பரபக்தி பரஜ்ஞாநங்களிரண்டும் அதற்குள்ளே மறைந்து கிடக்கும். இம் மூவருடைய அருளிச்செயல்களினின்றும் இந்த நிலைமைகளை நம் பூருவர்கள் கண்டறிந்து இங்கனே வகுத்தருளினர். இங்கனே ஒவ்வொருவர்க்கு ஒவ்வொன்றின் ப்ரகாசமும் மற்றவற்றின் அப்ரகாசமும் எம்பெருமானுடைய ஸங்கல்பத்தினாலாயது. ஆகவே இதில் எவ்வகையான ஆகைபத்திற்கும் இடமில்லை. இப்பரபக்தி முதலியவை மூன்றும் முக்கியிலே உண்டாகக் கூடியவையாறினும் மயர்வற மதிநல். மருளாப்பெற்ற ஆழ்வார்கட்கு மாத்திரம் இங்கிருக்கும்போதே எம்பெருமானுடைய திருவருளால் விளைந்தன வாம். இனி, இவற்றை எம்பெருமானிடத்துப் பிரார்த்தித்துப் பெறுதலும் உண்டு. “வாஹ்தி வாரஜூநவாராஹுகைஸ்வஸ்தாவாவா தீங்காஸ்தாஷி” இத்யாதி சரணைத்தி கத்ய பூர்ணமுக்தி காண்க.

பொய்கையாழ்வார் முதற்றிருவந்தாதி யிலே பூர்ணங்காராயண அடைய ஸ்வரூப ரூபகுண விழுதிகளை நிர்த்தும் துகமான எம்பெரு

மானருளாலே தோன்றிய பரபக்தி தசையை அடைந்துள்ள ஜ்ஞாநவிசேஷத்தாலே ஸாக்ஷாத்கரித்தநுபவித்து, அத்திருமா னுக்கு சேஷமான விழுதியை ஸ்வதந்தரமென்றும் அங்யசேஷ மென்றும் பிரமிக்கிற அஜ்ஞாநவிருள் நீங்கும்படி பூமி முதலிய பதார்த்தங்களைத் தகளி முதலியனவாக உருவாப்படுத்திக்காட்டி, உபய விழுதியுக்தனான எம்பெருமானே சேஷியென்றும், அவ னுக்கு சேஷமாயிருப்பதே ஆக்ம ஸ்வஞ்சபமென்றும் அவன்து திரு வழிகளிற் செய்யும் கைங்கரியமே புருஷார்த்தமென்றும், அதனைக் கைப்படுத்தித் தரும் உபாயமும் அவன் திருவழிகளே யென்றும் நிஷ்கர்ஷித்துப் பேசினார் ;

இத்திருவந்தாதியில் பூதத்தாழ்வார்-கீழ் பொய்கைராழ்வா ரோடுகூட விருந்து எம்பெருமானுடைய குணங்களை யநுபவித்த தனுல் அவன்து அருளாலேவந்த தமது பராபக்தியானது பரஜ்ஞாந தசையை அடையும்படி பரிபக்குவமாகி வளர, பரஜ்ஞாநதசையை யடைந்த அந்த ப்ரேம விசேஷத்தாலே எம்பெருமானது தன்மை களை முழுவதும் ஸாக்ஷாத்கரித்தநுபவித்தார். தம்முடைய அந்த அநுபவத்தை நாட்டிலுள்ளாரும் அறிந்து அநுஸந்தித்து வாழு மாறு இப்பிரபந்த ரூபமாக வெளியிட்டருஞ்சிரூர். ... *

[பிரபந்த சாரம்.]

“கடன்மல்லீக் காவலனே பூதவேந்தே
காசினிமே லீப்பகியி லவிட்டநாள்வந்
திடர்கடியுங் தண்கோவ விடைகழிச்சென்
நினையில்லா மூவருமாயிசைந்தேநிற்க
நடுவிலும்மிலொருவருமன் றறியாவண்ணம்
நள்ளிருளில் மால்நெருக்க நந்தாஞ்சு
சுடர்விளக்கீற்றிய வண்பேதகளியான
தொடைநூறுமைனக்கருள் செய் துலங்கநீயே”



ஶ्रீ :

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

இரண்டாந்திருவந்தாதி தனியன் உரை.



[திருக்குருகைப்பிரான் பிள்ளானருளிச்செய்த
தனியன்.]

(இருவிகற்ப நேரிசை வேண்பா.)

என்பிறவி தீர விறைஞ்சினே னின்னமுதா
அன்பே தகளி யளித்தானை—நன்புகழ்சேர்
சீத்ததார் முத்துக்கள் சேருங் கடன்மல்லைப்
பூத்ததார் போன்னங் கழல்.

பதவுரை.

இன் அமுது	ஆ	மதுரமான	கடல்மல்லை	{ திருக்கடன் மல்லைத் தலத்தில் திருவவதரித்த
அன்பே		அம்ருதமாக		
அன்பே தகளி அளித்தான்	“அன்பே தக என்று தொடங்கும் தில்ய ப்ரபங் தத்தை யருளிச் செய்தவரும்	கீர்த்தி	பூத்ததாரை	பூத்ததாழ்வாருடைய
		சேர்	பொன் அம்.	{ பொன்போலழகிய கழல் { திருவடிகளை
		நல்ல சேர்ப்பு	என் பிறவி	{ எனது பிறவித்துயா தீர { நீங்கும்படி
கீத்து	ஆர்	குளிர்ச்சி பொருங்	இறைஞ்சி	வணங்கினேன்.
	முத்துக்கள்	திய முத்துக்கள்	னேன்	
	சேரும்	சேர்ந்துள்ள		

* * *—பூத்ததாழ்வாரை வணங்கினால் பிறப்பது பிறப்பதுமா
கிற ஸம்ஸாரம் தொலைந்து மோக்ஷம் வித்தமாமாகையால் அவரை
வணங்கினே நென்கிறார். 1. “தொண்டர்க் கழுதுண்ணச் சொன்

மாலைகள் சொன்னேன் ” என்னுமாபோலே பக்தாம்ருதமாகத் திருவந்தாதிப் பிரபந்தத்தை அருளிச்செய்தவரும் விலக்ஷணமான திருக்கடல்மல்லைத் திருப்பதியில் திருவவதரித்தவருமான பூதந் தாழ்வாரை வணங்கினே வென்றாயிற்று. 1. “அமுதனன் சொன்மாலைபேத்தித் தொழுதேன்” என்று இவ்வாழ்வார்தாமே அருளிச்செய்தலால் “இன்னமுதா அன்பே தகளியளித்தான்” என்றது நன்கு பொருந்தும். “அளித்தானே” என்றவிடத்துள்ள இரண்டனுருபு [ஐ] பிரித்து பூதத்தார் என்றவிடத்துக் கூட்டப் பட்டது; அளித்தானுகிய பூதத்தாரை என்றபடி. பூதத்தாரை— உருபுமயக்கம்; பூதத்தாருடைய என்று பொருன்.

நன்புகழ்சேர் என்பதும் முத்துக்கள்சேரும் என்பதும் கடன் மல்லைக்கு விசேஷணங்கள். தலசயனத்துறைவாரையும் பூதத்தாழ் வாரையும் தன்னிடத்துக் கொண்டிருப்பதே கடல்மல்லைக்கு நன்புக்காவது. சீதம்-வடசோல்; குளிர்ச்சி. முத்துக்குக் குளிர்ச்சி இயல்பு. முத்துக்கள் என்ற பன்மைக்குச் சேர ஸ்வாரஸ்யமாக ஒரு பொருள் கூறலாம்; மூன்றுவகை முத்துக்கள் இத்தலத்தி ஹண்டு; கடலில் தோன்றும் முத்து, 2. “வானவரால் வணங்கப் படும் முத்து” என்னப்பட்ட எம்பெருமானுகிற முத்து, இவ்விபூதியிலிருந்துகொண்டே முக்தர் என்னும்படியாகவுள்ள [கரை கடந்த முத்தான] பூதத்தாழ்வாராகிற முத்து-ஆக மூன்று வகை முத்துக்கள் சேருங் கடன்மல்லையாம்.

பூதத்தார்—வடமொழியில் “ஹ-ஹ—வதாயாா.” [பூ-ஸ்த்தாயாம்] என்கிற தாதுவடியாகப் பிறந்தது பூதம் என்னுஞ் சொல். ஸத்தைபெற்றது என்று பொருள். எம்பெருமானுடைய திருக்குணங்களையதுபவித்து ஸத்தைபெற்றுரென்னுங் காரணம்பற்றிப் பூதத்தாழ்வாரென்று திருநாமமாயிற்றென்றுணர்க. திருவாய் மொழியில் (5—2—1) “கடல்வண்ணன் பூதம்” என்றவிடத்து வியாக்கியானங்களில் இப்பொருள் விளங்கக் காண்க. ... *

தனியன் உரை முற்றிற்று.



ஸ்ரீ :

ஆழ்வார் எம்பெருமானுர் ஜீயர் திருவடிகளே சரணம்.

பூதத்தாழ்வார் அருளிச்செய்த

இ ரண்டாந் திருவந்தாதி.

[பெருமாள்கோயில் பிரதிவாதிபயங்கரம் அண்ணங்கராசார்யர்
இயற்றிய திவ்யார்த்தத்பிகையுடன் கூடியது.]

அன்பே தகளியா ஆர்வமே நேய்யாக *

இன்புருகு சிங்கை யிடேதிரியா *—நன்புருகி

ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரண்றகு *

ஞானத் தமிழ்புரிந்த நான்.

(க)

ஞானம் தமிழ் புரிந்த நான்	பகவத்விஷய ஜிஞானத்தைத் தருமதாய் த்ராவிட பாஷா சூபமான திருவந்தாதிப பிரபந்தத்தை (உலகத்தார்க்கு) விரும்பி வெளியிட்ட அடியேன்,	(பகவத் விஷயத்தின்) இனிமையாலே நீர்ப்பண்டமாக உருகுகின்ற மனமானது (விளக்குக்கு) இடப்படுகிற திரியாகவுங் கொண்டு
	(பரபக்தியின் ஆர்ப்பதசை யான) ஸ்நேஹம் தகளியாகவும்	
அன்பே தகளி ஆ	நன்பு உருகி	{ ஆத்மாவும் உருகப்பெற்று
	நாரண்றகு	{ ஸ்ரீமந் நாராயணனுக்கு
ஆர்வமே நெய் ஆக	(அந்த ஸ்நேஹம் ஸ்மலமாகப்பிறந்த) அபிநிவேசம் நெய்யாகவும்	ஞானம் சுடர் விளக்கு எற்றினேன்
	ஞானம் சுடர் விளக்கு எற்றினேன்	{ பரஜ்ஞானமாகிற பிரகாசமான தீபத்தை எற்றினேன்.

* * *—தகளியாவது—நெய்க்கும் திரிக்கும் ஆதாரமாயிருக்கிற அகல். (தாளி என்று உலகவழுக்கு.) அன்பைத் தகளியாகவும்

ஆர்வத்தை நெய்யாகவும் இன்புருகு சிந்தையைத் திரியாகவுக்கொண்டு எம்பெருமானுக்கு ஞானச்சுடர்னினாக்கு ஏற்றினேனன்கிறுர். அன்பு ஆர்வம் இன்பு என்றவையெல்லாம் பகவத்விஷயத்தில் தமக்குண்டான அநுராக விசேஷங்களோயாம். அநுராகத்தில் கனுக்கனுவான அவஸ்தாபேதங்கள் உண்டாகையால் அவற்றைத் திருவள்ளம்பற்றி அன்பு என்றும் ஆர்வம் என்றும் இன்பு என்றும் சப்தபேதங்களையிட்டுச் சொன்னபடி. ஆகவே, எம்பெருமானது திருவருளால் தமக்கு அப்பெருமான் விஷயமாகத்தோன்றியுள்ள பர்தியின் நிலைமைகளைத் தகளியும் நெய்யும் திரியுமாக உருவகப்படுத்தி, ஸர்வசேஷனியான நாராயணானுக்குப் பரஜஞானமாகிற சூடர் விளக்கையேற்றி அடிமைசெய்யப் பெற்றேனேன்று மகிழ்ந்து கூறினாயிற்று.

எம்பெருமானிடத்தில் எனக்கு அநுராகமானது கனுக்கனுவாக ஏறி வளர்ந்துசெல்லப் பெற்றதனால், அவ்வநுராகம் உள்ளடங்காமல் இத்தமிழ்ப்பாசுரங்களை வெளியிடத் தொடங்குகின்றேனன்பது பரமதாற்பரியம்.

உலகத்தில் ஒரு விளக்கு ஏற்றவேணுமானால் தகளியும் நெய்யும் திரியும் இன்றியமையாதனவாம்; இவ்வாழ்வார் ஏற்றுகிற ஞானவிளக்கானது லோகவிலக்ஷணமானதால் லோகவிலக்ஷணமான தகளியையும் நெய்யையும் திரியையுக்கொண்டு ஜ்வலிக்கின்றதுபோலும். பகவத்விஷய அநுராகத்தின் வெவ்வேறு நிலைமைகளே இவையாயின. உலகில் பதார்த்தங்கள் பிரகாசிப்பதற்காக விளக்கேற்றுவார்; இவரும் ஸ்வஸ்வரூப பரஸ்வரூபங்கள் பிரகாசிப்பதற்காக விளக்கேற்றினர்.

“நன்புருகி” என்றவிடத்து, நன்பு என்று ஆத்மாவைச் சொல்லுகிறது. ஜஞாநாநந்தங்களையுடையதாகையாலும் எம்பெருமானுக்கு அநந்யார்லும் சேஷபூதமாகையாலும் ஆத்மா நல்லவஸ்து என்ற காரணத்தினால் நன்பென்று இவர் ஆத்மாவுக்குப் பெயரிட்டவர்போலும். நன்பு என்பது குணப்பெயராயினும் “தழைணவூராதாதூதழு)பைதெஸி பூஷைவக” [ப்ரஹ்மஸுத்ரம்.] என்ற ஸ்ரீபாஷ்ய ப்ரக்ரியையாலே ஆத்மவாசகமாகக்

குறையில்லைபென்க. தமிழர் பண்பாகுபெயர் என்பர். நாரணன்—நாராயணன் என்பதன் சிறைவு.

இவ்வாழ்வார் ஞானத்தமிழ்புரியத் தொடக்கும்போதே ‘ஞானத் தமிழ்புரிந்து’ என்று இறந்தகாலத்தாற் கூறினது—தம்மைக் கொண்டு கவிபாடுவிக்க விரும்பிய எம்பெருமான் ஸத்யஸங்கல்ப னைக்யாலும், எம்பெருமானது திருக்குண ங்களைப்பற்றிப் பாசுரங்கள் பேசித் தலைக்கட்டியே தீரும்படியான தம் உறுதியினாலும் இப்பிரபந்தத்தைத் தலைக்கட்டியாய்விட்டதாக நினைத்தென்க. இதனைத் தமிழர், தெளிவினால் எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்ட கால வழுவமைதி யென்பர். ... (க)

ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள் *

தானத்தால் மற்றவன்பேர் சாற்றினால் *—வானத்

தணியமர ராக்குவிக்கு மலிஂதன்றே * நங்கள்

பணியமரர் கோமான் பரிசு.

(எ)

நாரணன் தன்	{ மீடங் நாராயணனுடைய	நானத்தால்	{ (ப்ரேமத்தின் முடிவெல்லை யான) ஸ்தானத் திலேநின்று
நாமங்கள்	{ (திருமேனி முதலியவற்றிற்கு வாசகமான) திருநாமங்களையும்	சாற்றினால்	அநுஸந்தித்தால், நமக்கு
மற்று	மற்றும்	நங்கள் பணி	பங்குக்களாடியும் எப்போதும்
அவன் பேர்	{ அப்பெருமா னுடைய (விபூதி விஸ்தாரங்களுக்கு வாசகமான) திருநாமங்களையும்	அமரர் கோமான் பரிசு	கைங்கரிய பராக்களாடிமுள்ள நித்யஸ்தாரிகளுக்கு குத்தலைவனுண எம்பெருமா னுடைய தன்மையாவது,
ஞானத்தால்	{ (ப்ரேமருபமான) ஜஞானத்தாலே	வானத்து அணி அமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே	பரமபதத்திற்கு அலங்காரமான நித்யஸ்தாரிகளாக (நம்மை)ச் செய்துவைக்கு மதுவேயாம்.
நன்கு உணர்ந்து	{ உள்ளபடியறிந்து		

* * *—நான் இப்பிரபந்தமுகத்தால் பகவந்நாமங்களை அது வெந்தித்து அவனதருளால் நித்யஸமரிகள் பெறும் பேற்றைப் பெறப்போகிறேனன்பதைப் பொதுப்படையான சொல்லாலே வெளியிடுகிறோர். பகவந்நாமங்களை நன்றாக அறிந்து அன்புடன் யாவர் சொல்லுகின்றனரோ, அன்னவர்களை அநந்த கருட விஷ்வக்ஷேஷநாதிகளான நித்யஸமரிகளோடொப்பப் பணிகொள் நுதலன்றே எம்பெருமானுடைய தொழில் என்கிறோர்.

எம்பெருமானுக்குப் பல்லாயிரங் திருநாமங்களுண்டு ; அவற்றில், திருமேனி முதலியவற்றுக்கு வாசகமான திருநாமங்கள் என்று ஒரு வகுப்பும், விழுதிவில்தாரங்களுக்கு வாசகமான திருநாமங்கள் என்று மற்றொரு வகுப்பும் கொள்ளத்தக்கன. பீநிவத்ஸவக்ஷா : , புண்டார்காக்ஷ : , பீதாம்பர : , சார்ங்கி, சக்ரபாணி இத்யாதி திருநாமங்கள் முந்தினா வகுப்பைச் சேர்ந்தவை ; லோகாத்யக்ஷ : . ஸ-பராத்யக்ஷ : , ஐகத்பதி : இத்யாதி திருநாமங்கள் பின்தினவகுப்பைச் சேர்ந்தவை. ஆக இவ்விருவகுப்புகளையுங் திருவள்ளம்பற்றி, முதலடியில் “நாரணன்றன் நாமங்கள்” என்றும், இரண்டாமடியில் “மற்றவன் பேர்” என்றும் அருளிச் செய்யப்பட்டுள்ளது அன்றியே, நாரணனுடைய நாமங்களை நன்றாகவண்ணந்து அவனுடைய அந்தப் பெயர்களை அன்பு முற்றி வாய்விட்டுச்சொன்னால்—என்று பொருள் கொள்ளவுங்கூடும் : அப்போது, கீழ்விவரித்தபடி வகுப்புபேதங்களைவேண்டா

தானத்தால்—‘ஸ்தாநம்’ என்னும் வடசொல் தானமெனத் திரிந்தது எல்லை நிலத்தைச்சொன்னபடி. அன்பினுடைய எல்லை விலத்திலே நின்று என்க. சாற்றுதல்—சொல்லுதல். சற்றடியில், நங்கள் என்பதும் பணி என்பதும் தனித்தனியே அமரிடத்து அங்வயிப்பன. பணியமரர்—எப்போதும் பணிவதையே இயல்வாக வுடைய அமரர். பரிசு—வெகுமதியுமாம் ; நித்யஸமரி ஸாம்யத்தை வெகுமதியாக அளிப்பன என்றவாறு. (உ)

பரிசு நந்மலரால் பாற்கடலான் பாதம் *

புரிவார் புகப்பேறுவர் போலாம் *—புரிவார்கள்

தோல்லமரர் கேள்வித் துலங்கோளிசேர் தோற்றுத்து *

நல்லமரர் கோமான் நகர்

(ந.)

பால் கடலான்	{ கூத்ராப்தி நாதனுடைய திருவடிகளை	கேள்வி	{ (கண்ணேல்காண முடியாமல்) காதால்மாத்திரம் கேட்டுக்கொண் திருக்கக்கூடிய தும்
பரிசு நறு மலரால்	{ செவ்விகுன்றுத் பரிமளம்மிக்க புஷ்டபங்களைக் கொண்டு	துவங்கு ஒனி சேர் தோற்றத்து	{ மிகவிளைங்குகின்ற ஒனிபொருங்கித் தோன்றுத்தலை யுடையதுமான
புரிவார்	{ விரும்பித் தொழுமவர்கள்,	நல் அமரர் கோமான் நகர்	{ நித்யஸ்ரீ நாதனுடைய திவ்யநகரமான பரமபதத்தை
புரிவார்கள் தொல் அமரர்	{ ஸாதநாநுஷ்டாந பரார்களான (இந்திரன் முதலிய) பழைய தேவர்களுக்கும்	புகப்பெறுவர்	{ அடையப் போலாம் } பெறுவர்கள்.

* * *—ஸமயத்தில் ஆச்சிரிதர்களுக்கு வந்து உதவுகைக்காகத் திருப்பாற்கடலிலே வந்து திருக்கண்வளர்ந்தருஞம் திருக்குணத்தி. ஸீடுபட்டு அப்பெறுமானது திருவடிகளிலே நல்ல மலர்களைக் கொண்டு ஸமர்ப்பித்து ஆராதிக்குமவர்கள் பரஞ்சோதியான பரம பதத்திலே சென்று புகப்பெறுவர்: இந்திரன் முதலிய தேவர்களும் அப்பரமபதத்தை இன்னமும் காதால் கேட்டுக்கொண்டிருக்கிறார்களேயோழியக் கண்ணேல் கண்டு சேரப்பெற்றார்களில்லை; அப்படி தேவர்கட்கும் அரிதான பரமபதத்தை அநந்ய ப்ரயோஜிநரான பக்தர்கள் அடையப்பெறுவர் என்கிறுர்.

“புகப்பெறுவர்போலாம்” என்றவிடத்து ‘போல்’ என்பது ஒப்பில் போலியாய் வந்தது வடமொழியில் 1. “கிழிவஹிதியாராணாம்” இத்யாதி ஸ்தலங்களில் இவசப்தம்போலே வாக்யாலங்காரமென்க.

புரிவார்கள் தோல்லமரர் கேள்வி = புரிவார்களான தொல்லமரருண்டு-முழுகுவது மூக்கைப்பிடிப்பது ஜபிப்பது முதலிய ஸாதநாநுஷ்டாநங்களைச் செய்வவரான தேவர்கள்; அவர்களுடைய செவிப்புலனுக்குமாத்திரம் இலக்கானதேயன்றி, கட்டுலனுக்கு

இலக்கானதன்று பரமபதம். ஆழ்வானருளிய ஸ்ரீவைசுண்ட ஸ்தவத்தில் “யதி ஹா-தி வாராஹ-தி-வெஷ்ட-ஏராவே வூஷி”

நிதூம் நிவாதிநிரடெதவநகாதிவடா” என்றதும், பின்னைப் பெருமாளையங்காரருளிய திருவேங்கடமாலையில் “கேட்டமர் வேட்டுத் தளர்வாகுமந்தரத்தான்” (6) என்றதும் காண்க.

சாஸ்த்ரங்களில் பரமபதத்தைப்பற்றிச் சொல்லுமிடத்து “கதுகா-நாலுதி-ஹும் தக்ஷஹா-நா விஷா-ஷா-ஹா-தநி” [ஸமர் யன் அக்ளி முதலீய சுடர்ப்பொருள்களிற்காட்டி அம் மிக விஞ்சி விளங்குவது] என்று சொல்லப்பட்டிருத்தலால் ‘துலங்கோளி சேர் தோற்றுத்து’ என்றார். (ந)

நகரியைழத்து நித்திலத்து நாண்மலர்கோண்டு * ஆங்கே திகழுமணி வயிரம் சேர்த்து—நிகரில்லாப் பைங்கமல மேந்திப் பணிந்தேன் பணிமலராள் * அங்கம்வலங் கோண்டா னடி. (ச)

	என்னுடைய நெஞ்சை எம்பெருமான் வாழுக்குடிய திருமண்டபமாக அமைத்து	நிகர் இல்லா பைங்கமலம் (அதிலே) ஸ்ரீநூலூ மாகிற முத்தை செவ்விகுன்றாத புறவிதழாக அமைத்து	ஒப்பில்லாத பக்தியாகிற அழிகிய தாமரைப்பூவைத் தரித்துக்கொண்டு
நகர் இழைத்து	ஸங்கம் காமம் என்கிற நல்ல மாணிக்கத்தையும் வயிரத்தையும் அல்லியும் தாதுமாக வைத்து	பணி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி	குளிர்ந்த தாமரைப் ஷுவிற் பிறங்த பிராட்டியை வலமார்பினில் வைத்துக்கொண்டு பெருமானுடைய
திகழும் மணி வயிரம் சேர்த்து	பணிந்தேன்	திருவடிகளை வணங்கினேன்.	

* * *—இப்பாசரம் பெரும்பாலும் ரூபகாதிசயோக்தியைக் காரம் கொண்டுள்ளது. அதாவது—விஷயங்களை மறைத்தும் ரூபக மாக்கியும் பேசகிறது. திருமாமகள் கொழுநனுன எம்பெருமாளை

என் னுடைய செஞ்சிலே எழுத்தருளப்பண்ணி உயர்ந்த பக்திப் பெருங்காதலைக் காட்டினேன் என்று சொல்ல நினைத்த விஷயத்தை ஒரு சமத்காரமாகச் சொல்லுகிறோம்.

நகரிழைத்து=ராஜாக்கள் வவிக்குமிடம் நகரமெனப்படும்: தேவாதி தேவனுன் எம்பெருமான் உவந்து வவிக்குமிடம் பக்தர்களுடைய ஹ்ருதயமேயாகையாலும் இவ்வாழ்வார் தாழும் பக்த சிரோமனியாகையாலும் இவர்தம்முடைய திருவுள்ளத்திலேயே உவந்து வவிப்பென்பது தின்னம்; ஆகவே ‘நகரிழைத்து’ என்று—என் னுடைய நெஞ்சை அவனுக்கு உறைவிடமாக்கி என்றபடி.

அரசர்களை ஆநந்தப்படுத்த விரும்புமவர்கள் தாமரைமுதலிய நல்ல புஷ்பங்களைக்கொண்டு பணிவதுபோல், தாழும் எம்பெருமானை நல்லதொரு புஷ்பமிட்டுப் பணிந்தமை சொல்லுகிறோமேலெனிகரில்லாப் பைங்கமலமேந்திப் பணிந்தேன் என்று. சாஸ்த்ரங்களில் “காஹிஂவா பூயைஃ வாவூ வாவூஇலி யந்திர ஹா வைவை-ஶ-அ தாபா வாவூ காஹிவாவூ விஶொஷத்தி” ஜூந் வாவூ தவஃபூவூ யாநவாவூ தடெயைவஹ வதாஹவூவியங் வாவூ விவேஷா: வீதிகாரங்வெக்ஷா” [அஹிம்லை, இந்தரிய நிக்ரஹம், ஸர்வஷுததயை, பொறுமை, ஞானம், தபஸ், த்யாநம், ஸத்யம் என் னுமிவை யெட்டும் எம்பெருமானுக்கு ப்ரீதிகரமான எட்டுவகைப் புஷ்பங்கள்] என்று சொல்லியிருப்பதுபோல, இங்கு இவ்வாழ்வார் பகவத்விஷய பக்தியை நிகரில்லாத தாமரைப் பூவாகக் கருதுகின்றனர். தாமரைப்பூவென்றால் அதற்குப் புறவிதழ் அகவிதழ் முதலான கவ இருக்குமே; அவற்றின் ஸ்தானங்களிலே ஸ்நேஹம் ஸங்கம் காமம் எங்கிற பக்தியின் பருவ விசேஷங்களை பிட்டுப் பேசுகின்றது, அவற்றையும் நேரே சொல்லாமல் முத்தும் மணியும் வயிரமுமாக உருவகப்படுத்திப் பேசுகின்றார். “நிகரில்லாப் பைங்கமல” மென்றது பொற்கமலத்தையாகையால் அதற்கிணக்க முத்தையும் மணியையும் வயிரத்தையும் சொல்லவேண்டிற்று. முதலடியில், மலர் என்றது மலரிதழைச் சொன்னபடி : ஆகுபெயர். புறவிதழின் ஸ்தானத்திலே முத்தாகச் சொல்லப் பட்ட ஸ்நேஹமும், அகவிதழின் ஸ்தானத்திலே மாணிக்கமாகச்

சொல்லப்பட்ட ஸங்கமும், தாதின் ஸ்தானத்திலே வயிரமாகச் சொல்லப்பட்ட காமமும் கமலமென்னப்பட்ட பக்தியின் அவஸ் தாபேதங்களான்க.

நித்திலம்=வடமொழியில், ‘நிஸ்தலம்’ என்கிறசொல் முத்து என்னும் பொருளதாகக் கவிகளால் பிரயோகிக்கப்படுகின்றது. “கூயிலிடு” என்று வரதராஜஸ்தவத்திலே கூரத்தாழ்வானும் பிரயோகித்தருளினர். அந்த நிஸ்தலமென்னும் வடசொல்லே தமிழில் நித்திலமென்று திரிந்து கிடப்பதாகக் கொள்க. இது தனியே ஒரு தமிழ்ச்சொல் என்பர் சிலர். (ஈ)

அடிமுன்றி லிவ்வுலக மன்றளங்தாய் போலும் *

அடிமுன் றிரந்தவனி கோண்டாய் *—படிநின்ற நிரோத மேனி ஞேமோலே * நின்னடியை

யாரோத வல்லா ரறிந்து. (ஏ)

படி நின்ற	$\left\{ \begin{array}{l} மூயிலே \\ அவதரித்து நின்ற \end{array} \right.$	இரந்து கொண்டாய்	$\left\{ \begin{array}{l} (\text{மாவலி யிடத்தில்}) \\ \text{யாசித்துப்} \\ \text{பெற்று; } \end{array} \right.$
நீர் ஒதம் மேனி நெடு மாலே	$\left\{ \begin{array}{l} \text{கடல்வண்ணஞன} \\ \text{ஸர்வேச்வரனே!}, \end{array} \right.$		
அன்று	$\left\{ \begin{array}{l} \text{முன்பொரு} \\ \text{காலத்தில்} \end{array} \right.$	நின் அடியை	$\left\{ \begin{array}{l} \text{இப்படிப்பட்ட} \\ \text{உனது} \\ \text{திருவடிகளை} \end{array} \right.$
இ உலகம்	இவ்வுலகத்தை		
அடி முன்றில்	$\left\{ \begin{array}{l} \text{மூவடியாலே} \\ \text{அளங்துகொள்ப} \\ \text{போலும்} \end{array} \right.$	அறிந்து கொண்டு	$\left\{ \begin{array}{l} \text{நன்றாகத் தெரிந்து} \\ \text{தொடு} \end{array} \right.$
அடி முன்று அவனி	$\left\{ \begin{array}{l} \text{மூவடி நிலத்தை} \end{array} \right.$	ஒத வல்லார் ஆர்	$\left\{ \begin{array}{l} \text{பேசவல்லவர்கள்} \\ \text{யாவருளர்?} \\ [\text{யாருமில்லை.}] \end{array} \right.$

* * *—எம்பெருமான் மானுருவாய்ச் சென்று மாவலியிடத் தில் மூவடி நிலம் வேண்டினதன் கருத்து எதுவாயிருந்ததென்னில், மூன்று அடிகளாலே மூன்று லோகங்களையும் அளந்து ஆக்ரமித்துக்கொள்ள வேணுமென்பதே முதலில் அபிப்ராயமாக இருந்தது; பிறகு அளக்கிற மையத்தில் கீழுலகங்களை ஓரடியாலும்,

மேலுலகங்களை மற்றோடியாலும் அளந்துகொள்ளுகையாலே மூன்றாவது அடி இரந்துபெற்றது வீணுப்பிடும்போலிருந்தது; அது வீணாகாமைக்காக மாவலியைக் கேட்க, அவனும் தனது தலை யையே அதற்கு இடமாகக் காட்ட அதன்மேல் மூன்றாமடியை வைத்து அவனைப் பாதாளத்திலே கொண்டு தள்ளினாக இவ்வாழ்வாருடைய அநுஸந்தான மூள்ளதாகக் கொள்க.

இந்தலோகம் அந்தரிச்சிலோகம் ஸ்வர்க்கலோகம் என்னும் மூவுலகங்களையும் மூன்றாமடிகளாலே நீ அளப்பதாயிருந்தால் மூவடி நிலம் நீ யாசித்துப் பெறலாம்; காரியத்தில் அப்படி இல்லையே. மூவடி நிலம் யாசித்துப்பெற்று அந்த மூவடிகளாலே மூவுலகங்களை நீ அளந்தாயோ? அஃது இல்லையே! யாசிக்கிறபோது இருந்தனன்னாம் வேறுகவும் அளக்கிறபோது உண்டான எண்ணாம் வேறுகவும் ஆயிற்றே! இது என்ன? என்றபடி.

உண்மையில், மூன்றாமடி யாசிக்கிறபோதே ‘இரண்டடிகளாலே கீழ்மேலுலகங்களை யளந்துகொண்டு மூன்றாமடிக்காக மாவலியைச் சிறையில் வைக்கவேணும்’ என்னும் அபிப்ராயம் எம்பெருமா னுக்கு இருந்திருக்கச் செய்தேயும் இவ்வாழ்வார் அபிப்ராயபேதம் தோற்ற அருளிச்செய்தது ஒரு சமத்காரமுமாகும்.

அவன்—வடசொல்; பூமி. படிநின்ற=‘படி’ என்று உபமானத்துக்கும் வாசகமுண்டு; ஒப்பாகநின்ற கடல் எண்ணலாம்.

மூன்றாமடியில் “நின்படியை” என்ற பாடமும் பொருந்தும். (க)

அறிந்தைந்து மூள்ளடக்கி யாய்மலர்கொண்டு * ஆர்வம்

சேறிந்த மனத்தராய்ச் சேவ்வே *—அறிந்தவன்றன்

பேரோதி யேத்தும் பெருந்தவத்தோர் காண்பரே *

காரோத வண்ணன் கழல்.

(க)

அறிந்து	{ (எம்பெருமா அடைய வைல கூண்யத்தையும் விஷயங்களின் கெடுதல்களையும் நன்றாக) அறிந்து கொண்டு	ஜங்கம் உள் அடக்கி	{ பஞ்சேந்திரியங் களையும் (பட்டிமேய வொண்ணுதபடி தடுத்து) பகவத் விஷயத்திலே உண்றும்படி நியமித்து

ஆய் மலர் கொண்டு	{ (பகவானுக்கு ஏற்கும்படி) ஆராய்ந்த புஷ் பங்களை ஸம்பா தித்துக்கொண்டு	ஓதி	{ இடைவிடாமற் சொல்லிக்கொண்டு
		எத்தும்	துதிக்கின்ற
ஆர்வம் செறிந்த மனத்தர் ஆய்	{ பக்தியிருந்த மனத்தை முடையராகி	பெரும்	{ மஹா பாக்யசாலிகள் தவத்தோர் }
		கார் ஓதம்	{ கருங்கடல் வண்ணஞ்சே
செவ்வே அறிந்து	{ (எம்பெருமானுக்கும் தமக்குமுன்ன முறைமையை) நன்றாக அறிந்து	வண்ணன்	{ அப்பெருமா னுடைய
		கழல்	{ திருவடிகளை
அவன்தன் பேர்	{ அப்பெருமானது திருநாமங்களை	காண்பார்	{ கண்டு அநுபவிக்கப் பெறுவார்கள்.

* * *—பகவத் விஷயமானது அப்பொழுதைக்கப்பொழுது ஆராவமுதமான விலக்கண விஷயமென்பதையும், சுப்தாதிவிஷயங்கள் இகழுத்தக்கவை யென்பதையும் நன்றாகத் தெரிந்து கொண்டு, செவி வாய் கண் முக்கு உடலென் னும் ஜம்புலன்களையும் வெளிவிஷயங்களில் ஒட்டவொட்டாமல் உள்விஷயமாகிய பகவத் விஷயத்திலேயே உபயோகப்படுத்தி, 1. “செண்பக மஸ்லிகை யேடு செங்கழுநி ரிருவாட்சி எண்பகர் பூவும் கொணர்ந்தேன்” என்றாற்போலே எம்பெருமானுக்கு உரிய நல்ல புஷ்பங்களைச் சேகரித்துக்கொண்டு ருஜாவானபக்தியையுடையராய் அப்பரமனுடைய திருநாமங்களையீட்டே எப்போதும் அ நுஸந்திக்கும்படியான பாக்கியம் எவர்களுக்குள்ளதோ, அவர்கள் அப்பெருமானுடைய திருவடிகளைக் கண்டநுபவிக்கப் பெறுவார்கள் என்றாயிற்று. இத்தால், கீழ்ப்பாசரத்தில் “நின்னடியை யாரோதவல்லாரறிந்து” என்றது—இப்படி செய்யமாட்டாத தாந்தோன்றிகளைப்பற்றின வார்த்தை யென்பது விளக்கிறாம்.

தவம்—பாக்கியம். (ச)

கழலேடுத்து வாய்மடித்துக் கண்சுழன்று * மாற்றுர்
அழலேடுத்த சிந்தையரா யஞ்ச *—தழலேடுத்த
போராழி யேந்தினேன் போன்மலர்ச் சேவடியே *
ஒராழி நேஞ்சே யுகன்து. (ஏ)

1. பெரியாழ்வார் திருமொழி 2-7-10.

ஆழி நெஞ்சே ஆழந்த மனமே!,
(முன்பு த்ரிவிக்ரமாவதாரம்
செய்தருளினபோது)

கழல் எடுத்து { திருவடிகளை உயரத்
நாக்கினவனுடும்,
மாற்றர் { எதிரிட்ட நமுசி
முதலானவர்கள்

அழல் எடுத்த
சிங்கதயர் { பயாக்னி
அய் அஞ்ச { கொளுந்தின
நெஞ்சையுடைய
வர்களாய் நடுங்கும்
படியாக

வாய் மதித்து { உதட்டை மதித்துக்
கடித்துக்கொண்டு

கண் சமுன்று { (பார்க்கிற
பார்வையிலேயே
அவ்வெதிரிகள்
சுருண்டு
விழும்படி)
கண்கள்
வட்டமிட

தழல் எடுத்த { நெருப்பை
போர் ஆழி { டமிழ்கிற, போர்
செய்யவல்ல
திருவாழி
யாழ்வானை

வந்தினுண { தரித்தவனுடு
பொன் மலா { அழகிய
சே அடியே { மலர்போன்ற
தெருவதிகளையே,
உகந்து ஓர் { விரும்பி அநுஸந்திப்
பாயாக.

* * *—உலகளந்த பெருமானுடைய திருவடிகளையே உகந்து ஆச்சரியித்திருக்கும்படி தமது திருவுள்ளத்திற்கு உரைக்கிறார்.

மாவலியினிடத்தினின்றும் தானம் வாங்கியவுடனே ஸ்ரீ விஷ்ணு திரிவிக்கிரமனுப் ரூவடிமண்ணை அளக்கப்படுக; அதைக் கண்ட மஹாபலிபுத்திரனுன் நமுசிசெய்யபவன் ஒழிவந்து ‘இது என்ன?’ என்று வளருகிற திருவடியைத்தகைய, ஸ்ரீவிஷ்ணு ‘நீ ஏன் தகைகிறோ?’ நான் தானம்வாங்கியதை அளந்துகொள்ள வேண்டாவோ?’ என்ன, ‘நீ செய்கிறது கபடமன்றோ?’ என்று நமுசிசொல்ல; ஸ்ரீவிஷ்ணு ‘உன்னுடைய தகப்பன் யாசகபிரம சாரியாய் வந்த எனக்குத் தானம்பண்ணினது பொய்யோ?’ என்ன, நமுசி ‘என்னுடைய பிதா உன்னுடைய மோசந்தெரியாமல் உன்வஞ்சனத்தில் அகப்பட்டுக்கொண்டான்’ என்ன, ஸ்ரீவிஷ்ணு ‘நான்செய்வதை வஞ்சகமென்று எதனுற்சொல்லுகிறோ?’ என்ன, நமுசி ‘நீ செய்வது வஞ்சனமன்றுகில், நீ முன்னே கேட்டபோ

திருந்த வடிவத்தைக்கொண்டு அளங் துகொண்டு போ' என்ன, ஸ்ரீவிஷ்ணு 'இ சூ விகாரப்படுந்தன்மையுள்ள [எப்போதும் ஒரு தன்மையாயிராத] சரீரமாயிற்றே, முன்னைய வடிவத்தைக்கொண்டு எப்படி யளக்கமுடியும்?' என்ன, இப்படி ஸமாதானஞ்சொல்லவுங் கேளாமல் தான் பிடித்த திருவடியின் பிடியை விடாமல் உறு தியாயிருந்த நமுசியை வளர்ந்த திருவடியினால் ஆகாயத்திலே கொண்டுபோய்ச் சுழன்றுவிழும்படி செய்தானெம்பெருமான்— என்கிற வரலாற்றைப் பெரியாழ்வார் 'என்னிது மாயம் என்னப்ப னாறிந்திலன், முன்னையவண்ணமே கொண்டாவாயென்ன மன்னு நமுசியை வானிற்சுழற்றிய, மின் னுமுடியனே!' (1—8—8) என்ற பாசுரத்தில் அ நுஸந்தித்தருளினர்; அ தனை இப்பாட்டில் சுருங்க அ நுஸந்திக்கிறுவர். மாற்றூர் என்று மாவலியின்மகனுண நமுசி முதலிய விரோதிகளைச்சொல்லுகிறது. அவர்கள் கண்சமுன் று அ மூலெடுத்த சிக்கையராய் அஞ்சம்படி வாய்மடித்தான் எம்பெரு மானென்க.

“ தழுலேடுத்த போராழியேந்தினேன் ”=சக்கரத்தாழ்வாளைக் கொண்டு காரியங்கொண்டதும் த்ரிவிக்ரமாவதாரத்திலுண்டு. மாவலியானவன் வாமநனுடைய வடிவமுகாலும் மழலைச்சொல்லா னும் மனமகிழ்ஞ்து இவன் விரும்பியதைக்கொடுப்பதாக இருக்கும் போது அவன்து குருவான சக்கிராசாரியன் அப்பிரானது வடிவையும் வக்தவிதத்தையும் பேச்சையும் ஊன்றிப்பார்த்து ‘இவன் ஸர்தீவச் சரன், தேவகாரியஞ் செய்யும்பொருட்டு உன் ஸம்பத்துக்களையெல்லாம் பறித்துக்கொண்டுபீக வக்தான்’ ஆகையால் நீ இவனுக்குத் தானம்பண்ணுவது தகுதியன்று; என்று தானஞ்செய்வதைத்தடுக்க, அவன் கேளாமல் தாரைவார்த் துத்தத்தஞ்செய்யப்படுக, ஜலபாத்திரத்தின் துவாரத்திலே அந்த சக்கிராசாரியன் புகுந்துகொண்டு ஜலத்தை விழவொட்டாமல் தடுக்க, ஸ்ரீவிஷ்ணு, த்வாரத்தைச் சோதிப்பவன்போலே தன் னுடைய திருக்கையிலணிந்த தர்ப்பபவித்ரத்தின் நுனியால் அவன் கண்ணைக் குத்திக்கலக்க, அவன் கண்ணையிழுந்தவனுய அங்கிருந்து வெளிப்பட, பின்பு மாவலியிடத்தில் நீரேற்றனன் என்கிற வரலாறு ப்ரவீத்தமானதே; இதனைப் பெரியாழ்வார் அ நுஸந்திக்கும்

போது 1. சக்கிரன் கண்ணைத் துரும்பால்களையிய சக்கரக்கையன்” என்றதனால் 2 “கருதுமிடம் பொருது கைங்கின்ற சக்கரத்தன்” என்கிறபடியே, திருமால் விரும்பிய இடங்களில் விரும்பினவடிவங் கொண்டு செல்லுந்தன்மையையுடைய திருச்சக்கரமே பவித்திர வடிவாய்கின்று சக்கிரன் கண்ணைக்கலக்கினதாக ஆசார்யர்கள் வியாக்கியானித் தருள்வதாலும், அதை யதுஸரித்து ஸ்ரீகூராராயண ஜீயர் தாழும் ஸதர்சநசதகத்திலே [30] “கூதநயந நயவூஹதி லடாமடவூ...உக்குயாரா”—[சக்கிரனுடைய கண்ணைக்கெடுத்த சக்கரம்] என்று அருளிச்செய்துள்ளதனாலும் இப்பாசுரத்தில் தரிவிக்ரமாவதார கதாநுஸந்தாநத்தில் ‘தழ வெடுத்த போராழியேந்தினேன்’ என்று நூக்கும்.

வாய்மடித்து—கோபத்தின் மிகுதியினால் ‘நாக்கைமடித்துப் பற்களைக் கடித்துக்கொண்டிருத்தல் இயல்வு. ‘கண்சமுன்று’ என்றது எம்பெருமானுடைய கோபத்தினாலாகிய கண்சமுந்கையைச் சொன்னதாகவுமாம், நமுசியின் பயத்தினாலாகிய கண்சமுந்கையைச் சொன்னதாகவுமாம்.

மூன்றுமடியில் “சேவடியை” என்பதும் பாடம். ஈற்றடியில், ஓர்—வினைமுற்று; தியானம்பண்ணு என்றபடி. (ஏ)

உகந்துனை வாங்கி யோளிநிறங்கோள் கோங்கை *

அகங்குளிர வண்ணேன்று ளாவி *—உகந்து

முலையுண்பாய் போலே முனிந்துண்டாய் * நீயும்

அலைபண்பா லானமையா லன்று. (ஏ)

(தூதனையானவள்)

உகந்து { யசோதைப்
பிராட்டியைப்
போல அன்புடை
யவளாக அபியஞ்சு
செய்து

ஓளி நிறம்

கொள்

கொங்கை

{(பால் விம்மியிருத்த
லால்) ஓளிலிட்டு

அழகுபெற்றுள்ள

(தன்து)

ஸ்தனத்தை

உண்ணை { (நீ தூங்கும்போது
வந்து) உண்ணைத்
தூக்கியெடுத்து

அகம் குளிர

உண் என்றுள்

{‘குழந்தாய்!)

மனமகிழ்ந்து

உண்ணூ’ என்று

சொல்லி வாயிலே

வைத்தாள்;

1. பெரியாழ்வா திருமொழி 1-8-7. 2. திருவாய்மொழி 10-6-8.

ஆனகமயால்	ஆகையினுலே,		
அன்று	{ அவள் முலைதந்த அக்காலத்தில்	உகந்து	{ (பெருப்பேறு பெற்றுற்போலே)
நீயும்	{ சிறுகுழங்கையான நீயும்		{ மகிழ்ந்துகொண்டு
அலை	{ அலையெறிகிற [அதிகமான] உன் ஸெஸலப்ய	முனிந்து	{ (மனத்தில்) சிற்றங்கொண்டு
பண்பால்	குணத்தினுலே	ஆவி	{ (அந்தப்பூதனையின்) உயிரை
முலை	{ மெம்பேய் ஸ்தனய பானாஞ்செய்யபவ	உண்டாய்	{ உறிஞ்சி உடகொண்டாய்.
உண்பாய்	போலே		

* * *—பேய்ச்சியின் மூலைப்பாலை அமுதமாகவுண்ட கதையை அநுஸந்தித்து ஈடுபடுகிறோர். கண்ணபிராணிப்பெற்ற தாயான தேவகியினது உடன்பிறந்தவனுப் அக்கண்ணபிரானுக்கு மாம ஞகிய கம்ஸன், தன்னைக் கொல்லப்பிறந்த தேவகிபுத்திரன் ஒளித்து வளர்தலையறிந்து, அக்குழங்கையை நாடியுணர்ந்து கொல்லும்பொருட்டுப் பல அசரர்களை ஏவ, அவர்களில் ஒருந்தி யான தூதனைபென்னும் ராக்ஷஸிலி நல்ல பெண்ணுறுவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக்கொண்டிருந்த க்ருஷ்ணசிசுவையெடுத்துத் தனது நஞ்ச தீற்றிய மூலையைக் கொடுத்துக் கொல்லமுயல, பகவானுன குழங்கை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால் இறுகப்பிடித்துப் பாலுணகிற பாவளை பிளை அவளுயிரையும் உறிஞ்சி அவளைப் பேரிரைச்சலிட்டுக்கதறி உடம்பு நரம்புகளின் கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தானென்பது கதை.

வந்த பேய்ச்சி யசோதையான பாவளைபோடு வந்தாளாகையாலே அவளுடைய பரிவுபோன்ற பரிவை ஏறிட்டுக்கொண்டது பற்றி ‘உகந்து’ எனப்பட்டது. 1. “இரு மூலையை வாய்மடுத்து ஒரு மூலையை சென்றுடிக்கொண்டு, இருமூலையும் முறைமுறையா ஏங்கியேங்கி யிருந்துண்டே” என அும்படியாகப் பால் விம்மியிருந்ததனால் ‘ஒளிநிறங் கோள்கோங்கை’ எனப்பட்டது. 2. “நந்தன்

பெறப்பெற்றநம்யீ ! நானுக்குண்ணுமமுதே ! எந்தை பெருமானே ! உண்ணைய் என்னம்மம் சேமமுண்ணுயே ” 1. “உருகி யென்கொங்கையின் தீட்பால் ஒட்டந்து பாய்ந்திடுகின்ற ; மருவிக் குடங்காலிருந்து வாய்முலையுண்ண நீவாராய் ” என்று யசோதை ஆவலோடு சொல்லுமாபோலே பூதனையும் சொன்னமைதோற்ற அகங்குளிரவுண்ணேன்றுள் ’ எனப்பட்டது. அவள் தாயான பாவளையிலே எவ்வளவு அன்பு அபிநயித்தாளோ, அவ்வளவு அன்பை இவனும் மகனுன பாவளையிலே அபிநயித்தமைதோற்ற “உகங்கு முலையுண்பாய்போலே ” எனப்பட்டது. ஈற்றாடியிலுள்ள “ஆனமையால் ” என்பதை இரண்டாமடியிற் கூட்டிக்கொள்க.

அலைபண்பால் = இதன் அருமையான பொருள் குறிக்கொள்ளத்தக்கது. பண்பாவது குணம்; அலையெறிகின்ற குணம் என்றது-அளவுகடந்த குணம் என்றபடி. 2. “ இதுவாவெநவஸங்பூது நதுஜெயம் கூயங்குநநந ” [மெய்யான அன்போடு வராவிட்டாலும் மித்திரன் எனகிற பாவளை கொண்டுவந்தாலும் அன்னவளையும் நான் எவ்விதத்திலும் விடமாட்டேன்] என்று உறுதியாகச் சொல்லியுள்ள எம்பெருமான் ப்ரதிபாவளையோடு வந்த பேய்க்கி யைக்கொன்றது ஏனென்றால் ; அவளைக்கொன்று உலகுக்கு ஒருயிரான தன்னைக் காப்பாற்றிக்கொள்வதானது உலகமுழுமைக் கும் உபிரளித்தாக ஆகிறபடியால், இந்த மஹாகுணத்தை வெளியிடவேண்டியே அவளைக்கொன்று வென்க. (அ)

அன்றுகண் டஞ்சாத வாய்ச்சி யுனக்கிரங்கி *

நின்று முலைதந்த விந்நிர்மைக்கு *—அன்று

வரண்முறையால் நீயளந்த மாகடல்குழ் ஞாலம் *

பேருமுறையா லெய்துமோ பேர்த்து. (க)

அன்று	{ (பூதனை பின்மாக விழும்படி நீ முலையுண்டு அவ ஞாயிரை முடித்த) அக்காலத்தில்	அது கண்டு	{ முலை கொடுத்த அவள் செத்துக் கிடந்த அச் செய்தியைக் கண் ணுலே பார்த்தும்

அஞ்சாத	{	' மூலை கொடுக்கிற நாமும் ஒருசால் செத்துப் போவோமோ !'	அன்று ஸி வரன் முறை யால் அளந்த மா கடல் குழ் ஞாலம்	{	இந்தப் பெருங் குணத்திற்கு,
		என்று பயப் படாத			முன்பு ஸி சிறந்த உறவினாலே
ஆய்ச்சி	{	யசோதைப் பிராட்டியானவள்	அன்துகொண்ட கடல் குழ்ந்த ஞாலம்	{	அன்துகொண்ட கடல் குழ்ந்த இவ்வுலகமானது
		நின்று தாரித்துநின்று			
உனக்கு இரங்கி மூலை தந்த	{	(அந்தப் பூதனையின் விஷத்திற்கு மாற்றுக)	பெரு முறையால் எய்துமோ	{	இன்னது பெரிய தென்று பார்க்கும் முறைமையில் ஒப்பாகப் பொருங்துமோ ?
		உன்னிடத்துப் பரிவகொண்டு மூலைகொடுத்த			

* * *—மூலைகொடுக்கவர்த் தேப்ச்சியானவள் பிணமாய் விழுந்துகிடந்தபடியைப் பார்த்த யசோதை ‘இதென்ன உத்பாதம்?’ என்று வெருண்டோட வேணுமேயல்லது, அனுகிவந்து மூலை கொடுத்திருக்கக்கூடாது; 1. “பேப்ச்சி மூலையுண்ட பின்னையிப் பிள்ளைபைப் பேசுவ தஞ்சவனே” என்று அஞ்சிக் காதவழி யோடவேண்டியிருக்கவும் 2. “பேப்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து ஆய்ச்சி மூலைகொடுத்தாளஞ்சாதே” என்னும் படி அச்சமின்றி அனுகிவந்து உன்னை எடுத்தணைத்து மூலை கொடுத்த பெருங்குணத்தை நோக்குங்கால், முன்பு ஸி உலகளந்த அரியபெரிய காரியத்திற்காட்டிலும் இக்காரியமே மிகப்பெரி தென்று சொல்லாம்படி யிருக்கின்றதென்கிறோ. இத்தால்— யசோதைப்பிராட்டிக்குக் கண்ணபிராணிடத்துள்ள அன்பு அளவற்றதென்று வியந்து கூறினாயிற்று.

வரன்முறையால் ஸி அளந்த=‘வரம்’ என்னும் வடசொல் (மகர னகரப்போஸியினுல்) ‘வரன்’ என்று கிடக்கிறது. ‘சிறந்த தான்’ என்றுபொருள். சிறந்த முறையாவது ஸ்வஸ்வாமிபாவ ஸம்பந்தம். உலகமுழுவதும் தன்னுடைய ஸொத்தாயும் தான் அதற்கும் ஸ்வாமியாயு மிருக்கையாகிற சிறந்த ஸம்பந்த மிருக்கை யாலேயன்றே தன்னை யழியமாறியும் அளந்துகொள்ள கேர்ந்தது.

அளந்தமாகடல்சூழ்நாலம்—முலைதந்த இங்கீர்மைக்குப் பேரு முறையால் எய்துமோ?—நீ மாகடல்சூழ் ஞாலத்தையளந்த மஹாகுணமானது யசோதை அஞ்சாமல் முலைதந்த மஹா குணத் திற்கு சடாகமாட்டாது என்றவாறு. அதாவது—யசோதை முலை தந்த நீர்மையை ஒரு தட்டிலும் நீயளந்தமாகடல் சூழ்நாலத்தை ஒரு தட்டிலும் வைத்து நிறுத்துப்பார்த்தால் 1. “தெதுவெலாகு” ராஜேங் வஸ்கலம் வீட்டாயா நாவூட்டாயாத்தலாங்” [முவலகுங்கூடியும் வீதைக்கு ஓரளவும் சடாகாது] என்றாற்போலே அஜகஜாந்தரமா யிருக்குமென்பதாகக் கொள்ளலாம்.

பேருமுறையால் எய்துமோ பேர்த்து—பெருமுறையாவது—இது பெரிதா? அது பெரிதா என்று ஆராயும் வகை; அப்படி ஆராயுமிடத்து ஒப்பாகுமோ? என்கை. “பேர்த்து” என்பதற்குப்பொருள் விசாரிக்கவேண்டா; வார்த்தைப்பாடு என்று கொள்ளலாம். (க)

பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய் * மண்ணிரந்து

காத்தனை பல்லுயிரும் காவலனே *—ஏத்திய

நாவுடையேன் பூவுடையேன் நின்னாள்ளி நின்றமையால் *

காவடியேன் பட்ட கடை

(ப)

காவலனே	ஸர்வரங்கனே !,		
பிள்ளை ஆய்	{ சிறு குழந்தையா யிருந்து	பல உயிரும்	{ எல்லா ஆத்மாக்களையும்
மாசகடம்	{ (அஸூராவேச முன்ன) பெரிய , வொருவண்டியை	காத்தனை	ரகவித்தருளினும்;
பேர்த்தனை	{ கட்டழியும்படி உதைத்துத் தள்ளினுப் ;	நின்	{ (இப்படி ரகாகனுன்) உன்னை
மண்	பூமியை	உள்ளி	{ (ஆசரயிக்கத் தக்கவ ஞக) மனப்பூர்வ மாக எண்ணி யிருப்பதனால்
இரந்து	{ (மஹாபலியினிடத் தில்) யாசித்துப் பெற்று (திருவடியாலே குளிரத்தடவி)	ஏத்திய நா உடையேன்	{ உன்னைத் துதிப்ப தையே ஸ்வபாவ மாகவுள்ள நாக்கை யுடையவன யிருக்கிறேன் ;

1. ஸ்ரீராமாயணம் ஸாந்தரகாண்டம்-ஸ்ரியதிருவடி வார்த்தை.

கு உடையேன்	(அர்ச்சிப்பதற்கு உரிய) புஷ்டபங் களையு முடையவ ஞிருக்கிறேன் ; (ஆனபின்டு)	பட்ட கடை	{ வெகுகாலமாக அடைந்துள்ள தாழ்வுகளை
	{ உனக்கு அடியவனு யிருக்கும் பெரும் பதவியைப் பெற்றிருக்கிற நான்		
அடியேன்	{ உனக்கு அடியவனு யிருக்கும் பெரும் பதவியைப் பெற்றிருக்கிற நான்	கா	{ போக்கியருள வேணும்.

* * *—முதலாழ்வார்களுக்குப் பெரும்பாலும் எம்பெருமா னுடைய விபவாவதாரங்களுள் க்ருஷ்ணவதாரமும் தரிவிக்ரமாவ தாரமும், அர்ச்சாவதாரங்களுள் திருவேங்கடமலையும் அடிக்கடி வாய்வெருவும்படியா யிருக்குமென்பது குறிக்கொள்ளத் தக்கது.

பின்னோயாய் மாசகடம்பேர்த்தனை=பூர்க்கிருஷ்ணாக அவ தரித்த தான் நந்தகோபர் திருமாளிகையிலே ஒரு வண்டியின் கீழ்ப் புறத்திலே தொட்டிலிலிட்டுக் கண்வளர்த்தப்பெற்று (யசோதை யும் யமுனைராடப்போய்) இருந்தகாலத்து, கம்ஸனுலேவப்பட்ட அஸாரனெருவன் அச்சகடத்தில் வந்து ஆவேசித்துத் தன்மேல் விழுந்து தன்னைக் கொல்லமுயன்றதையறிந்த பகவானுன தான் பாலுக்கு அழுகிற பாவளையில் தன் சிறியதிருவடிகளை மேலே தூக்கியுதைத்து அச்சகடத்தைச் சிக்நபிந்நமாக்கின வரலாறு அறிக.

பிரானே! யசோதைப்பிராட்டியைப்போல உன்னிடத்து எனக்கு அதிகமான ப்ரேமம் இல்லாவிட்டாலும் ‘ஆச்சரயிக்கத் தக்கவன் நீதான்’ என்கிற எண்ணத்தைப்பெற்று உன்னை ஆச்சரயிப் பதற்கு உரிய ஸாமக்ரிகளைப் பரிபூர்ணமாகக் கொண்டிருக்கிற நான் இனி உன்னருளுக்கு இலக்காகக்கூடியவன்; இதுவரையில் எனக்கு நேரங்திருந்த தேவதாந்தரபஜனம், உபாயாந்தரப்பற்று, ப்ரயோஜநாந்தர விருப்பம் முதலிய பொல்லாங்குகளைத் தவிர்த்து இனி யென்னைக் காத்தருளவேணும் என்றாயிற்று.

பேர்த்தனை, காத்தனை-முன்னிலையொருமை இறந்தகால வினை முற்றுக்கள். ‘ஏத்திய’ என்னும் இறந்தகாலப் பெயரெச்சம் கால முனைத்தாது தன்மையுணர்த்திற்று. கா—வினைமுற்று. (வ)

கடைநின் றமரர் கழல்தோழுது * நானும்
இடைநின்ற விண்பத்த ராவர் *—புடைநின்ற
நீரோத மேனி நெமோலே * நின்னடியை
யாரோத வல்லா ரவர்.

(கக)

(பாழும் ஸம்லாரிகளானவர்கள்)

அமரர் கடை	{	தேவதாந்தரங்களின்
நின்று		வாசல்களைப்
நானும்		பற்றிநின்று

(இவ்வுகைகள்)

புடை நின்ற	{	சூழங்கு சிடக்கிற
நீர் ஒதம்		கடல்போன்ற
மேனி நெடு		திருமேனியை
மாலே		யுடைய

கழல்	{	(அவர்களுடைய)
தொழுது		காவில் விழுந்து

நின் அடியை உனது திருவடிகளை

(பரமாந்தம் பெறமாட்டாமல்)

இடை நின்ற	{	நடுவே சிடக்கிற
இன்பத்தர்		(சுவர்க்கம்
ஆவர்		முதலிய)
		சுகத்தைப் பெற்

ஒத வல்லா	{	அதுவங்குக்கவல்லார்
ரவர் ஆர்		ஆரேனு
		முண்டோ?
		(யாருமில் ஹயே!).)

* * *—பெரும்பாலும் இவ்வுகைத்தவர்கள் தேவதாந்தர பஜனஞ்செய்து சுவையற்ற அற்பபலன்களைப்பெற்று அநர்த்தப் படுகின்றன ரேயன் றி உன்னையுணர்து ஆச்சரியித்து உஜ்ஜீவிப்பவர் யாருமில்லையே! என்று வருந்திப் பேசகிறுர்.

கடைநின்றமரர்கழல்தோழுது=அமரர்கடைநின்று கழல் தொழுது என்க. கடையாவது மனைவாசல்; தேவதாந்தரங்களின் மனைவாசலிலே நின்று என்றது—அவர்களை ஆராதித்தமை கூறிய வாறு. இனி, தொகுத்தல் விகாரமாகக்கொண்டு, “கடைநின்ற + அமரர்” என்று பிரித்து, ‘தாழ்ந்த தெய்வங்களின் காவிலே விழுந்து’ என்பதாகவும் பொருள்கொள்ளலாம். இடைநின்ற விண்பத்தராவர்—எம்பெருமானைப் பணிந்தவர்க்குக் கிடைக்கக் கூடிய பரமபதாநுபவமொன்றே உத்தமமாகையாலும், அதற்குக் கீழ்ப்பட்ட ஸ்வர்க்காநுபவம் முதலிய பலன்களைல்லாம் இடைக் கட்டாதலாலும்; தேவதாந்தர பஜனம் பண்ணுவார்க்கு அப்படிப் பட்ட சூதாத்ரபலன்களே கிடைக்குமாதலாலும் “இடைநின்ற

இன்பத்தராவர்” என்னப்பட்டது இன்பமென்றதும் ப்ரமித்த வர்களின் கருத்தாலேயாம். ‘ஆவர்’ என்பதற்கு எழுவாய் வருவித்துக்கொள்ள. (கக)

அவரில் ரேன்றில்லை யரவகிணையான் பாதம் *

எவர்வணங்கி யேத்தாதா ரேண்ணில் → —பவரும்

சேழுங்கதீரோ ஞேண்மலரோன் கண் ஞூதலோ னன்றே

தோழுந்தகையார் நானும் தோடர்ந்து. (கல)

எண்ணில்	{ ('எம்பெருமானை ஆச்சரயித்து ஸ்வரூபவித்தி பெறுகிறவர்கள் ஆரார்?' என்று) ஆராடுமாவில்	பகரும் செழு கதிரோன	{ பரவின அழகிய ஆயிரங்கிரணங் களை யுடையவ னன ஸ்துரியனும்
அவர் இவர் என்று இல்லை	{ இன்னார்தாம் ஆச்சரயிப்பவர்கள், இன்னார் ஆச்சரயிக் காதவர்களென்று ஒருவாசியில்லை;	ஒன் மலரோன்	{ அழகிய (திருநாபிக் கமல) மலரை இருப்பிடமாக வடைய பிரமனும்
அரவு அணையான் பாதம்	{ சேஷசாயியான் அப்பெருமா ஞூடைய திருவடிகளை	கண் நுதலோன்	{ நெற்றிக்கண்ணை நுதலோன் ருத்ரனும் (ஆகிய, நாட்டி லுள்ளவர்களால் ஆச்சரயிக்கப் படுகிறவர்களென்று பிரசித்தரான இவர்கள்)
வணங்கி ஏத்தாதார் எவர்	{ தொழுது அதியாதவர்கள் யாவர்? (ஒருவருமிலர்.)	நானும் நாள்தோறும்	{ அப்பெருமா னெழுந்தருளி யிருக்கின்ற இடத்தைத்தேடி ஆச்சரயிக்கும் ஸ்வபாவழுள்ள வர்களன்றே?

* * *—கீழ்ப்பாட்டில், தேவதாந்தரபஜநம் பண்ணுமவர்கள் அநர்த்தப்பட்டுப்போவதை யருளிச்செய்தார்; ‘ஆனால் அந்த தேவதைகளை ஆச்சரயிக்கலாகாதோ? இந்தரசந்தரருத்ராதிகளும் மேம்பட்ட தேவதைகளாகத்தானே சாஸ்த்ரங்களிற் சொல்லப்பட்ட டிருக்கின்றனர்’ என்று நினைப்பார்க்கு உத்தரமாக இப்பாட்டருளிச்செய்கிறார். எப்பெருமான்றையே தொழுது உஜ்ஜீவிப்ப

தில் நம்மோடு அந்த தேவதாந்தரங்களோடு ஒரு வாசியில்லையான பின்பு தேவாதிதேவனை ஸ்ரீமந் நாராயணைத் தொழுவதே அனைவர்க்கும் கடமையாமென்பது இதனாலுணர்த்தப்பட்டதாம்.

கீழ்ப்பாட்டில் “நெடுமாலே! நின்னடியை யாரோதவல்லார்?” என்று சொல்லிவைத்து இப்பாட்டில் “அரவணையான் பாதம் எவர் வணங்கி யேத்தாதார்?” என்றது முரண்படுமன்றேவன்று சங்கிக்கவேண்டா; எம்பெருமான் திருவடியைத் தொழுது துதித் தலைக் கடமையாகவுடையராகாதவர்கள் யாவர்? என்பதே இப்பாட்டின் நோக்கமாகும். ஆகவே, எல்லாரும் எம்பெருமானைத் தொழுதெத்தக் கடமைப்பட்டவர்களைன்று ஸ்வரூபீயாக்யதையை உணர்த்துமிப்பாசரமும், இந்த ஸ்வரூபத்தைப் பரிபாலனம் பண்ணுவாரில்லையே யென்றுரைத்த கீழ்ப்பாசரமும் முரண்படா. இப்பாட்டின் பின்னடிகளில், ஸமரியன் பிரமன் சிவன் முதலான வர்களும் நாடோறும் தொடர்ந்து தொழுவதாகச் சொல்லியிருந்தாலும், இவ்வுலகத்தவர்கள் பெரும்பாலோர் தொழுது கெட்டுப் போகின்றனரேயென்னும் வருத்தம் ஆழ்வார்க்குப் பெரிதுமுண்டு.

தோடரேடுத்த மால்யானை சூழ்க்யம் புக்கஞ்சி *

படரேடுத்த பைங்கமலங் கோண்டு அன்—றிடரடுக்க

ஆழியான் பாதம் பணிந்தன்றே * வானவர்கோன்

பாழிதா னெய்திற்றுப் பண்டு. (கா)

தொடர் எடுத்த மால்யானை	காற்சங்கிலியை முறித்துக் கையிற்கொண்டு பதறியோடுக் கூன்மையதான மதயானையானது	படர் எடுத்த பை கமலம் கொண்டு	மலர்ந்து ஒங்கியிருக்கிற அழிகிய தாமரைப்பூவை (எம்பெருமா னுக்கு ஸமர்ப்பிப் பதற்காக)க் கையிற்கொண்டு
சூழ் கயம் புக்கு	(கரைகாண வொண்ணதைபடி) விசாலமாயிருந்த பொய்கையிலே இழிந்து	அன்று இடர் அடுக்க	அந்த விலைமையிலே (முதலையின் வாயிலகப்பட்டு விடுவித்துக் கொள்ளமுடியாத) பெருங்குண்டாக

அஞ்சி	செவ்வியழிவதற்கு முன்னே இந்த மலர்களை எம்பெருமா னுக்கு ஸமர்ப் பிக்க முடியாமற் போய்விடுமோ வென்று) மனம் பதறி,	பணிந்து	(தியானித்து) அன்றே வணங்கியதனை லன்றே
		தான்	அந்த கஜேங்திரம்
		பண்டு	முற்காலத்தில்
		வானவர்	தேவாதி தேவனுடைய இருப்பிடமான பரமபதத்தை
		கோண்	
		பாழி	
		எய்திற்று	அடைந்தது.
ஆழியான் பாதம்			

* * *—கீழ்ப்பாட்டில் “பவருஞ்செழுங்கதிரோ ஞைண் மலரோன் கண்ணுதலோனன்றே தொழுங் தகையார் நாளுந் தொடர்ந்து” என்றருளிச் செய்ததில் அப்படிப்பட்ட உயர்ந்த வர்களான தேவர்கள் தாம் எம்பெருமானை ஆச்சரியிப்பதற்கு உரிய வரேயன்றி நம்போன்ற எளியவர் அப்பரமனை அடையுந்தரத்தின ரன்றுபோலும் என்பதாக ஒரு சங்கை பிறக்கக்கூடுமாதலால் எம் பெருமானை ஆச்சரியிக்கும் விஷயத்தில் சிறியார் பெரியாரென்னும் வாசியில்லை; பிறப்பு முதலியவற்றால் தாழ்ந்தவர்களும் கூசாதே ஆச்சரியிக்கலாமென்னும் விஷயத்தை நிலைநாட்டுதற்காக ஸ்ரீ கஜேங் திராழ்வானது செய்தியை அருளிச்செய்கிறாரிதில்.

மஹாவிஷ்ணு பக்தனான் இந்தரத்யும்நென்னும் அரசன் வழக்கப்படி ஒருநாள் விஷ்ணுபூஜை செய்துகொண்டிருந்தபோது அகஸ்த்யமஹாமுனிவன் அவனிடம் எழுந்தருள், அப்பொழுது அவ்வரசன் தன் கருத்து முழுவதையும் திருமாலைப் பூஜிப்பதில் செலுத்தியிருந்ததனால் அம்முனிவனது வருகையை அறியாதவ னுய் அவனுக்கு உபசாரமொன்றான்த் செய்யாதிருக்க, அம்முனிவன் இப்படி அரசன் நம்மை அலக்கியினால் செய்தானென்று மாருகக் கருதிக் கோபித்து, ‘நீ யானைபோலச் செறுக்குற்றிருந்ததனால் யானையாகக் கடலை’ என்று சபிக்க, அங்கனமே அவன் ஒரு காட்டில் யானையாகத் தோன்றினனுயினும் முன்செய்த விஷ்ணு

பக்தியின் மஹிமையினால் அப்பொழுதும் விடாமல் நாள்தோறும் ஆயிரங் தாமரை மலர்களைக்கொண்டு திருமாலை அர்ச்சித்துப் பூஜித்துவருகையில், ஒருநாள் பெரியதொரு தாமரைத் தடாகத் தில் அர்ச்சனைக்காகப் பூப்பறிப்பதற்குப்போய் இறங்கிறது; முன் பொருகால் தேவலெனன்னும் முனிவன் ஒரு ஸீர்விலையில்வின்று தவஞ்செய்துகொண்டிருந்தபோது அவன்து காலைப்பற்றியிருத்து அதனாற் கோபங்கொண்ட அவன்து சாபத்தாற் பெரிய முதலை யாய்க்கிடந்த ஹமஹம உவென்னுங் கந்தர்வன் அவ்யானையின் காலைக் கெளவிக்கொள்ள, அதனை விடுவித்துக்கொள்ள முடியாமல் கஜேங் திராழ்வான் ‘ஆதிமூலமே!’ என்று கூவியதூக்க, உடனே திரு மால் கருடாருடனும் அப்பொய்கைக் கரையிலே அரைகுலையத்தலை குலைய விரைந்தெழுந்தருளித் தனது திருவாழியைப் பிரயோ கித்து முதலையைத் துணித்து யானையை அதன் வாயினின்று விடு வித்து இறுதியில் அதற்கு முக்கியை அருளினன் என்ற வரலாறு உணர்க.

“தோடரேதேத்” என்று யானைக்கு இட்ட விசேஷணம் சாதி யியல்வைக் குறிப்பதாம். காலிலிட்ட விலங்கை முறித்துக்கையிலே கொண்டு யதீச்சௌயாகத் தீரியுந்தன்மை யானைச்சாதிக்கு இயற்கை யென்க.

எம்பெருமானை ஆச்சரியிப்பதற்கு இன்னூர் ஆவார், இன்னூர் ஆகார் என்கிற நியதியில்லாமை இப்பாட்டால் வெளியிடப்பட்ட தாயிற்று. (கங்)

பண்டிப் பேரும்பதியை யாக்கி * பழிபாவம்
கோண்டிங்கு வாழ்வாரைக் கூறுதே *—எண்டிசையும்
பேர்த்தகர நான்குடையான் பேரோதிப் பேதைகாள் *
தீர்த்தகர ராமின் தீரிந்து. (கஸ்)

பேதைகாள்	அவிவேகிகளே!,		
பண்டியை	வயிற்றை		
பெரு பதி	பெரிய ஊர்போலக்	பழி	தெரியாமல்
ஆக்கி	கண்டதையுங்	பாவம்	விளையுங் குற்றங்
	கொண்டு நிரம்பச்	கொண்டு	களையும் தெரிந்து
	செய்து வளர்த்து		செய்யுங் குற்றங்
			களையும் மேன்
			மேலும்வளர்த்துக்
			கொண்டு

இங்கு	இவ்வுலகில்	பேர்	திருநாமங்களை
வாழ்வாரை	{ வாழ்கின்ற ஸ்மஸாரிகளை		
கூறுதே	{ பகழ்ந்து பேசைகை தவிர்ந்து,	ஓதி	{ இடைவிடாது சொல்லிக் கொண்டு
என்திசையும் பேர்த்த கரம் நான்கு உடையான்	{ (உலகனாந்த காலத்தில்) எட்டுத்திக்குக் களையும் பேர்த் துப்போடும்படி விம்மி வளர்ந்த நான்கு திருத் தோள்களை யுடையனா பெருமானுடைய	திரிந்து தீர்த்தகரர் ஆமின்	{ திவ்ய தேசங்கள் தோறும் ஸஞ்சரித்து (உங்கள் ஸஞ்சாரத் தாலே நாடுமுழுவ தும்) பரிசுத்த மாம்படி செய்ய வல்லவராக ஆகுங்கோன்.

* * *—சிறியார் பெரியாரென் னும் வாசியின்றி யாவராலும் எம்பெருமான் ஆசரயிக்கத் தக்கவனென்று கீழ்ப்பாசரங்களால் ஸ்தாபிக்கப்பட்டதானானின்பு, ஸம்ஸாரிகளை ஸ்தோத்ரங்க்செய்து கொண்டு அதனால் இந்தப் பிரபஞ்சத்திலேயே உழன்றுகொண்டு தடுமாறுமல் அப்பெருமானைப் பணிந்து அவன் து திருநாமங்களைச் சொல்லி அவ்வழியால் நீங்கள் மாத்திரம் ஈடேறுவதோடு நில்லா மல் உங்களுடைய ஸஞ்சாரத்தாலே நாடு முழுதும் பரிசுத்தமாகும் படி செய்யுங்கோளன்று நாட்டாரை விளித்து உபதேசிக்கின்ற ரிதில். கண்ட பொருளையுங்கொண்டு வயிற்றை நிரப்புவதற்காகப் பழி பாவங்களைச் செய்து வாழ்கின்ற ஸம்ஸாரிகளைத் துதிப்பவர் விவேகிகளல்லர், பேதையர்களோயாவர் என்பது விளங்கப் ‘பேதை காள் !’ என விளிக்கின்றனர்.

‘பெரும்பதியை’ என்றவிடத்துள்ள இரண்டாம் வேற்றுமை யுருபைப் பிரித்து ‘பண்டி’ என்பதோடு கூட்டியுரைக்கப்பட்டது. பண்டியென்று வயிற்றுக்குப் பெயர். அதனைப் பெரும்பதியாக்குவதாவது வளர்ப்பதாம்; கண்டதையும் தின்றுதின்று ஏற்றச்சால் போலே வயிற்றை வைத்துக்கொண்டிருக்குமவர்களை நச்சிக் கவி பாடிக் காசுபெற்று வயிறுவளர்க்குங் தொழிலை விட்டுத்தொலையுங்கோளன்று முன்னடிகளாற் கூறினராயிற்று. “பண்டு இப் பெரும்பதியை ஆக்கி” என்று பிரித்துபண்டு—அநாதிகாலமாக,

இப்பேரும்பதியை—இந்த ஸம்ஸாரத்தை, ஆக்கி—வளர்த்துக் கொண்டு என்றுரைக்கவுமாம்.

பழிபாவங்கோண்டு—கவனிப்பு இல்லாமையினால் அடுத்த பூர்வமாகச் செய்யநேரும் பாவங்கள் பழிபென்றும், வேணு மென்றே செய்யுங் தீக்குகள் பாவமென்றும் கொள்க. வயிற்றை நிரப்பவேண்டுவார்க்கு இவையித்தனையும் செய்யவேண்டியவையா மன்றே. இங்கு வாழ்வாரை—இந்தப் பிரபஞ்ச சகத்தையே வாழ்வாக நினைத்திருப்பவர்களை என்றபடி. கூருதேயென்னுமள வால் பரித்யஜிக்க வேண்டுமைதைச் சொல்லிப் பின்னடிகளாலே பரிக்ரஹிக்கவேண்டுமைதைப் போதிக்கின்றார். உலகளாந்த பெருமா னுடைய திருநாமங்களை யதுஸ்தித்துக்கொண்டு 1 “கண்டியூ ரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லியென்று, மண்டினாருப்பல்லால் மற்றையார்க் குய்யலாமே” என்றபடி திருப்பதிகள்தோறும் நடந் தால, 2. “தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள், தலை வணக்கிக் கைகூப்பி ஏத்தவல்லார் தீரிதலால் தவமுடைத்துத் தரணிதானே” என்று குலசேகராழ்வாரும் 3. “நாதனை நரசிங்கனை நவின்றேத்து வார்களுமுக்கிய பாததுளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய் ததே” என்று பெரியாழ்வாரும் அருளிச்செய்தபடியே உலக மெல்லாம் பவித்திரமாய்விடும் என்றவாறு. தீர்த்தகரர்—வடசொல்.

தீரிந்தது வெஞ்சமத்துத் தேர்கடவி * அன்று
பிரிந்தது சீதையை மான்பின்போய் *—புரிந்ததுவும்
கண்பள்ளி கோள்ள வழகியதே * நாகத்தின்
தண்பள்ளி கோள்வான் றனக்கு.

(கஞ்ச)

வெம் சமத்து	{ கொடிய (பாரத) யுத்தத்திலே	அன்று	{ இராமநகக் திருவவதரித்த காலத்து
தேர் கடவி	{ (பார்த்தஸாரதி யாகித) தேரை நடத்திக்கொண்டு	மான் பின் போய்	{ மார்சஞ்சிற மாயமானின் பின்னே சென்று
திரிந்ததும்	அலைந்ததும்,		

1. திருக்குறுந்தாண்டகம் 19. 2. பெருமாள் திருமொழி. 10-5.

3. பெரியாழ்வார் திருமொழி. 4—4—6.

சிதையை	{ பிராட்டியைப் பிரிந்ததும் { பிரிந்து அலைச்சற் பட்டதும்,	(ஆகிய இச்செயல்கள்யாலும்)	நாகத்தின் தண் பன்னி கொள்வான் தனக்கு	திருவனந்தாழ்வான் மேலே குளிரப் பள்ளிகொண் திருக்கவேண்டிய பெருமானுக்கு
கண்				
பள்ளி	{ படுத்துக கொள்ளள { கொள்ளும்படி	அழியதே	எற்றவையோ?	
புரிந்ததுவும்				
ஆசைகொண்டதும்				

* * *—எம்பெருமானுகந்தருளின திருப்பதிகள் தோறும் திரியுங்கோளன்று ஸம்ஸாரிகளை நோக்கிக் கீழ்ப்பாட்டில் உபதே சித்தார்; உண்டியே உடையே உகந்தோடித் திரியு மிம்மண்டலத் திலே இவருபதீசத்தை ஆதரிப்பார் ஆர்? அவரவர்களிஷ்டப்படி தங்களுடம்பைப்பேணிப் பேய்களாய்த்திரிய, ‘ஐயோ! இப்பாவிக ஞக்காக எம்பெருமான் கிருஷ்ணனுப்ப பிறப்பதும் இராமனுப்ப பிறப்பதுமாய்க்கொண்டு படாத அலைச்சல்கள் பட்டுப் பரிதபியா நிற்க இவர்கள் இப்படி உண்டு உடுத்துத்திரிகின்றார்களே!’ என வருந்தின ஆழ்வார், அப்பெருமான் ராமக்ருஷ்ணவதாரங்களிலே அதிலூருமாரமான திருமீமனியோடே பட்ட மிருக்குக்களை நினைந்துருகிப் பேசுகின்றார்.

கண்ணபிரானுப்த் திருவவதரித்துப் பாரதப்போரிலே பார்த்த ஸாரதியாயிருந்து எதிரிகள் விடுகிற அம்புகள் தன்மேலே படும் படி திருமேனிக்குக் கவசமும் தரியாதேகிடந்து அர்ஜாநன் சொன்னவிடத்திலே தேரை நடத்திக்கொண்டு பட்டபாடுகளை முதலடியிலே பேசினர். இராமனுப்த் திருவவதரித்துப் பித்ரு வாக்யபரிபாலந வியாஜத்தாலே காட்டுக்கெழுந்தருளி மாயமான் பிரிக்கப் பிராட்டியைப்பிரிந்து பட்ட வருத்தங்களை இரண்டா மடியிற்பேசினர். 1. “மெல்லைனமேல் முன்துயின்று யின்றினிப் போய் வியன்கான மரத்தினீழல், கல்லைனமேல் கண்டுயிலக் கற்றனையோ காகுத்தா கரியகோவே!” என்கிறபடியே கானகத்தில் கல்லும் மூள்ளுமான விடங்களில் தரைக்கிடைகிடந்து வருந் தனைத் மூன்றாமடியிற் பேசினர். ஆகிய இவ்வலைச்சல்கள்பட நேர்ந்த அவதாரங்கள் ஸம்ஸாரிகளைத் திருத்திப் பணிகொள்வதற் காகச் செய்தவையாதலால் இவ்வலைச்சல்களும் ஸம்ஸாரிகளுக்காகப்

பட்டவையென்று திருவள்ளும் பற்றுதல் பொருந்தும். நாகத்தின் தண்பள்ளி கோள்வான்தனக்கு அழகியதே = இவ்வலைச்சல்கள் எங்கே? அவனுடைய ஸாகுமாரமான திருமேனி எங்கே? மிடறு மெழுமெழுத்தோட வெண்ணைய விழுங்கவேண்டியவன் வெம் பரல்களைக்கடித்தாற்போலே, மெத்தென்றசேஷசயனத்திலே திருக்கண்வளர்ந்தருள வேண்டியவன் இவ்வலைச்சல்கள்படத் தகுமோ என்றவாறு.

அழகியதேயென்றது விபரீத லக்ஷணையினால் மிகவும் தகாதவையாக இருந்தனவென்ற பொருளைத்தரும். “அழகியவே” என்றும் பாடமுண்டு; அழகிய=அன்சாரியைபெறுத பலவின் பால் முற்று.

மூன்றுமடியில், இடப்பொருளதான கண் என்னுஞ் சொல் இங்கு தரையென்ற பொருளைத்தந்தது (கடு)

தனக்கடிமை பட்டது தான்றியா னேலும் *

மனத்தடைய வைப்பதாம் மாலை *—வனத்திடரை

ஏரியாம் வண்ண மியற்றுமிது வல்லால் *

மாரியார் பேய்கிற்பார் மற்று

(ககு)

தனக்கு	சேதங்கைய தனக்கு	ஆம்	தகும்;
அடிமை	சேஷத்துமென்பது	(இவனுக்கு இவ்வளவு ருசிமாத்திரம் உண்டானால் விரோதியைப்போக்கித்	
பட்டது	{ அமைந்திருக்கின்ற தென்பதை	தன்னைத் தானேதந்தருள்வன் எம்பெருமான்; அது எங்கனே யென்னில்;)	
தான்	{ தான் தெரிந்து கொள்ள அசக்தலை ஏலும் { கீருந்தாலும் (எம்பெருமான் தானாகவே)	வனம்	{ காட்டமுந்து கிடக்கிற மேட்டு நிலத்தை
மனத்து	மனத்திலே	எரி ஆம்	{ (பெய்யும் மழைநீர் அப்பால் போகா மல் தடையின்றி வங்கும்படி) எரியாகக் குழி வெட்டுதல் செய்யக்கூடுமே யன்றி
அடைய	வந்துசேர்ந்தவளவில்	வண்ணம்	
மாலை	அப்பெருமானை	இழும்	
வைப்பது	{ இடங்கொடுத்து வைத்துக் . கொள்வது	இது அல்லால்	

மற்று	பின்னும்		
மாரி	மழையை	யார்	யாவருளர்? (மழை பெய்யவேண்டு வது பகவத் ஸங்கல்பத்தா லன்றோ?)
பெய்கிற்பார்	{ பெய்யும்படி செய்விக்க வல்லவர்கள்		

* * *—கீழ்ப்பாட்டிற் கூறியபடியே எம்பெருமான் எப்படி யாவது நம்மைப் பெறவேண்டுமென்றே பற்பல அவதாரங்களைடுத் துப் படாதன படுகிறபடியால் நம்மைத் திருத்திப் பணிகொள் ஞதல் அப்பெருமானுக்கே கடமையாயிருக்கும்; நாம் யாதொரு ஸாதாநுஷ்டாநமும் செய்யவேண்டா; ஆனாலும் நம்மை மண் னும் மரமும் கல்லும் கரியும்போலே அசேதநப்பொருளாகப் படைக்காமல் சேதநப் பொருளாகப் படைத்துள்ளதனால் நாம் அறிவுபெற்றுள்ள வாசிக்காகச் செய்யத்தக்கதொன்றுண்டு, அதா வது அவனைப் பெறவேண்டுமென்னும் ருசியாத்திரம் நமக்கு இருக்கத்தகும். மற்றபடி பேற்றக்கு உபாயமாக நாம் முயற்சி செய்ய வேண்டுவதொன்றுமில்லை என்கிற ஸகல சாஸ்த்ரஸாரப் பொருளை வெளியிடுவதாம் இப்பாசுரம்.

இதில் முன்னடிகளுக்குப் பலவகையாகப் பொருள்கொள்ள இடமுண்டு. நம்மனத்தில் எம்பெருமான் வந்து தங்கும்படி விலக்காபையுடன் இருக்கவேண்டுவதே நாம் செய்யக்கூடிய செயல்; அங்கே வந்து இடைவிடாது தங்கும்படி அப்பெருமானைச் செய் விப்பதென்பதோ நமக்கு இயலாது; ஆதலால், நமக்கு ஸ்வரூப ஜ்ஞாநம் முற்றமுத்து உண்டாகானிடனும், விலக்காமை என்கிற இவ்வளவுமாத்திரம் நம்மிடத்து உண்டானால் எம்பெருமான் அதனையே பற்றக்கோடாகக்கொண்டு நம்முடைய விரோதிகளைப் போக்கத் தன்னைத் தந்தருள்வன்—என்பதாகக் கொள்ளலாம்.

அன்றியே; அவ்வெம்பெருமான் சேஷி, தான் சேஷன் என்றறிகின்ற விவேகமில்லாதவனுகவே இச்சேதநன் இருந்தா அம், இவனுக்கு அப்பெருமானிடத்து ருசியில்லாமலிருந்தாலும், “யாராவா திஶூலாதூத தெளிவைத்தொழுநா :” [பெரியோன் எந்த எந்தச் செயலைச் செய்கிறுதேனே அந்தச் செயலையே மற்றுள்ள ஸமாந்ய ஜநங்களும் செய்கிறார்கள்] என்றதற்கேற்ப, பெரியோர்

செய்யும் முறைமையைக்கண்டாகிலும் ஸர் வீசுவரனீ ஹ்ருதயத் திலேகொண்டு இச்சேதனன் தியானிக்கடவன் ; இவ்வளவே கொண்டு எம்பெருமான் விரோதிகளைத் தொலைத்து ஸ்வப்ராப்தி யையும் செய்து தருவன்—என்பதாகவுங் கொள்வர். மற்றும் பலவகைகளுங் காண்க.

பின்னடிகளில் அருளிச்செய்யப்பட்டுள்ள த்ருஷ்டாந்த வாக்கியார்த்தத்தின் ஸ்வாரஸ்யத்தை உணர்ந்துகொண்டு அதற் கிணங்க முன்னடிகளின் ஆழந்த கருத்தை அறிந்துகொள்க. காடெமுந்து மேடாயிருந்த நிலத்தைச் சீர்திருத்தி ஏரியாக வெட்டுகின்றோமாயின் இக்காரியம் மழைபெய்வதற்கு ஸாதந மாகமாட்டாது ; நாம் ஏரி வெட்டுகின்றேமன்பது கொண்டே பர்ஜன்யதேவன் மழைபெய்து விடுவனே? மழை பெய்வதென்பது பகவத் ஸங்கல்பாதீநமாகையால், அப்படிப்பட்ட மழைக்கு ஏரி வெட்டுதல் உபாயமாகமாட்டாது. இஃது உலகறிந்த விஷயம். ஏரி வெட்டுதல் மழைபெய்வதற்கு உபாயமன்றுகில் வீணை ஏரி வெட்டுவானேன்றே என்று நினைக்கலாகாது ; எப்போதாவது பகவத் ஸங்கல்பத்தாலே மழை பெய்யுமாகில் அந்த மழை நீரை வனத் தீடர் தாங்கிக்கொள்ளமாட்டாது ; நாம் அந்த வனத்திடரைச் சீர்திருத்தி ஏரியாக அமைத்துவைப்போமாயின், மழை பெய்யும் போது வரும் தண்ணீர் அதிலே தங்குவதற்குப் பாங்காகும். ஆகவே, மழைநீர் பழுதுபடாமைக்காக ஏரி வெட்டுதலேயன்றி மழையைப்பெய்வித்தற்காகவன்று என்பதுவிளங்கும். இவ்வாறே, நாம் சேதநராகப் பிறந்துள்ள வாசிக்காக நம்முடைய நிலைமையைச் சீர்ப்படுத்திக்கொள்வதானது பகவத்ப்ராப்திக்கு ஸாதநமாக மாட்டாது ; ஒருகால் பகவான் நம்மைத் திருவுள்ளம்பற்ற வருவா னுயின் அவனுடைய விஷயீகாரம் நம்மிடத்தில் நன்கு தங்குவதற்குப் பாங்காகும் நம்மை நாம் சீர்திருத்தி வைத்துக்கொள்ளுதல்.

திமுத்தமுறை சேதநரை வனத்தீடரின் ஸ்தாநத்திலே கொள்க ; அத்வேஷாதிகளாலே தம்நெஞ்சைத் திருத்திக்கொள்வ தான்து ஏரியாம் வண்ண மியற்றுகையாம் ; பகவத்ப்ராப்தி கைபுகு தல் மாரிபேய்கையாம். ஆகவே நாம் செய்யும் ஸ ரக்ருதங்க ளெல்லாட்சிர்தே துகமாகவுண்டாகிற பகவத் விஷயீகாரத்தைத்

தாங்கிக்கொள்வதற்குமாத்திரம் உறுப்பாகுமேயாழி, பகவத் விஷயீகாரத்தை அர்ப்பந்தப்படுத்தி யுண்டாக்குவதற்கு உறுப்பாக மாட்டாதென்று சேதநக்ருத்யங்களின் அநுபாயத்வம் ஸ்தாபிக்கப் பட்டதாயிற்று இப்பாட்டில்.

சேதநக்ருத்யமொன்றும் உபாயமன்றுகில், சேதநன் மனம் போனபடியேசய்து திரியலாமன்றே என்று சிலர்சங்கிப்பதற்கும் இடமில்லாமை காட்டப்பட்டது இதில். சாஸ்தரங்களுரைத்த நல் வழியில் நாம் இருந்துகொண்டு கர்த்தவ்யங்களை உபாயத்வ புத்தி யின்றியே அதுஷ்டிக்கவேண்டியது ஆவச்யகமே; ஆனால் நாம் நல்ல காரியங்களைச் செய்திருக்கிறோமாகையால் நமக்கு பகவத் விஷயீகாரம் விளைந்தே தீருமென்று அதற்கு இதை ஸாதநமாக ப்ரதிபத்திபண்ணியிருக்க ப்ராப்தியில்லை. 1. “எந்நன்றி செய் தேனே என்னெஞ்சில் திகழ்வதுவே” என்றே மஹான்கள் அது ஸந்திப்பர்களாதலால் சிர்ஜேஹதுக க்ருஹபயினுலேயே எம்பெரு மான் நம்மை விஷயீகரிக்கிறுனென்றும், நாம் செய்து போரும் நன்மைகள் ஒன்றுக்கு உபாயமாகையின்றியே ஸ்வயம் ப்ரயோஜந ரூபங்களைன்றும் அதுதியிட்டிருக்கவேணும்.

ப்ரபத்தியை உபாயமாகச் சில ஸம்ப்ரதாயஸ்தர்கள் கொள் வது சிசுகோ? எனின்; அன்று. இவ்விடத்திலே ஸாரமாகச் சொல்லுவோம் கேண்மின்;—கடவிலீல வலைவீசி மீன் பிடித்து ஜீவிப்பானாரு செம்படவன் ஒருநாள் மீன்களிடையே விலை யுயர்ந்த ரத்னமொன்று கிடைக்கப்பெற்றுன்; அதனுடைய மதிப்பை அவன் அறியமாட்டாதவனுதலால் 2. மாமதியம் தினைக் குங் கொடிமாளிகை சூழ்தெருவில் செழுமுத்து வெண்ணெற் கெனச் சென்று முன்னில் வலைக்கை நுளைப்பாவையர் மாறுமா போலே, அந்த ரத்னத்தைக் கொண்டுபோய் ஒரு வியாபாரியிடத் திலே மிகக்குறைந்த விலை கூறி விற்றுவிட்டான். அந்த வியாபாரி, தான் ரத்னத்தின் மதிப்பு நன்குணர்ந்தவனுகையாலும் வியாபா ரமே ஜீவிகையாகவுடையனுகையாலும் அவன் அதைக்கொண்டு போய் ஒரு மஹாராஜாஜிடத்திலே கிரமமாக அதற்குள்ள விலை

1. திருவாய்மொழி 10—6—8.

2. பெரிய திருமொழி 8—8—7. வேடச்சிகள் முத்துக்களைக்கொணர்ந்து நாழி நெல்லுக்கு விற்கிறார்களாம் திருநாங்கூரில்.

கூறி உயர்ந்த விலைக்கு விற்றுவிட்டான். பிறகு அந்த மஹாராஜன் அந்த ரத்நத்தைத் தான் விற்பனை செய்ய நினையாகேத அதனைப் பெரியதொரு ஹமரத்திலே இணைத்து ஸ்வயம் போக்யமாக அமைத்துக்கொண்டான். ஆக இச்செப்தியில் ஒரு ரத்னத் துக்கே மூன்று தன்மைகள் உண்டாயின; அற்ப விலைக்கு மாறுதல் உள்ள விலைக்கு மாறுதல், விலைக்கு ஆட்படாமல் ஸ்வயம் போக்ய மாகக் கொள்ளப்படுதல் என மூன்று வகைகள் ஒன்றுக்கே அதி காரிபேதத்தால் கூடினாற்போலே, நாம் செய்யும் ஸாக்ருதங்களுக்கும் இங்ஙனே மூன்று தன்மைகள் கூடும்; ரத்னத்தின் மதிப்பை அறியமாட்டாது அதனை அற்பவிலைக்குவிற்ற செம்படவன்போல ப்ரபத்தியின் சீர்மையை அறியமாட்டாத சிற்றறிவாளர் [அதமா திகாரிகள்] ப்ரபத்தியைக்கொண்டு ஐச்வர்யகைவல்யாதி சஷ்டாத்ர பலன்களைக் கொள்வர்; ரத்னத்தைக் குறைந்த விலைக்குக்கொடாதே தகுந்த விலைக்குக் கொடுக்கும் வியாபாரியைப்போன்ற மத்யம் அதிகாரிகள் ப்ரபத்தியை மோக்ஷஸாதநமாக அபிமானித்து சஷ்டாத்ர பலன்களைக் கொள்ளாதே மோக்ஷபலனைக் கொள்வர். ரத்னத்தை ஒன்றுக்கும் ஸாதநமாக்காதே ஸ்வயம் போக்யமாகக் கொள்ளும் மஹாராஜனைப் போன்ற உத்தமாதிகாரிகள் ப்ரபத்தியை ஒன்றுக்கும் ஸாதநமாகக் கோலாதே ஸ்வயம் புருஷார்த்த மாகக்கொண்டு வர்த்திப்பர்கள். மஹாராஜனுடைய நிலைமையை விரும்பாதே வியாபாரியின் நிலைமையை விரும்பி ப்ரபத்தியை ஸாதநமாகக் கொள்வார் அங்கனமே கொள்க.

“ஸாா ராதா யீவாஹமூலவை ஜயதி சீ-மிடுவூ வஶிவாதுபெசு
தசீ-நாதா வணிஜோ வஸங்வஷிய பூஞ்சோதா சீ-மிடுவூ வஶு-
வாதா-தா-தா வாவ-ஸாவ-ஸாதா, பூ-வா-வா வீபய-
சோ-ஹ-தா-
நிதா- ச-அவ-த-ன-தா-ச-ா-வ-ய-தி, த-ா-ய-ய-ந-ா-ய-ய- பூ-வ-தா-வ-வ-ய-”
என்ற ஸம்ப்ரதாய வித்தாஞ்ஜநத்திலே சொன்னேம்.

தோட்டம் சமைத்து மாம்பழும் பயிர் செய்வார்களில் அப் பழங்களை அரைகுறை விலைக்கும் அளவான விலைக்கும் விற்பாரு முண்டு; விற்காதே ஸ்வப்போகத்துக் குறுப்பாகக் கொள்வாரு

முன்னுடைய ஒரு மாம்பழங்கானே ஒருத்தலுக்கு உபாயமாயும் ஒருத்தலுக்கு உபேயமாயும் ஆகாநின்றது. உபாயமாகக் கொள்ளுமானாலுடைய தாழ்வும் உபேயமாகக் கொள்ளுமானாலுடைய உயர்வும் உலகறிந்ததே. அதுபோலே, நம்முடைய நற்கிரிசைகட்கு உபாயத்தன்மையும் உபேயத் தன்மையும் உண்டாயிருக்கச் செய்தே உபேயத் தன்மையைபே பாராட்டி உத்தமாதிகாரி கோஷ்டியில் புகாதே உபாயத் தன்மையைப் பாராட்டி அதமகோஷ்டியில் புகானினப்பாரை நாமேன் விலக்குவோம்?

இப்பாட்டில், முன்னடிகட்கும் பின்னடிகட்கும் ஸங்கதி எங்கனேயென்னில்; சேதநான் ஸ்வஸ்வரூப பரஸ்வரூபங்களை நன்கு தெரிந்துகொண்டு, தானே நல்ல முயற்சிகளைச் செய்து அவை ஸாதநமாக எம்பெருமானைப் பெறவேண்டுமென்று சொல்ல வேண்டியிருக்க அப்படி சொல்லாமல், தனக்கு ஸ்வரூபவுணர்ச்சி இல்லாமற்போனாலும் எம்பெருமான் தானாகவேவந்து விவதயீகரிக்கு மாவில் அதனை விலக்காதவளைவு அமையுமென்று முன்னடிகளிற் சொல்லப்பட்டதே, இது பொருந்துமோ? ஸாதநாநுஷ்டாநமில் லாமல் ஸாத்யம் கைப்புகுமோ? என்று சங்கை உண்டாக, தருஷ்டாந்த முகத்தாலே அந்த சங்கைக்குப் பரிஹாரங் கூறுவன் பின்னடிகள் என்க.

இப்பாசுரத்தின் அழகிய ஆழ்பொருள்களை இன்னமும் விரித்துரைக்க வேண்டியிருந்தும் விரிவுக்கு அஞ்சி நிற்கின்றோம்.

மாற்று ரியலாவார் வானவர்கோன் மாமலரோன் *

சுற்றும் வணங்குந் தொழிலானை *—ஒழிறைப்

பிறையிருந்த செஞ்சடையான் பின்சென்று * மாலைக்

குறையிரந்து தான்முடித்தான் கோண்டு.

(கஎ)

வானவர் கோன்	{ தேவர்கட்குத் தலைவனுன இந்திரனும் (எம்பெருமானது) சிறந்த (திருநாயிக்) கமலத்தை	சுற்றும் வணங்கும் தொழிலானை	{ பக்கங்களிற் குழந்து கொண்டு ஆச்சரியிப் பதற்கேற்ற சேஷ்டிதங்களை யுடையனுன
மா மலரோன்	{ இருப்பிடமாக வுடைய பிரமனும்	மாலை	எம்பெருமானை

ஒற்றை பிறை	இருந்த செம்	சடையான்	ஒருகலாமாத்தி	தான் முடித்து	{ தான் நினைவேற்றிக் கொண்டான் { கொண்டான்;
			மான சந்திரனைத்		
			தரித்த சிவந்த		
பின் சென்று	இரங்கு	குறை	சடையை, தைய		(ஆனபின்பு)
			ருத்ரன்		
			{ (பல்லைக்காட்டி)	இயல் ஆவார்	
மற்று	மற்று	ஆர்த்து	யாசித்து		{ ஆச்சரியிக்கலாம்படி தகுதியுடையவர்
			தனது குறையை	அந்த ஸர்வேச்	
				மற்று ஆர்	

* * *—கீழ்ப்பாட்டிற் கூறியபடி உபாயோபேயங்களின் மீத் தானேயாயிருக்கிற எம்பெருமானே ஆச்சரியணீயன்; அவனைத் தவிர்த்து மற்றையோரை ஆச்சரியித்தால் நம்மை அடிமைகொள்ள வல்ல சக்தி அவர்களுக்கில்லாமையாலும், ஆச்சரியணீயரென்று ஸாமாந்யர் பிரமிக்கக்கூடிய சில்லரைத் தெய்வங்களும் ஸ்ரீமந் நாரா யணைன அடிபணிந்தே தம்தம் குறைகளைத் தீர்த்துக்கொள்ளக் காண்கையாலும் அப்பரம்புருஷனே ஆச்சரியிக்கவுரியன் என்று ராயிற்று.

முப்பத்து முக்கோடி தேவர்கட்குத் தலைவனுன் இந்திரனும், திருமாவினது திருநாயிக் கமலத்தை வாழிடமாகவுடைய பிரம னும் நேராகனின்று சிட்டமாட்டாமையாலே சுற்றுப் பக்கங்களில் நின்றுகிளும் தம்முடைய அபிமாநம் நீங்கி எம்பெருமானை ஆச்சரியிக்கும்படியைக் கூறுவன் முன்னடிகள்.

பக்கங்களிலே நிற்கவாவது தைரியமுண்டாயிற்று இந்திரர்கும் பிரமந்தும்; அவ்வளவும் தைரியமில்லாத சிவபிரான் பின்புறத் திலேசென்று நின்றுகொண்டு யாசித்துத் தன் குறையை [ப்ரஹ்ம ஹத்யாசாப நிவ்ருத்தி முதலியவற்றை]த் தீர்த்துக்கொள்ளும் படியைக் கூறுவன் பின்னடிகள்.

தச்சிமுனிவனது சாபத்தால் சூதயமடைபவனும்க் கலை குறைந்துவந்து சரணமடைந்த சந்திரனை, சிவபிரான் முடியின் மீதுகொண்டு வரமளித்துப் பாதுகாத்தனால் ஒற்றைப் பிறையணிந்த சேஞ்சடையான் எனப்பட்டான். (கன)

கோண்ட துலகம் குறளுநுவாய்க் கோளாரியாய் *

ஒண்டிறலோன் மார்வத் துகிர்வைத்தது - - உண்டதுவும்

தான்கடந்த வேழுலகே தாமரைக்கண் மாலோருநாள் *

வான்கடந்தான் சேய்த வழக்கு

(கா)

குறள் உரு ஆய்	{ வாமநருபியய் (மாவலியிடஞ் சென்றுயாசிச்சு)	ஏழ் உலகே	எல்லாவுலகங்களையும் (பிரளயங் கொள்ளாதபடி)
உலகம்	{ பூமி முதலிய வேராகங்களை	உண்டதுவும்	திருவிழிற்றிலே வைத்துக்கொன்டதும்
கொண்டது	{ ஆக்ராமித்துக் கொண்டதும்,		(ஆகிய இச்செயல்கள்)
கோள் அரி ஆய்	{ மிடுக்கையுடைய நரசிங்கமாகி	வான்	{ ஆகாசத்தை யளவிட்டாலும் அளவிடவான் ஞைதபடியுள்ள பெருமையை யுடையனும்
ஒண் திறலோன் மார்வத்து	{ மஹா பலசாலியான இரண்ணியனுடைய மார்பிலே	கடந்தான்	
உகிர் வைத்தது	{ தனது நகங்களை யழுத்திக் கீண் டொழுத்தும்,	தாமரை கண்	{ செந்தாமரைக் கண்ணனுமாகிய
ஒருநாள்	ஒருகாலத்திலே	மால்	எம்பெருமான்
தான் கடந்த	{ தான் அளந்து கொண்ட	செய்த	செய்தருளின
		ஏழுக்கு	{ நியாயமான செயல்களாம்.

* * *—பூநிமாந் நாராயணனே ஸர்வஸமாச்சரயணீயனென்று
கீழ்ப்பாட்டிற் கூறியதை நிலைநாட்டுதற்காக, அப்பெருமான் தன்னை
அழியமாறியும் ஜகத்ரக்ஷணம் பண் னுகிறபடியைப் பாருங்க
ளௌங்கிறூரி தில். உலகத்தில் குள்ளைக் கண்டால் கண்டவர்களும்
ஏசிப் பேசுவது வழக்கம்; அப்படிப்பட்ட குள்ள வடிவைக்
கொண்டான் இந்திரன் குறையைத் தீர்ப்பதற்காக. அன்றியும்,
உடல் ஒருபடியும் முகம் ஒரு படியுமாக வடிவெடுப்பதும் பரிமூ
ஸாஸ்பதம்; அப்படிப்பட்ட வடிவையும் கொண்டான் மூவுலகங்க
ளின் துயர் தொலைக்க. அன்றியும், தன் காவிலேபட்ட வஸ்து
அசத்தமென்று அதை எவனும் உட்கொள்ளமாட்டான்; எம்
பெருமானேவென்றில், த்ரிவிக்ரமாவதாரத்தில் தன்னழக் கீழ்ப்

பட்ட உலகங்களையே (மற்றொருகால் பிரளயங் கொள்ளாதபடி) உட்கொண்டான். ஆகவே இவ்வளவுஞ் செய்தது தன்னுடைமை நைத் தான் நோக்கிக் கொள்வதற்காகவேயாதலால் இவனே ஸர்வ ஸ்வாமியென்பது தின்னமன்றே.

“ வான்கடந்தான் செய்தவழக்கு ” என்ற ஈற்றிக்கு இரு வகையாகக் கருத்தாகலாம்; தன்னுடைய ரகஷகத்துத்தை கிலை நாட்டிக்கொள்ளவேண்டிச் செய்த காரியங்களாகையாலே இவை யெல்லாம் நியாயமான காரியங்கள் என்பதாக வொருகருத்து; இனி, வழக்கு என்றது எதிர்மறை இலக்கணையால் வழக்கல்ல என்றபடியாய், சிறிய வடிவைக் கட்டிப் பெரிய வடிவாலே உலகங்களை அளந்துகொள்வதும், உலகத்தில் எங்கும் என்றால் கண்டறி யாதவொரு விஜாதியமான வடிவத்தையெடுத்து இரணியலைப் பின்தொழிப்பதும், தன் காலில்பட்டு அசுத்தமான வுலகத்தைத் தானே உட்கொள்ளுதலும் நியாயமல்லவே! என்றவாறும். ப்ரீர மத்தின் கனத்தாலே பக்தர்கள் இப்படி பரிஹாஸமுறையிலே பேசுவதும் பொருந்தும்.

வான்கடந்தான்=வானத்தை அளவிட இலும் அளவிட வொன்னுத பெருமையை யுடையவனென்றும் ஸ்வர்க்கத்தை யளந்தவ னென்றும் பொருளாகலாம். (கஅ)

வழக்கன்று கண்டாய் வலிசகடம் சேற்றுய் *

வழக்கேன்று நீமதிக்க வேண்டா *—குழக்கன்று

தீவிளவின் காய்க்கேற்றிந்த தீமை திருமாலே *

பார்விளங்கச் செய்தாய் பழி

(கக)

திருமாலே!—; நீ—;

(கிருஷ்ணசிஸ்வாயிருந்தபோது)

வலி சகடம் வலிதான சகடத்தை

செற்றுய் { உதைத்து முறித்துத்
தள்ளினுப்;

வழக்கு அன்று { இது உனக்குத்
கண்டாய் { தகுதியன்று
கான்;

வழக்கு என்று { இது நமக்குத்
நீ மதிக்க தகுந்ததே
வேண்டா { யென்று நீ
நினைக்கலாகாது;

(இப்படிப்பட்ட ஸாஹஸச் செயல்
செய்ததோடு நில்லாமல்)

குழ கன்று { (அஸ்ரானுன்)
இளங்கன்றை

தீவிளவின் காய்க்கு எறிந்த	{ தீய விளங்காயை உக்கும் பொருட்டு விசிப்போட்ட	பார் விளங்க	{ பூமியிலே பிராகாசிக்கும்படி
தீமை	{ இந்தத் தீம்பான செயல்	பழி	{ தவற செய்தாய். செய்தாய்

* * *—நந்தகோபர் திருமாளிகையிலே ஒரு வண்டியின் கீழ்ப்புறத்திலே ஒரு தொட்டிலில் தான் கண்வளரும்போது கம் ஸாலேவப்பட்ட அஸாரனென்றுவன் அந்த வண்டியில் ஆவேசித் துத் தன்மேல்விழுந்து தன்னைக்கொல்ல முயன்றபோது, அதனை யறிந்த தான் பாலுக்கு அழுகிற பாவணையிலே தன் சிறிய திருவடிகளை மேலேதூக்கி யுதைத்து அச்சகடத்தை யொழித்தருளினது தன்னைத்தான் காப்பாற்றிக் கொடுத்து உலகத்தை வாழ்விக்கச் செய்த செயலாகிலும், ஸாகுமாரமான கைபடைத்த பிராட்டி மார்களும் தொட்டுப் பிடிக்கக் கூகும்படி அத்தனை ஸாகுமாரமாக வள்ள திருவடியைக்கொண்டு ஒரு முரட்டு வண்டியை உதைத்த விது மிகவும் ததுகியற்ற காரியமென்று தோற்றுவது மங்களா சாஸநடர்களுக்கு ஸஹஜமாதலால் ‘வலிசுகடம் செற்றது வழக் கன்று’ என்கிறார் முன்னடிகளில்.

கம்ஸனுசௌலைவப்பட்ட அஸாரர்களில் ஒருவன் விளாமரத்தின் வடிவமாய், கண்ணன் தன்கீழ்வரும்போது மேல்விழுந்து கொல்லு வதாக எண்ணிவந்துநிற்க அதனையறிந்த கண்ணபிரான், அவ்வாறே தன்னை முட்டிக்கொல்லும்பொருட்டுக் கன்றின் வடிவங்கொண்டு வந்த மற்றொஸாரனைப் பின்னிரண்டு கால்களையும் பிடித்து எடுத் துச்சமூற்றி அவ்விளாமரத்தின்மேல் எறிய, கபித்தாஸாரனும் வத் ஸாஸாரனுமான இருவரும் சிதைத்து தமது அசரவடிவத்துடனே விழுந்து இறந்தனர் என்ற வரலாறு பின்னடிகளில் அறியத்தக்கது. கடினப் பிரகிருதியான அஸாரனை அதிஸாகுமாரமான திருக் கையாலே பிடித்துச் சுழற்றியெறிந்தபோது அத்திருக்கைகள் எவ்வளவு நொந்திருக்குமோ! என்று கொண்ட வயிற்றெரிச்சலால் ‘வழக்கேண்று நீ மதிக்க வேண்டா’ என்றும் ‘பார்விளங்கத் தீமை செய்தாய்’ என்றும் ‘பழி செய்தாய்’ என்றும் பேசினர். (கக)

பழிபாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை *
 வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ !*—வழுவின்றி
 நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும் *
 காரணங்கள் தாமுடையார் தாம். (ஐ)

பழி	அபகிர்த்தியையும்		
பாவம்	பாவங்களையும்		
கை அகற்றி	நீக்கி	நன்கு உணர்ந்து	{ நன்றாக அறிந்து
பல்காலும்	எப்போதும்	முழு இன்றி	இடைவீடின்றி
நின்னை	உன்னை	நன்கு ஏத்தும்	{ அழகாகத்துதிப்பதற்
வழி வாழ்வார்	{ வழிப்பட்டு ஆச்சரியிக்கு மவர்களும்	காரணங்கள் உடையார்	{ கேற்ற உபகர ணங்களை முடைய தாம் வரச்சும்
நாரணன் தன்	{ நாராயணனுன வன்னுடைய	(ஆகிய இவ்விருவகை யதிகாரிகளும்)	
நாமங்கள்	திருநாமங்களை	வாழ்வாராம்	{ மகிழ்ந்து வாழப் பெறுவர்கள்.
		(மாதோ—அசை.)	

* * *—இப்பாட்டுக்கு இரண்டு வகையான நிர்வாஹங்களுண்டு: உபாயாந்தர சிஷ்டர்களோன்ப்படுகிற உபாஸ்கர்களோ முன் ணதிகளிலும், அநந்தயோபாயரான ப்ரபந்தர்களோப் பின்னதிகளிலும் குறிப்பதாகக்கொண்டு, இவ்விருவகையதிகாரிகளும் எம்பெருமானையே உபேயமாகப் பெறுபவராதலால் வாழ்ச்சி பெற்றவராவர் என்பதாக ஒரு நிர்வாஹம்.

அன்றியே; வழுவின்றி நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்துங் காரணங்கள் கொழுடையராகிப் பழிபாவங்கையகற்றிப் பல்காலும் நின்னை வழிவாழ்வார் வாழ்வராம—என்று ஒரே வாக்கியார்த்தமாக அந்வயித்து ஒருவகை யதிகாரிகளைப்பற்றியே இப்பாசுரம் சூறவதாக நிர்வழிப்பதும் ஒரு புடையுண்டு.

தாங்கள் அறியாதிருக்கப் பிறர் ஏற்றும் அபகிர்த்தி பழியெனப் படும்; தாங்களே புத்தியறிந்துசெய்யும் பரவுமின்ஸை முதலியவை பாவுமெனப்படும்: இவ்விரண்டுக்கும் தங்களிடத்தில் அவகாசம் கொடாமல் எப்போதும் பகவந்நாமங்களையே அதுவந்தித்து ஏத்

திக்கொண்டிருக்கும்படியான ருசி விச்வாஸங்களை யுடையவர்கள் வாழ்வர்என்றதாயிற்று.

மாதோ—அசை, இலட்சசெரால்லுமாம். ஈற்றடியின் முதற் பதம் மோனையின்பத்திற்கிணங்க ‘தாரணங்கள்’ என்றிருக்கலா மென்றுகொண்ட பெரியவாச்சான்பிள்ளை அப்படியும் ஒரு பாட மருளிச்செய்கிறூர்; “தாரணங்கள் தாழுடையாரென்றபோது த்ருதி (யூதி) யுடையாரென்றபடி.” என்பது வியாக்கியானம். ‘யாரணம்’ என்ற வடசொல் திரிந்ததென்க. மனவுறுதியைச் சொன்னபடி. இனி ‘தாரணம்’ என்னும் வடசொல்லே வந்ததாகக் கொண்டால் உஜ்ஜீவனோபாயம் என்பது பொருளாம். (20)

தாழுளரே தம்முளாளுளதே * தாமரையின்
பூவுளதே யேத்தும் போழுதுண்டே *—வாமன்
திருமருவு தாள்மருவு சேன்னியரே * சேவ்வே
அருநரகம் சேர்வ தரிது. (21)

தாம் உளரே	(எம்பெருமானைப் பணிவதற்குப் பாங்கான கரணகளோபரங் களையுடைய) சேதநர் தாங்கள் ஏற்கனவே இருக்கின்றூர் களே;	தாமரையின் உளதே	(எம்பெருமான் திருவழிகளில் சாத்தத்தக்க) தாமரைப்பூ (குளங்கள் தோறும்) நிறைந்து கிடக்கின்றதே;
	அத்தும் பொழுது உண்டே		அவனை வாய்விட்டுப் புகழ்வதற்கு ஏற்றகாலம் எராளமாக வள்ளதே;
தம் உள்ளம் உள் உளதே	(எம்பெருமானைச் சிந்திப்பதற்கான) தங்களுடைய மனமும் (வளியே போய்த் தேட வேண்டாதபடி) தமக்குள்ளே யிருக்கின்றதே,		

வாமன்	{ (தன் உடைமை யைப்பெறுகைக் குத் தான் யாசக ஞைச்சென்ற சீலமுள்ள) வாமநழுஷ்டதி யான ஸர்வேச்வர ஞைடைய	சென்னியரே	{ தலையைடுடையவர்க் ஓக இருக்கின் ரூர்களே;
			(இப்படி ஒன்றாலும் குறையின்றியே யிருக்கவும் இவ்வுலகத்தவர்கள்)
		செவ்வே	நேராக
		அரு நரகம்	கொடிய நரகத்தை
திரு மருவ தாள்	{ அழிய திருவடிகளை	சேர்வது	அடைவதானாது
		அரிது	{ (ஆச்சரியப்படத் தக்க) அருமை யான செயலா யிருக்கின்றது.
மருவ	{ பணிவதற்குப் பொருத்தமான		

* * *—முதல் திருவந்தாதியில் “நாவாயிலுண்டே நமோ
நாரணையவென்று, ஒவாதுரைக்கு முறையுண்டே, மூவாத மாக்கதிக்
கண் செல்லும் வகையுண்டே, என்னெருவர் தீக்கதிக்கண் செல்
லுங்கிறம்” (95) என்ற பாசரத்தின் கருத்தைப் பெரும்பாலும்
தழுவியதாமிப்பாசரம். எம்பெருமானை ஏத்துவதற்கு ஏற்ற ஸாமக்
ரிகள் குறைவற்றிருக்கச் செய்தேயும் இவ்வுலகத்தவர் விலக்கடி
தேடிக்கொண்டு நரகத்திற்சென்று சேருகின்றார்களே! இஃது
என்னே! என்று வயிரெரிக்கிறார். “ஜிஹ்வே! கிர்த்தய கேசவம்
முரரிபும்” என்ற முகுந்தமாலை ச்லோகத்திற் சொல்லுகிறபடியே
எம்பெருமானைப் பணிவதற்கு ஏற்ற கரசரணை அவயவங்களோடு
கூடியிருக்கின்றார்களே; இனி புதிதாகத் தங்களைத் தாம் ஸ்ருஷ்டி
பண்ணிக்கொள்ள வேண்டியதில்லையே; எல்லாவற்றுக்கும் மூல
காரணமான நெஞ்சுதானும் வெளிபிற்சென்று தேடவேண்டாதபடி
உள்ளே அமைந்துகிடக்கின்றதே; அர்ச்சிப்பதற்கு உரிய தாமரை
மலர்கள் தடாகங்கள்தோறும் மலிந்துகிடக்கின்றனவே; ‘போது
போகவில்லையே, போதுபோகவில்லையே’ என்று பாழும் ஸம்ஸாரி
கள் தவிக்கவேண்டும்படி பொழுதும் ஏராளமாகவுண்டே பகவா
னைத்துதிப்பதற்கு; தலைப்படைத்த ப்ரயோஜனம்பெற அவனை
வணங்கலாமே; இப்படி ஒன்றாலோன்று குறையின்றியிருக்க,
இவர்கள் நித்ய ஸம்ஸாரிகளாகவேயிருக்க வழிதேவுது என்ன

கேடுகாலமோ வென்றவாறு. “நாராயண திஶபூவை வாறவீ
வசவதி—நீ தயாவி நாகெவொளை வத்தீ தி கிழக்காதம் =
நாராயணேதி சப்தோஸ்தி வாகஸ்தி வசவர்த்திநீ-ததாபி நரகே
கோரே பதங்தீதி கிமத்புதம்” என்ற புராண ச்லோகமும் இப்
பாட்டுக்கு ஒருபடை சார்பாக அதுவந்திக்கத்தகும். (உக)

அரிய தேளிதாகு மாற்றலால் மாற்றி *

பெருக முயல்வாரைப் பேற்றுல் *—கரியதோர்

வேண்கோட்டு மால்யானை வேண்று முடித்தன்றே *

தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து.

(எக)

ஆற்றலால்	{ தன்னுடைய சக்தியினால்	வெண்கோடு	{ வெண்ணிறமான தந்தங்களை யுடைய
மாற்றி	{ சேதநன் செய்யும் முயற்சி ஒன்றும் வேண்டா வென்று விலக்கி	மால்	பெரிய
(சேதநனுக்கு வேண்டிய ஸகல காரி யங்களையும் தானே செய்வதாக ஏன்று கொண்டு)		கரியது ஓர் யானை	{ கருநிறமுள்ள கஜேங்கிராழ்வான்
பெருக முயல்வாரை	{ மிகவும் உத்ஸாஹங் கொண்டிருக் கின்ற மஹா புருஷங்கள் எம்பெருமானை	தண் கோடு	{ குளிர்ந்த பொய்கைக் கரையிலே
பெற்றுல்	கிடைக்கப்பெற்றுல்	மா	சிறந்த
அரியது	{ செய்வதற்கு அருமையான செயலும்	மலரால்	{ தாமரைப்பூக்களைக் கொண்டு
எளிது ஆகும் வகுவாய்விடும் ; (இப்படியாக எங்கே கண்டோ மென்னில்)		(முடிவின் கரையிலெழுந்தருளின எம்பெருமான் திருவடிகளிலே)	
தாழ்ந்து	{ வணங்கி யடிமை செய்ததனால்	வென்று	{ விரோதியை ஜயித்துத் தன் அபீஷ்டத்தை நிறைவேற்றிக் கொண்டதன்றே.
முடித்தன்றே			

* * *—எம்பெருமான் ஸர்வசக்தனைன்பதை யறிந்துகொண்டு,
அப்படி ஸர்வசக்தனை அவனே நம்முடைய பாரங்களைத் தன்

தலைமீது ஏற்றுக்கொண்டு நமக்காகவேண்டிய ஸ்கலகாரியங்களையுன் செய்து தலைக்கட்டத் தானே உத்ஸாஹங்கொண்டிருக்கிறோன் பதையறிந்து அவனுடைய ப்ரவ்ருத்திக்கு விலக்கான நம்முடைய ப்ரவ்ருத்தியை நிறுத்திக்கொள் வோமாயின் நமக்குப் பெற்றமுடியாத தொன் றமில்லை, எல்லாம் எளிதேயாம்; இதற்கு உதாஹரணமுங்காண்மின்; முதலையின் வாயிலகப்பட்ட கஜேந்திராழ்வான் தனது சக்தியைக்கொண்டு அவ்வாபத்தைப் போக்கிக்கொள்ள விணைத்துத் தானுக முயற்சிசெய்துகொண்டிருந்தவரையில் துன்பம் நீக்கப் பெற்றதில்லை; ‘தன்னுலானமட்டும் ஒரு கை பார்க்கட்டும்’ என்று எம்பெருமான் விலகியே விண்றுன்; இனி நம்மாலாகாதென்று துணிந்து ஸ்வப்ரவ்ருத்தியைசிட்டு ‘ஆதிமுலமே!’ என்றமைத்த பின் தன்காரியமாகக்கொண்ட எம்பெருமான் அரைகுலையத் தலைகுலைய மடுவின்கரையிலே ஒழிவந்து விணைதீர்த்தெழுவித்தானன்றே.

ஆற்றலால் மாற்றிப் பேருக முயல்வாரைப் பெற்றால் அரியது எளிதாகும்=ஆற்றலாவது சக்தி; எம்பெருமானுடைய சக்தியைச் சொன்னபடி. மாற்றி—சேதநனுடைய ப்ரவ்ருத்திகளை விலக்கி என்றபடி. சேதநன் தன்னுடைய முயற்சியை நீக்கிக்கொண்டு எம்பெருமானுடைய சக்தியே ஒங்கும்படி விண்றுல் அரியகாரியமும் எளிதாக முடியுமென்பது தேர்ந்த கருத்து.

ஏற்றடியிலுள்ள ‘கோடு’ என்னுஞ் சொல் நீர்க்கரையென்னும் பொருளாது. “தன் தோட்டு மாமலரால்” என்றும் பாடமுண்டாம்; தோடு—அகவிதம்; மலர்க்கு விசேஷணம். (எ.ஏ.)

தாழ்ந்து வரங்கொண்டு தக்க வகைகளால் *

வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் *—தாழ்ந்த

விளங்கனிக்குக் கண்ணேற்றிந்து வேற்றுருவாய் * ஞாலம்

அளங்தடிக்கீழ்க் கொண்ட வவன்.

(உந)

தாழ்ந்த	$\left\{ \begin{array}{l} (\text{பழத்தின் கணத்தி}) \\ (\text{ஞல் கிளைகள்}) \\ (\text{தாழ்ந்துகிடந்த}) \end{array} \right.$	கண்று	$\left\{ \begin{array}{l} \text{கண்ணை} (\text{ஏறிகோ}) \\ \text{லாகக்கொண்டு} \\ \text{வீசியெறிந்தவ} \\ \text{ஞயும்} \end{array} \right.$
விளா	விளாமரத்தினுடைய	எறிந்து	
கனிக்கு	$\left\{ \begin{array}{l} (\text{பழங்களை}) \\ (\text{உதிர்ப்பதற்காக}) \end{array} \right.$		

ஹெறு உரு ஆய்	{ (திருமாலான தன்னுடைய வடிவத்தைவிட்டு) யாசகனுண வாமந மூர்த்திவடிவமாய்	வரம்	கொண்டு	{ (எங்கள் இஷ்டத்தை நீயே பூர்த்தி செய்து தரவேணு மென்று சொல் வித் தனது) திருவருளைப் பெற்று
ஞாலம்	பூமியை	தக்க	வகைகளால்	{ (தங்கள் தங்கள் நிலைமைக்கு) ஏற்ற வண்ணமாக
அளந்து	அளந்து			
அடி கீழ்	தனது காற்கீழே	வாழ்ந்து		{ ஜூச்வரியத்தையோ கைவல்யத்தையோ பகவத்ப்ராப்தி யையோ பெற்று
கொண்ட	{ அடங்கும்படி கொண்டவனுடு முள்ள			
அவன்	அந்த எம்பெருமான்,	கழிவாரை		{ மேன் மேலும் ஸாகத்தை மிகுத்துக்கொள்ள வேணுமென் நிருக்கிற அந்தந்த அதிகாரிகளை
தாழ்ந்து	{ தனது திருவடிச் களிலே வணங்கி	வாழ்விக்கும்		வாழ்விப்பான்.

* * *—எம்பெருமான், தன்னை ஆச்சரியிப்பவர்களின் இடையூறு களைத்தொலைத்து அவரவர் மேன்மேலும் விரும்புகின்ற இஷ்டங்களையுந் தந்தருள்வனைங்கிறது. பின்னாட்களில், கபித்தாஸாரவுத் ஸாஸாரர்களைக் கொண்டிருமித்ததையும் மாவலியின் கொழுப்பையடக்கியதையும் பேசினதன் கருத்தாவது—தூரஹங்காரியான மாவலியின் கையில் அகப்பட்டுக்கிடந்த பூமியைத் தன் திருவடிச் களிலே கொண்டு வாழ்வித்தவன், வணங்கினவர்களின் விரோதிகள் கபித்தாஸாரனும் வத்ஸாஸாரனும் பட்டபாடுபடும்படி போக்கிக் காப்பனென்பதாம்

வேற்றருவாய்=திருமகள் கொழுநன்யிருக்கும் உருவத்தை விட்டு யாசக ப்ரஹ்மசாரியின் உருவத்தை யேறிட்டுக்கொண்டு என்றபடி. அன்றி, இரக்கும்போது சிறியகாலைக்காட்டி, அளக்கும் போது பெரியகாலைக்கொண்டு என்றுமாம். (உட.)

அவன்கண்டாய் நன்னெஞ்சே யாராஞ்சும் கேமே * போலே

அவன்கண்டா யைம்புலனும் நின்றுன் *—அவன்கண்டாய் காற்றுத்தீ நீர்வான் கருவரைமண் * காரோதச்

சீற்றுத்தீ யாவானும் சென்று. (உச)

நல் நெஞ்சே	நல்லமனமே!,	காற்று தீ நீர் வான் மண் ஆய் நின்றுன் அவன் கண்டாய்	பஞ்சபூதங்களாய் நிறபலனும் அந்த எம்பெருமானே யாவன்;
ஆர் அருஞும்	{ பரிபூரணக்ருபை யாலே உண்டாகக் கூடிய மோக்கமும்	கரு வரை கறுத்த மலைகளும்	(அவன் கண்டாய்) அவனேயாம்;
கேடும்	{ நிக்ரஹத்தால் வரக்கூடியதான ஸம்ஸாரமும்	சென்று { (இந்தப் பிரபஞ் சத்தையழிக்கத் திருவள்ளும்) ப்ரஸரித்து	
(ஆகிய இரண்டுக்கும் நிர்வாஹகன்)			
அவன்	{ அந்த எம்பெரு மானேயாவன்;	கார் ஒதம் சீற்றம் தீ ஆவானும்	கறுத்த கடலைச் சீற்றிச்சடவல்ல படபாக்நி யாகுமவனும்
கண்டாய்		அவன் கண்டாய்	அந்த எம்பெரு மானே யாம்.
ஐம்புலன்	{ பஞ்சேந்திரிய வடிவமான சரீரத் திற்கு உத்பாதகங் களான		

* * *—எம்பெருமான் தன்னை வணங்கினவர்களை வாழ் கிப்பனென்று கீழ்ப்பாசரத்தி லருளிச்செய்த ஆழ்வார், அடியே பிடித்து சேதநனுடைய ஸத்தைபை நோக்கிக்கொண்டு போருகிற எம்பெருமானுக்கு இஃது ஒரேற்றமோ வென்கிறூர்போலு மிப் பாட்டால்.

ஆராஞ்சு கேமே அவன்கண்டாய் = இந்த ஸம்ஸாரத்தை ப்ரவர்த்திப்பித்தவன் எம்பெருமானேயாதலால் சேதநவர்க்கங்களைக் காக்கவேண்டியதும் அவனுக்குப் பாரமாயிற்று; ஆகவே, சேதநர்க்குக் கரணகளோபரங்களைக்கொடுத்து ஸம்ஸாரத்தில் ப்ரவர்த்திப்பித்த அவனே, ப்ரபந்நர்களைத் தன் நுடைய மாயையான ஸம்ஸாரத்தில் நின்றும் மீளச்செய்வ வென்றவாறு. “ ஓசைவ பெழுவஷு வெந ஓபாசேதாம் தாஞ்சி தெ = மாமேவ யே ப்ரபத்

யந்தே மாயாமேதாம் தரந்தி தே.” என்று கீதாசார்யன் சோதி வாய்திறந்து பரித்ததும் உணர்க. (உச)

சென்ற தீலங்கைமேல் செவ்வேதன் சீற்றத்தால் *

கோன்ற தீராவணனைக் கூறுங்கால் நின்றதுவும்

வேயோங்கு தண்சாரல் வேங்கடமே * விண்ணவர்தம்

வாயோங்கு தொல்புகழான் வந்து. (உடு)

விண்ணவர்தம்	{ தேவர்களின்	கொன்றது	ஸம்ஹரித்தது
வாய்	{ வாயிஞ்ரேல்	இராவணனை	ராவணனையாம் ;
ஒங்கு தொல்	{ உயர்வாகக்	கூறுங்கால்	சொல்லுமிடத்து,
புகழான	{ கூறப்படுகின்ற பழுமையான புகழையுடைய எம்பெருமான	வந்து	{ (சேதநர் எக்காலத் நின்றதுவும்) தும் உஜ்ஜீவிக்க வேணுமென்று கருதி) வந்து
செவ்வே	நேராக	நின்றவிடமும்	
சென்றது	சீறிச்சென்றது		
இலங்கை	{ வங்காபுரியின்	வேய் ஒங்கு	{ முங்கிள்கள் ஒங்கி
	மேல் { மேலாகும் ;	தண் சாரல்	வளர்ந்துள்ள
தன்	{ தனக்கு வந்தேறி	வேங்கடமே	குளிர்ந்த சாரலை
சீற்றத்தால்	யான கோபத்தால்		யுடைய திருவேங் கடமலையோம்.

* * *—“சுச்வரன் அவதரித்துப் பண்ணின ஆணைத்தொழில்களைல்லாம் பாகவதாபசாரம் பொறுமையென்று ஜீயராுளிச்செய்வர்” என்பது ஸ்ரீவசநபூஷணம். அதாவது—ஸங்கல்பமாத்திரத்தாலே எல்லாவற்றையும் நிர்வாஹிக்கவல்ல ஸர்வசக்தியான ஸர்வேச்வரன் தன்னை யழியமாறி மநுஷ்யர்களைப்போன்று அவதரித்துக்கைத்தாட்டாய்நின்று செய்த ராவணதீ நிரஸநாபமான அதிமாநுஷ்க்ருத்யங்களைல்லாம் மஹர்ஷிகள் முதலான பாகவதர்த்தில் அவ்வூர்ப் பண்ணின அபசாரம் ஸஹியாமையாலே என்று நஞ்சீயராுளிச்செய்வராம். திருவாழியாழிவாணக்கூட ஏவாமல் ஸங்கல்பமாத்திரத்தாலே காரியஞ்செய்யவல்லமை எம்பெருமானுக்கிருந்தாலும் ஆச்சிரிதர்களுக்காகத் தான் உடம்புநோவக் காரியஞ்செய்தாலன்றித் தனக்கு த்ருப்திபிறவாதாகையால் தானே நேரில் வந்து தோன்றிக்கைத்தாட்டுக் காரியஞ்செய்கின்றனம். படாதபாடுகள் பட்டு இலங்கையை நோக்கிச்செல்லாமலே “பஸ்மீபவது ராவண :”

என்றால் போன்ற வொரு ஸங்கல்பமாத்திரத்தாலே இராவணைன் நீருக்க யொழித்திருக்கலாமே ; அப்படியிருக்கவும், வந்து பிறந்து இலங்கையை நோக்கிப் படைதிரட்டி.சென்றதும் இராவணைப் போர்க்களத்திலே கொன்றதும் என்னே ?

இராவணன் முதலிய துஷ்டர்களை ஸங்கல்பமாத்திரத்தாலே நிகரல்லித்துவிடக்கூடுமாயினும், “பரித்ராணைய ஸாதாநாம்” என்று சொல்லப்பட்ட ஸாதுபரித்ராணம் [சிஷ்டர்களை வாழ்விப்பது] ஸங்கல்பத்தால் தலைக்கட்டாது; திவ்யமங்களை விகரஹுத்தினமுகைக்கண்ணாரக் காணவேணுமென்றும் அனைத்துக்கொள்ளவேணு மென்றும் அன்பர் கொள்ளும் ஆவலை நேரில் வந்தவதறித்தே தீர்க்கவேணுமேயன்றி ஸங்கல்பத்தால் தீர்க்கப்போகாதாகையாலே “பரித்ராணைய ஸாதாநாம் லிநாசாய சதுஷ்க்ருதாம்-தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகீயுகே” என்று சொல்லப்பட்ட அவதார ப்ரயோஜநங்கள் மூன்றாண்மூக்கியமாக ஸாதுபரித்ராண மொன்றுக்காகவே விபவாவதாரங்களும் அர்ச்சாவதாரங்களும் செய்தருள்கிறுனென்பதை வெளியிடுதலே இப்பாட்டின் பரமதாத்பர்யமாம்.

விண்ணவர்தம் வாயோங்கு தோல்புகழான்—ராவணஸம்ஹாரம் முடிந்தபின் பிரமன் முதலிய தீவர்கள் வந்து தோத்திரஞ்ச செய்ததைக் கூறிற்றுகவுங் கொள்ளலாம். (உடு)

வந்தித் தவணை வழிநின்ற வைம்பூதம் *

ஐந்து மகத்தடக்கி யார்வமாய் *—உந்திப்

பாடியமரர் வேலையான் பண்டமரர்க் கீந்த *

பாடியமரர் வாழும் பதி.

(உகு)

படி அமரர்	{ நிலத்தேவரான பிராமணர்கள்	வழி நின்ற	{ (எம்பெருமானை ஆச்சரியிப்பதற்குத் தடங்கலாய்) குறுக்கே நிற்பனவான்
வாழும்	{ நித்யவாஸம் பண்ணுகிற		
பதி	{ திருப்பதியாகிய திருமலை யென்பது,—	ஐம்பூதம் ஐந்தும்	{ பஞ்ச பூதங்களையும் பஞ்சேந்திரியங்களையும்

அகத்து	{ வெளியிற் போகவொன்னாத படி நியமித்து	படி	வந்து படிகின்ற
அடக்கி		அமரர்	தேவர்களுக்காக
அவனை	அவ்வெம்பெருமானை வணங்கி	வேலையான்	{ திருப்பாற் கடலி லுள்ள பெருமான்
வந்தித்து			
ஆர்வம் ஆய்	{ பக்தியுடையவர் களாய்	பண்டு	{ முன்னேத் தேவர்களான்
உந்தி		அமரர்க்கு	நித்யஸ்தரிகட்
	{ ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு மேல்விழுங்கு	ஈந்த	கும் (அநுபாவல் மாகக்) கொடுத்த தலமாகும்.

* * *—கீழ்ப்பாட்டில், “ஷின்றதுவும் வேயோங்கு தண் சாரல் வேங்கடமே” என்று திருமலையின் ப்ரஸ்தாவும் வந்ததனால் அத்திருமலையிலேயே இவ்வாழ்வார்க்கு இன்னமும் திருவள்ளும் அவகாஹித்து அதன் வைலக்ஷண்யத்தை யருளிச்செய்கிறார். இரண்டரை யழகால் கூட்டாப்திநாதனை வருணித்தாராயிற்று. தேவர்கள் ஜிதேந்திரியர்களாய்க்கொண்டு நான் முன்னே நான் முன்னே யென்று ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு வந்து படியுமிடமான திருப்பாற்கடலிலே பள்ளிக்கொள்ளும் பெருமான், இங்கிலவுகத்தில் பூர்வைஷ்ணவர்கள் அநுபவித்து வாழுமிடமான திருவேங்கடமலையை நித்யஸ்தரிகளுக்குத்தந்தான்—என்ற விதன் கருத்து யாதெனில்; 1. “தண்ணருவி வேங்கடமே வானேர்க்கும் மண்ணேர்க்கும் வைப்பு” என்று திருமழிசைப் பிரானும் 2. “மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்தி செய்ய ஸின்றுன்” என்று திருப்பானுழவாரும் அருளிச்செய்த படியே இத்திருமலை இவ்விழுதியிலுள்ளார்க்கு மாத்திரமேயல்லாமல் அவ்விழுதியிலுள்ள நித்யஸ்தரிகளுக்கும் எட்டிப்பிழித்தாற் போல் வந்து பணியுமாறு அமைக்கப்பட்ட திருப்பதியாமென்பதே. “சுமங்கு மாமலர் நீர்ச்சடர் தூபங்கொண்டு, அமர்ந்து வானவர் வானவர்கோடையெடும்; நமன்றெழுந் திருவேங்கடம்” என்ற திருவாய்மொழியுங் காண்க.

வந்தித்து-வடமொழித்தாது வடியாகப்பிறந்த வினையெச்சம். உந்தி—வினையெச்சம்; ‘உந்து’ என்பது வினைப்பகுதி. ஆனஞ்சு

மதியில், படியமரர்—வினைத்தொகை. வேலை—கடற்கரையை யுணர்த்தும் வடசொல்லாகிய ‘வேலா’ என்பது ஐயீருகி இலக்கணையால் கடலையுணர்த்திற்று. ஈந்த—‘ஈந்தது’ என்பதன் விகாரம் படியமரர்வாழும்=படி—ழுமி; வானுலகத்தில் தேவர்கள் விளங்குவது போல இருள்தருமா ஞாலமான இந்தப்பூமியில் விளங்குபவர்; எனவே, அந்தணர்களையும் ஸ்ரீவைஷ்ணவர்களையும் சொல்லிற்றும். (உசு)

பதியமைந்து நாடிப் பருத்தேழுந்த சிந்தை *

மதியுரிஞ்சி வான்முகடு நோக்கி *—கதிமிதுத்தங்

கோல்தேடி யோடும் கோழுந்ததே போன்றதே *

மால்தேடி யோடும் மனம்.

(உள்)

பதி	{ திருமலைத் திருப்பதியிலே	வான் முகடு { (அப்பால்) அண்ட நோக்கி முகட்டையும் பார்த்துவிட்டு
அமைந்து	வேருன்றி நின்று	(அங்கும் நில்லாமல்)
நாடி	{ எங்கேயெங்கே யென்று தேடிக்கொண்டு	மால் தேடி { பரமபதநாதனைத் தேடிக்கொண்டு
பருத்து எழுந்த சிந்தை	{ மிகவும் வளர்ந்து மேற்கினர்ந்த மனௌரதத்தை யுடையதாய்,	கதி மிகுத்து { விரைவு மிகுந்து ஒடும் { செல்லுகின்ற மனம் என்னஞ்சமானது
மதி உரிஞ்சி	{ சந்திரபதத்தையும் உராய்ந்துகொண்டு	அம் கோல் { அழகிய கொள் தேடி ஒடும் { கொம்பைத்தேடிக் கொண்டு பரந்து செல்லுகின்ற
		கொழுந்து { கொடியை ஒத்திரா அது போன்றது } நின்றது.

* * *—கீழிரண்டு பாசுரங்களில் எம்பெருமானுடைய திருமலையிலிருப்பை அநுஸந்தித்த ஆழ்வார் இவ்விடத்தில் தாம் தம்முடைய ஆசைதீர அப்பெருமானேடு பரிமாறவேணுமென்று பாரித்தார்; அர்ச்சாவதாரமாகையாலே அப்படிப்பட்ட பரிமாற்றம் ஒன்றும் பெற்றிலர்; விபவாவதாரங்கள் காலாதீதமாய்ப்போகை யாலே இனி பரமபதநாதனேடோயாகிலும் கலந்து பரிமாறப்

பெறலாமோ என்று பார்த்துத் தம் திருவுள்ளாம் பரமபக்த்தளவும் பதறிச்செல்லும்படியைப் பேசுகிறீரிப்பாகசரத்தில்

முதலடியின் முடிவிலுள்ள ‘சிந்தை’ என்னுஞ்சொல் எழுவாய்ப்போலத் தோற்றுமாயினும் அஃது எழுவாய் அன்று ; பாட்டின் முடிவிலுள்ள மனமே எழுவாய் ; சிந்தை அதற்கு விசேஷணமாய் அங்வயிக்கும். எனது மனமானது திருவேங்கட மலையிலே சென்று சேர்ந்து தன் ஆவல் தோற்றும்படி எங்கே யெங்கேயென்று திருமாலைத்தேடி அங்குத் தன் நினைவு தலைக்கட்டப்பெறுமையாலே மிகவும் வளர்ந்து மேற்கொர்ந்த மனைரத்தை யுடையதாகி மேலேமேலே சென்று திருநாட்டுத்தலைவனைத்தேடி யோடானின்றது ; இஃது, அழகிய கொள்கொம்பைத் தேடிக் கொண்டு பரந்துசெல்கின்ற கொடியைப்போன்றுள்ளது—என்ற ராயிற்று.

....

(2 எ)

மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் * மற்றும்

நினைப்பரிய நீளாங்கத் துள்ளான் *—எனைப்பலரும்

தேவாதி தேவனேனனப் பவோன் * முன்னேருநாள்

மாவாய் பிளாந்த மகன்.

(2 ஏ)

எனை பலரும்	{ கணக்கில்லாத வைதிகபுருஷர் யாவராலும்	மகன்	{ சிறு பிள்ளை யானவனும்
		மற்றும்	பின்னும்
தேவாதி	{ தேவர்க்கடும் தேவனென்று	நினைப்பு	{ நினைப்பதற்கும் அருமையான
தேவன்	{ ப்ரவூபித்தமாகச் சொல்லப்படா	அரிய நீள்	{ போக்யதை மிக்கி ருந்துள்ள கோயி
எனப்படுவான்	{ நிற்பவனும் பரந்த திருப்பாற் கடவிலே	அரங்கத்து உள்ளான்	{ ருந்துள்ள விலே வள்ளி கொள்பவனுமாகி
மா கடலான்	{ பள்ளிகொண் திருப்பவனும்	வேங்	{ திருமலையிலே (ஸ்ரவ் ஸூலப
முன் ஒருநாள்	{ முன்பொரு காலத்தில்	கடத்தான்	{ மேக்கொண்டு எழுந்தருளி நிறபவன்
(பூர்க்குஷணங்கை யவதரித்தபோது)		(இப்போது)	
மா வாய்	{ குதிரையுருக் கொண்டுவந்த	மனத்து உள்ளான்	{ என் மநஸ்விலே நித்யவாஸம்
பிளாந்த	கேசியின் வாயைக் கீண்ட		பண்ணைநின்றான்.

* * *—கீழ்ப்பாட்டில் “கோல்தேடி யோடுங் கொழுந்ததே போன்றதே மால்தேடி யோடும் மனம்” என்னும்படியாக ஆசை கரைபுரண்டு செல்லப்பெற்ற தம்முடைய திருவள்ளத்திலே திருவேங்கடமுடையான் அழகியமணவாளன் திருப்பாற்கடல் நாதன் பரமபதநாதன் ஆகிய எம்பெருமான்களெல்லாரும் வந்து சூடுகொண்டபடியைக் கூறுகின்றாரிதில்.

தேவாதிதேவனு பரமபத நிலயன் ஜகத்ரஸ்னார்த்தமாக முதலில் திருப்பாற்கடலில் வந்துதங்கிப் பின்பு பூங்கருஷ்ணனுயைவ தரித்து ‘இப்படி நாம் வருவதும் போவதுமாக இராமல் ஸ்திர ப்ரதிட்டையாக இருந்து ஸம்ஸாரிகளைக் காக்கவேணும்’ என்று திருவள்ளம்பற்றிக் கோயில் திருமலை முதலிய திருப்பதிகளிலே யெழுந்தருளியிருந்து இப்போது என்னஞ்சிலே வந்து கிடக்கிற வெண்கிறார்.

இப்பாட்டில் ‘மனத்துள்ளான்’ என்பது முதலிலேயிருந்தாலும் அர்த்தஸ்வாரஸ்யம் நோக்கி அது முடிவுசொல்லாகக் கொள்ளப்படும்.

தேவாதி தேவன்—வடசொல் தொடர்.

மாவாய்பிளாந்த வரலாறு :—கண்ணபிரானைக் கொல்லும்படி கம்ஸனுலேவப்பட்டிருந்த அஸாரர்களில் ஒருவனு கேசியென்பவன் குதிரையினுருவங்கொண்டு ஆயர்கள் அஞ்சி நடுங்கும்படி களைத்துத்துரத்திக்கொண்டு கண்ணன்மேற் பாய்ந்துவர, அப்பெருமான் தன் திருக்கையை நன்றாகப்பெருக்கி நீட்டி அதன்வாயிற் கொடுத்துத் தாக்கிப் பற்களையுதிர்த்து உதட்டைப்பிளாந்து அதனுடம்பையும் இருபிளவாக வகிர்ந்து தள்ளினன் என்பதாம். (ஐ)

மகனுக்க் கோண்டேடித்தாள் மாண்பாய கோங்கை *

அகனுர வுண்பனேன் யண்டு *—மகனைத்தாய்

தேருத் வண்ணம் திருத்தினுய * தேன்னிலங்கை

நீருக வெய்தழித்தாய் நி.

(உகு)

தென் இலங்கை	அழகிய வங்காபுரி	மாண்பு ஆய கொங்கை	அழகான மூலையை
நீறு ஆக	நீருகியோழியும்படி		வயிரூர் உண்ணக் கடவேணன்று
எய்து	{ அம்புகளைச் செலுத்தி	அகன் ஆர உண்பன்	சொல்லி (பாலோடு அவ ஞாயிரையும்)
அழித்தாய்	முடித்தவனே !	என்று உண்டு	குடித்து
	நீ— ;		
மகன் ஆக கொண்டு எடுத்தாள்	{ உண்ணைப் புக்திர பாவளைசெய்து (பரிவுகாட்டி மூலைகொடுக்க) எடுத்துக் கொண்ட பூதனை யினுடைய	மகனை	{ புத்ரருளை உன் விடுயத்திலே
		தாய்	{ உனது தாயாகிய யசோதை
		தேரூத	{ நம்பிக்கையற் வண்ணம் { நிருக்கும்படி
		திருத்தினும்	செய்துவிட்டாய்.

* * *—க்ருஷ்ணவதாரம் நினைவுக்கு வந்துவிட்டால் ஆழ் வார்கள் விரைவில் ஓய்யாட்டார்களே; கீழ்ப்பாட்டில் “முன்னூரு நாள் மாவாய்பிளாந்த மகன்” என்று கிருஷ்ணவதாரம் ப்ரஸக்த மானபடியால் அதுதன்னிலேயே திருவுள்ளாம் அவகாஹித்து அநுபவித்து இப்பாசுரம் பேசகிறார். விடந்தடவின் மூலையைக் கொடுத்து உண்ணைக்கொல்லவந்த பேய்ச்சியானவள் மெய்யே தாய் போன்ற பரிவுகாட்டி உன்னை வாரியெடுத்ததை த்து மூலைகொடுத்தாள்; நீயும் மெய்யே குழந்தையாகவே பாவளைகாட்டி, பாலின் கணத்தாலே விம்மி விளங்குகின்ற அம்மூலையைச் சுவைத்துண்ப வங்போல அவனுயிரையே உறிஞ்சியுண்டாய்; அதுமுதலாக உனது மெய்த்தாயான யசோதைப்பிராட்டிக்கு உண்ணிடத்தில் நம்பிக்கையுண்டாக இடமில்லாமலே போயிற்று; ‘இவனை நாம் சிறு குழந்தையென்று நம்பவேகூடாது’ என்று எப்போதும் தனுக்குத்தனுக்கென்று அவள் அஞ்சியிருக்கும் வண்ணமே செய்துங்டாய் என்றாயிற்று.

அகன்—அகம்; மகரன்கரப்போலி.

“தென்னிலங்கை நீருக எய்தழித்தாய்” என்ற விளியின் கருத்தாவது—க்ருஷ்ணவதாரத்தில் மாத்திரமே இப்படி நம் பிக்கையற்று அஞ்சியிருக்கவேணுமேயோழிய ராமாவதாரத்தில்

இப்படிப்பட்ட அச்சத்திற்கு அவகாசமில்லை; பருவம் முற்றின பின்பே ராவண ஸம்ஹாரம் முதலிய அரிய பெரிய செயல்களைச் செய்தாயாகையாலே—என்பதாம்.

தென்னிலங்கை—தென் திசையிலுள்ள இலங்கை என்று மாம். தென்—அழகுக்கும் பெயர். (ஒகு)

நீயன் றுலகளந்தாய் நீண்ட திருமாலே *

நீயன் றுலகிடந்தா யென்பரால் க—நீயன்று

காரோத முன்கடைந்து பின்னடைத்தாய் மாகடலை *

பேரோத மேனிப் பிரான்.

(நூ)

பேர் ஒதம்	{ பெரிய கடல்போன்ற திருமேனியை யுடைய பெருமானே!	இடந்தாய்	{ (மஹாவராஹமாகி) அண்டபித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்துக் கொணர்ந்தாய் (என்றும்)
மேனி பிரான்			
நீண்ட			
திரு மாலே			
நி	என்னுத்தற்கு அரிய பெருமை படைத்த திருமாலே!	நி அன்று—; கார் ஒதம் முன் கடைந்து	{ அந்தப் பெரிய கடல்தன்னையே
அன்று			
உலகு			
அளந்தாய்			
நி	(திரிவிக்கிரமஞுகி) அளந்துகொண் டாய் (என்றும்)	பின்	{ பிறகு (ராமாவதாரத் திலே)
அன்று			
உலகு			
அன்று			
நி	{ மற்றுமொரு காலத்தில் ழுமியை	அடைத்தாய் என்பர்	{ அணைக்ட்டித் தார்த்தாயென்றும் (மஹர்ஷிகள்) சொல்லு கின்றனர்.
அன்று			
உலகு			
அன்று			

* * *—எம்பெருமானுடைய சில திவ்ய சேஷ்டிதங்களை விணைந்து வாயாரப்பேசி யேத்துகிறோர். திரிவிக்கிரமஞுகி உலகளாக தாய்; மஹாவராஹமாகி உலகிடந்தாய்; வங்கக்கடல்கடைந்தாய்; அக்கடலிலே அணைக்ட்டிஞுப்பு—என்று மஹர்ஷிகள் கூறுகின்றார்களென்கிறார்.

காரோதம் கடைந்த வரலாறு:—முன்னெருகாலத்தில், இவ்வண்டகோளத்திற்கு அப்புறத்திலுள்ள விஷ்ணுலோகத்துக்குச் சென்று திருமகளைப் புகழ்ந்துபாடி அவளால் ஒரு கூமாலீப்ரஸாதிக்கப்பெற்ற ஒரு வித்யாதரமகள், மகிழ்ச்சியோடு அம்மாலையைத் தன் கைவீணையில் தரித்துக்கொண்டு பிரமலோக வழியாய் மீண்டுவருகையில் தூர்வாஸமஹாமுனி எதிர்ப்பட்டு அவளை வணங்கித்துதிக்க, அவ்விஞ்சைசமங்கை அம்மாலையை அம்முனிவனுக்கு அளித்திட்டாள்; அதன் பெருமையையுணர்ந்து அதனைச் சிரமேற்கொண்ட அம்முனிவன் ஆநந்தத்தோடு தேவலோகத்தற்கு வந்து, அப்பொழுது அங்கு வெசு உல்லாஸமாக ஜூராவத யானையின்மேற் பவனி வந்துகொண்டிருந்த இந்திரனைக்கண்டு அவனுக்கு அம்மாலையைக் கைநிட்டிக்கொடுக்க, அவன் அதனை மாவட்டியினால் வாங்கி அந்த யானையின் பிடரியின்மேல் வைத்தவனவில் அம்மதயானை அதனைத் துதிக்கையாற் பிடித்திமுத்துக் கீழூறிந்து காலால்மிதித்துத் துவைத்தது; அதுகண்டு முனி வரன் கடுங்கோபங்கொண்டு இந்திரனைநோக்கி ‘இவ்வாறு செல்வச் செருக்குற்ற உன்னுடைய ஜூச்வரியங்களைல்லாம் கடவில் ஒளிந்து விடக்கடவன்’ என்று சுபிக்க, உடனே தேவர்களின் செல்வம் யாவும் ஒழிந்தன; ஒழியவே அசரர் வந்து பொருது அமரரை வென்றனர். பின்பு இந்திரன் தேவர்களோடு திருமாலீச் சரணமடைந்து அப்பிரான் அபயமனித்துக் கட்டளையிட்டபடி அசரர் களையுங் துணைக்கொண்டு மந்தரமலையை மத்தாக நாட்டி வாஸாகி யென்னும் மஹாநாகத்தைக் கடைகயிறுகப்பட்டிப் பாற்கடலைக் கடையலாயினர். அப்பொழுது மத்தாகிய மந்தரகிரி கடவி னுள்ளே அழுங்கிவிட, தேவர்களின் வேண்டுகோளினால் திருமால் பெரியதோர் ஆமைவடிவமெடுத்து அம்மலையின் கீழேமிசென்று அதனைத் தனது முதுகின்மீது கொண்டு தாங்கி அம்மலை கடவில் அழுங்கிவிடாமல் கடைதற்கு உபயோகமாம்படி அதற்கு ஆதாரமாக எழுங்கருளியிருந்தனன். இப்படி ஸ்ரீமந்நாராயணன் அக்கடலினிடையே மஹா சூர்மாய் மந்தரபர்வதத்திற்கு ஆதாரமாய் எழுங்கருளியிருக்க, வாஸாகியின் வாலைப் பிடித்துக்கொண்ட தேவர்களும் தலையைப்பிடித்துக்கொண்ட அசரர்களும் ஆகிய

இருதிறத்தாரும் அதனை வலியப்பிடித்து இழுத்துக் கடையவல்ல வலிமையில்லாதவராய் நிற்க, அது நோக்கி அத்திருமால் தான் ஒரு திருமேனியைத்தரித்துத் தேவர்கள் பக்கத்திலேயும் வேறொரு திருமேனியைத்தரித்து அசரர்கள் பக்கத்திலேயும் நின்று வாஸாகியின் வாலையும் தலையையும் பிடித்து வலமும் இடமுமாக இழுத்துக்கடைந்தனன் என்பதாம்.

கடலடைத்த வரலாறு:—விழிஷனைழவான் இராமபிரான் பக்கல் வந்து சேர்ந்து உய்ந்தபின் பெருமாளைப்பார்த்து ‘ஸ்வாமிந்! இந்த நம்முடைய ஸேனைகள் கடலைக்கடன்து அப்பாற செல்ல வேண்டுமாதலால் அதற்காகக் கடலரசனை நீர் சரணம் புகவேணும்’ என்ன; இராமபிரான் “கடலைக்கடக்க உபாயம் சொல்லவேண்டும்” என்று கடலரசனையிப் பிரார்த்தித்துத் தர்ப்பசயனத் திலே படுத்து மூன்று நாளானவும் ப்ராயோபவேசமாகக்கிடக்க, ஸமுத்ரராஜன் அப்பெருமானது மஹிமமையக் கருதாமல் உபே கைக்காயிருந்துவிடவே ஸ்ரீராமன் அதுகண்டு கோபங்கொண்டு ‘அனைவரும் நடந்தேசெல்லும்படி கடலை வற்றச்செய்வேன், என்று ஆக்நேயாஸ்தரத்தைத் தொடுக்கத் தொடங்கியவளாவிலே வருணன் அஞ்சிநடுங்கி ஒடிவந்து இராமபிரானைச் சரணமடைந்து கடல்வடிவமான தன்மேல் அனைகட்டுதற்கு உடன்பட்டு, நளன் கையினுல் நீரில் போகட்ட கற்களும் மிதக்குமென்று அவனுக்கு அவன் தகப்பனார் வரமனித்திருக்கிறாகையால் அவனைக்கொண்டு ஸேது கட்டவேணுமென்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டான். இராகவனும் அப்படியே மற்ற வானரங்கள் சுற்றுமூள் மலை களைப் பிடிங்கிக்கொண்டுவந்து நளன்கையில் கொடுக்கச்செய்து நளன் கையினுல் அம்மலைகளை நீரில் போகடுவித்து ஸேது கட்டு வித்தான். அவ்வழியாய் வானரப்படைகளோடு இராமபிரான் இலங்கை சேர்ந்து அந்கரையும் இராவணனுள்ளிட்ட அரக்கர்குலத்தையும் நிறுபடுத்தின வரலாறு ப்ரவலித்தம்.

“பேரோத மேனிப்பிரான்—காரோத முன்கடைந்து” என்ற சொல்லாற்றலால், கடல் கடைகிறபோது ஒருகடலை மற்றொரு கடல் நின்று கடைந்தாற்போலே யிருந்ததென்பது தொனிக்கும்.

‘என்பர்’ என்பது “அளந்தாய், இடந்தாய், அடைத்தாய்” என்ற முன்றிடத்தும் அங்வயிக்கும்.

முதலடியில், ‘நீண்ட’ என்றது—திரிசிக்கிரமனும் நீண்ட என்றபடியுமாம். (ந.0)

பிரானென்று நானும் பேரும்புலரி யென்றும் *

குராந் சேழும்போது கோண்டு *—வராகத்

தணியுருவன் பாதம் பணியுமவர் கண்டர் *

மணியுருவம் காண்பர் மகிழ்ந்து. (ந.க)

பிரான்	{ ‘மஹோபகாரங்கள் பண்ணினவனே’ } என்றும்	வராகத்து அணி உருவன்	{ அழகிய வராஹ வருக்கொண்ட பெருமானுடைய பாதம் } பணியுமவர் கண்டர்	{ அழகிய வராஹ வருக்கொண்ட பெருமானுடைய திருவதிகளை வணங்குபவர்களே }
பெரு புலரி		{ ‘இன்றே நல்விடிவு’ என்றும் (கொண்டாடிக்கொண்டு) }		
நானும்	நான்தோறும்	{ அப்பெருமானு டைய } திவ்யமங்கள் விக்ரஹத்தை	{ மணி உருவம் } மகிழ்ந்து காண்பர்	{ அப்பெருமானு டைய } திவ்யமங்கள் விக்ரஹத்தை
நல் குரா	நல்ல மணம்மிக்க			
செழு	அழகிய	{ ஸேவித்து ஆங்கிக்கப் பெறுவர்கள் } ஸேவித்து ஆங்கிக்கப் பெறுவர்கள்.	{ மணி உருவம் } மகிழ்ந்து காண்பர்	{ ஸேவித்து ஆங்கிக்கப் பெறுவர்கள் } ஸேவித்து ஆங்கிக்கப் பெறுவர்கள்.
போது	{ புஷ்பங்களைக் கொண்டு, }			

* * *—ஆபத்பந்துவான பகவானுடைய திருவதிகளில் * செண்பக மல்லிகையோடு செங்கழுநீரிருவாட்சி முதலிய புஷ்பங்களைப் பணிமாறித் தொழுமவர்கள் அப்ராக்ருதமான அப்பரமனது திருமேனியை ஸேவித்து நித்யாநந்தம் அதுபவிக்கப் பெறுவர்களைக்கிறார்.

[பிரானென்றும் பேரும்புலரியென்றும் பணியுமவர் கண்டர்.] ஸ்ரீவசநஷ்டனத்திலே—“அஜ்ஞரான மநுஷ்யர்கள் வாளா தந்தா னென்றிருப்பர்கள்; ஜ்ஞாநவான்கள் ‘இன்றெறன்னைப் பொருளாக்கித் தன்னையென்னுள்வைத்தான்—எந்நன்றி செய்தேனு என்னெஞ்சில் திகழ்வதுவே—கடிதேவ வந்து உய்யக்கொள்கின்ற நாதன்—அறியாதனவறிவித்த அத்தாநி செய்தன அடியேனறியேனே—பொருள்லாத வென்னைப் பொருளாக்கி அடிமைகொண்டாய—

என்னைத் தீமனங்கெடுத்தாய்—மருவித்தொழும் மனமே தந்தாய், என்று ஈடுபடா நிற்பர்கள்’ என்றாருளிச்செய்தவை இங்கு அது ஸங்திக்கத்தக்கன. பிரானே! என்றும் பேரும்புலரி என்றும் சொல்லிக்கொண்டு எம்பெருமான் பாதம்பணியவேணுமென்கிறு ரிவ்வாழ்வார். ‘இன்றளவும் மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து விஷயாந்தரங்களிலே ஆழ்ந்து உண்டியே உடையே உங்தோடித் திரிந்தவென்னை இன்று உன் திருவடிகளிலே கொண்டு கூட டினையே!, இதனிலும் மிக்க வுபகாரமுண்டோ?’ என்று பெரு நன்றி பாராட்டவேணுமென்பது “பிரானேன்றும்” என்பதன் கருத்து. [பிரான்—உபகாரகன் ; இங்கே இது ஸம்போதநம்.]

பேரும்புலரி என்றும்—1. “பழுதீ பலபகலும் போயினே” என்கிறபடியே பாழாய்க் கழிந்த பல நாள்களுக்குள்ளே பகவத் விஷயத்திலிழியும்படி விடிந்த இந்நாளே நல்ல நாள்! என்று நாளைக்கொண்டாடவேணுமென்கிறது. கம்ஸன் தனது வேலைக் காரனுன அக்ரூரை யழைத்து ‘நீ போய்க் கண்ணபிரானை யழைத்து வா’ என்று கட்டளையிட்டனப்ப, அவனும் புறப்பட்டு வருப்போது 2. “காடு சீ வைவாங்ஜந வைஷ்வாதாவ சீ திஶா। யாந்தித்துரவைக்காக்ஷம் விவெஷாதீக்ஷாரீஹங் தூவழி = அத்ய மே ஸபலம் ஜந்ம ஸாப்ரபாதாச மே நிசா— யதுங்நித்ராப்ஜபத்ராக்ஷம் விஷ்ணே: த்ரக்ஷ்யாம்யஹம் முகம்.” கம்ஸன் சோறுண்டு வளர்ந்த வெனக்கும் இன்று எம்பெருமான் திருமுகத்திலே விழிக்கப்பெறும் பாக்கியம் நேர்கின்றமையாலே இன்றே என் பிறவி பயன்பெற்றது; இன்றே நல்விடிவு என்று கணிக்கு கூறினதுபோலவும், “மார்கழித் திங்கள் மதினிறைந்த நன்னால்” என்று ஆய்ச்சிகள் நாளைக் கொண்டாடினது போல வும்.

குராந்த் செழும்போது—‘குரா’ என்று பரிமளத்திற்கும் ஒரு புஷ்ப விசேஷத்திற்கும் பெயர். இங்கே அவ்விரண்டு பொருளுங் கொள்வர். காண்பர் மகிழ்ந்து—கண்டு மகிழ்வர் என்றவாறு. (நக)

1. முதல் திருவந்தாதி—16.

2. ஸ்ரீ விஷ்ணுபூராணம் 5-17-3,

மகிழ்ந்தது சின்தை திருமாலே * மற்றும்
மகிழ்ந்ததுன் பாதமே போற்றி *— மகிழ்ந்த
தழலாழி சங்க மவைபாடி யாடும் *

தோழிலாகம் சூங்க்கு துணிந்து.

(ந 2)

திரு மாலே!— வக்ஷ்மீபதியே !,

சின்தை என் நெஞ்சமானது

மகிழ்ந்தது { (உன் னைச்சிந்தித்து
அதனுலே)
ஆந்தமுற்றது ;

மற்றும் { நெஞ்சக்கு
அடுத்ததான்
வாக்கும்

உன் பாதமே { உன் திருவடி
போற்றி { கனையே துதித்து

மகிழ்ந்தது { ஆந்திக்கப்
பெற்றது ;

ஆகம் { என்னுடைய
தேவஹமானது

அழல்

ஆழி

சங்கம்

அவை

பாடி ஆடும்

தொழில்

சூங்து

துணிந்து

மகிழ்ந்தது

{ எதிரிகளின்மீது

{ நெருப்பை
உழிழ்கின்ற

திருவாழியையும்

{ ஸ்ரீபாஞ்ச
ஜங்யத்தையும்

{ மற்றுமுள்ள திவ்யா
யுதங்களையும்

{ கொண்டாடிப்பாடி
ஆடுகையாகிற

வியாபாரத்திலே

பொருந்தி

{ இதுவே நமக்குக்

காரியமென்று
துணிவுகொண்டு

களிக்கப்பெற்றது.

* * *—தம்முடைய மனமொழிமெய்கள் மூன்றும் பகவத் விஷயத்திலேயே ஊன்றினாபடியைப் பேசகிறார். திருமாலே! சின்தை மகிழ்ந்தது=நாட்டாருடைய மனம் விஷயாந்தரங்களிலே ஊன்றி அதனுல் ஆந்தமடையும்; என்னுடைய சின்தை அப்படி யன்றியே அவற்றைக் காறியுமிழ்ந்து, நியும் பிராட்டியுமாகச் சேர்ந்திருக்கும் சேர்த்தியைச் சின்தித்த மாத்திரத்தில் மகிழ்ச்சியடையா வின்றது.

மற்றும் உன் பாதமே போற்றி மகிழ்ந்தது=மனம் நினைத்ததை வாய் சொல்லக்கடவ தாகையாலே மனத்துக்கு அடுத்ததான வாக்கை ‘மற்றும்’ என்கிறது. நாட்டாருடைய வாக்கு விஷயாந்தரங்களை வருணித்து அதனுலே களிப்புறும்; என்னுடைய வாக்கு அப்படியன்றியே உனது திருவடிகட்கு வாழ்த்துக்கூறி மகிழ்வறு கின்றது. இனி, பின்னடிகளால் சரீரத்தின் தொழிலுறுதியைக் கூறுகின்றார். திருவாழி திருச்சங்கு முதலிய திவ்யாயுதங்க

ளோடே நீ சேர்ந்து விளங்குகின்ற அழகை வருணித்து வாய் பாட, அப்பாடலுக்குத் தகுதியாக ஆடுவதையே என்னுடைய சரிரம் தொழிலாகக் கொண்டில்லாது என்றாயிற்று. ... (ஈ)

துணிந்தது சிந்தை துழாயலங்கல் அங்கம்

அணிந்தவன் பேருள்ளத்துப் பல்கால் *—பணிந்ததுவும்

வேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவுளையே *

வாய்திறங்கள் சோல்லும் வகை.

(ஈ)

சிந்தை	என்மனமானது	பணிந்தது	{ வணங்குவதா யிராகின்றது ;
துழாய்	{ திருத்துழாய் மாலையை	வாயும்	என் வாக்கும்
அலங்கல்	அணிந்துள்ள	வேய் பிறங்கு	{ மூங்கில் மிக்கிருக் சாரல் குங் தாழ்வரையை யுடைய
அணிந்தவன்	பெருமானுடைய	விறல்	{ திருமலையில் வெழுங் தருளியிருக்கிற வேங்கடவுளைய
பேர்	திருநாமங்களை	வேங்கடவுளை	{ தெற்கூடையை பெருமானது
பல்கால்	பலமுறை	திறங்களே	தன்மைகளையே
உள்ளத்து	நினைப்பதில்	(பல்கால்)	எப்போதும்
துணிந்தது	{ த்ருடமாக அத்யவஸாயங் கொண்டது ;	சொல்லும்	{ சொல்லுகிற வகை விதத்திலே
அங்கமும்	எனது உடலும்	(துணிந்தது)	{ துணிவுகொண்ட தாயிற்று.
(பல்கால்)	எப்போதும்		

* * *—“பழி ஒந்வாயுாயதி தாவாவா வழதி தத்தீணாக்கரோ தி” என்று வேதத்திற் சொல்லுகிறபடியே முதலில் சிந்தை சிந்திப்பது பிறகு வாய் சொல்லுவது, அதன்பிறகு உடல் செய் வது என்றிப்படி மனமொழி மெய்களின் செயல்முறைமை ஏற்பட்டிருக்கும் விதமாகத் தமக்கு அந்த மூன்று கரணங்களும் பகவத் விஷயத்தில் அவகாஹித்தபடியைக் கீழ்ப்பாசரத்திற் பேசினர்; இந்த முறைமையின்படியே ஒழுகாது, வாக்குக்கு முன்னே சரிரம் முன்துகிறபடியை இப்பாசரத்தில் மொழிகின்றார். ‘நான் முன்னே கான் முன்னே’ என்று தம்முடைய இந்திரியங்கள் பகவத்விஷயானு பவத்துக்கு முற்படும்படியைத் தெரிவித்தவாறு. கீழ்ப்பாட்டில்

மனமொழி மெய்களை வரிசையாகச் சொல்லி, இப்பாட்டில் ‘சின்தை, அங்கம், வாய், என்று மாறுபடக் கூறியிருத்தல் காண்க.

“வேய பிறங்கு சாரல்” என்ற விசேஷணம் ‘வேங்கடவனை’ என்பதில் ஏகதேசமான வேங்கடத்தில் அங்வயிக்கும்; ‘விறல்’ என்ற விசேஷணம் வேங்கடவனுக்கு அங்வயிக்கும். விறல்—பெருமை, வளி, வீரம், வெற்றி.

திறம்—சுணம், சாமர்த்தியம், தன்மை, மேன்மை முதலியன. திருவேங்கடமுடையானுடைய ஸ்வரூபரூபகுண விபூதிகளைச் சொல்லிக்கொண்டிருப்பதிலே வாய் துணிவுகொண்டதென்கை.

வகையா லவனி யிரந்தளாந்தாப் பாதம் *

புகையால் நறுமலரால் முன்னே *—மிகவாய்ந்த
அன்பாக்கி யேத்தி யடிமைப்பட்டே னனக்கு *

என்பாக்கி யத்தா லினி.

(ந.ச)

முன்னே	முற்காலத்திலே,	மிக வாய்ந்த அன்பு ஆக்கி	மிகுதியாக [நன்றாக]ப் பொருங்தின பரீதியுடனே
வகையால்	உபாயத்தினால்		
அவனி	பூமியை	ஏத்தி	துதித்து
இரங்கு	{ (மாவலிபக்கல்) யாசித்து	இனி	{ மேலுள்ள காலமெல்லாம்,
அனந்தாய்	{ அனந்துகொண்ட வன்னுடைய	என்	{ என் மேல் பண்ணின விசேஷ
பாதம்	திருவடிகளை	பாக்கியத்தால்	{ கடாக்கமாகிற பாக்கியத்தாலே
புகையால்	தூபங்கொண்டும்	உனக்கு	{ உனக்குத் தொண்ட அடிமைப் பட்டேன்}
நறு மலரால்	{ நல்ல பரிமளமுள்ள புஷ்பங்களைக் கொண்டும்		உனக்குத் தொண்ட அடிமைப் பட்டேன்.

* * *—கீழுள்ளசெய்தபடி தம்முடைய மஞோவாக்காயங்கள் எம்பெருமான் பக்கவிலேயே ஊற்றமுற்றதற்குக் காரணம்—அந்த எம்பெருமான் மஹாபலியிடக்குனின்று பூமியை மீட்டு இந்திரனுக்குத் தருவதென்கிற வியாஜத்தால் எல்லார் தலையிலும் திருவடியை வைத்து வாழ்வித்ததுபோல, தம் தலைமேலும் திருவடி

களைவைத்து விசேஷகடாக்ஷங் செய்தருளினதேயாமென்பது இப்பாட்டில் தோன்றும்.

வகையால்—தந்திரத்தாலே யென்றபடி : இராவணன் போலவே மாவலியும் தேவர்களுக்குத் தீங்கிமூத்தவனுதலால் ராவணனைக் கொண்டிருமித்தது போலவே இவனையுங் கொல்ல வேண்டியிருந்தும், இவன் உதாரகுணமொன்றை மேற்கொண்டிருந்ததனால் இவனைக் கொல்லவேண்டாவென்றுகொண்டு மூவடி யிரங்குபெறுகிற இச்செயலிலேயே பூமியை இந்திரனுக்குச் சேர்ப் பித்தலும் மாவலியை அடக்குதலுமாகிற இரண்டும் எளிதிற்கைக்குடெமன்று நினைத்துச் செய்த தந்திரம் அறிக. இனி, வகையால் என்பதற்கு—வடிவழகு, மழலீச்சொல் மனத்தைக் கவரவல்ல செயல் முதலிய வகைகளாலே என்றுரைக்கவுமாம்.

அவநி—வடசொல்.

என் பாக்கியத்தால்=‘நான் செய்த பாக்கியத்தால்’ என்று பொருளான்று; எனக்கு நேர்ந்த பாக்கியத்தால் என்கை. எம்பெருமானார் காலத்திலே திருவரங்கம் பெரிய கோயிலில் ஒருநாள் நம்பெருமாள் புறப்பாட்டை எதிர்பார்த்துக்கொண்டு பெரிய திருமண்டபத்துக்குக் கீழாக மஹாஜ்ஞாதாக்களான முதலிகளைல்லாரும் திரளவிருந்தவளவிலே ஒரு பூர்ணீவைஷ்ணவர் ‘நாம் அநாதி காலமாக ஆர்விட்டு வாசலிலே எவனுடைய புறப்பாட்டை எதிர்பார்த்துக்கொண்டு கிடந்தோமோ தெரியாது, இன்று ப்ராப்தசேஷியான பெருமானுடைய புறப்பாடுபார்த்து வந்திருக்க என்ன பாக்கியம் பண்ணினேலோமா!’ என்ன, அந்த ப்ரஸங்கத்திலே ‘நித்யஸம்ஸாரியாய்ப் போந்தவனுக்கு ஒருநாள் பகவத்விஷயத்திலே ருசிபிறப்பதற்குக் காரணமென்ன?’ என்று விசாரிக்கச் செய்தே ‘யாத்ருச்சிகஸாக்ருதம்’ என்று சிலரும் ‘அஜ்ஞாதஸாக்ருதம்’, என்று சிலருமாய் இப்படி வார்த்தைகள் உண்டாக, அவ்வளவில் அங்கிருந்த கிடாம்பிப்பெருமாள் ‘நமக்கு பகவத் விஷயம்போலே ஸாக்ருததேவர் என்றும் ஒருவர் ஆச்சரியனீயருண்டோ?’ என்ன அதற்குப் பின்னை திருநறையூரரையர் ‘ஸாக்ருத மென்று சொல் லுகிறதும் வேறொன்றையன்று, பகவத் விஷயத்தையே காண்’ என்றார்ம். ஸ்ரஷ்டி அவதாரம் முதலியவற்றுலே எம்பெரு

மான் பண்ணின க்ருஷ்ணன் பயனுக்கே ஒரு நாள்கைவில் நமக்கு பகவத் விஷயத்தில் ருசி பிறக்கிறபடியாலே அந்த பகவத் கடா கூந்தன்னையே பாக்கியமென்கிறது. இவ்வாற்தத்தையே ஸ்ரீமத் வேதாந்த தேசிகனும் ரஹஸ்யத்ரயஸாரத்திலே “உபாயம் ஸுப்பா பூராவநிஷத்தில் தவஸ் ஹவாநு பூவுசெதை” தவஸுாகைத் தூ பூவுதநநிலியாவுநநத்தி. தாராமாஹம் வாங்வஸாங் வாக்ய தவரிவாகைந உஹதா நிஞாநந தசூராவி ஸுயஜிவிதநிழ்சா னநிவாணம்.” என்று தனியவருளிச்செய்தார்.

1 “எதிர்குழல்புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள் கள் செய்ய, விதிகுழந்ததா லெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே” என்று—எம்பெருமான் ஸர்வலோக வ்யாபியானது தம்மைக் கைப் பற்றிக் கொள்வதற்காகவேயென்று நம்மாழ்வார் அதுவந்தித்தது போல இவ்வாழ்வாரும் அதுவந்திக்கின்றமை முதலடியிலே நன்கு விளங்கும். (ந.ச.)

இனிதேன்பார் காம மதனிலு மாற்ற *

இனிதேன்பார் தண்ணீரு மேந்தாய் *—இனிதேன்று
காமநீர் வேளாது நின்பெருமை வேட்பரேல் *

சேமநீராகும் சிறிது. (ந.டு)

எந்தாய்	{ என் ஸ்வாமி யானவனே!, (பாமர்கள்)	காமம் நீர்	{ (கிழுச் சொல்லப்பட்ட) காமத்தையும் தண்ணீரையும்
காமம்	{ ஹெயமான சப்தாதி விஷயங்களோ	இனிது	{ போக்யமாகக்
இனிது	{ போக்யமாகக் எனபர் ; (விரக்தர்களுங்கூட)	என்று வேளாது	{ கொண்டு அவற் றிலே ஆசை கொள்ளாமல்
தண்ணீர் அதனிலும் ஆற்றவும் இனிது எனபர்	{ அந்த சப்தாதி விஷயங்களிற் காட்டிலும் தண்ணீர் மிகவும் போக்யமெனபர் கள்;	நின் பெருமை சிறிது வேட்பர் எல்	{ உ ஸ்னுடைய போக் யதையையே கொஞ்சமேனும் விரும்பி மேல் விழுவாகளாயின் (அதி)
		சேமம் நீர் ஆகும்	{ (எல்லா நிலைமையி லும்) ரஷ்கமான தன்மையை யுடையதாகும்.

* * *—1. “உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலையுமெல்லாக் கண்ணன்” என்கிறபடியே பரமபோக்யனுன் நீயிருக்கையில், நாட்டிலுள்ளவர் உன்னையே தாரகபோஷக போக்யங்களாகப் பற்றுமல் சப்தாதிவிஷயங்களை விரும்பித் திரிகின்றார்களே! என்று உலகத்தார் செயலை வெறுத்து உன்னைப் பற்றுவதே எல்லார்க்கும் தஞ்சமென்று கூறுகிறு.

‘காமம்’ என்பது ஆசைக்குப் பேராயினும் ஆசைப்படவு தற்கு உரிய விஷயாந்தரங்களையும் சொல்லக் கடவுது; கூத்துப் பார்ப்பது, பாட்டுக் கேட்பது, பூச்சுடிவது, சாந்து பூசுவது, மாதர்களை யணைவது முதலியலை விஷயாந்தரங்க எளாப்படும்; இவையே போக்யமென்று ஒழிவர் பலர்; மற்றும் பலர் விஷபாந்தர விரக்தர்களைன்று பெயர் சுமங்கும் சோற்றையுங் தண்ணீரையும் விட்டிருக்கமாட்டாமல் அவற்றை போக்யமாகக் கொள்வர். அந்யபோக்யத்வத்தை ஸ்வரூபமாகவுடைய அதிகாரிகள் முதலடி.யிற் சொன்ன விஷபாந்தரங்களையும் இரண்டாமடியிற் சொன்ன தண்ணீர் முதலியவற்றையும் போக்யமாகக் கொள்ளாது “எனக்குத் தேனே பாலே கன்னலே யமுதே” “அமுதிலுமாற்றவினியன்” “கன்னலங்கட்டி தண்ணீர்க்கனியை யின்னமுதந்தண்ணீர்” என்று பரமபோக்யனுகச் சொல்லப்படுகிற உன்னையே விரும்பப்பெறில் இவ்விருப்பமே அவர்கட்குச் சேமமாகும் என்றாயிற்று.

இரண்டாமடியில் ‘தண்ணீர்’ என்றதும் மூன்றாமடியில் ‘நீர்’ என்றதும்—சோறு, வெற்றிலை முதலியவற்றுக்கும் உபலக்ஷணமென்க. “வாஸாதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸாதூர் ஸபஃ” என்று பகவத் கிஷையிலே தூர்லபனுகச் சொல்லப்பட்டுள்ள மஹாத்மாவாக இருக்குமவர்கட்கே சூறைவற்ற சேமமுண்டாகுமென்றதாயிற்று.

சேமாநிர்—‘சேஷமம்’ என்னும் வடசொல் சேமமெனத் திரிந்தது. நீர்—நீர்மையை யுடையது; நீர்மையாவது தன்மை. (நடு)

சிறியார் பேருமை சிறிதின்க ணெய்தும் *

அறியாரும் தாமறியா ராவர் *—அறியாமை

மண்கோண்டு மண்ணைண்டு மண்ணைமிழ்ந்த மாயனேன்று *

எண்கோண்டென் ணெஞ்சே யிரு.

(நடு)

சிறியார்	{ (இயற்கையான மேன்மை சிறிது மில்லாமல்) அற்ப ரான ஸ்ம்பாரிக ருடைய	அறியாமை	பிறர் அறியாதபடி
பெருமை	{ ('நானே ஈச்வரன், என்று அஹங் கரிப்பதால் வரு கிற) மேன்மை யானது	மண் கொண்டு	{ (மாவலியிடத்தில்) பூமியைப் பெற றவனையும்
சிறிதின்கண் எய்தும்	{ (தமக்குப் பழமையா யுள்ள) தாழ்வி லேயே கொண்டு சேர்ப்பிக்கும்;	மண் உமிழ்ந்த	{ அந்தப்பூமியை (ப்ராயத்திலே) திருவயிற்றில் வைத்தவனையும்
அறியாரும்	அவிவேகிகளும்	மாயன் என்று	{ (பிறகு) அந்தப்பூமியை வெளிப்படுத்த தினவனையுமிருக்கிற
(தங்களை ஸர்வஜ்ஞராக நினைத் திருந்தார்களாகிலும்)			{ ஆச்சர்யகரானான எம்பெருமான் என்று
தாம் அறியார் ஆலர்	{ (நன்மை தீமை களோத்) தாங்கள் அறியாதவர்களாக வே ஒழிந்திடுவர்;	எண் கொண்டு	இடைவிடாது கருதி
என் நெஞ்சே என்மனமே!,		இரு	{ (அவனைப்பற்றின நமக்கு ஒரு குறை இல்லை யென்று) நிர்ப்பானாக இருப்பாயாக.

* * *—கீழ்ப்பாட்டில் நாட்டாருடைய செயலை நினைத்து வெறுத்த ஆழ்வார், இதில் தம் திருவுள்ளத்தை நோக்கி ‘நெஞ்சே! உலகத்தார் ஒழிகிறபடி ஒழிக; நீ எம்பெருமானுடைய சேஷ்டி தங்களையே எப்போதும் சிற்தித்துக்கொண்டிரு’ என்று உபதேசிக்கிறார்.

சிறியார் பெருமை சிறிதின்கண் எய்தும்=உலகத்தில், இயற்கையாகச் சிறிதேனும் மேன்மையுடையவர்களாயிருந்தால் அவர்கள் அதிகப்படியாக மேன்மையை ஏறிட்டுக் கொண்டாலும் ஒருவாறு ஏற்கும்; சிறிதும் மேன்மையற்றவர்கள் ‘நாமே பெரியோம்; நம்மிற் பெரியாரில்லை’ என்று மார்பு கெறித்தால் அந்த அஹங்காரமானது அவர்களுடைய சிறுமையையே நன்கு ஸ்தாபித்து விடும். ஆகையாலே அப்படிப்பட்ட அஹங்காரிகள் இஷ்டப்படி தொலையட்டும் என்கை. அன்றியே, அற்ப தேவதைகளான

இரமன் முதலியோரைப் பெருஞ் தலைமை யுடையவராக மதிப்பது நம்மைத் தாழ்ந்த நிலைமையிற் சேர்ப்பிக்கு மென்றவாறுமாம். என்றும்—என்றுவிக்கும் ; பிறவினையில் வந்த தன்வினை. இவ்வாறு வருவதனை வடநூலார் ‘அந்தர்ப்பாவிதணிக்’ என்பார்.

அறியாரும் தாமறியாவார்=ஒன்றுக் தெரியாத மூடர்கள் எல்லாமறிந்தவர்கள்போலப் பாவித்திருந்தார்களாகினும், அப்படிப்பட்டவர்கள் நன்மை தீமைகளைத் தாங்களுமறியார்கள் ; பிறர் போதித்தாலும் கேட்டு உணரமாட்டார்கள் ; ஆகவிப்படி சிறியாரும் அறியாரும் மவின்துகிடக்கிற இங்கிலத்திலே, செஞ்சே ! சீ அவர்களின் வதுப்பில் சேராமல் பகவத்விஷயத்தையே சிக்தித்திரு—என்கிறூர் பின்னடிகளால்.

அறியாமை=எதிர்மறை வினையெச்சம். ‘திருமால்தான் இப்படி வாமநவேஷங்கொண்டு யாசகளைப் பந்தா’ என்று பிறர் அறியாதவண்ணம் என்றபடி. (ந.ச.)

இருந்தண் கமலத் திருமலரி னுள்ளே *

திருந்து திசைமுகனைத் தந்தாய் *—போருந்தியானின் பாதங்க ளேத்திப் பணியாவேல் * பல்பிறப்பும்

ஏதங்க ளேல்லா மேமக்கு.

(ந.உ)

இரு	பெரிய	நின்	உன்னுடைய
தண்	குளிர்ந்த	பாதங்கள்	திருவடிகளை
கமலத்து	திருநாபிக்கமலத்தின்	ஏத்தி	வாயாரத்துதித்து
இரு மலரின்	{ பெருமை பொருங் உள்ளே { திய ழவில்	பணியா எல்	{ வணங்கித் தொழுவ தற்கு உறுப்பாகா விட்டால்
திருந்து	ஸமர்த்தனை	எமக்கு	எங்கட்கு
திசைமுகனை	நான்முகக்கடவைளை	பல் பிறப்பும்	{ பலவகையாகப் பிறக்கின்ற பிறவிகளெல்லாம்
தந்தாய்	{ படைத்தருளின பெருமானே !,	எல்லாம்	{ பயனற்றவையே யாம்,
பொருந்திய	{ ஸர்வலோக சரண்ய னேகி எல்லா ரோடும் பொருந்தி யிருக்கிற	ஏதங்கள்	

* * *—கீழ்ப்பாட்டிலருளிச்செய்தபடி எம்பெருமானிடத்து அங்வயிப்பதற்குப் பாங்கல்லாத பிறவிகள் வீண் என்கிறார். எம் பெருமான் ஆத்மாக்களுக்குப் பல ஜன்மங்களை யுண்டாக்குவது ஒரு ஜன்மத்திலில்லாவிட்டாலும் ஒரு ஜன்மத்திலாவது இவை நம்மை ஆசரயித்து ஈடேறவேணுமென்னும் விருப்பத்தினுலேயே: இந்தவிருப்பம் நிறைவேறுவிடில் ஆத்மாக்களுக்கு நேர்கின்ற பிறவி களைல்லாம் வியர்த்தமேயென்க.

பின்னடிகளுக்கு வேறு வகையாகவுங் கருத்துரைக்கலாம்;— எனக்கு நேர்த் தல பிறவிகளும் உன் விளைவின்படி உண்ணை ஆசரயிப்பதற்கு உறுப்பாகவேணும்; அங்கனம் ஆகாவிடில், உலகத்திலே பிறக்கின்ற உயிர்களின் துயரமெல்லாம் என்னெருவதுக்கு உண்டாகும்—என்று. இக்கருத்தில், ஏதங்கள்—ஆக்கங்கள் என்கை.

முன்னடிகளில், ‘நான் முகனை உந்திக்கமலத்தில் தோற்றுவித்த வனே! என விளித்தது—முமுக்ஷாக்கள் சரணம் பற்றுதற்கு உரிய வனே! என்றபடி: இப்பொருள் எங்கனே கிடைக்குமென்னில்; “**பொய்வு ஹாணம் விழயாதி படுவடீ.....இடையூதீடுவெடு** ஸாரணைஹம் பூவுசெடி”] [முதலில் பிரமணிப் படைப்பவன்யாவனே அப்பெருமானை முமுக்ஷாவாகிய நான் சரணம் புகுகின்றேன்] என்பதாக உபநிஷத்தில் ஒதியிருப்பதுகொண்டு இப்பொருள் கிடைக்குமென்பது பெரியவாச்சான்பிளை திருவுள்ளம்.

திருந்து திசைசமுகன்—ஸ்ருஷ்டி செய்யவேண்டும் விதத்தை ஒருமுறை சொல்லிக்கொடுத்துவிட்டால் அதில் அடிக்கடி ஸந்தே ஹங்கொண்டிராமல் புத்தி சாதுர்யத்தாலே முற்றும் நிர்வலிக்கவல்ல நான்முகன். (நட)

எமக்கேன் றிருந்திய மேமாஞ் தீராதே *

தமக்கேன்றும் சார்வ மறிந்து *—நமக்கேன்றும்

மாதவனே யென்னும் மனம்படைத்து * மற்றவன்பேர்

ஓதுவதே நாவினு லோத்து.

(நட)

இரு நிதியம்	{	‘இப்பொருளை எப்போது நாம் கொள்ளையடிக்கப் போகிறோம்’	நமக்கு என்றும் மாதவனே என்னும் மனம் படைத்து	{ ‘நமக்கு எக்காலத்திலும் எம்பெரு மானே சரணம் என்று துணிங் திருக்கும் நெஞ் செய்யடையாய்
		என்று அயலார் எதிர்பார்த்திருப் பதற்குக் காரண மான) பெருஞ் செல்வத்தை		
எமக்கு என்று	{	தங்களுடையதாக நினைத்து	மற்று	அதற்குப்பின்பு
		மனச்செருக்குக் இராதே { கொண்டிராமல்		
ஏமாங்கு ஏன்றும் சார்வம் அறிந்து	{	தங்களுக்கு எப்போ தும்ரக்கமாயிருக் கக்கடிய உபா யத்தை யறிந்து	அவன் பேர் ஓதுவதே	{ அத்திருமாலினாது திருநாமங்களை ஸங்கீர்த்தனம் பண்ணுவதே
		நாவினால் இத்து { நாவுக்கு ஓதுவதற்கு உரியவிடயம்.		

* * *—உலகத்தில் தனவாண்களைன்று பேர் படைத்துள்ள பலர் ‘நமக்கு ஏராளமான செல்வமிருக்கும்போது என்ன குறை? இதுவே நமக்கு ஆபத்பந்து’ என்றெண்ணி எம்பெருமானை நெஞ் சிலும் நினையாதே பணத்தையே தொட்டித்தொட்டுப் பார்த்துக் கொண்டு காலங்கழிப்பதுண்டே; அன்னவர்களுடைய நெஞ்சிலே உறுத்தும்படி இப்பாசர மருளிச்செய்கிறார். 1. “ஒரு நாயகமாய் ஒட வலகுடனங்டவர், கருநாய் கவர்ந்த காலர் சிறைகியபாணியர், பெருநாடுகாண இம்மையிலே பிச்சைதாங் கொள்வர்” என்று தொடங்கிப் பல பாசுரங்களிலே நம்மாழ்வாரருளிச்செய்த செல்ல நிலையாமையை இவர் ஓரடியால் சுருங்க வருளிச்செய்தனரென்க.

இடத்தைவிட்டுச் செல்வதையே இயல்வாகவுடையதாதல் பற்றியே ஸம்பத்துக்குச் செல்வமென்று பெயரிடப்பட்டதாதலால் இப்படி நிலையற்றான செல்வத்தை நம்பிச் செருக்குக்கொண்டிராதே ‘எப்போதும் ஸ்திரமாயிருக்கக்கூடிய பற்றுக்கோடு எது?’ என்று ஆராய்ந்து பார்த்து ‘திருமகன் கொழுநன் எம்பெருமானே நமக்கு என்றும் சார்வம்’ என்கிற தெளிவுபெற்று அவனுடைய திருநாமங்களை ஓதுவதே உறும்—என்றாயிற்று.

1. திருவாய்மொழி 4-1-1.

நிதியம்—‘நிதி’ என்னுஞ் சொல் ‘அம்’ சாரியை பெற்று வந்துள்ளது. இருநிதி-பெருத்தங்கி. ஏமாத்தல-களித்தல் சார்வம்-‘சார்வ’ என்னுஞ் சொல் ‘அம்’ சாரியை பெற்றது. (ந.அ)

ஓத்தீன் போருள்முடிவு மீத்தனியே * உத்தமன்போ

எத்துங் திறமறிமி னேழைகாள் *—ஓத்ததனை

வல்லீரேல் நன்றதனை மாட்டாரேல் * மாதவன்போ

சோல்லுவதே யோத்தின் சுருக்கு.

(ந.க)

	கண்டகண்ட	சொல்லுவதே	உசசரிப்பதே
ஏழைகாள்	{ தேவதைகளின காலகளி வெல்லமா விழுகிற அறிவு கேடாகளே !,	ஒத்தின	{ ஸகல வேதங்களின சுருக்கு
ஒத்து அதனை	{ வேதமோதுவதாகிற காரியத்தை (ச செய்ய)	ஒத்தின	{ வேதத்தினுடைய பொருள்
வல்லீ ஏல்	{ ஸமாததாகளா யிருப்பீகளாகில	பொதமன	{ அாததங்களில் நிஷ்காவிக்கப் முடிவும்
நன்று	{ அப்படியே வேதமோதுவது நல்வது,	இத்தனையே	{ பட்டதும் இவவளவே; (ஆகையாலே)
அதனை மாட்டா ஏல்	{ அது செய்ய சக்தியற்றவா களாகில	போ	{ புருஷோத்தமனுண எம்
மாதவன போ	{ திருமாலின திருநாமங்களை	போ	{ பெருமாலுடைய கொண்டு
		அறிமின	{ திருநாமங்களைக கொள்ளுங்கள்.

* * *—ஸகல வேத வேதாந்த விழுப்பொருளை உங்கட்டுச் சுருக்கமாகச் சொல்லுகின்றேன் கேளுங்கள்; சக்தியண்டாகில் வேதங்களை அதிகரித்து அவற்றின் மூலமாக ஶ்ரீமந்நாராயணனது திருநாமங்களை ஸங்கீதத்தனம் பண்ணுங்கள். [அதாவது—“வெஞ்சாக்ஷராணி யாவனி பரிதாநி அஜாதினி! தாவனி ஹரி நாஜாநி கீதி! தாநிநவஸபய : = அந்தணாகளால வேதத்தின் எத்தனை அக்ஷரங்கள் ஒதப்படுகின்றனவோ அத்தனையும் பகவந் நாமங்களே ஒதப்பட்டனவாம்” என்றாற்போலே வேதாக்ஷரங்

களைக் கொண்டே ஹரிசாம ஸங்கீர்த்தநம் பண்ணுங்கள் என்ற வாறு.] அதில் சக்தியும் அதிகாரமுமில்லாதவர்களா யிருப்பின் ‘கேசவா!, கோவிந்தா!, மாதவா!, மதுஸமதநா!’ என்றாவது சொல்லிக்கொண்டிருங்கள். எவ்வகையினாலாவது எம்பெருமானது திருநாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ண வேணுமென்பதே ஸகலவேததாத்பர்யமாகும்.

“யூயங கூடுதெ யஜங யதெஜுः தெருதாயா० ஓவரை வட்டியஙு, யாவோதி தாவோதி குளா வஸங்கீதூ॑ கெஸவங்கிருதயுகத்தில் தியானஞ் செய்வதாலும் த்ரேதாயுகத்தில் வேள்வி கள் செய்வதாலும், த்வாபரயுகத்தில் அர்ச்சிப்பதாலும் எவ்வித மான பேற்றைப் பெறுகிறனா, அவ்விதமான பேற்றைக் கலியுகத்தில் திருநாம ஸங்கீர்த்தநத்தினால் பெறுகிறன்” என்று சாஸ்தரங்களிற் சொல்லப்பட்டுள்ளது காணக: இதுபற்றியே “ஓத்தின் போருள்முடிவு மித்தணையே” என்றும் ‘‘மாதவன் பேர் சோல்லுவதே ஓத்தின்சுருக்கு’ என்றும் இதிற் சொல்லப்பட்டது.

வேதத்தில், இந்திரன் சந்திரன் வருணன் என்றிப்படி பல பல நாமங்கள் வந்தாலும் அந்தந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியான பூநிமநாராயணன் வரையிற் சென்று அர்த்தஜ்ஞாந முண்டாக வேணுமென்பது வேதாந்திகளின் கொள்கை ஆகவே “வெதெழா வெதெவடோஹமெவை வெழுः = ஸகலவேதங்களாலும் அறியப்படுவன் நானே” என்று அப்பெருமானே சோதி வாய்திறந்து அருளிச்செய்திருப்பதற் கிணங்க வேதங்களிலுள்ள ஸகல தேவதா நாம ஏக்ளையும் பகவத்பரமாக நிர்வலித்து அதுஸந்திப்பதே வேத தாத்பர்ய ஸாரமாகும்; இதற்கு சாஸ்த்ரஜ்ஞாநம் விசேஷமாக வேண்டியிருப்பதால் அவ்வளவுக்கு அதிகாரிகள்லாதவர்கள் திருமகள்நாதனை ஸ்பஷ்டமாகத் தெரிவிக்கிற ‘மாதவன்’ முதலிய திருநாமங்களைக் கொண்டே ஏத்தலாம் என்பதும் இப்பாசுரத்தின் கருத்தாகும். (ஈக)

சுருக்காக வாங்கிச் சுலாவினின்று * ஐயார்

நேருக்காமுன் நீர்ஜினையின் கண்டீர் १—திருப்போலிந்த

ஆகத்தான் பாத மறிந்தும் * அறியாத

போகத்தா லில்லை போருள்.

(சா)

ஜூயார்	கோழையானது		
சுருக்காக வாங்கி	சாரீரத்தைச் சுருங்கவலித்து	நீர் நினையின்	{ நீங்கள் ஒந்தியுங்கோள்;
சுலாவி நின்று	{ உடம்பு முழுதும் குழ்ந்துகொண்டு நின்று (மிர்போகும் போது கழுத்தளவிலே வந்து கூடி) நெருக்குவதற்கு முன்பே,	அறிந்தும்	{ பகவத்விஷயத்தை அறிந்தவர்களா யிருந்தும்
நெருக்கா முன்	பிராட்டியாலே விளங்குகின்ற திருமார்க்கப யுடைய பெருமானுடைய திருவடிகளை	அறியாத	{ அறியாதவர் கனாகவே உங்களைச் செய்யவல்ல
திரு பொலிந்த ஆத்தான் பாதம்	போகத்தால்	{ சப்தாதி விஷயங்களால்	
	பொருள்	{ ஒரு ப்ரயோஜனமு இல்லை	

* * *—சிற்றின்பங்களில் ஆழ்ந்து திரிகின்ற விஷயப்ரவரவ ணர்களை விளித்து ‘நீங்கள் இப்படி விஷயபோகங்கள் செய்வத அல் சிறிதும் பலனில்லை; லக்ஷ்மீநாதனுன் எம்பெருமானுடைய திருவடிகளையே சிந்தித்திருங்கள்; ஆனால் நீங்கள் என்ன நினைக்கலா மென்றால், எம்பெருமானைச் சிந்திப்பதற்கு இப்போது என்ன அவஸரம்? போகப் போகப் பார்த்துக்கொள்வோம் என்று நினைத் திருக்கலாம்; இவ்வழுக்குடம்பின் தன்மை உங்களுக்குத் தெரியாதோ? கோழையானது சரீரமெங்கும் சூழ்ந்துகொண்டு உடம்பைச் சுருங்கடித்து ஒன்றைச் சிந்திக்கவும் ஒன்றைச் சொல்லவும் முடியாதபடி திடைரென்று பண்ணிவிடும்; “பூரணபூரணவஸி யெ கவவாதவிடெதே: கணாவராயநவியன மாணங்கா-
தவே? = உயிர்போகுங்காலத்தில் கபம், வாயு, பித்தம் முதலிய வற்றால் கழுத்து அடைபட்டுவிட்டால் உன்னைச் சிந்திக்கமுடியுமோ?” (முகுந்தமாலை) என்று ஞானிகரும் சொல்லிவைத் திருக்கிறார்கள்; நமக்கு இன்னமும் நீண்ட ஆயுள் இருக்கின்ற தென்று நம்பியிருக்க இடமுண்டோ? இல்லை; ஆதலால் சிலேஷ் மம் வந்து கட்டி வருத்துவதற்கு முன்னமே திருமகள் கொழுந

நுட்டய திருப்பாதங்களைச் சிந்தித்து வாழுங்கள். நீங்கள் பற்றி பிருக்கிற விஷயபோகங்கள் எப்படிப்பட்டவையென்றால், பகவத் விஷயஜ்ஞாகம் சிறிது இருந்தாலும் அதனை உருமாய்க்குமல்ல; ஆகவே அப்படிப்பட்ட விஷயபோகங்களால் உங்களுக்கு அநர்த்தமே பலிக்குமேயன்றி வேறொரு நண்மையும் நேரிடாது என்று உபதேசித்தாராயிற்று.

ஜயார் = 'ஜ' என்ற கோழைக்குப்பெயர்; 'ஆர்' விகுதி—இழிவு சிறப்பு. சஸாவுதல்—சூழ்ந்து கொள்ளுதல்.

அறிந்துமறியாத போகத்தால்=விவேகிகளையும் அவிவேகிகளாகச் செய்யவல்ல விஷயபோகம் என்கை. அன்றியே; 'விஷயபோகம் பொல்லாதது' என்று தெரிந்துகொண்டாலும் அந்தஅறி வின் பலனை அதை விட்டுத் தொலைக்கவேணுமே; அப்படி விடமுடியாத போகம்—என்றும் பொருள் கூறுவர். இப்பொருளில், 'அறியாத' என்றது—அறிவின் காரியமான விடுகையைப் பெற மாட்டாத என்றபடி. மஹாகவிகளின் பிரயோகங்களில், சொல்மிகச் சுருங்கிப் பொருள் மிக விரிந்திருக்குமே. (ச0)

போருளா லமருலகம் புக்கியல லாகாது —

அருளா னறமருளு மன்றே ✗—அருளாலே

மாமறையேர்க் கீந்த மணிவண்ணன் பாதமே ✗

நீமறவேல் நெஞ்சே நினை.

(சக)

அமருலகம்	சவர்க்கலோகத்தை	அருளாலே	கிருபையினுலே
பொருளால்	{ 'இதுவும் ஒரு புருஷார்த்தம்' என்கிற எண்ணத்துடன்	மா மறையேர்க்கு	மஹர்விகளுக்கு
புக்கு இயலவுள்	{ போய்ச்சேர ஆகாது	எந்த	முத்தியளித்த
அருளான்	{ பரமதயானுவான எம்பெருமான்	மணி வண்ணன் பாதமே	{ நீலமணி நிறத்தவனுன எம்பெருமான து திருவடிகளையே
அறம்	{ புண்யத்தின் பயனுன சவர்க்க லோகத்தை	நெஞ்சே	நெஞ்சமே!
அருளும் அன்றே	{ தன்க்ருபையாலே கிடைக்கச் செய்வனும்;	நினை	{ தியானித்துக் கொண்டிரு.

* * *—முன்னடிகட்டுப் பலவகையாகப் பொருள்கொள்ள இடமுண்டு. கீழ்ப்பாட்டில் காம புருஷார்த்தத்தை விந்தித்தார் ; விடையபோகங்கள் காம புருஷார்த்தத்தைச் சேர்ந்தவையாதலால் அவற்றை ஹெயமென்றது காம புருஷார்த்தத்தை ஹெயமென்ற வாரும். இப்பாட்டில் அர்த்த புருஷார்த்தத்தை விந்திக்கிறார். விசேஷமாகப் பொருள்களை ஸ்வர்பாதித்து அவற்றால் யஜ்ஞாயாகங்களைப் பண்ணி அவற்றின் பலனாக ஸ்வர்க்கலோகத்தை யடைந்து ஸாக்கப்பது—என்னிரூப வழியுண்டே ; அவ்வழியையும் மேற் கொள்ளவேண்டா வென்கிறது. போருளால் அமருலகம் புக்கியல் ஸாகாது=அர்த்த புருஷார்த்த மென்கிற திரவியங்களைக் கொண்டு ஸ்வர்க்கலோகத்தைப் பெறுவோமென்று அதற்கு முயற்சி செய்ய ஸாகாது என்றபடி. அன்றியே, போருளால்=‘இது நமக்குப் புருஷார்த்தம்’ என்னும் புத்தியோடே, ஸ்வர்க்கலோக ப்ராப்தியை விரும்பி அதற்காக ஒரு பிரயத்நம் பண்ணவேண்டா என்றபடியுமாம். அருளான் அறமருஞமன்றே=ஸ்வர்க்கலோக ப்ராப்தியில் உங்களுக்கு விருப்பமிருந்தாலும் அதற்காக நீங்கள் எம்பெருமா னையே அடிபணிந்தால் அவன் கருத்தறிந்து காரியஞ்செய்யுவ னுகையால் ‘நம்மை அடுத்திருக்கு மிவர்களுக்கு ஸ்வர்க்கத்தில் நசையாகில் அதையும் அதுபனித்துத் தீர்ட்டும்’ என்று கிருபை பண்ணியருள்வன் ; அதற்காக நீங்கள் தனிப்பட ஒரு ப்ரயாஸங் கொள்ள வேண்டா ; எது வேணுமானாலும் மனிவண்ணன் பாதமே னினைக்கத்தகும் —என்கிறார்.

“நேஞ்சே!—நீ மறவேல்” என்று தம்முடைய திருவள் எத்தை நோக்கிச் சொல்லுவதாயிருந்தாலும் இதை அந்யாப தேசமாகக் கொள்ளவேணும் ; பிறரைக் குறித்துச் சொல்லவேண் விவகையும் தம்மை நோக்கிச் சொல்லிக்கொள்வதுண்டு : திருவாய் மொழியில் (8—3—2) “சரணமாகிய நான்மறை நால்களுஞ் சாராதே, மரணந்தோற்றம் வான்பிணி மூப்பென்றிவைமாய்த் தோம்” என்ற விடங்காண்க. இங்கு, முன்னிலையாகச் சொல்ல வேண்டியதைத் தன்மையாகச் சொல்லியிருத்தல் உணர்க.

அமருலகம்—‘அமரருலகம்’ என்பதன் விகாரம் ‘அறம்’ என்பது தர்மத்துக்குப் பேராயினும் தர்மத்தினால் ஸாத்யமான

புண்யலோகத்தைச் சொல்லுகிறது இங்கு. அருளும்=செய்ய மென் முற்று.

மூன்றுமடியில், “மாமறையோர்க்கு” என்றும் “மாமறை யோற்கு” என்றும் பாடபேதமுண்டு: முந்தின பாடத்தில் பண்மை; பின்தின பாடத்தில் ஒருமை. பண்மையாகில், தண்டகாரண்ய வாவிய களான முனிகளைச் சொல்லுகிறது; சுகர், வாமதேவர் முதலிய ரிஷிகளைச் சொல்லவுமாம்; ஒருமையாகில், மார்க்கண்டேயனைச் சொல்லுகிறதாம் முத்தியளிக்கவல்ல முகுந்தன் பாதமேபற்றினால் முதலில் ஸ்வர்க்கத்தையும் பெறலாம்; காலக்கிரமத்தில் முத்தி யையும் பெற்றுவாழலாம் என்பதும் இதில் தொனிக்கும்.

முதலடியில் ‘அமருலகம்’ என்றும் இரண்டாமடியில் ‘அறம்’ என்றும் மோக்ஷலோகத்தையே சொல்லுவதாகவும் ஒரு யோஜனையுண்டு; அப்போது, ‘போருளால்’ என்று—ஸாதநாதுஷ்டாநத்தினால் என்றபடி; ஆக, மோக்ஷத்துக்காக ஒரு ஸாதநாதுஷ்டாநம் பண்ணவேணு மென்பதில்லை; பரமதயானுவான எம் பெருமான் அதை நிர்வேஹதுக கிருபையினாலே தந்தருள்வன்; அப்படியே பல வைதிகர்களுக்கு அவன் அருளியிருக்கிறான்; இப்படியாகில் எல்லார்க்கும் மோக்ஷமளிக்க வேண்டிவருமே யென்னில், இந்த ஸர்வமுக்தி ப்ரஸங்கம் வாராமைக்காக அந்த மனி வகன்னணது திருவடிகளைச் சிந்தித்தல் வேண்டும்—என்பதாகக் கருத்துக் கொள்ளலாம். (ஈக)

நினைப்பன் திருமாலை நீண்டதோள் காண *.

நினைப்பார் பிறப்போன்றும் நேரார் *—மீனைப்பால்

பிறந்தார் பிறந்தேய்தும் பேரின்ப மேல்லாம்

துறந்தார் தோழுதாரத் தோள்.

(ஈக)

திரு மாலை	{ வக்ஞமீநாதனுனை எம்பெருமானை	நினைப்பார்	{ இப்படி நினைப்பவர்கள்
நீண்ட தோள் காண நினைப்பன்	{ (அவனது) சிறந்த திருத்தோள்களைக் கண்டு அநுபவிப்ப தற்காக நினைக்கின்றேன்;	ஒன்று பிறப்பும்	{ ஒருவகை யோனிப்பிறப்பை யும்

நேரார்	{ அடையமாட்டார் கன்;	மனைப்பால் பிறங்கார் பிறங்கு எப்தும் பேர் இன்பம் எல்லாம் துறங்கார்	{ ஸம்லாரத்தில் பிறங்கவர்கள் ஜன்மமெடுத்தத ஞல் அடையக் கூடிய சிற்றின் பங்களையெல்லாம் வெறுப்பவராவர்.
அத் தோள்	{ அந்தத் திருத்தோள்களை		
தொழுதார்	தொழுமவர்கள்		

* * *—ஸம்லாரபோகங்களைத் துறங்கு அவனை அநுஸங்கிக்குமவர்களே பிறவிகளை அடியறுக்கவல்லவரென்கிறார். திருமாலை நீண்டதோள்காண நினைப்பன்—ஐச்வரிய மனிக்கவேணுமென்றும் ஸந்தான மனிக்கவேணுமென்றும் பலபல கோரிக்கைகளை முன் நிட்டு எம்பெருமானைப் பலர் அடிபணிவராகிலும் நான் அப்படி ஒரு கோரிக்கையும் கருதினவன்லேன்; “தோள் கண்டார் தோளே கண்டார்” என்னும்படியான அவனது தோளமுகை ஸேவிக்கப் பெறவேணுமென்பது தனிர வேறோராசையும் எனக்கில்லை என்ற வாறு. இப்படி எம்பெருமானுடைய திவ்யாவயவத்தை ஸ்வயம் போக்யமாக நினைப்பவர்கள் “பொய்ந்தின்ற ஞானமும் பொல்லா வொழுக்கு மழுகுடம்பு மின்னின்ற நீர்மை இனியாமுருமை” என்று ஆழ்வார் பிரார்த்தித்த பிறப்பின்மையைப் பெற்று நித்யமுக்தராய் வாழ்ந்திடுவர்.

இனிமேல் பிறக்கமாட்டார்க் கௌன்பதுந்தவிர, இப்பிறவியிலும் ஸம்லாரிகள் உகக்கிற சிற்றின்பங்களை உகவாதே அவற்றைக் காறியுமிழ்ந்து கைவிடும்படியான விரக்கியும் பெறுவர்கள் அவனது திருத்தோள்களை ஸேவிக்குமவர்கள்—என்கிறார் பின்னடிகளில்.

பின்னடிகளை இரண்டுவகையாக யோஜிக்கலாம் ;—அத்தோள் தொழுதார் (எவ்ரோ அவரே) மனைப்பால் பிறங்கார் பிறங்கெய்தும் பேரின்பமல்லாம் துறங்காராவர் ; மனைப்பால் பிறங்கார் பிறங்கெய்தும் பேரின்பமல்லாம் துறங்கார் எவ்ரோ அவரே அத்தோள் தொழுதாராவர்—என்று. சிற்றின்பங்களை வெறுத்தவர்களே எம்பெருமானுடைய வடிவழகில் ஈடுபட்டவராவர் ; எம்பெருமானுடைய வடிவழகில் ஈடுபட்டவர்களே சிற்றின்பங்களை வெறுக்கவல்லவராவர்—என்றவாறு.

மீனப்பால்=பால்-ஏழுனுருபு. சிற்றின்பத்தைப் ‘பேரின்பம்’ என்றசொல்லாற் சொன்னது எதிர்மறை யிலக்கணையாம்: ஸம் ஸாரிகளுடைய நினைவாலே பேரின்பமென்கிறது.

எம்பெருமானார் ஒருநாள் உச்சிப்போதில் திருக்காவிரியிலே மாத்யாஹ்விகம் அதுஷ்டித்துக் கொண்டிருக்கையில், ஒரு காமுகன் தன்னுடைய மீனாவியை அழைத்துக்கொண்டு அக்கரையில் நின் ரும் ஆற்றிலே வரும்போது வெய்யிலின் கடுமையினால் அவனுக்கு ஒரு வாட்டம் வாராமைக்காக அவன் அவனுக்கு நடைபாவாடை போட்டுக்கொண்டும் குடைபிடித்துக் கொண்டும் மற்றும் பல உப சாரங்கள் செய்துகொண்டும் மிக்க ஆதரங்தோற்ற அழைத்துக் கொண்டு வருவதை எம்பெருமானார் கண்டு ‘அப்பா! இவ்வளவு உபசாரங்கள் பண்ணுகிறோமே, என்னவிசேஷம்?’ என்று கேட்டருளா, ‘இவனுடைய கண்ணமுகிலே நான் மிகவும் ஈடுபட்டிருப்பேன்; அதற்கொரு குறைபாடு ரோாமைக்காக உபசாரங்களைப் பண்ணி வருகிறேன்’ என்று அவன் விடையளிக்க, அதை எம் பெருமானார் கேட்டு ‘இதனிலும் விஞ்சிய அழகுவாய்ந்த கண்களை நீ கண்டதில்லையோ?’ என்ன, ‘எங்குங் கண்டதில்லை’ என்று அவன் சொல்ல, ‘அப்படிப்பட்ட கண்களைக்காட்டினால் என்ன செய்வாய்?’ என்று உடையவர் கேட்க, ‘இங்குனே ஸகல உபசாரங்களும் அங்கே பண்ணக்கடவேன்’ என்று விடையளிக்க, அப்போதே நம் பெருமாள் ஸங்கிதியினுள் வே அழைத்துக்கொண் டெமுந்தருளி 1. “அரங்கத்தமலன் முகத்துக் கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி, நீண்டவப் பெரியவாய கண்களென்னைப் பேதைமை செய்தனவே” என்னப்பட்ட திருக்கண்களை ஸேவிக்கப் பண்ணின வாரே அத்தம்பதிகளிருவரும் அத்திருக்கண்களுக்கு அற்றுத் தீர்ந்தனர் என்றென்று இதிஹாஸம் ப்ரவித்தம்; இதனை இப்பாட்டின் பின்னடிகளுக்குப் பொருத்தமாக அதுஸங்கிப்பது. ... (சு)

தோளிரண் டெட்டேழும் மூன்றும் மூடியனைத்தும் *

தாளிரண்மே வீழச் சரந்துரந்தான்—தாளிரண்மே *

ஆர்தோழுவார் பாத மவைதோழுவ தன்றே * என்

சீர்கேழுதோள் சேய்யுஞ் சிறப்பு.

(சு)

1. அமலனுதிபிரான்—8,

தோன்		தாள்	இரண்டு
இரண்டு	{ இருபது	இரண்டும்	{ திருவடிகளையும்
எட்டு ஏழும்	{ தோள்களும்	தொழுவார்	{ தொழுகிறவர்கள்
மூன்றும்		ஆர்	{ எவரோ (அவர்களது)
முடி	{ (பத்தாகிய) எல்லாத்	பாதம் அவை	திருவடிகளை
அனைத்தும்	{ தலைகளும்	தொழுவது	{ ஸேவிப்பதன்ரே
தாள்	{ இரண்டு	அன்றே	
இரண்டும்	{ கால்களும்	என் சீர் கெழு	{ எனது அழிகிய
வீழ்	முடியும்படி	தோன்	{ தோள்கள்
சாம்	{ அம்புகளைச்	செய்யும்	{ (எனக்குச்)
அரங்தான்	{ செலுத்தின பெருமானுடைய	சிறப்பு	{ செய்யும் உபகாரமாம்.

* * *—எம்பெருமானுடைய திருத்தோள்களைத் தொழுவதைப் புருஷார்த்தமாகக் கீழ்ப்பாட்டி வருளிச்செய்தார்; ‘அவனுடைய திருத்தோள்களைத் தொழுவேணுமென்னும் நிரப்பந்தம் எனக்கில்லை; அவனுடைய திருவடிகளைத் தொழுவார் எவரோ அவருடைய திருவடிகளைத் தொழுவதே எனக்குப் புருஷார்த்தம்’ என்கிறார் இப்பாட்டில். எம்பெருமானிடத்து அன்பு செய்வதற்காட்டிலும் பாகவதர்களிடத்து அன்பு செய்வதே சிறந்த தென்னும் நாற்கொள்கை இதில் தழுவப்பட்டதென்க. “விலை ஹவுதிவா நெதி வஸாயோழுாதவெவிநாடு। நவஸாயோவி தழுகவரியப்பாராதாதுநாடு=எம்பெருமானை அடிபணிந்தவர்களுக்குப் பேறு தப்பாமல் கிடைக்குமென்று துணிந்து சொல்லமுடியாது ; ஸந்தேஹமுண்டு ; பாகவதர்களை அடிபணிந்தவர்களுக்கு அப்படிப்பட்ட ஸந்தேஹத்திற் கிடமில்லை ; பேறுகைபுகுந்தே தீரும்” என்று சாஸ்தரங்களிற் சொல்லியிருப்பது காண்க.

இரண்டும் எட்டும் ஏழும் மூன்றுங் கூடினால் இருபது ; “தோள்களிருபதும்” என்னுமல் “தோளிரண்டேட்டேழுமூன்றும்” என்று விரித்துரைத்து-இராவணனைச் சித்ரவதம் பண்ணினமை தோற்றுதற்காக ; ஒரு பிரயோகத்திலேயே இருபது தோள்களையும் ஒருசேரத் துணித்தொழித்தால் நற்கொலையாகுமே ;

அங்குகாமல், முதலில் இரண்டு தோள்களைத் துணித்துக் குருதி குழம்பி யெழு விட்டிடுதல், பின்னொருகால் எட்டுத் தோள்களைத் துணித்தல், மற்றுமொருகால் ஏழு தோள்களைத் துணித்தல், முடிவில் மூன்று தோள்களைத் துணித்தல்-ஆகவிப்படி சித்திர வதம் செய்தமையைத் தெரிவிக்கிறபடி.

என்சீர்க்கேழுதோள் செய்யிஞ் சிறப்பு=உலகத்தில் எல்லா மனி தர்களுக்கும் கைகள் படைக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் அந்தக் கைகளைக்கொண்டு பிறர் பொருளைக் கவர்தல், நல்லாரைக் கொல்லுதல் முதலிய தொழில்களைச் செய்து கொள்வர்; எனது கைகள் அப்படிப்பட்ட தொழில்களில் எனக்கு உதவிபுரியவேண்டா; பாகவதர்களைத் தொழுவதற்கு உறுப்பாகுமேல் இதுவே எனக்குச் செய்த மஹோபகாரமென்கிறோர். (கந)

சிறந்தார்க் கேழுதையாம் சேங்கண்மால் நாமம் *

மறந்தாரை மானிடமா வையேன் *—அறந்தாங்கும்

மாதவனே யென்னும் மனம்படைத்து * மற்றவன்பேர்

ஒதுவதே நாவினு லுள்ளு. (கந)

சிறந்தார்க்கு	{ பூர்வைஷ்ணவோத் தமர்களுக்கு	அறம் தாங்கும்	{ “தர்மஸ்தாபநம் பண்ணவல்ல திருமாலே !”
எழு துணை ஆம்	{ உஜ்ஜீவங் ஹெதுவான துணையாகின்ற	மாதவனே	என்னும்
செம் கண் மால்	{ செந்தாமரைக் கண்ணானை பெருமானுடைய	மனம்	மனம்
நாமம்	திருநாமத்தை	படைத்து	யான அத்ய வளாயக்கொண்டு
மறந்தாரை	மறப்பவர்களை	மற்று	மேலும்
மானிடம் ஆ	{ மறுஷ்யயோனியிற் பிறந்தவர்களாக	அவன் பேர்	{ அவன் து திருநாமத்தை
வையேன்	{ என்னெஞ்சில் கொள்ள மாட்டேன்;	நாவினால்	{ நாவினால் ஒதுவதே
		உள்ளு	{ சொல்லுவதையே (ப்ராப்தமென்று) அதுவந்தித்திரு.
		[நெஞ்சமே! என்று விளி வருவித்துக் கொள்க.]	

* * *—‘சிறந்தார்’ என்றது—பகவத்கீதையில் “ஜ்ஞாநீத் வாத்மைவ மே மதம்=ஞானியானவன் எனக்கே உயிராயிருப்பன்” என்று கிதாசார்யருடைன தானே அருளிச்செய்யும்படி அவனுடைய உகப்புக்கு இலக்கான மாஞானிகளை; அப்படிப்பட்டவர்கள் உஜ்ஜீ விப்பதற்கு உரிய துணையான எம்பெருமானுடைய திருநாமத்தை ஸர்வகாலமும் ஸ்மரிக்கவேண்டியது கடமையாயிருக்க, எவர்கள் மறந்திருக்கின்றார்களோ, அவர்களை மநுஷ்யகோட்டியில் இட்டு எண்ணமாட்டேன—என்கிறூர் முன்னடிகளில். 1. “ஆன்விடை யேழன்றதற்கதாற்கு ஆளானுரல்லாதார், மானிடவரல்லரென்று என் மனத்தே வைத்தேனே” என்றார் திருமங்கையாழ்வாரும்.

தாம் இருக்கவேண்டும்படியைத் தம்முடைய நெஞ்சுக்கு உரைக்கிறார் பின்னடிகளில். “நெஞ்சே” என்னும் விளி வருஷித் துக்கொள்வது. நெஞ்சே!, ‘தர்ம ஸம்ஸ்தாபநம் பண்ணுவதற் காக அவதரிக்கிறேன்’ என்று தானே சொல்லிக்கொண்டபடி வேண்டியபோது திருவவதரித்துத் தருமநெறியைத் தாங்குகின்ற மாதவனே! என்று சொல்லி எம்பெருமானுடைய தன்மைகளையே அதுவுடைத்திக்கும்படியான உறுதிகொண்டு அவனது திருநாமங்களை ஒதுவுடை உரியதென்று கொண்டிரு—என்று உபதேசித்தாரா பிற்று. (சு)

உளதென் றிறமாவா ருண்டில்லை யென்று *

தளர்த் வதனருகும் சாரார் *—அளவரிய

வேதத்தான் வேங்கடத்தான் விண்ணேந்தூர் முடிதோயும் *

பாதத்தான் பாதம் பயின்று.

(சு)

அளவு அரிய வேதத்தான்	{ அளவிட முடியாதபடி அங்கமாயுள்ள வேதங்களினால் பிரதிபாதிக்கப் படுவனும்	விண்ணேந்தூர் முடி தோயும் பாதத்தான்	{ நித்யஸ்தாரிகளின் முடிகள் பணியப்பெற்ற திருவடிகளை யுடையனுமான எம்பெருமா னுடைய
வேங்கடத் தான்	{ திருமலையிலே வந்து நிற்பவனும்	பாதம்	திருவடிகளிலே

பயன்று	{ பழகி (இருக்குமவர்கள்)	உண்டு இல்லை	{ (செல்வம்) நேற்று இருந்து இன்று அழிந்தபோயிற் றென்று
உளது என்று இறுமாவார்	{ தமக்குச் செல்வ முள்ளதென்று செருக்குக் கொள்ள மாட்டார்கள்;	தளர்தல் அதன் அருகும் சாரார்	{ தளர்ச்சியடையும் ஸ்வபாவத்தின் கிட்டவும் செல்வ மாட்டார்கள்.

* * *—பாகவதர்களின் பெருமையைப் பேசகிறோர். வைல் வேதங்களினாலும் பரம்பொருளாகப் பிரதிபாதிக்கப்பட்டவனும், அந்த மேன்மை விளங்குமாறு திருமலையிலே வந்து நித்ய ஸங்கிதி பண்ணியிருப்பவனும், அங்கே வித்யஸமரிகளும் வந்து அடிபணிய நிற்பவனுமான எம்பெருமானுடைய திருவடிகளிற் பழகுகின்ற பாகவதர்கள் செல்வம் படைத்தாலும் ‘நாம் செல்வம் படைக்கப் பெற்றோம்; நம்மோடு ஒத்தாரும் மிக்காரு’வில்லை’ என்று செருக்குக் கொள்ளமாட்டார்கள்; இருந்த செல்வம் அழிந்து போனாலும் ‘ஐயோ! ஏழைமை வந்து விட்டதே!’ என்று சிறிதும் தளர்ச்சியடையமாட்டார்கள். 1. “கவிப்புங் கவர்வுமற்று” என்ற பாசரத்திற் சொன்னபடி லாபநஷ்டங்களில் ஒருபடிப்பட்ட சிந்தை விலைமையையுடையராயிருப்பர். 2. “முனியார் துயரங்கள் முந்தி அலும், இன்பங்கள் மொய்த்திடிலுங் கனியார்மனம்...எங்களிராமா நுச்சை வந்தெய்தினர்” என்ற ஸ்ரீ ராமாநுஜபக்தர்களைப் போன்றிருப்பர்களாம் பகவத்பக்தர்களும்.

உண்டில்லை யென்று=செல்வம் அடியோடு இல்லாதவர் களுக்கு அவ்வளவாகத் தளர்ச்சி இராது; சிலநாள் இருந்து கழிந் தவர்களுக்கு அளவற்றதளர்ச்சி உண்டாக ப்ரஸக்தியுண்டே; அப் படிப்பட்ட விலைமையிலும் தளரமாட்டார்கள் என்கைக்காக “உண்டில்லை யென்று” என்றார்; ‘நேற்று உண்டாயிருந்தது, இன்று இல்லையா யொழிந்தது’ என்று தளரமாட்டார்கள் என்கை.

அளவரிய வேதத்தான்=வேதங்களுக்கு அளவில்லையென்பது வேதத்திலேயே விளங்கக்காட்டப்பட்டுள்ளது. க்ருஷ்ணயஜார்

1. திருவாய்மொழி. 2—3-10.

2. இராமாநுச நூற்றாதி—17.

வேதத்தின் ப்ராஹ்மணத்தில் ஒருபகுதியான ‘காடகம்’ என்னும் சாகையில் முதல் பரசுநத்தில் பதினேராவது அநுவாகத்தில் ஒர் உபாக்கியானம் ஒதப்பட்டிருக்கின்றது; அதாவது—முன்பொரு கால் ‘பரத்வாஜர்’ என்னும் மஹர்ஷியானவர் வைகலேவதங்களையும் ஒதி முடிக்கவேணுமென்ற முயற்சிகொண்டு அதற்குரிய ஆயுஸ் ஸைப் பெறுவதற்காக இந்திரனைக் குறித்து உபாஸ்நகசெய்து அவனை ப்ரஸந்நங்க்கி அவனுடைய அதுக்ரஹத்தால் ஒரு புரு ஷாயுஸ்ஸாக்கு நூறுண்டு விழுக்காடு முந்தூறுண்டுகொண்ட மூன்று ஆயுஸ்ஸாக்களை வரம்பெற்று அந்த வாழ்நாளில் குருகுல வாஸஞ் செய்து வேதமோதிவந்தார். முந்தூறுண்டும் முடிந்து ஜீர்ண சரீராய்க் கிழுத்தனமடைந்து சரமகாலமனுகிப் படுத்திருக்கும் அம்முனிவரை இந்திரன் வந்துகிட்டி ‘ஓபரத்வாஜமுனிவரே! மீண்டும் ஒரு நூறுண்டுகொண்ட ஆயுளை உமக்கு நான் கொடுப்பே னுகில் அந்த வாழ்நாளை நீர் எவ்விதமாகக் கழிக்க உத்தேசிக்கிறீர்? அந்த ஆயுஸ்வில் நீர் ஸாதிக்கவிரும்பும் புருஷார்த்தம் யாது? என்று கேட்க; முனிவர் ‘வேறு நான் என்ன செய்யப் போகி ரேன்? அந்த ஆயுஸ்விலும் வேதாத்யபநமே செய்யக்கடவேன்’ என்றார். அதைக்கீட்ட இந்திரன் ‘ஓ! இவர் இதுவரை கழிந்த மூன்று ஆயுஸ்வில் மூன்று வேதங்களையும் பூர்த்தியாக ஒதிவிட்ட தாகவும் இன்னமும் ஒரு வேதம் குறைபட்டிருப்பதாகவும், அதையும் இந்த நான்காவது ஆயுஸ்வில் ஒதிவிட்டால் சதுர்வேதீ என்று விருது பெற்றுவிடலாமென்றும் இவர் ஆசைப்படுகிறார் போன்றும்; இவருடைய ப்ரமத்தை நீக்குவோம்’ என்றெண்ணி, ருக்வேதம், யஜார்வேதம், ஸாமவேதம் என்ற மூன்று வேதங்களையும் தம் முடையேயோகஸாமர்த்தியத்தினால் மூன்று மலைகளாக்கி இதற்கு முன் அம்முனிவர் கண்டறியாத மலைவடிவமான அந்த வேதங்களை அவருக்குக் காட்டினான். பிறகு அவற்றுள் ஒவ்வொரு மலையை னின்றும் ஒவ்வொரு முஷ்டியால் தூள்களையெடுத்து அங்கனம் மூன்று முஷ்டிகளைடுத்துக் காட்டி ‘ஓ முனிவரே! இம்மூன்று மலைகளும் வேதங்களே; அதில் ஒவ்வொரு துகளும் ஒவ்வொரு வேதமாதலால் வேதங்களுக்கு எல்லையே கிடையாது’ என்றான். இவ்வார்த்தையைக்கேட்ட முனிவர் ‘இப்படியாகில் இன்றனவும்

நாம் செய்த வேதாத்யயநம் எவ்வளவாயிருக்கும், எனச் சிந்தை கொண்டபடியைக் குறிப்பாலறிந்த இந்திரன் ‘முனிவரே! இம் மூன்று முஷ்டிகளில் அடங்கியுள்ள வேதராசியைத்தான் நீர் இதுவரை முந்தூற்றுண்டுகளாகக் குருகுல வாஸஞ்செய்து ஒதி னீர்; இதோ மலைமலையாகக் கிடக்கும் வேதங்கள் உம்மால் ஒதப் படவில்லை’ என்றானும். “கந்தா ரெவ வெதாஃ”.

(சரு)

பயின்ற தரங்கம் திருக்கோட்டி * பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே * பன்னாள்—பயின்ற
தணி திகழும் சோலை யணிநீர் மலையே *
மணி திகழும் வண்தடக்கை மால்.

(சுகு)

மணி திகழும்	{ நீலமணிபோல் விளங்குமவனும்	பல் நாள்	அநாதிகாலம்
வண் தட கை	{ உதாராய் நீண்ட திருக்கைகளை யடையனுமான	பயின்றதுவும்	{ நித்யவாஸம் செய்யு மிடமும்
மால்	எம்பெருமான்	வேங்கடமே	திருமலையாம்;
பயின்றது	{ நித்யவாஸம் செய் தருஞமிடம்	பல் நாள் பயின்றதுவும்—;	
அரங்கம்	{ திருவரங்கமும்	அணி திகழும்	{ அழகு விளங்கு சோலை
திருக்கோட்டி	{ திருக்கோட்டி ழுருமாம்;	அணி	{ கின்ற சோலை களையடைத்தாய்
		நீர்மலை	{ இங்கிலவுலகுக்கு அலங்காரமான திருநீர்மலையாம்.

* * *—பாகவதர்கள் ஸாபநஷ்டங்களில் உகப்பும் வெறுப் புங் கொள்ளாதிருக்கும்படி எம்பெருமான் பல திவ்யதேசங்களில் ஸங்கிதிபண்ணி க்ருஹிபண்ணினுனைகையாலே அப்படிப்பட்ட திவ்ய தேசங்களில் சிலவற்றைப்பேசி அநுபவிக்கிறார். திருவரங்கம்பெரிய கோயில், திருக்கோட்டியூர், திருவேங்கடம், திருநீர்மலை என்னு மத் திருப்பதிகளிலே எம்பெருமான் நெடுங்காலமாக வாழ்கின்ற னென்கிறார்.

ஆச்சிதர்கள் திருந்துவதற்காக எம்பெருமான் உகந்து வர்த் திக்கும் திருப்பதிகள் இங்கனே பல்லாயிரமுள்ளன; அவற்றுக்கு ஓர் வரையறையில்லை—என்றவாறு.

“அணிதிகமுஞ் சோலை” என்றதை சீர்மலைக்கு விசேஷண மாக்காமல் தனி விசேஷ்யமாகக் கொண்டு திருமாலிருஞ்சோலை பென்றுரைத்தலு மொக்கும். (சா)

மாலை யரியுருவன் பாதமல ரணிந்து *

காலை தோழுதேழுமின் கைகோலி *—ஞாலம்

அளங்திடங் துண்மேழிழ்ந்த வண்ணலைமற் றல்லால் *

உளங்கிடங்த வாற்று லணர்ந்து.

(சா)

ஞாலம்	பூமி முழுவதையும்	உளம் கிடந்த ஆற்றால்	{ (அன்பருடைய நெஞ்சை உருக் கிக்கொண்டு அவர்களுடைய) நெஞ்சிலே கிடக்கும் விதங்களோடுசூடு
அளங்து	ஒருகால் அளங்கும்		
இடங்து	{ மற்றொருகால் (வராஹமாகி) இடங்கும்		
உண்டு	{ (பிரான்யத்தில்) திருவயிற்றினுள் வைத்தும்		{ (முன்பொருகால் ப்ரம்ஹலாதனுக் கருள் செய்வதற்காக)
உமிழ்ந்த	{ பிறகு வெளிப்படுத் தியும் இப்படி யெல்லாம் (ரஷ்ணத் தொழில்) செய்த	மாலை	மாலைப்பொழுதிலே
அண்ணலை	{ ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானை	அரி உருவன்	{ நரசிங்கலூர்த்தி யாய்த்தோன் றின அப்பெரு மானுடைய
மற்று அல்லால்	{ கீழ்ச்சொன்ன வகை யான ரஷ்ணத் தொழில்கள் தவிரவும்	பாதம் மலர் அணிந்து காலை கைகோலி எழுமின்	{ திருவடிகளை புஷ்பங்களாலே அலங்கரித்து { சிற்றஞ் சிறுகாலையில் கைகூட்டிவணங்கி தொழுது } உஜ்ஜீவியுங்கள்.

* * *—கீழ்ப்பாட்டிற் கூறியபடியே பல திருப்பதிகளில் கோயில் கொண்டெடுஞ்சருளி யிருக்குமவனுடைய திருவடிகளிலே புஷ்பார்ச்சனை பண்ணி “சிற்றஞ் சிறுகாலே வந்துண்ணைச் சேவித்து உண் பொற்றுமரையடியே போற்றும்” என்கிறபடியே போற்றுங்

கோளென்று உலகத்தார்க்கு உபதேசிக்கிறார். ஒவ்வொரு திருப்பதியிலும் ஒவ்வொரு விபவாவதாரத் திருமேனியோடே வேவை ஸாதித்தருஞ்சின்று ஞகையால் உபலக்ஷணமாக ஒரு திருமேனியை யெடுத்துக் கூறுகின்றார் ‘அரியுருவன்’ என்று. எம்பெருமானை ஆராதிக்கும்போது ‘இது நமக்கு ஸ்வரூப்ராப்தம்’ என்றே ஆராதிக்க வேண்டுமாயினும் “நாடெண்ணாவஸு” வாழ காலி = குணைர்தாஸ்ய முபாகத:” என்கிறபடியே திருக்குணங்களுக்குத் தோற்று அடிமைசெய்யும் முறைமையும் ஒன்றுண்டாகையாலே அத்திருக்குணங்களுக்கு ப்ரகாசகமாக அப்பெருமான் செய்தருளின பெருநன்றிகளைப் பாராட்டிக் கொண்டே அடிபணிய வேணுமென்கைக்காக ‘ஞாலமளந்திடங் துண்மேழ்ந்த அண்ணலை’ என்கிறார். மாவலியைச் செருக்கடக்கி மண்ணளந்த மஹாகுணத்தையும் ஹிரண்யாகாஷனைக் கொண்று பூமியைமீட்டுக் கொணர்ந்த மஹாபகாரத்தையும், பிரளயங்கொள்ளாதபடி உலகங்களைத் திருவயிற்றிலே அடக்கிக் காத்தருளின பெரு நன்றியையும், பிறகு வெளிப்படுத்தின குணத்தையும் வாய்வெருவிக்கொண்டு தொழுதெழுங்கள் என்றவாறு.

இப்படி நாட்டுக்குப் பொதுவாகச் செய்த உபகாரங்கள் மாத்திரமன்றியே, 1. “மருவித்தொழும் மனமேதந்தாய்” 2. “என்னைத் தீமனங்கெடுத்தாய்” என்றிப்படி பெரியார் மன முருகி அநுஸந்திக்கும் ஜகாந்திகமான உபகாரங்களும் பலவுண்டாகையால் அப்படிப்பட்ட மஹாபகாரங்களையுங்கூட அதுஸந்திக்க வேணுமென்கிறது சற்றதி. 3. “எத்திறம்! உரவினே டினைந்திருந் தேங்கிய வெளிவே!” என்றும் 4. “பிறந்தவாறும் வளர்ந்தவாறும்!” என்றும் மிக ஈடுபட்டு அநுஸந்திக்கும் குணசேஷ்டி தங்களும் சற்றதிக்குப் பொருளாம். (சன)

உணர்ந்தாய் மறைநான்கு மோதினைய் நீதி *

மணந்தாய் மலர்மகள் தோள் மாலே *—மணந்தாய்போய்

வேயிருஞ் சாரல் வியலிரு ஞாலஞ்குழி *

மாயிருஞ் சோலை மலை.

(சுஅ)

- | | |
|------------------------|-------------------------|
| 1. திருவாய்மொழி 2—7—7. | 2. திருவாய்மொழி 2—7—8. |
| 3. திருவாய்மொழி 1—3—1. | 4. திருவாய்மொழி 5—10—1. |

மாலே	ஸர்வேச்வரனே!		
மறை நான்கும்	நான்கு வேதங்களையும் (பிரானயக்தோஹும்) ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருந்து பிறகு வெளியிடு கின்றும்;	மலர் மகள்	{ சூவிற்பிறந்த பெரியபிராட்டி யாருடைய
உணர்ந்தாம்	அந்த வேதங்களின் யொருளை விவரிக்கவல்ல ஸ்ம்ருதி முதலிய உபப்ரும்ஹண நூல்களையும்	தோள் மணந்தாய்	திருத்தோளோடே சுடி வாழ்கின்றும்;
நீதி	(மந்முதலிய மஹாவிதிகள் முகமாக) அருளிச் செய்கின்றும்;	வேய் இரும் சாரல்	{ மூங்கிள்கள் நிறைந்த தாழ்வரையை யுடையதும்
ஒத்தினுய்	மாயிருங் சோலைமலை போய்	வியல்	அற்புதமான தும் பராந்த இப்பூமியி லூன்னவர்களால் பிரதக்கிணங்கு செய்யப்படுவது மான
	மணந்தாய்	மணந்தாய்	{ திருவள்ளுமுவந்து வாழ்கின்றும்.

* * *—கீழ்ப்பாட்டில் “உள்கிடந்த வாற்றுலுணர்ந்து” என்றதை விவரிப்பது போலும் இப்பாட்டி. ‘அன்பர் மறக்க முடியாதபடி அவர்களுடைய நெஞ்சைக் கொள்ளை கொண்டிருக்கு முபகாரம் நான் என்ன செய்திருக்கிறேன்?’ என்று எம்பெரு மான் கேட்பதாகக்கொண்டு, பிரானே! நீ செய்தருளின மஹோ பகாரங்கள் சொல்லாற் கூறும்பறமோ? கண்ணில்லாதவர்களுக்குக் கண் கொடுத்தாற்போலே வேதங்களையெல்லாம் வெளியிட்டருளி னுய். அந்த வேதங்களின் அரும்பெரும் பொருள்களை விவரிப் பனவாய் வேதோப்பறும்ஹணமென்று பேர்பெற்றனவான ஸ்ம்ருதித்தூஸ் புராணத்திகளையும் முனிவர்களைக் கொண்டு பிரவசநம் செய்தருளினுய்; ஆச்சிரிதர்களுடைய குற்றங்களையும் நற்றமாக உபபாதிக்கவல்ல பெரியபிராட்டியாரை ஒரு கொடிப்பொழுதும் விட்டுப் பிரியாதிருக்கின்றுய்; திருமலைமுதலிய திருப்பதிகளிலே படிகாடு கிடக்கின்றுய்; இப்படியாக நீ செய்தருளும் பெருநன்றி களுக்கு எல்லையுண்டோ? என்றாயிற்று.

உணர்ந்தாய் மறைநான்குங்கவேதங்கள் எம்பெருமானால் ஸ்ருஷ்டிக்கப்பட்டனவென்று சிலர் மயங்கிக்கிடப்பதுண்டு; ஸ்ருஷ்டியின் தொடக்கத்தில் எம்பெருமான் நான்முகனுக்கு வேதோப தேசம் செய்வதாகச் சொல்லப்படுகிறதே, ஸ்ருஷ்டிக்கு முன்பு வேதம் இருக்கமுடியாதே, ஆதலால் சக்வரனால்தான் வேதம் செய்யப்பட்டிருக்கவேணும் என்று சில வைதிகர்களுங்கூட மயங்குவ துண்டு: உண்மையாதெனில்; ஷேதத்துக்கு நாம் எப்படி கர்த்தாக்க ள்லவோ அப்படியே எம்பெருமானும் கர்த்தாவல்லன்: உலகத்தின் ஸ்ருஷ்டியானது ஒன்றன்பின் ஒன்றுக அநாதிகாலமாய் நடந்து வருகிறது. ஓவ்வொருகல்பத்தின் ஆரம்பத்திலும் சக்வரன் நான் முகனுக்கு வேதத்தை உபதேசிக்கிறுன்; ஆனால் முன்கல்பத்தில் வேதம் எவ்விதமான ஆதநூர்வியோடு இருந்ததோ, அவ்விதமே யான ஆதநூர்வியையுடையதாகவே மறுகல்பத்தின் ஆரம்பத்திலும் உபதேசிக்கிறுன். பூர்வபூர்வ ஆதநூர்விகளை அப்படியே எம்பெரு மான் திருவள்ளத்தில் ஸ்மரித்துக்கொண்டிருந்து எவ்விதமான மாறுதலும் செய்யாமல் இப்படியே அநாதிகாலமாக உபதேசித்து வருகிறுன். இவ்வர்த்தம் விளங்கவே இங்கு ஆழ்வார் “மறை நான்கும் உணர்ந்தாய்” என்கிறார். பூர்வகராஜஸ்தவ உத்தரசதகத் தில் “வஸங்ஹாராங்புதி வஸங்ஹாராநிதியகூ—வெஞாக்புதோணங் தகி.” என்ற ச்லோகத்தில் இவ்விதயம் ஸாரமாக அருளிச் செய்யப்பட்டுள்ளது.

“மாயிருஞ்சோலைமலை” என்றது திருமாலிருஞ்சோலைமலையை என்றுவது திருவேங்கடமலையை என்றுவது கொள்ளலாம். (சஅ)

மலையேழும் மாநிலங்க ளோழு மதிர *

துலைகுழ் துரைகடல்க ளோழும் *—முலைகுழ்ந்த

நஞ்சுகரத்துப் பேண்ணை நவின்றுண்ட நாவனென்று *

அஞ்சாதேன் னெஞ்சே யழை.

(சக)

என் நெஞ்சே எனதுமனமே!,
மலை ஏழும் { ஸப்தகுலபர்வதங்
கரும் }

மா நிலங்கள்
ஏழும் } ஸப்தத்தலீபங்களும்

குலை சூழ் குரை கடங்கள் ஏழும்	கரையாலே குழப்பட்டு ஒலிசெய்கிற ஸப்த ஸாகரங்களும்	நவின்று	(முலையுண்ணும் போது இடையிடையே மழைச் சொற்கள்) சொல்லிக் கொண்டே
			போது இடையிடையே மழைச் சொற்கள்) சொல்லிக் கொண்டே
அதிர்	அதிரும்படியாக “முலையில் வியாபித்த விவசீத்தா ஹண்டான கொடுமையை ஷ்டைய (பூதனை யியன்னும்) பேய்மகளை	உண்ட நாவன் என்று	உண்டுமுடித்த திருப்பவளத்தை யுடையவனே! ” என்றுசொல்லி
			அஞ்சாது அழை
முலை சூழ்ந்த நஞ்சு உரத்து பெண்ணை	அஞ்சாது கூசாமல் வாய்விட்டுக்கூப்பிடு.	கூசாமல் வாய்விட்டுக்கூப்பிடு.	

* * *— நெஞ்சே! எம்பெருமான் செய்தருளின மஹோபகாரங்களை எடுத்துரைக்கக் கேட்டாயன்றே; இப்படிப்பட்ட மஹோபகாரங்களை அதுவந்தித்தால் நாம் வாய்டைத்துக் கூடக்கக் கூடுமோ? உலகங்களைல்லாம் அதிரும்படி அப்பெருமான் திருநாமங்களைச் சொல்லிக் கதறவேண்டாவோ; மிகப்பெரியோன்ன அவனை மிக நீசரான நாம் எப்படி வாய்கொண்டு பேசலாம் என்று நீ அஞ்சியிருக்கிறாய்போலும்; அந்த அச்சத்தை ஒழித்திட்டு உரகக்க் கூப்பிட்டதை என்கிறோ.

‘மலையேழும் மாநிலங்களேழும் குலைசூழ்குரைகடல்களேழும் அதிர்’ என்றவிது ‘அழை’ என்ற வினைமுற்றிலே அந்வயிக்கும். “வின்னெண்ணலாங் கேட்க அழுதிட்டாய்” என்றாலே ஸப்த லோகமுங்கேட்கக் கூப்பிடவேணுமென்கிறார். நாடுநகரமும் நன்கறிய யகவத்கீர்த்தநம் பண்ணவேணுமென்கை

மலையேழும்=ஸப்தகுல பர்வதங்களாவன—“இமயம், மந்தரம், கைகலை, வடவிந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரியெனக், குலவரையேழுங் கூறுமென்ப.” என்று திவாகரத்திற் சொல்லப் பட்டவை.

மாநிலங்களேழும்=ஸப்தத்தீபங்களைச் சொல்லுகிறது: அவையாவன:—“நாவலந்தீவே இறவித்தீவே, குசையின்தீவே கிரவுஞ்சத்தீவே, சாண்மலித்தீவே தெங்கின்தீவே, புட்கரத்தீவே யெனத் வேழே.” எனப்பட்டவை.

குரைகடல்களேழும் = “ உவரோடு கரும்பு மது நெய் தயிர் பால் புனல் மாகடலேழுமன வகுத்தனர் புலவர்.”

நவின்றுண்ட நாவன் = சிறுபிள்ளைகள் தாயினிடத்து முலை யுண் னும்போது ஸங்தோஷமிகுதியினால் இடையிடையே குதலைச் சொற்களைச் சொல்லிக்கொண்டு மூலையுண்பதுபோல், கண்ணபிரா னும் பூதனையை மெய்த்தாயாகவே பாவித்து மகிழ்ச்சியுடன் மூலை யுண்பதாகக்காட்டிக்கொள்ள மழலைச் சொற்களைச் சொன்னமையை ‘நவின்று’ என்றதனால் வெளியிடுகிறார். நாவன் - அண்மைவிளி ; நாவனே ! என்கை. (சக)

அழைப்பன் திருமாலை யாங்கவர்கள் சோன்ன *

பிழைப்பில் பேரும்பேயரே பேசி *—இழைப்பரிய

வாயவனே யாதவனே யென்றவனை யார்முகப்பும் *

மாயவனே யென்று மதித்து.

(டு)

இழைப்பு அரிய	{ ஆராய்வதற்கு அருமையான ஸ்வரூப ஸ்வபா வங்களை யுடைய	மதித்து	{ அந்ஸந்தித்துக் கொண்டு,
ஆயவனே என்றும்	{ கோபால க்ருஷ்ணனே! என்றும்	ஆங்கு அவர்கள் சோன்ன	{ அத்திருவாய்ப்பாடி யிலுள்ளவர்கள் சொல்லியமைத்த
யாதவனே என்றும்	{ யதுகுலத்தில் (வஸாடேதவர் மகனுயத்) தோன்றி னவனே! என்றும்	பிழைப்பு இல் பெரு பெயரே பேசி	{ குற்றமற்ற சிறந்த திருநாமங்களையே பேசி
மாயவனே என்றும்	{ (குண்சேஷஷ்டிதங் களினால்) ஆச்சர்யபூதனே! என்றும்	யஃர் முகப்பும் திருமாலை அவனை	{ எல்லாரெதிரிலும் திருமாலாகிய அப்பெருமானை
		அழைப்பன்	கூப்பிடாவின்றேன்.

* * *—கீழ்ப்பாட்டில் “ மூலைகுழுந்த நஞ்சரத்துப் பெண்ணை நவின்றுண்ட நாவன் ” என்று திருவாய்ப்பாடியில் நடந்த பேய்ச்சி மூலைச்வைத்த கதையைப் பேசினபடியால் இப்பாட்டில் “ ஆங்கு அவர்கள் ” என்றதற்கு அத்திருவாய்ப்பாடியிலுள்ள ஆய்ச்சிகள் என்று பொருளாகக் குறையில்லை. பிரகரணபலத்தினுலென்க.

ஆங்கவர்கள் சொன்ன பிழைப்பில் பேரும் பேயர்களாவன— கற்றினமேய்த்தவன், வெண்ணெய்த்திருடன், தாம்பாலாப்புண்டவன், உரலிடைக்கட்டுண்டவன் என்றிலவேபான்ற திருநாமங்களாம். இவை பெரும்பெயர்களாகுமோ, சிறுபெயர்களான்றே இவை என்று சிலர் நினைப்பர்: அவதாரத்தில் எளிமைக் குணத்தைக் காட்டி நிறம்பெற நினைத்த கண்ணபிரானது திருவள்ளத்தால் நாராயணது நாமங்களே சிறுபேர் என்றும், கோவிந்த, நவநீத சோராதி நாமங்களே பெரும்பேரன்றும் நிச்சயிக்கத்தகும். திருப்பாவையில் ஆய்ச்சிகள் கண்ணபிரானை நோக்கி அடிக்கடி ‘நாராயணன்’ என்று சிறுபேரையிட்டுச் சொன்னதற்கு அதுதயித்து “உன்றன்னைச் சிறுபேரழைத்தனவுஞ் சிறியருளாதே” என்று பொறுப்பித்துக் கொண்டது காண்க அவன் திருவள்ளமுகக்குந் திருநாமமேயன்றே பெரும்பேர் ஆவது; 1. “திவத்திலும் பசு நிறை மேய்ப்பு உவத்தி செங்கனிவா யெங்களாயர் தேவே” என்னப்படுகின்ற எம்பெருமான் திருவள்ளமுகக்குந் திருநாமம் நாராயணது நாமங்களாக எப்படியாகும்? கோவிந்த கோபாலாதி நாமங்களேயாகுமென்க.

பிழைப்பு இல் பேரும் பேயரே—‘பிழைப்பு’ என்பதற்கு ‘ஜீவிததல்’ என்றும் பொருள் கொள்ளலாம்; விட்டு உயிர்தரிக்க முடியாத பெரும்பெயர் என்றவாறு. “ஒருத்திமகனுய்ப் பிறந்து ஓரிரவி லொருத்திமகனுய் ஒளித்துவளர” என்கிறபடியே யதுகுலத்திற் பிறந்து இடைக்குலத்தில் வளர்ந்ததற்கேற்ப “யாதவனே!, ஆயவனே!” என்றது. (டி०)

மதிக்கண்டாய் நெஞ்சே மணிவண்ணன் பாதம் *

மதிக்கண்டாய் மற்றவன் பேர்தன்னை *—மதிக்கண்டாய்

பேராழிநின்று பேயர்ந்து கடல் கடைந்த *

நீராழி வண்ணன் நிறம்.

(ஞக)

நெஞ்சே	மனமே!,	மதி கண்டாய் சிந்திக்கக்கடவாய்;
மணி வண்ணன் பாதம்	{ நீலமணிவண்ணன ஞெ எம்பெரு மானது திருவடி கலை	மற்று இன்னமும் அவன் பேர் { அப்பெருமானது தன்னை திருநாமங்களை

1. திருவாய்மொழி 10-3-10.

மதி கண்டாய்	{ அதுஸந்திக்கக் கடவாய்;	கடல் கடைந்த	{ (தேவர்களுக்கு அழுதங்கொடுக்க) அக்கடலைக் கடைந்த
பேர் ஆழி நின்று பெயர்ந்து	{ பெரிய திருப்பாற் கடலில் நின்றும் துயில் விட டெழுந்து	நீராழி வண்ணன் நிறம்	{ கடல் வண்ணனான அப்பெருமா ஒடைய திரு மேனி நிறத்தை
மதி கண்டாய் நினைக்கக்கடவாய்.			

* * *—இப்பாட்டில் ‘நேஞ்சே!’ என்று நெஞ்சை மாத்திரம் விளிப்பதாயிருந்தாலும், நெஞ்சக்கு அடுத்ததான் வாக்கையும், வாக்குக்கு அடுத்ததான் உடலையும் விளிப்பதாகவுங் கொள்ள வேணும். “யந்தாலாயுாயதி தாவாவாவதி தக்துணாக ராாதி” என்று வேதமுரைத்த கட்டளையிலே மனமொழி மெய்களுக்கு ஒரு சேர்த்தியுண்டு. அம்முன்று கரணங்களுக்கும் காரியம் விதிக்கிருரிப்பாட்டில் ‘மதிக்கண்டாய்’ என்பதே மூன்றிடத்தும் சுரியாபதமாயினும் இடத்துக்குத் தக்கபடி பொருள்வாசி கொள்ள வேணும். மனமே! நீராழிவண்ணாது திருமேனி நிறத்தையே நீ சிந்திக்கக்கடவாய்; வாக்கே! மணிவண்ணன் திருநாமங்களையே நீ சொல்லிக்கொண்டிருக்கக்கடவாய்; தலையே! மணிவண்ணன் திருவழிகளையே நீ அணிந்துகொண்டிருக்கக் கடவாய் என்று இங்ஙனே யோஜிப்பது அழியதாம்.

பேராழிநின்று பெயர்ந்து கடல்கடைந்த=1. “அறிதுயிலை கடல் நடுவே ஆயிரஞ்சடர்வாய் அரவணைத்துயின்றுன்” என்கிற படியே திருப்பாற்கடலில் சேஷசயனத்தின்மீது திருக்கண்வளர்ந்தருஞ்மழகைக்கண்டு 2. “ஏரார்கோலந்திகழக்கிடந்தாய் கண்டே நெம்மானே!” என்றும், 3. “அம்மாமலர்க்கண் வளர்கின்றுனே என்னுண் செய்கேனே” என்றும் ஈடுபட்டு மங்களாசாஸநம் பண்ண வேண்டியிருக்க, அது செய்யாது .4 “பேணலமில்லாவரக்கர் முங்கீர பெரும்பதிவாய் நீணகர் நிளொரிவைத்தருளா யென்று, நின்னை விண்ணேஞ்சுர் தாள்னிலங்கோய்ந்து தொழுவர் நின்முர்த்தி பல்கூற்றி

-
- | | |
|-------------------------|------------------------|
| 1. பெரியதிருமொழி 5-7-6. | 2. திருவாய்மொழி 5-8-1. |
| 3. திருவாய்மொழி 5—8—2. | 4. திருவிருத்தம்—92. |

லொன்று காணலுமாக்காலென்றே? ” என்று நம்மாழ்வார் வயிறு பிடித்துப் பேசினபடியே தேவதைகள் சென்று ‘பெருமானே! எழுந்திருந்து உடம்புனோவக் காரியஞ்செய்து எங்கட்டு ஆகவேண் டியதைத் தலைக்கட்டிக்கொடு’ என்று பிரார்த்திப்பவர்களேயன்றி ஸ்வப்ரயோஜநத்தோடுகூட எம்பெருமான் திருமேனியிலும் சிறிது கண் வைப்பவர்களேயல்லர்; அழுதமனிக்கக் கடல்கடைந்தருஞங் காலத்தில் ‘உப்புச்சாறு எப்போது கிளரப்போகிறது! ’ என்று தேவதைகள் கண்ணைக் கவிஞ்துகொண்டு அதைக் கண்டுகொண் டிருந்தார்களேயன்றி, தோஞுந் தோள்மாலையுமாக எம்பெருமான் கடல் கடைந்தருஞமழகைச் சற்றேனும் உற்றுநோக்கினவர்கள் எல்லர்: அக்குறைதீர அப்போதைய அழுகை நெஞ்சே! இன்று நீ சிந்தியாய் என்கிறூர். (நுக)

நிறங்கரியன் செய்ய நேமேலராள் மார்வன் *

அறம்பேரிய ஞாதலிவார் *—மறம்புரிந்த

வாளரக்கன் போல்வானை வானவர்கோன் தானத்து *

நீளிருக்கைக் குய்த்தான் நேறி.

(நுக)

நிறம் கரியன்	{ (காளமேகம் போல்) கருநிறமுள்ளவ னும்	(இராவணைப் போலவே தலையறுக்க வேண்டியிருந்தும் அது செய்யாமல்)	
		வானவர் கோன்	{ தேவேந்திர னுடைய லோகமானஸ்வரக் கம்போலே வில கஷ்ணமான பாதா னலோகத்திலே
செய்ய நெடு மலராள் மார்வன்	{ சிவந்த நிறத்தை பூட்டையளாய்ப் பெரிய தாமரைப் பூவை யிருப்பிட மாகவுடையளான பெரிய பிராட்டியானைத் திருமார்விலே பூட்டையனுமான எம்பெருமான்	நீள் இருக் கைக்கு	{ நீண்டகாலம் வாழும் படியாக
அறம் பெரியன்	{ அருளில் பெருத்த வன்;	உய்த்தான்	{ செலுத்தின அப் பெருமானுடைய
மறம் புரிந்த வாள் அரக்கன் போல்வானை	பகைபாராட்டின வாட்கையனை இரா வணன் போன்ற மஹாபலியை	நெறி அது	அவ்வருள் வகையை
அர் அறிவார்	{ மார்த்திரின் தெரிந்து கொள்ளவல்லரி.		

* * *—கொடியவர்களிடத்தும் சர்வெஞ்சலையனுயிருக்கை பென்னுங்குணம் ‘ஆங்ரூசம்ஸ்யம்’ எனப்படும்; அதாவது ஒரு வர்க்குந் தீங்கு செய்யாமை. இக்குணம் எம்பெருமானிடத்தில் அமைந்திருக்கும்படியை ஒரு த்ருஷ்டாந்த முகத்தாற் கூறுகின்ற ரிதில்.

காளமேகத்திருவருவனையும் அகலகில்லேனிறையுமென் றலர் மேல் மங்கையறை மார்பனுயுமிருக்கிற ஸர்வேச்வரன், அறம் பேரியன்—‘ஆங்ரூசம்ஸ்யம்’ [தயை] என்னுங்குணம் பெரிது முடையான். இஃது எங்கனே தெரிகின்றதென்னில், கேண்மின்; எம்பெருமான் ஸர்வழுதஸா-ஹருத்தாகையாலே அவனுக்கு கேரே ஒருவனும் பகைவன்ஸ்லன்; ஆச்சிரிதர்களுக்கு எவன் விரோதியோ, அவனையே எம்பெருமான் தனக்கு விரோதியாகக் கருதுவன். கண்ணபிரானும்த் துது போமிடத்துத் துரியோதநனை நோக்கிச் சொல்லும்போது ‘எனது உயிர்விலையான பாண்டவர்களுக்கு நீ விரோதியாகையாலே எனக்கு நீ விரோதியாகின்றூய்’ என்றாருளிச் செய்துள்ளது குறிக்கொள்ளத்தக்கது. ஆகவே, ஆச்சிரிதனுன் தேவேந்திரானுக்குக் குடியிருப்பையழித்து விரோதியான மாவலி யானவன் அம்முகத்தாலே எம்பெருமானுக்கும் விரோதியாயி னன். இப்படிப்பட்ட மாவலியை இராவணைப்போலவே தலையறுத்து ஒழிக்கவேண்டியது ப்ராப்தமாயிருந்தும் ஒளதார்யமென் இலம் ஒரு குணத்தைக் கைக்கொண்டிருந்தானென்று இதனை ஒரு வியாஜமாக்கி அவனைத் தலைதுணித்திடாது நெடுங்காலம் பாதாளத் தில் குடிசெய்து வாழுமாறு விட்டருளின் பெருங்குணத்தை நோக்குங்கால் ‘ஸ்ரீமந்நாராயணனில் விஞ்சின தயானு இல்லை’ என்பது விளங்குமே என்கிறோர்.

“வானவர்கோன் தானத்து”—வானவர்கோன் தானமென்று ஸ்வர்க்கலோகத்திற்குப் பெயராயினும், அதுபோல் விலக்கணமான பாதாளலோகமென்பது இவ்விடத்திற்குப் பொருள். (நில)

நேறியார் குழல்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து *

அறியா திளங்கிரியேன் ழேண்ணி *—பிரியாது

பூங்கோடிகள் வைதும் போருபனல் குன்றேன்னும் *

வேங்கடமே யாம்விரும்பும் வேற்பு.

(ஞா)

நெறியார்	{ திருமலை வழியிலே யே ஊன்றியிருப் பவர்களுடைய	பிரியாது	{ அவ்விடம் விட்டு நீங்காமல்
			{ நித்யவாஸம் பண் ணப் பெற்றதாப்
குழல் கற்றை முன் விண்று பின்தாழுந்து அறியாது	{ கேச பாச மான து முன்னே முளைத்துப் பின்னே தொங் கிக் கொண்டிருக் கவும் இது மநுஷ் யவ்யக்கி யென்று தெரிந்து கொள் ளாமல்	வைகும்	{ அலை யெறிகின்ற பொரு புனல் குன்று என்னும்
			{ ஜலஸம்ருத் திசை யுடைத்தான் திருமலை யென்று ப்ரவித்தமான
இள கிரி என்று எண்ணி	{ இது ஒரு சிறுமலை யென்று எண்ணிக் கொண்டு	வேங்கடமே யாம் விரும்பும்	{ திருவேங்கடமே நாம் ஆசைப்படவரிய
			வெற்பு திருமலையாகும்.

* * *—திருவேங்கடமலையை ஒருசமத்காரம் பொலிய வருணிக்கிறார். திருமலையாத்திரையாக வருகின்ற மஹாங்கள் பலர் “1. வெறியார்தண்சோலைத் திருவேங்கடமலைமேல், நெறியாய்க் கிடக்கும் சிலையுடையேனுவேனே” என்று ஸ்ரீ குலசேகரப் பெருமாள் விரும்பினபடியே திருமலையேறும் வழியிலே மிக்க ஆதரம்வைத்து, திருமலைமேற்சென்று வாழுவதிற்காட்டிலும் திருமலைவழியிற் கிடப்பதையே பரம உத்தேசயமாகக்கொண்டு அவ்வழியிலே வீற்றிருந்து எம்பெருமானைச் சிந்தைசெய்கின்றனர்; அப்போது, முச்சவிதல் உடம்பு அசைத்தல் முதலியன ஒன்றுஞ்செய்யாதே வால்மீகி முதலிய மஹர்விகளைப்போலே யோகநிலையில் ஆழந்துகிடக்கின்றனர்; அன்னவர்களது கூந்தல் கற்றையானது முன்னின்று பின்தாழுந்திருப்பதைக்கண்ட பூங்கொடிகளானவை ‘சில மனிதர்கள் வீற்றிருக்கின்றார்கள்’ என்றும் ‘அவர்களுடைய குழல்கற்றை தாழுந்திருக்கின்றது’ என்றும் தெரிந்து கொள்ளாமல் ‘இவை சில சிறுமலைகள்’ என்றெண்ணி அவற்றின்மேலே படர்கின்றனவாம். பண்டு, வான்மீகிமுனிவர் மீது புற்று மூடினாற்போலே இந்த பக்தர்களின் மேலும் பூங்கொடிகள் படர்ந்திருப்பது அற்புதமான வொரு காட்சியா

யமைந்தது. இப்படிப்பட்ட காட்சிக்கு இடமான திருமலையே நாம் விரும்பத்தக்க மலையாம்-என்றாயிற்று. கிரி-வடசொல். (நிரு)

வேற்பேன் நிருஞ்சோலை வேங்கடமென் நில்விரண்மே * நிற்பேன்று நீழத்திக்கும் நீர்மைபோல் *—நிற்பேன்

ஹளங்கோயி லுள்ளாம்வைத் துள்ளினேன் * வேள்ளாத்

தீளங்கோயில் கைவிடே வென்று. (ஏழா)

வெற்பு என்ற	{ (தெற்குத்) திருமலை யென்னப் படுகிற	
இருஞ் சோலை	{ திருமாலிருஞ் சோலை யென்ன,	உளம் கோயில் { (என்னுடைய) ஹருதயமாகிற கோயிலும்
வேங்கடம்	{ திருவேங்கட மென்ன	நிற்பு என்று { நீலகங்து வாழுமிட மென்று
என்ற இவ் இரண்டும்	{ ஆகிய இத் திருமலை களிரண்டும்	உள்ளம் வைத்து { பிரதிபத்திப்பண்ணி
நிற்பு என்று	{ நாம் உகங்து வாழு மிடமென்று	வெள்ளாத்து { “திருப்பாற்கடலா இளை கோயில் { கிறபாலாலயத்தை
நீ மதிக்கும் நீர்மை போல்	{ நீ திருவள்ளம்பற்றி யிருக்குங் தன் மையை உடைத் தாயிருப்பது போலவே	கைவிடேல் { கைவிட வேண்டா” என்று { என்று உள்ளினேன் { பிரார்த்திக்கின் றேன்.

* * *—எம்பெருமான் திருவள்ளமுவந்து வாழுங் திருப்பதி களில் எவர் விருப்பம் பண்ணுகின்றனரோ, அவர்களுடைய நெஞ்சிலே எம்பெருமான் உவந்து வந்து எழுங்தருளியிருப்ப னன்றே; அப்படியே, திருமலை முதலிய திருப்பதிகளில் ஆதரம் விஞ்சப்பெற்ற இவ்வாழ்வாருடைய திருவள்ளாத்தில் எம்பெருமான் வந்து சேர்ந்து “தென்னனுயர் பொருப்புங் தெய்வவடமலை யும்” என்னப்படுகிற திருமாலிருஞ் சோலைமலை திருவேங்கடமலைகளில் தான் பண்ணிப்போந்த விருப்பத்தை இவர் தம்முடைய திருவள்ளத்திலே செய்து போருகிறபடியை ஒரு சமத்காரமாக வெளியிடுகிறார்.

ஸ்ரீவசநஷ்டங்காத்தில்—“கல்லுங்களைகடலு மென்கிறபடியே இது வித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாயிருக்கும். இளங்

கோயில் கைவிடேல் என்று இவன் பிரார்த்திக்க வேண்டும்படியா யிருக்கும்” என்றார்சிசெய்தது இப்பாசரத்தை உட்கொண்டட்டீதயாம்.

திருமாலிருஞ் சோலைமலையென்றும் திருவேங்கடமலையென்றுஞ் சொல்லப்படுகிற இரண்டு திருமலைகளில் நீ எவ்வளவு மகிழ்ச்சியுடன் வாழ்கின்றாயோ அவ்வளவு மகிழ்ச்சியோடே என்னுடைய ஹ்ருதயமாகிற கோயிலிலும் வாழ்கின்றாய் என்று கண்டறிந்த அடியேன் “வேள்ளத்திளங்கோயில் கைவிடேல்” என்று பிரார்த்திக்கின்றேனென்கிறூர். இதன் கருத்துயாதெனில்;— திருப்பாற்கடலானது எல்லா அவதாரங்களுக்கும் மூலக்கிழங்கு எனப்படும்: “வனவிடநாராயணம் ஸ்ரீஶாநு கூத்தாண்டவநிகெதநஃ நா ஏவயதீஷாதை பேஜி ஹா மரதா இயாரா பாரீ— திருப்பாற்கடல் நாதனை ஸ்ரீமந்நாராயணன் சேஷசயனத்தை விட்டிட்டு வடமதுரையில் வந்து பிறந்தான்” என்றாற்போலே ராமக்ருஷ்ணதி விபவாவதாரங்களும் மற்றும் அர்ச்சாவதாரங்களும் மெல்லாம் திருப்பாற்கடல் மூலமாகவே நிகழ்வதாகக் கொள்ளுங்கொள்கை வைதிகர்களுக்கு உள்ளது. இக்காரணம்பற்றித் திருப்பாற்கடல் ‘இளங்கோயில்’ எனப்படும். [அதாவது—பாலாலயம் என்றபடி: இக்காலத்தும் திருக்கோயில்களில் எம்பெருமான் திருமேனியை ஜீர்ணேத்தாரணம் செய்யநேரும்போது பாலாலய ப்ரதிஷ்டை செய்வது வழக்கமாயிருப்பது காணக. வேறொரு பெருங்கோயிலிற் சென்று சேர்வதற்கு உறுப்பாக (பூருவங்கமாக) சிறுக்ககொள்ளுங்கோயிலை பாலாலய மென்கிறது] திருமலை முதலிய திவ்யதீசங்களும் அன்பருடைய ஹ்ருதயமுமாகிற பெருங்கோயில்களிற் சென்று சேர்ந்துவாழ்வதற்குப் பூர்வங்கமாகவே எம்பெருமான் திருப்பாற்கடலில் வாழ்வதாக ஆழ்வார்கள் அதுஸந்திப்பர்களாதலால் இந்த அதுஸந்தானத்திற்கு இணங்க, திருப்பாற்கடலை இளங்கோயில் [பாலாலயம்] ஆகச்சொல்லுதல் பொருத்தமுடைத்தே. பெருங்கோயிலிற் சென்று சேர்ந்தபின்பு இளங்கோயிலில் ஆதரம் இருக்க ப்ரஸக்தியில்லாமையாலே எம்பெருமானுக்கும் தமது திருவுள்ளமாகிற பெருங்கோயிலில் வாழ்ச்சி அமைந்தபின்பு இளங்கோயிலாகிய திருப்பாற்கடலில்

ஆதரம் குறைந்துவிடுமென்ற றின்த ஆழ்வார், 'பிரானே! அவ்விளங் கோயிலில் நீ ஆதரத்தைக் குறைத்துக்கொள்ளலாகாது. என் ஆள்ளத்தில் வந்து சேர்வதற்கு அவ்விடம் பூர்வாங்கமாயிருந்தத னால் அதுதன்னில் அடியேன் நன்றிபாராட்டக் கடவுனதலால் அந்த நன்றியறிவின் காரியமாகப் பிரார்த்திக்கின்றேன்—அவ்விடத்தை நீ ஒருநாளும் கைவிடலாகாது' என்ற—என்கிறோ.

இதனால், 1. “பணிக்கடவிற் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்தென் மனக்கடவில் வாழுவல்ல மாயமனுள நம்பீ!” என்னுமாபோலே திருப்பாற்கடலையும் உபேக்ஷித்துவிட்டுத் தம் ஹ்ருதயத்திலே வந்து சேரும்படியான வ்யாமோஹம் எம்பெருமா னுக்கு விளைந்தமை வெளியிடப்பட்டதாயிற்று. “பூஷகுவெஸு வஹி பூதிவெதிய—ப்ரஸக்தியுள்ளதற்கே ப்ரதிஷேதங்கூடும்” என்பது சாஸ்த்ரஜ்ஞர் வார்த்தையாகையால், ‘வெள்ளத்திளங் கோயில் கைவிடேல்’ என்று ஆழ்வார் பிரதிஷேதிக்கும்போது எம்பெருமான் திருப்பாற்கடலைக் கைவிடத்தொடங்கினான் என் பது அவசியம் விளங்குகின்றமையால், இப்படி திருப்பாற்கடலை யும் கைவிடும்படியான வியாமோஹம் அவனுக்கு உண்டாயிற் ரென்பதைத் தெரிவிப்பதே இப்பாசுரத்தின் பரமதாற்பரியமாகு மென்க. (நூ)

என்று மறந்தறியே ணேழ்பிறப்பு மேப்போழுதும் *

நின்று நினைப்போழியா நீர்மையால் *—வென்றி

அடலாழி கொண்ட வறிவனே * இன்பக்

கடலாழி நியருளிக் காண்.

(ஞஞ)

வென்றி	ஜய சீலமாய்		
அடல்	தீங்னொமான	நீ	இப்படியிருக்கிற நீ
ஆழி	சக்கரத்தை	ஏழ் பிறப்பும்	{ எல்லா ஜன்மங்
கொண்ட	{ கைக்கொண்டிருக் கிற		களிலும்
அறிவனே	{ ஸர்வஜ்ஞனுனை பெருமானே!,	எப் பொழுதும்	{ எல்லா அவஸ்தை களிலும்

நின்று நினைப்பு ஒழியா நீர்மையால்	{ ஒருபடிப்பட நின்று என்னைப் பற் நின நினைவு தப் பாமலிருந்ததனால்	இன்பம் கடல் { ஆநந்தஸாகரத்தை ஆழி { யும்
என்றும் மறந் தறியேன்		
உன்னை ஒருங்கும் மறப்பேனல் வேன்;	அருளிக்காண் { எனக்கு அருள் வேனும்.	

* * *—பிரானே! இவ்விருள் தருமா ஞாலத்தில் உன்னை நினைப்பதென்பது எவிதில் கைகூடாத காரியம்; ஆனாலும் 1. “எதிர் சூழல்புக்கு எனைத்தோர் பிறப்பு மெனக்கே யருள்கள் செய்ய, விதிசூழ்ந்ததா வெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே” என்றாற்போலே எப்படியாவது என்னை அகப்படுத்திக்கொள்ள வேணுமென்று நீ நெடுநாளாகவே க்ருஷிபண்ணிப்போருகையாலே உன்னுடைய நினைவு என்மேல் இடையரூது இருப்பதனாலே என்னுடைய நினைவும் உன்மேல் நிரந்தரமாக இருக்கின்றது; ஆனால் இவ்வளவோடு நான் த்ருப்தியடைபவ எல்லேன்: 2. “அந்தமில் பேரின்பத்து அடியரோடிருந்தமை” என்னப் படுகிற இன்பக்கடலையும் அவகாஹிக்கப்பெறவேணுமென்று ஆவல் கொண்டிருக்குமடியேனை அந்த இன்பக்கடவிலும் அழுந்தச்செய்தருளாய்தான்.

“இன்பக்கடல்” என்னுமளவே போதுமாயிருக்க “கடலாழி” என்றது அப்பரமாநந்தத்தின் அளவில்லாமையை நன்கு காட்டுதற்கென்க. “இன்பம் ஆழிகடல்” என்று இயைத்து, இன்பமாகிற ஆழ்கடல் என்று முரைக்கலாம். உன்னையே எப்போதும் சிங்தித்துக்கொண்டிருக்கு மடியேனை உன் திருவடிகளிற் சேர்த்துக்கொள்ளவேணு மென்றதாயிற்று இப்பாட்டால்.

“நின்று நினைப்போழியா நீர்மையால்” என்றது-எம்பெருமான் இவ்வாழ்வார் தம்மையேய நினைத்துக்கொண்டிருக்கிறபடியைக் கூறுவதாக உரைக்கப்பட்டது. இனி, இவ்வாழ்வார் எம்பெருமானையே நினைத்துக்கொண்டிருப்பதைக் கூறுவதாகவே உரைக்கவுமாம். எல்லாப்பிறவிகளிலும் அடியேன் உன்னையே நினைத்துக்கொண்டிருக்கும்படியான தன்மை எனக்கு வாய்த்திருப்பதனால் உன்னை யொருகாலும் மறந்தறியேன் என்றவாறு.

வேன்றியடலாழிகோண்ட அறிவனே!—நீ ஸர்வசக்தனுயும் ஸர்வஜ்ஞாயுமிருக்கையாலே என்காரியத்தைச்செய்து தலைக்கட்டுகை உணக்கு அரிதன்றே என்று குறிப்பிடுகிறார்போலும். “வென்றியடலாழிகோண்ட” என்று—ஸர்வசக்தியுக்தனென்ற படி. அருளிக்காண்—அருள்செய் என்கை. (நிடு)

காணக்கழி காதல் கைமிக்குக் காட்டினால் *
நாணப் படுமேன்றால் நாணுமே *—பேணிக்
கருமாலைப் போன்மேனி காட்டாமுன் காட்டும் *
திருமாலை நங்கள் திரு. (ஏகு)

கிரு மாலை	{ எம்பெருமானை காண கழி ஸேவிக்க வேணு காதல் } மென்று மிகுந்த விருப்பம்	கரு மாலை	{ கரிய திருமாலாகிய அப்பெருமானை
கைமிக்கு		பொன் மேனி	
நாணப்படும்		காட்டா முன்	
நாணப்படும்	{ மேன் மேலும் அதங்கி விருக்க என்றால் } அடங்கி விருக்க வேணுமென்றால்	நங்கள் திரு	{ அவனது அழிகிய திருமேனிதானே காட்டிக் கொடுப்ப தற்கு முன்னே
நாணுமே		பேணி	
		காட்டும்	
		விரும்பி	
		காட்டுக் கொடுப்பன்.	

* * *—சீழ்ப்பாட்டில் “இன்பக்கடலாழி நீயருளிக்காண்” என்று பிரார்த்தித்தார்; எல்லாப்படியாலும் பாரதந்திரியமே வடிவாயிருக்குமாவர் ‘எம்பெருமான் திருவுள்ளாமானபடி செய்கிறேன்’ என்று ஆறியிருக்கவேணுமேயன்றி இன்னது நீ செய்ய வேணுமென்று அவனை நிர்ப்பந்திப்பது தசுதியோ என்று ஒரு சங்கை பிறக்குமாதலால் அந்த சங்கைக்குப் பரிஹாரமாக இப்பாசுர மருளிச்செய்கிறென்க.

அவனைப் பரிசூர்ணமாக ஸாக்ஷாத்கரித்து அநுபவிக்கவேணு மென்னுங்காதல் கிளராதிருக்குமாயின் நம்முடைய பாரதந்திரியம் ஜீவிக்கும்; அக்காதல் அளவற விஞ்சிவிட்டால் ஸ்வரூபத்தை நோக்கி அடங்கியிருக்கவேணுமென்றால் யாரால் அடங்கியிருக்க முடியும்? ஸ்வரூபவுணர்ச்சியினால் எவர் பதறுது அடங்கியிருக்கின்றனரோ, அவர்க்குக் காதல் உண்டாகவில்லையென்று கொள்ள வேணுமேயன்றி, காதலுள்ளவர்கள் ஸ்வரூபவுணர்ச்சியினால்

அடங்கியிருக்கிறார்களன்பது ஒருநாளுமில்லை.—என்பது முன் னடிகளின் கருத்து.

‘காதலின் கனத்தால் நீர் பதறினாலும் அப்பெருமான் தானு கவை நிர்தேஹ துகமாக அருள் செய்து தனது திருமேனியைக் காட்டிக்கொடுத்தாலன்றே நீர்கண்டு அநுபவிக்கலாம் ; உம்முடைய பதற்றத்தினால் என்ன ஆகும்? “வனத்திட்டரை ஏரியாம் வண்ண மியற்றுமிதுவல்லால், மாரியார்பெய்கிற்பார் மற்று” என்று நீர்தாமே சொல்லிவைத்திருக்கிறீரோ’ என்று சிலர் சொல்ல ; எம் பெருமான் தனது திருமேனியைத் தானே காட்டிக்கொடாவிட ஆலும், ஸகல லோகமாதாவாயிருக்கிற முறைமையினாலும், நிகரவும் கலசாது அதுக்குமே வடிவாயிருக்குஞ் தன்மையினாலும், அபராதங்களைப் பார்த்துச் சிறியிருக்கு மெம்பெருமானுடைய திருவள்ளத்தையும் திருத்தி சேதநர்களை அங்கீகரிப்பிக்கும் புருஷகார பூதையான பிராட்டியானவள் தானே அவனைக்காட்டித்தருவள் ; அதிலொருகுறையில்லை—என்கிறார் பின்னடிகளில்.

“காணக்கழிகாதல்” என்றவிடத்து ‘கழி’ என்பதை உரிச் சொல்லாகக் கொண்டால் ‘அதிகமான காதல்’ என்று பொருள்படும் ; அன்றி, ‘கழிகாதல்’ என்று வினைத்தொகையாகக் கொண்டால் ‘கண்டே கழியக்கடவுதான காதல்’ என்று பொருள்படும் : 1. “கண்ணுரக்கண்டு கழிவுதோர் காதலுற்றார்க்கும்” என்றது காண்க.

நானுதல்—அடங்குதல். கருமால் பொன்மேனியை அக்கருமால் காட்டாமுன் நங்கள் திருகாட்டும். (நிசு)

திருமங்கை நின்றருளுங் தேய்வம் நாவீாழ்த்தும் *

கருமங் கடைப்பிடிமின் கண்டூர் *—உரிமையால்

ஏத்தினேம் பாத மிருந்தடக்கை யெந்தைபேர் *

நாற்றிசையுங் கேட்டாரே நாம்.

(ஏன)

திரு மங்கை	பெரிய பிராட்டியார்		
நின்றருளும் தெய்வம்	{ நித்யவாஸஞ் செய் யப் பெற்ற எம் பெருமரைன		

நா வாழ்த்தும் கருமம்	{ நாவினுலே வாழ்த்து கையாகிற காரி யத்தை
-------------------------	--

கடைப்பிடி	{ உறுதியாகப் பற்றுங் மின் கண்மர் { கன் ;	உரிமையால்	{ ஸ்வரூப ப்ராப்தி யாலே
நாம்	நாமோவென்றால்,	எத்தினேம்	{ போற்றுமவர்களா யிரானின்ரேம் ;
இரு தட கை	{ மிகநீண்ட திருக் கைகளையுடைய எந்தை		(இவ்விடத்தை)
பாதம்	ஞன எம் பெருமானுடைய திருவடிகளையும்	நால் திசையும்	{ நான்கு திசைகளிலு முன்னீர !
பேர்	திருநாமங்களையும்	கேட்டாரே	கேட்டார்களோ ?.

* * *—எந்த தெய்வத்தை ஸ்ரீமஹாலக்ஷ்மி விரும்பு கிண்றாலோ அதுவே பரதத்துவம் என்பது வேதாந்தவித்தாந்தம் : ஸ்ரீகுணாத்தகோசத்திலே பட்டர் “வெந்தாணாஸ்குவரிஞாம் இபாவி இபாவி யதாநிலெலூ ஜூராணி = வேதாந்தாஸ் தத்வங்களாம் முரபிதுரவி யத்பாதசில்லை ஸ்தரந்தி” [அதாவது ; இன்ன து பரதத்துவம் என்று நிஷ்டகர்விக்கமாட்டாமல் கவலை கொண்டிருந்த வேதாந்தங்கள் ஸ்ரீமங்காராயணனுடைய திருமார்பில் பிராட்டியன் அடிச்சுவடுகண்டு இவனே பரதத்துவமென்று நிர்ணயித்துக் கவலை தீர்ந்தன்”] என்றாருளிச்செய்ததுங் காண்க. ஆகப் பிராட்டி ஸம் பந்தத்தாலே மேன்கைபெற்ற தைவம் யாதொன்றுண்டு—ஸ்ரீமங்காராயணன், அவனை நானினால் வாழ்த்துங் தொழிலையே உறுதி யாகக் கைப்பற்றுக்கோளான்கிருர் முன்னடிகளில்.

பிறர்க்கு உபதேசிப்பவர் தாம்முந்துற அநுஷ்டித்துக் காட்ட வேணுமே ; ஆதலால் ஸ்வாநுஷ்டானத்தை வெளியிடுகிறார் பின் னடிகளில்.

உரிமையால்—சேஷ சேஷித்வமாகிற ஸம்பந்த முறைமை கொண்டு என்றபடி. நாற்றிசையுங் கேட்டாரே—இதனை எல்லாரு மறியவேணு மென்றவாறு. (நின)

நாம்பெற்ற நன்மையும் நாமங்கை நன்னெஞ்சத்து *

லூம்பி யிருந்தேம்மை யோதுவித்து *—வேம்பின்

போருள்ளீர்மை யாயினும் போன்னடிப் பாடேன்று *

அருள்ளீர்மை தந்த வருள்.

(இடு)

வேம்பு பொருளின் நீர்மை ஆயினும்	(எம்பெருமானைப் பாடுவதானது) வேம்பு என்னும் வஸ்துவின் ஸ்வபாவம் போலே கைப்பதாகத் தோன்றினாலும்	நல்	(நமது) நல்ல நெஞ்சுத்து } நெஞ்சிலே
		இம்பி இருங்கு	ஆதரித்து இருங்கு
		எம்மை	நம்மைக்கொண்டு
		இதுவித்து	{ பகவத்விஷயத்தைப் பாடச்செய்தத் ஞூல்
		நாம் பெற்ற நன்மையும்	{ நாம் அடைந்த ஸாக்ரதமும் (எதனாலே வந்ததென்னில்)
பொன் ஆழி	{ அழுகிய திருவாழுகியை [கையுங் திருவாழுகிழுமான சோத்தியமுகை]		{ அருளோயே
			{ இயல்வாகவுடைய ஸர்வேச்வரன் அருளிய க்ருபையினாலே வந்தது.
பாடு என்று நா மங்கை	{ பாடக்கடவாய் என்று ஸரஸ்வதியானவள்	அருள் நீர்மை தந்த அருள்	{ அருளியே

* * *—1. “எனக்குத்தீர்தனே பாலே கன்னலேயமுதே திருமாலிருந்தோலைக் கோனேயாகி” என்று மஹான்களுக்கு எம் பெருமான் பரமபோக்யனுயிருப்பனுயினும் அரவிகளுன பாவியே னுக்கு வேம்பாயிருப்பன் ; ஆயினும் “இந்த பகவத்விஷயத்தையே நீ பாடக்கடவை” என்று எம்பெருமான் தானாகவே திருவருள் கூர்ந்து நியமித்ததன் பலனாகவே ஸரஸ்வதியானவள் நம்முடைய ஹ்மருதயத்திலே வீற்றிருந்து சப்தராசிகளைத் தொடுக்கச்செய்தா ளன்கிறார்.

நாமங்கை=நாவில்வாழும்பெண் ; ஸரஸ்வதி. போன்னுழி
பாடு=பொன்னுழியைப்பாடு எனினும், பொன்னுழியையுடைய
எம்பெருமானைப்பாடு எனினும் ஒக்கும். (துஅ)

அருள்புரிந்த சிந்தை யடியார்மேல் வைத்து *

போருள்தேரிந்து காண்குற்ற வப்போது *—இருளிரிந்து

நோக்கினேன் நோக்கி நினைந்தேன தொண்கமலம் *

ஒக்கினே னென்னையுமங் கோர்ந்து.

(ஏகு)

அருள் புரிந்த } அருளோடு கூடின சிந்தை } திருவுள்ளத்தை	அடியார் மேல் வைத்து	{ அடியவராகிய எங்கள்மேலே வைத்து
---	------------------------	--------------------------------------

பொருள்	{ (அபதார்த்தமான எங்களை) ஒரு	{ (ப்ராப்யமாக) அதுவாய்த்து தேன்;
தெரிந்து	பதார்த்தமாகத் திருவள்ளம் பற்றி	
காண்குற்ற அப்போது	{ கடாக்ஷித்தருளுகிற காலத்திலே	{ (இத்திருவடிகள் தவிர நமக்கு வேறுபுகவில்லை யென்று) நிருபித்து
இருள் இரிந்து	{ அஜ்ஞான விருள் நீங்கப்பெற்று	
நோக்கினேன்	{ ஸ்வரூபத்தை ஆராய்ந்தேன்;	{ என்னையும் அங்கு
நோக்கி	அப்படி ஆராய்ந்து	அத்திருவடிகளிலே
ஓண் கமலம் அது	{ அழகிய தாமரை மலர்கள் என்னலாம் படிடுள்ள அத்திருவடிகளை	{ ஒக்கினேன் ஸமர்ப்பித்தேன்.

* * *—எம்பெருமானுடைய சிர்வேஹ துக விஷயீகாரத்தையே பேசுகிறார். தாய்தந்தையர்க்கு மக்களிடத்தில் இயற்கையாக வாத்ஸல்யமிருப்பதுபோல எம்பெருமானும் அடியவராகிய நம் மிடத்து ஸஹஜமான வாத்ஸல்யத்தை நிலைசிறுத்தி அபதார்த்த மாய்க்கிடந்த நம்மைப் பதார்த்தமாக்கிக் கடாக்ஷித்தருளினபடி யாலே, எம்பெருமானுக்கும் நமக்குமுள்ள அநாதிஸம்பந்தத்தை அறியவொட்டாமல் தடையாய்க்கிடந்த அஜ்ஞான விருள் தொலை யப்பெற்று ஸ்வரூபங்ஞானம்பெற்று அவனுடைய திருவடித்தாமரை களை அதுவாய்த்திக்கப்பெற்றேன்; அத்திருவடிகளிலேயே ஆத்ம ஸமர்ப்பணமும் பண்ணப்பெற்றேன் என்றாயிற்று.

“அடியார்மேல் வைத்து” என்று படர்க்கையாயிருந்தாலும் தன்மையில் நோக்கென்று கொள்க: ‘அடியேன்மேல் வைத்து’ என்பதே கருத்தாகும். “பொருள் தெரிந்து”=1. “பொருளால்லாத வென்னைப்பொருளாக்கி யடிமைகொண்டாய்” என்றவாறு. இனி, ‘பொருள் தெரிந்து’ என்பதற்கு—அர்த்தபஞ்சகத்தை நாங்கள் தெரிந்துகொள்ளுமாறு என்றும் பொருள் கொள்ளலாம். நம்மால் அடையத்தக்க எம்பெருமானுடைய ஸ்வரூபம், எம்பெருமானை

அடையும் வனை சேதநனுடைய ஸ்வரூபம், அடைவதற்கான உபாயம், அடைந்து பெறும்பேறு, அப்பேற்றை அடையவொட்டாமல் தடைசெய்கிற விரோதிகளின் தன்மை—ஆகிய இவை ஐந்தும் அர்த்தபஞ்சகமெனப்படும் இவற்றை நாங்கள் தெரிந்து கொள்ளும்படி கடாக்ஷித்தருளினமையாலே அகவிருள் நீங்கி அடியவரானேும் என்கை.

இரண்டாமடியின் தனிச்சீர் “இருள் தீரிந்து” என்று ஒதப்பட்டு வருமாயினும் ‘இருளிரிந்து’ என்றபாடுமே புராதநமும் சிறந்த துமாம். ஒண்கமலம்—ஒண்கமலம் போன்ற திருவடிய என்ற படி : முற்றுவமை. (துகை)

இருநூவ னல்லை யோளியுருவம் நின்னுநூவம் *

ஈருநூவ னென்ப ரிருநிலத்தோர் — இருநூவம்

ஆதியாம் வண்ண மறிந்தாரவர் கண்டர் *

நீதியால் மண்காப்பார் நின்று.

(கூ)

ஓர் உருவன் அல்லை	{ (எம்பெருமானே!) பரத்வமேவடிவாக இருப்பவன்று நீ;	ஸர் உருவன் என்பர்	{ பரத்வமாகிற பெரியவடிவை யடையஞகச் சொல்லு கின்றனர்;
		ஓர் உருவம்	{ ஆச்சிரிதபாரதந்திரிய மாகிற ஒரு வடிவே
ஒளி உருவம்	{ ஆச்சிரித பரதந்தரமாய்க் கொண்டு ஒளி பெற்றிருக்கிற ஸ்வரூபம்	ஆதி ஆம் வண்ணம்	{ எல்லார்க்கும் உஜ்ஜீவந ஹெதுவா யிருக்கு மென்பதை
		நின் உருவம் உனது வடிவாம்; (இப்படி ஆச்சிரிதபாரதந்திரியமே வடிவாயிருக்கிற உன்னை)	அறிந்தாரவர் கண்டர்
இரு நிலத்தோர்	{ இப்பெரிய பூமண்டலத்தி உள்ளவர்கள்	நீதியால் நின்று	{ நியாயப்படி நிலைத்து நின்று
		மண்காப்பார்	{ உலகத்தை ரக்ஷிக்க வல்லவராவர்.

* * *—கீழ்ப்பாட்டிற் கூறியபடி எம்பெருமான் தன்பெரு மையைப் பாராமல் எளிமையைப்பீய பிரகாசப்படுத்தித் தம்மை விஷயீகரித்த நீர்மையை அதுஸந்திக்கையாலே, எம்பெருமானுக்கு ஸ்வாதந்திரியமே வடிவு என்று நினைத்திருக்கும் நினைவுதவிர்ந்து அவனுக்கு ஆச்சித பாரதந்திரியமே வடிவு என்று அணைவரும் நினைக்கவேணு மென்கிறுரிதில்.

இப்பாட்டு எம்பெருமானை நோக்கிக் கூறுவதாம். விளி வரு வித்துக்கொள்க. நீ ஓருங்குவன்லை=உனக்குப் பரத்வமே வடிவு என்று சாஸ்தரங்களைக்கொண்டு பலர் பேசவர்; அஃது அப்படி யன்று; பரத்வத்தையே நீ வடிவாகவுடையையல்லை யென்றபடி. இதில் ஓருங்கு என்றது பரத்வமாகிற வடிவைக் கருதினபடி எனக்குப் பரத்வம் வடிவன்றாகில், பின்னை எது வடிவு என்கிறுயோ? ஒளியிருவம் நின்னாறுவம்=இருட்டறையில் விளக்குப்போலே இவ்விருள்தருமா ஞாலத்தில் ஒளிபெற்று விளங்குமதான உனது வெளாலப்பய சூணமே உனக்கு வடிவாயிருக்கும். நீ ஸ்வதந்திரன்று, ஆச்சிதபாரதந்திரன் என்கை

ஆழ்வீர! எனக்கு ஆச்சிதபாரதந்திரியமே ஸ்வருபமென்று நீர் சொல்லுகின்றோ, இது நீரொருவர்மாத்திரம் சொல்லுகிற வார்த்தையா? மற்றுள்ளாரெல்லாரும் இப்படியே கருதியிருக்கின்றார்களா? என்று எம்பெருமான் கேட்டரூள, அதற்கு உத்தர முரைக்கின்றார் ஈருங்குவனேன்ப ரிருநிலத்தோர் என்று. உன்னுடைய வெளாலப்பயகுணம் என்மேல் ஏறிப் பாய்ந்தபடியாலே இவ்வண்மையை நாடுகொடுவன் தெரிந்து சொல்லுகிறேனத்தனை; இக் சூணத்தைக் கணவிலுங் கண்டறியாத உலகத்தவர்கள் உன்னைப் பரத்வமே வடிவாக வுடையனுக்ததான் சொல்லுகின்றனர் என்கை. இதில் ஈருங்குவன் என்றவிடத்து ஈர் என்றது ‘இரண்டு’ என்னும் பொருளில் வந்ததன்று; ‘பெருமை’ என்னும் பொருளில் வந்தது. பரத்வமாகிற பெரிய வடிவுள்ளவனுக் இவ்வுலகத்தவர் உன்னைச் சொல்லுகின்றனர் என்கை.

வெளாலப்பய சூணத்திலீடுபடாத உலகத்தவர்கள் கிரஹித் திருக்கிறபடி யல்லாமல் அக்குணத்தை அதுபவித்த தாம் அறிந்திருக்கிறபடியே ‘எம்பெருமானுக்கு ஆச்சிதரிட்ட வழக்காயிருக்

குங் தன்மையே நிலைநின்ற வடிவு' என்று எவர் தெரிந்துகொள் வரோ அவர்களே இவ்வுலகில் மேம்பட்டிருப்பர் என்கிறூர் பின் னடிகளில்.

இப்பாட்டிக்கு மற்றொருவகையாகவும் பொருள் கொள்ளலாம்;—ஒருருவனல்லை—“உயிரளிப்பான் எங்கின்ற யோனியு மாய்ப் பிறக்கா யிழையோர் தலைவா!” என்கிறபடியே அடியவர்களைக் காத்தருள்வதற்காக நீ பலபல யோஷிகளில் திருவலதரித்தாயாதலர் பரவானாதேவனுயிருக்கையாகிற ஒரு உருவத்தையே நீ உடையையல்லை. ஒளியிருவும் நின்னுழுவும்=மீனாகவும் ஆமையாகவும் பன்றியாகவும் பலவுருக்கள் நீ கொண்டாலும் அவை அழுக்குடம்பு அல்ல; நீ பிறக்கு முருவங்களும் சுத்த ஸ்த்வமயமாப்க கொண்டு நிரவதிக தேஜோருபமாகவே யிருக்கும். ஈருநுவனேன்பரிருநிலத்தோர்=ஆக விப்படி அஸாதாரண விக்ரஹம், அவதார விக்ரஹம் என்று இருபடிப்பட்ட திருமேனியையுடையனுக உன்னை இவ்வுலகத்தவர் தெரிந்துகொண் டிருக்கின்றனர். ஆயினும், அஸாதாரண விக்ரஹத்திற்காட்டிலும் அவதார விக்ரஹமே ஸகல லோக உஜ்ஜீவங் ஹேது என்று அறிந்து கொள்வதே சிறப்பு என்கிறூர் பின்னடிகளில். (கூ)

நின்றதோர் பாதம் நிலம்புதைப்ப & நீண்டதோள்
சென்றளங்த தென்பர் தீசையெல்லாம் &—அன்று
கருமாணியா யிரந்த கள்வனே & உன்னைப்
பிரமாணித்தார் பேற்ற பேறு

(கூக)

அன்று	{ முன்பொரு காலத்திலே	நின்றது ஓர் பாதம்	{ பூமியை அளப்பதாக) நின்ற ஒரு திருவடியானது
கரு மாணி ஆய்	{ கரியகோலப் பிரமசாரியாய்ச் சென்று	நிலம்	பூமன்டலத்தை
இரந்த	{ (மாவலிபக்கல் மூவடிமண்) யாசித்த	புதைப்ப	{ ஆக்ரமித்துக் கொளள (அதன் பிறகு)
கள்வனே	{ க்ருத்ரிமனுன் பெருமானே!,	நீண்ட தோள்	{ விம்ம வளரங்த திருத் தோளானது

திசை	எல்லாம்	} திக்குக்களைல்லா வற்றிலும் வியாபித்து	(இப்படி நீ காரியஞ்
			செய்த விது)
அளங்தது	என்பர்	{ (மேலுலகத்தை) அளங்துகொண்ட— தென்று (பெரியோர்) சொல்லு கின்றனர்;	உன்னை உன்னை நம்பினாவர் பிரமாணித்தார் } கள் எல்லாரும் பெற்ற பேறு பெற்ற புரு ஷர்த்தமாகும்.

* * *—கீழ்ப்பாட்டில் புகழ்ந்து பேசப்பட்ட ஆச்சிரிதபார தந்திரிய குணத்தை [அல்லது, அவதார விக்ரஹவைவஸ்தன் யத்தை] உலகளாந்த சரிதைமுகத்தால் அதுபவிக்கிறுரிதில்.

மாவலியிடத்தில் உதகதாநம் பெறும்போது சிறிய இரண்டு திருவடிகளோடே நீ விண்றுகொண்டிருந்தாயே, அத்திருவடிகளுள் ஒரு திருவடியானது விம்மவளர்ந்து பூமிப்பரப்பு முழுவதையும் ஆக்கிரமித்து விட்டது. மேலுலகங்களை ஆக்கிரமிப்பதற்காக இரண்டாவது திருவடியை உயரத்துக்க நினைத்திருக்கையில் திசைகள் தோறும் விம்மவளர்ந்த திருத்தோள்களே மேலுலகப் பரப்பு முழுவதையும் ஆக்கிரமித்துவிட்டன என்று சமத்சாரமாகச் சொல்லுகிறார்.

இப்படி மாவலியை வஞ்சித்து உலகமளாந்தவிது ஆச்சிரிதனை இந்திரனுக்காகச்செய்த செயலென்று ஸாமாந்யமாகச் சிலர் நினைக்கக் கூடுமாயினும் அவ்விந்திரனென்றுவனுக்காக மாத்திரம் செய்த காரியமன்ற இது; ‘அப்பெருமானையே நாம் விச்வவித்திருந்தால் நமக்காகவும் இப்படி தன்னை அழியமாறியும் காரியஞ் செய்தருள் வன்’ என்று ஒவ்வொருவரும் நம்பியிருப்பதற்குடலாக எல்லார்க்கு மாகச்செய்த காரியமேயாம் இது—என்கிறார் பின்னடிகளில்.

வியாக்கியான ஸ்ரீஸுக்தி வருமாறு:—“உன்னைப்பேணுதே உன்னுடைய விடுதியை அவன் [மாவலி] தன்னதென்ன, அவன் பக்கவிலே இரங்தாபாய் வஞ்சித்தாயாய்ச் செய்தது இந்தரனென்றுத் தனுக்குச் செய்ததேயோ? ‘ஆச்சிரித விஷயத்தில் தன்னை அழிய மாறி, வஞ்சிக்கும்—தூதுபோம்—ஸாரத்த்யம்பண் னும்—எல்லாம் செய்து ரகநிக்கும்’ என்று உன்னை ப்ரமாணித்தவர்கள் மார்விலே ஒக்கவைத்துறங்கும்படி பண்ணினுயத்தனையன்றே” என்பதாம்.

பேறுன்று முன்னறி யென் பேற்றறியேன் பேதைமையால் *
மாறேன்று சொல்லி வணங்கினேன் — ஏறின்

பேருத்தேருத்தங் கோடோசியப் பெண்ணைசயின் பின்போய் *
எருத்திறத்த நல்லாய ரேறு. (கூ)

பெண்	{ நப்பின்னைப் பிராட்டி விவதியத்தி லுண்டான ஆசைக்கு வசப்பட்டு,	மாறு	{ (நமது பாபங்களுக் கெல்லாம்) சத்துருவான வன்,
நைசயின்		என்று	
பின் போய்		சொல்லி	
எறினா		வணங்கி	
பெருத்த	{ பெருத்த எருத்தம் } முசுப்புகளும்	நேன்	{ அவனை ஆச்சரியித்தேன்;
கோடு		முன்	
ஒசிய	கொம்புகளும்	பேறு	{ இப்படிப்பட்ட உன்றம் } புருஷார்த்த அறியேன் தத்தைச் சிறிதும் அறியாதவனை யிருந்தேன்;
எருத்து	{ (அந்த ரிவதபங்களின்) கழுத்தை	பேதைமை	{ அப்படி அறியா யால் } திருந்ததனால்
இறுத்த	முறித்த	பெற்று	{ அதனைப்பெறாதும் அறியேன் } இழங் தொழிந்தேன்.
நல் ஆயர் ஏறு	{ விலக்ஞனானுன கோபால கிருஷ்ணன்	அறியேன்	

* * *—இப்படி ஆச்சிரித பரதந்த்ரனாவனே என் பிரதி பந்தகங்களைப் போக்கி அபேக்ஷிதங்களையும் தந்தருள்வனைன்று அவளைப் பற்றினேனன்கிறார். நப்பின்னைப் பிராட்டியை மணம் புரிவதற்கு இடையூரியிருந்த ஏழ் விடைகளையும் வென்றார்த்து அவளைய யினாந்துகொண்ட பெருமான் அவ்விதமாகவே நம்மோடு சேர்வதற்கும் பிரதிபந்தகமாயுள்ள பாவங்களைத் தொலைத்து நம்மையு மனைந்தருள்வனைன்று கருதி அவன் திருவடிகளில் தலை சாய்த்தேன். அநாதிகாலம் அவிவேகியாய் இழங்தொழிந்த நான் இன்று இப்பேறு பெற்றேன் என்றாயிற்று. ... (கூ)

ஏற்படும் வேண்டார்த்த வெந்தை * எரியிருவத்

தேறேறி பட்ட லிசோபம் *—பாறேறி

யுண்டதலை வாய்நிறையக் கோட்டங்கை யோண்குருதி *

கண்டபோருள் சொல்லில் கதை.

(கார)

ஏறு ஏழும்	ரிஷபங்களேழையும்		
வென்று	ஜயித்து	கோடு	குவிந்த
அடர்த்த	தொலைத்த	அம் கை	{ அழிய திருக்கையாலே
எந்தை	{ ஸ்வாமியான கண்ணபிரான்		(கீறி யெடுத்து அளித்த)
எரி உருவத்து	{ நெருப்புப்போன்ற	ஒண் குருதி	{ அழிய ரத்தத்தாலே
ஏறு ஏறி	உருவத்தையடை		{ (அக்கபாலம் கையினின்று
பட்ட	யவனும் விருஷ்ப வாறுநனுமான	கண்ட	கழன் றுவிழக்)
	ருத்ரன்	பொருள்	கண்ட விடையத்தை
	அநுபவித்த		
விடு சாபம்	{ எல்லாரும் கை விடும்படியான சாபத்தை(ப் போக்குதற்காக),	சொல்லில்	{ சொல்லத் தொடங்கினால்
பாறு ஏறி	{ பருஞ்சுகள் ஏறி	கதை	{ பெரியதொரு பாரத கதையாக முடியும்.
உண்ட தலை	யிருஞ்து உண்ணு		
வாய் நிறைய	தற்குரிய கபாலம் வாய் நிரம்பும்படி யாக		

* * *—கீழ்ப்பாட்டில் எம்பெருமானை ஆச்சரியித்தேனென்று அருளிச்செய்தவர் ‘அவ்வெம்பெருமானே’ எல்லார்க்கும் ஆச்சரிய ணீயன்’ என்று தெரிவிக்கவேண்டி அவனுடைய மேன்மையைத் தெரிவித்தற் பொருட்டு அரனுடைய சாபத்தைத் தீர்த்தருளின கதையை எடுத்துரைக்கிறீர்கில்.

முன்னெருகாலத்தில் பரமசிவன் தன்னைப்போலவே பிரமனும் ஐந்துதலையடையனுயிருப்பது பலரும் பார்த்து மயங்குதற்கு இட மாயிருக்கின்றதென்று கருதி அவனது சிரமொன்றைக் கிள்ளி யெடுத்துவிட, அக்கபாலம் அப்படியே சிவன்கையில் ஒட்டுக் கொள்ளுதலும் அவன் ‘இதற்கு என்செய்வது!’ என்று கவலைப்

பட, தேவர்களும் முனிவர்களும், ‘இப்பாவங் தொலையப் பிச்சை யெடுக்கவேண்டும்: என்றைக்குக் கபாலம் நிறையுமோ, அன்றைக்கீ இது கையைவிட்டு அகறும்’ என்று உரைக்க, சிவபிரான் பல காலம் பலதலங்களிலும் சென்று பிச்சை யேற்றுக்கொண்டே வருந் தித் திரிந்தும் அக்கபாலம் நிறையப்பெறுமையால் நீங்காமற் போகவே, பின்பு ஒருநாள் பதரிகாச்சரமத்தையடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணக்கி இரங்தபோது அப்பெறுமான் ‘அச்சுபம்’ என்று பிசையிட, உடனே அது நிறைந்து கையைவிட்டு அகன்றது—என்ற வரலாறு இங்கு அறியத் தக்கது.

சிவனுடைய நிறம் செந்திநிறமாதலால் “எரியருவத்து” எனப் பட்டது. விசோபம்=வினைத்தொகை: “கபாலீ த்வம் பவிஷ்யஸி” என்று பிரமனுல் பிரயோகிக்கப்பட்ட சாபம் என்றுவது, ‘இந்த சாபத்தைத்தீர்க்க என்னுலாகாது, என்னுலாகாது’ என்று ஒவ்வொருவராலும் கைவிடப்பட்ட சாபம் என்றுவது பொருள் கொள்க. சாபம்—சாபத்திற்காக; சாபம் நீங்குவதற்காக என்ற படி. பாறு—பினாந்தின்னிப்பறவை. பாறேறியுண்டதலை=மாம்ஸ விருப்பச்சினால் முண்டத்தைப் பருந்து முதலிய பறவைகள் உண்பது வழக்கமாதலால் அவ்வழக்கம் பற்றிய விசேஷணம் இது:

1. “தொடரெடுத்தமால்யானை” என்றதுபோல.

ஒண்குருதி=அவதாரத்தின் மெய்ப்பாட்டாலே அப்ராக்ருத மான திருமேனியில் நின்றுமுண்டான ரக்தமாகையாலே ‘ஒண்குருதி’ என்று சிறப்பித்துக் கூறப்பட்டதென்க. சோல்லில் கதை=“பன்னியுரைக்குங்காற் பாரதமாம்.” ... (கங்)

கதையும் பேரும்போருளும் கண்ணேன் பேரே *

இதய மிருந்தவையே யேத்தில் *—கதையின்

திருமோழியாய் நின்ற திருமாலே * உன்னைப்

பருமோழியால் காணப் பணி.

(கங்)

கண்ணு	கண்ணபிரானே !,	பெரு	$\left\{ \begin{array}{l} \text{அவற்றின் சிறங்க} \\ \text{பொருளும்} \end{array} \right\}$
கதையும்	{ இதிஹாஸ புராணங்களும்	இதயம்	$\left\{ \begin{array}{l} \text{அவற்றின்} \\ \text{தாற்பரியமும்} \end{array} \right\}$

இருந்த வையே	{ உள்ளது உள்ளபடியே	கதையின் திருமொழி ஆய் நின்ற திரு மாலே	இதிஹாஸ புராணங்களின் பூர்ணாக்தி வடிவ மாக நிற்கிற திருமாலே!
ஏத்தில் நின் பேரோ	{ (அவையெல்லாம்) உன்னுடைய திருநாமங்களே யாம்;	உன்னை பரு மொழியால் காண பணி	உன்னை பரிபூர்ண சப்தங்க ளாலே கண்டு அநுபவிக்கும் படி { திருவள்ளம் பற்றவேணும்.

* * *—இந்த லீலாவிபூதியில் இருந்து கொண்டு, உன்னுடைய குணசேஷ்டிதம் முதலியலற்றைப் பிரதிபாதிக்கின்ற இதிஹாஸ புராணமுகமாக உன்னுது திருநாம ஸங்கீர்த்தனமாக்கிற பாக்கியம் எனக்கு வாய்த்தாலும், நித்ய விபூதியில் வந்து சீர்ந்து “ஹாவு ஹாவு ஹாவு; அஹமந்ந மஹமந்ந மஹமந்நம்; அஹ மந்நாதோ ஹமந்நாதோஹ மந்நாதः” என்று வாய்சிட்டுப் பேசியது வாவிக்கும் படியான தூர்ணைதுபவத்தை எனக்குத் தந்தருளவேணுமென்கிறூர்.

கதை என்ற ஸமாந்யசப்தம் இங்கு பகவத்கதையான இதிஹாஸபுராணங்களைன்று விசேஷப்பொருள் பெற விரிந்தும். ஸ்ரீராமாயணம் ஸ்ரீமஹாபாரதம் முதலான இதிஹாஸங்களையும், வைஷ்ணவம், பாதமம் முதலான புராணங்களையும் மூலம்மாத்திரமே அதுஸந்தித்தாலும், அவற்றின் அர்த்தங்களை அதுஸந்தித்தாலும், அவற்றின் உட்கருத்தைக் கண்டறிக்கு அதுஸந்தித்தாலும் எல்லாம் உன்னுடைய திருநாமங்களையாயிறுக்கு மென்பதில் ஸங்கீதஹமில்லை; ஏனென்றால், கதையின் திருமொழியாய் நின்ற திருமாலே! = அந்த இதிஹாஸ புராணங்களின் அச்சூரங்களாக அமைந்துள்ளவன் நீயேயாதலால் அவற்றைச் சொல்லுவதும் அவற்றின் அர்த்தங்களையும் தாத்பர்யங்களையும் அதுஸந்திப்பதும் உன்னுடைய திருநாம ஸங்கீர்த்தனமாகக் குறையில்லையென்றவாறு.

ஆனால் இவ்வளவிலே நான் தந்ருப்தியெப்பறக் கூடவில்லை; பரம பதத்திலே முக்தர்களும் நித்யர்களும் பெருமிடறுசெய்து சொல்லு

கிற சப்தராசிகங்குடே “ஹாவுஹாவுஹாவு” முதலியன—அவற் றைக்கொண்டு உன்னை நான் அநுபவிக்கும்படி அருள்புரியவேணு மென்கிறது ஈற்றடி.

இதயம்—‘ஹருதயம்’ என்ற வடசொல்விகாரம். “கதையும் திருமொழியாய் நின்ற” என்ற சிலருடைப்பாடமும் இருக்கலாம் ; கதையும்—சொல்லப்படுகிற என்கை: அவரவர்கள் சொல்லுகிற திவ்யஸக்தி ஸ்வரூபமாக நிற்பவேனே! என்றபடி. ... (கா)

பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால் *

அணிந்தேனுன் சேவடிமே லன்பாய் *—துணிந்தேன்

புரிந்தேத்தி யுன்னைப் புகலிடம்பார்த்து - * ஆங்கே

இருந்தேத்தி வாழு மிது.

(காடு)

(திருமாலே !,)

திரு மேனி	{ உனது திருமேனியை
பணிந்தேன்	ஸேவித்தேன் ;
உன் சே அடி மேல்	{ உனது செவ்விய திருவடிகளின் மேல்
பை கமலம்	{ அழகிய தாமரை மலர்களை
அன்பு ஆய்	அன்புகொண்டு
கையால்	{ கையால்
அணிந்தேன்	ஸமர்ப்பித்தேன் ;

உன்னை

புரிந்து ஏத்தி	விரும்பித் துதித்து
புகல்துடம் பார்த்து	{ பரமபதத்தி விருக்கு மிருப்பை நோக்கி
ஆங்கே	{ அவ்விடத்திலேயே இருந்துகொண்டு
இருந்து	மங்களாசாஸநம்
ஏத்தி	பண்ணி வாழும்
வாழும் இது துணிந்தேன்	வாழ்ச்சியே உரியதென்று
	அத்யவஸாயன் கொண்டேன்.

* * *—இதுவரையில் தாம்பெற்ற லாபத்தை முன்னடி களிற்பேசி, இனிப்பெறவிரும்பும் லாபத்தைப் பின்னடிகளிற் பேச கிறார். திருமேனி பணிந்தேன்=உன்னுடைய திவ்யமங்கள் சிக்ர ஹக்கை ஸேவித்து அதிலே ஆழங்காற்பட்டு வேற்ற மரம் போலே விழுந்தேன் என்றபடி. அன்பாய் உன் சேவடிமேல் கையால் பைங்கமலமணிந்தேன்=அடிமை செய்யாவிடில் தரிக்க மாட்டாத ப்ரேரமத்தையுடையேனுய்க்கொண்டு உன்னுடைய திரு வடிகளின்மேல் அழகிய தாமரைப்படி முதலிய நன்மலர்களை, கைபடைத்த ப்ரயோஜனம் பெறுமாறு ஸமர்ப்பிக்கப்பெற்றேன்

இப்படிச்சொன்ன ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘இவ்விழுதியில் உமக்கு இவ்வளவு அனுபவம் வரப்பத்தாகில் இனி ஒரு குறையுமில்லையே; இங்கேயே இருந்து கொண்டு இப்படியே போது போக்கலாமன்றே’ என்ற ருளிச்செய்ய; அதற்கு உத்தர மாகப் பின்னடிகள் கூறுகின்றார்கள்; — இவ்விழுதியில் கிடைக்கிற அனுபவம் விலைத்திருக்கமாட்டாதே; ஆற்றங்கரைவாழ் மரம்போல் அஞ்சலேவண்டிய விழுதியாயிற்றே இது; ஆகையால், முடிவாகப் போய்ச் சேரவேண்டுமிடமான பரமபதத்திற் போய்ச்சேர்ந்து அங்கேயிருந்து கொண்டு ‘பல்லாண்டும் பரமாத்மனீச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டு’ என்று சொல்லப்படுகிற மங்களாசாஸ நத்தைச் செய்து கொண்டு வாழும் வகையொன்றே உரியதென்று துணிக்கிருக்கின்றேன் என்றாயிற்று.

புகலிடம் = நாம்போய்ப் புகலேவண்டுமிடம் என்ற காரணத்தி னலாவது, அவதாரஸ்மாப்தியான பின்பு எம்பெருமான் போய்ப் புகுமிடம் என்ற காரணத்தினலாவது பரமபதத்தைச் சொல்லுகிறது. (காகு)

இதுகண்டாய் நன்னெஞ்சே யிப்பிறவி யாவது *

இதுகண்டா யெல்லாம் நாமுற்றது *—இதுகண்டாய்

நாரணன் பேரோதி நரகத் தருகணையா *

காரணமும் வல்லையேல் காண்.

(காகு)

நல் நெஞ்சே நல்ல மனமே!,

இப் பிறவி	இந்த ஸம்ஸாரத்தின் கொடிமை	பேர்	திருநாமங்களை
ஆவது இது கண்டாய்		ஓதி	{ ஸங்கிரத்தனம் பண்ணி
நாம் உற்றது எல்லாம் இது கண்டாய்	(இந்த ஸம்ஸாரத் தில்) நாம் அநுபவித்த துக்கங்க வெல்லாம் இப்படிப்பட்டவை காண்;	நரகத்து	{ ஸம்ஸாரமாகிற நரகத்தினுடைய
		அருகு	ஸமீபத்திலும்
நாரணன்	{ ஶ்ரீ மந் நாராயண மூடைய	அணையா	{ நாம் நிற்கலாகாது என்று வெறுப்பதற்குக் காரணமும்

இது கண்டாய்	{ இந்த ஸம்ஸாரத்தின் தோஷமேகான் ;	வல்லை ஏல்	{ நீயே தெரிந்து கொள்ளக் கடவு யாகில்
			{ எல்லாம் தெரிந்துகொள்.
(இப்படி ஒவ்வொன்றையும் நான் எடுத்து உரைக்கவேண்டாதபடி)	காண்	{ எல்லாம் தெரிந்துகொள்.	

* * *—இந்த ஸம்ஸாரத்தின் கொடுமையைத் தம் திருவுள்ளத்திற்கு உரைக்க எடுத்தெடுத்துக் காட்டுகிறார். நன்னேஞ்சே! இப்பிறவியாவது இதுகண்டாய்= பிறப்பதும் இறப்பதுமாக நடந்து செல்லுகிற இந்த ஸம்ஸாரத்தின் நிலைமையை நெஞ்சே! தெரிந்துகொண்டிருக்கிறார்? என்கை.

நாம் உற்றதேல்லாம் இதுகண்டாய்= இதுவரையில் நாம் ஸாகதுக்கங்களை மாறிமாறி அதுபவித்து வருகிறோமே, அதற்குக் காரணம் இந்த ஸம்ஸாரமே கூடாய் என்கை

நாரணன் பேரோதி நரகத்தருக்கணையாக் காரணமும் இது கண்டாய்= நித்யவிழுதியில் ஒரு மூலை விருந்துகொண்டு ஜீமங் நாராயணனுடைய திருநாம்நகளை ஸங்கீர்த்தநம் பண்ணிக்கொண்டு நரகப்ராயமான இந்நிலத்தின் அருகிலும் அனுகா திருக்கவேணு மென்று இவ் விருந்தருமா ஞாலத்தில் நாம் வெறுப்புக் கொண்டிருப்பதற்குக் காரணமும் இந்த ஸம்ஸாரத்தின் தோஷங்களேயாம்—என்கை. (இவவிழுதியின் தோஷங்களைக் கொண்டு இதை நரக மென்றே ஞானிகள் சொல்லுவர்கள்.)

வல்லையேல் காண்= உலகத்தில் மறை பொருளாக இருக்கு மவற்றை ஒருவர் எடுத்துக்காட்டவேணுமே யன்றி, கண்ணிதிரே நன்கு புலப்படும் விஷயங்களை எடுத்துக்காட்டவேண்டிய அவசிய மில்லை; இந்த ஸம்ஸாரத்தின் தோஷம் மறைவானதல்ல; நீயே பிரத்யக்ஷமாகக் காணலாம்; பாபத்தாலே கண்குருடானால் ஸம்ஸார தோஷம் தெரியமாட்டது; அப்படியன்றிக்கே, நீ காண வல்லையேல் நீயே நன்கு கண்டுகொள் என்றவாறு.

இப்பாட்டின் கருத்தை மற்றும் பலவகையாகப் பண்ணி யுரைக்கலாம். (கூகூ)

கண்டேன் திருமேனி யான்கனவில் * ஆங்கவன்கைக்
கண்டேன் கனவுஞ் சுடராடி *—கண்டேன்
உறுநோய் வினையிரண்டு மோட்டுவித்து * பின்னும்
மறுநோய் சேறுவான் வலி.

(கள)

யான்	அடியேன்	உறு நோய்	மிக்க நோய்களுக்குக்
கனவில்	{ ஸ்வ்பந்மபோன்ற ஸ்வாதுபவத்திலே	வினை இரண்டும்	காரணமான புன்ய பாபங்க ளன்கிற இரண்டு கருமங்களையும்
திரு மேனி	{ திவ்ப மங்களா விக்ரஹத்தை	ஐட்டுவித்து	தொலைத்திட்டு
கண்டேன்	{ ஸேவிக்கப் பெற்றேன் ;	பின்னும்	பின்னையும்
ஆங்கு	அப்போது		மறு கிளை கிளர்ந்து வரக்கூடிய
அவன் கை	{ அவன்து திருக்கையிலே	மறு நோய் செறுவான்	வாஸநா ருசிகளை யும் தொலைத் தருமூலமானுண எம்பெருமா ஞுடைய
தனலும் சுடர்	ஜிவலிக்கீர சுடர்		
ஆழி	மயமான திரு		
கண்டேன்	{ வாழியைக் கண்டேன் ;	வலி	மிகுக்கையும்
		கண்டேன்	காணப்பெற்றேன்.

* * *—கீழ்ப்பாட்டில் ஆழ்வார் தம் திருவுள்ளத்திற்கு ஸம்
ஸாரதோஷங்களை எடுத்துக்கொக்கக்கண்ட எம்பெருமான் 1. “எம்மா
வீட்டுத்திறமும் செப்பம்” என்றும், 2. “இச்சைவதவிர யான்
போய் இந்திரலேகமானும் அச்சுவை பெற்றினும் வேண்டேன்
அரங்கமாநகருளானே !” என்றும், 3. “என்னமுதினைக் கண்ட
கண்கள் மற்றென்றினைக் காணுவே” என்றும் 4. “வைகுண்டவா
ஸேபி நமேயிலாஷை :” என்றும் ஞானிகள் பேசாநிற்க, இவர் இங்
நிலத்தை இப்படி இகழ்கிறீர; நம்முடைய அநுபவம் இவர்க்கு
இங்கு நன்கு வாய்த்ததாகில் இவர் இங்நிலத்தை இகழ்ந்து பரம
பதத்தை ஒரு பொருளாக விரும்பமாட்டார்—என்றெண்ணி,
தன்னுடைய திவ்யமங்கள் விக்ரஹதேவையை விலக்கணமாகப்

1. திருவாய்மொழி 2—9—1. 2. திருமாலை—2.

3. அமலஞ்சிபிரான்—10. 4. வரதராஜ பஞ்சாசத்—(வேதாந்ததேசிகன்.)

பண்ணிக்கொடுக்க, ஸேவித்து ஆநந்தம் பொலியப் பேசும் பாசுரம் இது.

ப்ரத்யக்ஷ ஸமாநாகாரமான மாநஸ ஸாக்ஷாத்காரத்தைக் கனவு என்கிறது. “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழுமருக்கன்னி நிறமுங் கண்டேன்—செருக்கிளரும், பொன் ஞமிகண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன், என்னுழிவண்ணன்பா வின்று” என்ற பேயார் பாசுரத்தின் பொருளை முன்னிரண்டடி களில் அடக்கிப் பேசினர்போலு மில்வாழ்வார்.

உறுநோய் வினையிரண்டு மோட்டுவித்துப் பின்னும் மறுநோய் சேறுவான்வலி கண்டேன்— இப்படி மாநஸ ஸாக்ஷாத்காரம் பெற்றமாத்திரத்திலே தம்முடைய இருவகைக் கருமங்களும் தொலைந்து ருசிவாஸ்நைகளும் அகன்றெழுழிந்தனவாகத் தாம் அறு தியிட்டபடியை இதனால் வெளியிடுகிறோர். முழுக்காக்களுக்குப் பாபம்போலவே புண்யமும் பிரதிபந்தகமாதலால் ‘வினையிரண்டு மோட்டுவித்து’ என்றார். பாவம் நரகத்திலே கொண்டுதள்ளும்; புண்யம் சுவர்க்கக்த்திலே கொண்டுதள்ளும்; ஆகவே இருவினைகளும் ஒழியவேண்டும்: “தான் விதாந வழனு வாவை வியடுய நிராஞ்சநி வாசிட வாழிடாவெதி” என்று சுருதியும் புண்ய பாபங்கள் தொலைந்தபின்டீப் பரம ஸாம்யாபத்தி விளைவதாகச் சொல்லிந்து.

அரிசியில் உமிகழிந்தாலும் தவிடானபாகம் ஒட்டிக்கொண் டிருப்பதுபோல், ஆத்மாவிலும் புண்யபாபங்கள் கழிந்தாலும் சில நாள் வரையில் அவற்றில் நசை தொடர்ந்து வருமாதலால் அதுவும் கழியவேண்டியது முக்கியம்; அதனையுங் கழித்துத் தந்தமை சொல்லுகிறது ‘பின்னும் மறுநோய் சேறுவான்’ என்று.

சேறுவான் என்பதை வினையாலஜையும் பெயராகக் கொள் ளாமல் வான்விகுதிபெற்ற வினையெச்சமாகக் கொண்டு உரைப் பதும் ஒக்கும்; வாஸ்நயையும் போக்குவைக்குத்தக்க வலிவு பெற் றேன் என்றவாறு. (கள)

வலிமிக்க வாளேயிற்று வாளவுணர் மாள *

வலிமிக்க வாள்வரை மத்தாக *—வலிமிக்க

வானுகஞ் சுற்றி மறுகக் கடல்கடைந்தான் *

கோனுகங் கோம்போசித்த கோ.

(கஷ)

வலி மிக்க	மஹாபலசாலிகளாய்	வலி மிக்க	அதிகமான சக்தியை
வாள் எயிறு	{ வாள்போன்ற கோரப்பற்களை யுடையராய்	வாள் நாகம்	யும் ஒளியையும் கைய வாஸாகி நாகத்தை
வாள்	{ வாட்படையை யுடையரான	சற்றி	கடையிருக்கச் சற்றி
அவன்ற	{ ஆஸார ப்ரக்ருதிகள்	கடல் மறுக கடைந்தான்	{ கடல் குழம்பும்படி கடைந்தரு ளினவன் (எவ்வனங்குள்)
மான	{ முடிந்து போவதற்காக,—	கோள் நாகம்	{ மிடுக்கையுடைய குவலயாபீட மென்னும் மத யானையினது
வலி மிக்க	{ மிக்க வலிவுள்ளதாய்	கொம்பு	கொம்புகளை
வாள் வரை	ஓளியை யுடைத்	ஒசித்த	முறித்தொழித்த
மத்து ஆக	{ தான் மந்தர மலையை மத்தாகக் கொண்டு	கோ	ஸ்வாமியாவன்.

* * *—பிரயோஜாநாந்தரத்தை விரும்புமவர்களானாலும் தன்னை வந்து அடுத்தால் அவர்களது விருப்பத்தைப் படாதன பட்டும் தலைக்கட்டியருளுமவன் எம்பெருமான் என்கிறது இப்பாட்டு.

முன்னெருகாலத்தில், அவ்வண்ட கோளத்திற்கு அப்புறத்தி ஹுள்ள விஷ்ணுலோகத்திற் சென்று திருமகளைப் புகழ்ந்துபாடி அவளால் ஒரு கூமாலை ப்ரஸாதிக்கப்பெற்ற ஒரு வித்யாதரமகள், மசித்துக்கியோடு அம்மாலையைத் தன் கைவீணையில் தரித்துக்கொண்டு பிரமலோகவழியாய் மீண்டும்வருகையில் தூர்வாஸமஹாமுனி எதிர்ப் பட்டு அவளை வணங்கித்துக்கை, அவ்விஞ்சைமங்கை அம்மாலையை அம் முனிவனுக்கு அளித்திட்டாள்; அதன் பெருமையையுணர்ந்து அதனைச் சிரமேற்கொண்ட அம்முனிவன் ஆகந்தத்தோடு தேவ லோகத்திற்கு வந்து, அப்பொழுது அங்கு வெகு உல்லாஸமாக ஐராவதயானையின்மேற் பவனி வந்துகொண்டிருந்த இந்திரரைக் கண்டு அவனுக்கு அம்மாலையைக் கைநீட்டிக் கொடுக்க, அவன் அதனை மாவட்டியினால் வாங்கி அந்தயானையின் பிடரியின்மேல் வைத்தவளவில், அம்மதயானை அதனைத்துதிக்கையாற் பிடித்திமுத்துக் கீழெழுந்து காலால் மிதித்துத் துவைத்தது; அதுகண்டு முனிவரன் கடுங்கோபங்கொண்டு இந்திரரை நோக்கி ‘இவ்வாறு

செல்வச் செருக்குற்ற உன்னுடைய ஐச்வரியங்களெல்லாம் கடவில் ஒளிந்துவிடக் கடவன்' என்று சபிக்க, உடனே தேவர்களின் செல்லாம் யாவும் ஒழிந்தன; ஒழியவே, அசரர் வந்து பொருது அமரரை வென்றனர்: பின்பு இந்திரன் தேவர்களோடு திருமாலீச் சென்று சரணமடைஞ்து அப்பிரான் அபயமளித்துக் கட்டளையிட்டபடி அசரர்களையுக் கூணக்கொண்டு மந்தரமலையை மத்தாகநாட்டி வாஸாகியென்னும் மஹா நாகத்தைக் கடைகயிறுகப் பூட்டிப் பாற்கடலைக் கடையலாயினர்: அப்பொழுது மத்தாகிய மந்தரகிரி கடவினுள்ளே அழுந்திவிட தேவர்களின் வேண்டுகோளினால் திருமால் பெரியதோர் ஆமைவடிவமெடுத்து அம்மலையின் கீழீமூலை சன்று அதனைத் தனது முதுகின்மீது கொண்டு தாங்கி அம்மலை கடவில் அழுந்திவிடாமல் கடைதற்கு உபயோகமாம்படி அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தனன். இப்படி ஸ்ரீமந்நாராயணன் அக்கடவினிடையே மஹாகூர்மமாய் மந்தரபர்வதத்திற்கு ஆதாரமாய் எழுந்தருளியிருக்க, வாஸாகியின் வாலைப் பிடித்துக்கொண்ட தேவர்களும் தலையைப் பிடித்துக் கொண்ட அசரர்களும் ஆகையே இருதிறத்தாரும் அதனை வலியைப் பிடித்து இழுத்துக் கடையவல்ல வலிமையில்லாதவராய் நிற்க, அது கோக்கி அத்திருமால் தான் ஒரு திருமேனியைத் தரித்துத் தேவர்கள் பக்கத்திலேயும் வேறொரு திருமேனியைத் தரித்து அசரர்கள் பக்கத்திலேயும் நின்று வாஸாகியின்வாலையும் தலையையும் பிடித்து வலமும் இடமுமாக இழுத்துக்கடைந்தனன்—என்பது கடல்கடைந்த வரலாறு

[அப்பால் அந்க ஸ்ரீமஹாவிஷ்ணு தந்வந்தரி யென்னும் தேவருபத்தைத் தரித்து அம்ருத பூர்ணமான கமண்டலத்தைக் கையிலெடுத்துக் கொண்டு அந்த கூடீஸமுத்ரத்திலிருந்து தோன்றினன். அப்பொழுது அசரர்கள் தந்வந்தரியின் கையிலிருந்த அம்ருதகலசத்தை பலாத்காரமாகப் பிடுங்கிக்கொள்ள, அந்த எம்பெருமான் ஜகந் மோஹநமான ஒரு பெண்வடிவத்தைத் தரித்து அசரர்களை மயக்கி வஞ்சித்து அமுதத்தைக் கைக்கொண்டு அமர்களுடைய கோஷ்டிக்கு மாத்திரம் ப்ரஸாதித்தனன் என்பதும் அறியத்தக்கது.]

கோணுகங் கோம்போசித்த வரலாறு :—கம்ஸன் தன்னைக் கொல்லப்பிறந்த தேவகீ புத்திரன் யதோகையினிடம் ஒளித்து வளர்தல் முதலிய வரலாறுகளை நாரத முனிவா சொல்லக்கேட்டு அதிக கோபங்கொண்டு எவ்வகையினாலும் வது கண்ணைக் கொல்ல விச்சயித்து, வில்லி மூவன்கிற வியாஜம் வைத்துக் கண்ணபிரானை யும் பலராமனையும் அழைத்து வரும்படி அக்ஞரனை நியமிக்க, அக்ஞரனுடைய பிரார்த்தனைக் கிணங்கக் கண்ணபிரான் நம்பி முத்தபிரானுடன் புறப்பட்டுக் கம்ஸனரண்மனையை நோக்கிச் செல்லுகையில், அவ்வரண்மனை வாயில் வழியில் தம்மைக் கொல் னும்படி அவனுல் ஏவி நிறுத்தப்பட்டிருந்த குவையாபிடமென்னும் மதயானை சீறிவர, அவ்பாதவவீரர் அதனை யெதிர்த்து அதன் தந்தங்களிரண்டையும் சேற்றிலிருந்து கொடியை யெடுப்பதுபோல எளிதிற் பறித்து அவற்றையே ஆயுதமாகக் கொண்டு அடித்து அவ்யானையையும் யானைப்பாகனையும் உயிர் தொலைத்துவிட்டு உள்ளே புகுந்தனர்—என்பதாம்.

நாகம்—வடசோல். (கா)

கோவாகி மாநிலங்காத்து * நங்கண் முகப்பே
மாவேகிச் சேல்கின்ற மன்னவரும் *—பூமேவும்
சேங்கமல நாபியான் சேவடிக்கே யேழ்பிறப்பும் *

தண்கமல மேய்ந்தார் தமர்

(குகு)

கோ ஆகி	{ ராஜாதி ராஜர்களாய்	நாபியான்	{ திருநாபியையுடைய பெருமானுடைய
மா நிலம்	{ பரந்த பூமண்ட லத்தை அரசாட்சிபுரிந்து	சே அடிக்கே	திருவடிகளுக்கு
நம் கண்	{ நம் கண்ணதிரே	ஏழ் பிறப்பும்	{ பலபல ஜனமங்களிலே
மா ஏகி	{ குதிரையேறித் செல்கின்ற	தண் கமலம்	{ அழகிய தாமரைப் பூக்களை
மன்னவரும்	அரசர்களும்,	யன்ந்தார்	{ ஸமர்ப்பித்தவர்க் ளான
செம்	{ செந்தாமரை மலர்	தமர்	பக்தர்களாவர்.
கமலப்பூ	பொருங்தியிருக் மேவும்		

* * *—ஸ்வர்க்கலோகத்திலுள்ள தேவர்கள் எம்பெரு மாணிப்பற்றித் தங்கள் பிரயோஜனம் பெற்றமை சொன்னார் கீழ்ப் பாட்டில் ; அவர்கள் மாத்திரமேயன்று ; பூலோகத்திலுள்ள அரசர்களும் எம்பெருமாணை ஆராதித்தே மேன்மைபெற்றுப் பொலி கிண்றன ரென்கிறு ரிப்பாட்டில்.

சக்ரவர்த்திகளன்று பட்டப் பெயர்பெற்று இந்திலம் முழுவ தையும் அரசாண்டுகொண்டு குதிரையேறிப் பவனி வருகின்ற பிரபுக்களும் தாமே பிரபுக்களாய் விடவில்லை ; பத்மநாபனுன் எம் பெருமானுடைய திருவடிகளில் பல பிறவிகளில் தொண்டுசெய்து அப்பெருமானுடைய அதுக்ரஹத்தினுல் பிரபுக்களாயினர் என்று ராயிற்று.

“பூமேவுஞ் செங்கமல நாபியான்” என்றதை உள்ளபடியே அங்கையித்து, பூ—பொக்யதை, மேவும்—பொருங்தியிருக்கப்பெற்ற, செங்கமலம்—செந்தாமரைப் பூவை, நாபியான்—திருநாடியி அனுடையவன் என்றுரைக்கவுமாம். சற்றடியில், “ஏய்ந்தார்த்தமர்” என்றதற்கு ‘ஏய்ந்தாருடைய பக்தர்களாய்க் கொண்டு’ என்று பொருள்கூறி, ‘பகவத் பக்தர்களுக்குத் தொண்டுசெய்தே பிரபுக்களாயினர்’ என்று உரைத்தலுமாம். (கூகு)

தமருள்ளாம் தஞ்சை தலையரங்கம் தண்கால் *

தமருள்ளுங் தண்போருப்பு வேலை *—தமருள்ளும் மாமல்லை கோவல் மதிள்குடங்கை யென்பரே *

ஏவல்ல வெங்கைதக் கிடம்.

(எ) (

தமர் உள்ளாம்	{ பக்தர்களுடைய ல்லருதயம்
தஞ்சை	{ தஞ்சைமாமணிக் கோயில்
தலை அரங்கம்	{ சிறந்ததான திரு வரங்கம்
தண்கால்	திருத்தண்கால்
தமர் உள்ளும்	{ பக்தர்கள் தியானிக்கிற
தண் பொருப்பு	{ அழகிய திருமலை
வேலை	திருப்பாற்கடல்

தமர் உள்ளும்	பக்தர்கள் சிந்திக்கிற
மா மல்லை	திருக்கடன்மல்லை
கோவல்	திருக்கோவலூர்
மதிள்	{ திருமலில்களோடு கூடின திருக் குடங்கை
குடங்கை	(ஆகிய இத்தலங்களைல்லாம்)
ஏ வல்ல	{ எதிரிகளை முடிக்க வல்லவுனை
எங்கைதக்கு	எம்பெருமானுக்கு
இடம் என்பர்	{ திருப்பிட மென்பர்.

* * *—எம்பெருமான் திருவள்ள முவந்து எழுந்தருளி யிருக்குமிடங்களிற் சிலவற்றையெடுத்துக் கூறுகின்றாரிதல். அன்ப ருடைய நெஞ்சகம், தஞ்சைமாமணிக்கோயில், திருப்பதிகளைல் லாவற்றினும் தலையான திருவரங்கம், திருத்தண்கால், திருமலை, திருப்பாற்கடல், திருக்கடன்மல்லை, திருக்கோவலூர், திருக்குடங்கை—என்னும் மில்லிடங்களை இங்கெடுத்தது மற்றுமூன்ஸ திருப்பதிகட்கும் உபலச்சிணமென்க. திருமலை, திருவரங்கம் முதலிய திருப்பதிகளிற் காட்டிலும் எம்பெருமானுக்கு அன்ப ருடைய நெஞ்சகமே மிகவும் ஆதரணீயமா யிருத்தலால் ‘தமருள் என்று முற்படக் கூறப்பட்டது.

ஏவல்ல—ஏ—அம்பு; பாகவத விரோதிகளின் மீது அம்பு களைச் செலுத்தவல்ல ஸ்வாமி என்கை. (எ0)

இடங்கை வலம்புரி நின்றூர்ப்ப எரிகான்
றடங்கா ரோடுக்குவித்த தாழி *—விடங்காலும்
தீவா யரவகைனமேல் தோன்றல் திசையளப்பான் *
பூவா ரடிநிமிர்த்த போது. (எக)

விடம் காலும்	{ விஷத்தைக் கக்குகின்ற	நிமிர்த்த போது	{ உயரத்துக்கி யருளின் காலத்து
தீ வாய்	{ பயங்கரமான வாயையுடைய	வலம்புரி	சங்கானது
அரவு	{ திருவனந்தாழ்வா ஞுகிற	இடங்கை	இடத்திருக்கையில்
அணை மேல்	{ சயல் த்தின் மீது (பள்ளிகொண் திருக்கின்ற)	நின்று	இருந்து கொண்டு
தோன்றல்	ஸர்வேச்வரன்	ஆர்ப்ப	முழுங்க,
திசை	{ எல்லா விடங்களை யும்	ஆழி	திருவாழியானது
அளப்பான்	{ அளந்துகொள்வதற் காக	எரி கான்று	{ நெருப்பை உழிழா நின்று கொண்டு
ஈ ஆர் அடி	{ குப்போன்ற திருவடியை	அடங்குவி	{ எதிரிகளாய் நின்ற நமுசிமுதலான வர்களை
		தடுக்குவி	{ வாய்மாளப் பண்ணிற்று.

* * *—உலகளாந்தருளின காலத்தில் திருவாழி திருச்சங்கு கனாகிற நித்யஸுரிகளுக்கு நேர்க்க ஸம்ப்ரமத்தைப் பேசுகிற ரிதில். எம்பெருமான் மாண்குறள் கோலப்பொனுப் மாவவியிடஞ் சென்று மூவடிமண் யாசித்தபோது அவன் அப்படியே கொடுப்ப தாக இசைந்து தாரைவராக்கத் தொடங்கும்போது அஸராகுரு வான் சுக்கிரன் தடை செய்யவும், பிறகு மூவடிமண்ணை எம்பெரு மான் அளந்து கொள்ளத் தொடங்கும்போது “என்னிதுமாயம்! என்னப்பன்றிக்கிலன், முன்னைய வண்ணமே கொண்டளவாய்” என்று ஏழுசி வந்து தடை செய்யவும் நேர்க்கு, இவ்விரோதிக் கொல்லாம் தொலைக்கு எம்பெருமான் வெற்றிபெற்று உலகங்களை அளக்கப்பெற்ற ஸக்தோஷ மிகுதியினால் திருச்சங்காழ்வான் இடத்திருக்கையிலிருந்துகொண்டு பகைவர் அஞ்சிகுடுங்கும்படி பெருமுழக்கஞ் செய்தான்; திருவாழியாழ்வான் வலத்திருக்கையிலிருந்துகொண்டு சத்துருக்கள் மண்ணுண்ணும்படி பெருஞ்சுடர் விட்டு ஜவலித்தான்.

மெத்தென்ற பஞ்சசயனம்போன்ற சேஷசயனத்தின் மீது இனிதாகத் திருக்கண் வளர்ந்தருள வேண்டிய பெருமான் ஆச்சி தார்த்தமாகக் காடு மோடையு மளக்க நேர்க்கடே! என்னும் வயிற் ரெரிச்சல் ஆழ்வார்க்கு உள்ளாமை பின்னடிகளிற் போதரும்.

விட்டங்காலுந்தீவாயரவு=அறிவில் தலைவின்ற நித்யஸுரிகளுக்கும் எம்பெருமானிடத்துப் பரிவு மிகுதியினால் அஸ்தாநத்தில் பயசங்கை உண்டாவதுண்டு; நித்யர்களும் முக்தர்களும் திரண்டு ‘ஹாவு ஹாவு ஹாவு’ என்று ஸாமகோஷம் செய்யானின்றாலும் அதனை ஸாமகோஷம் மென்று தெளிக்கு கொள்ளாமல்; ‘அஸரா ராக்ஷஸர்கள் இவ்விழுதியிலும் வந்து ஆரவாரஞ் செய்கின்றனர்’ என்று பிரமித்துத் திருவன்தாழ்வான் விஷத்தைக் கக்குகின்றன னென்க. “ஆங்கு ஆரவாரமது கேட்டு அழலுமிழும் பூங்கார ரவு” என்றார் திருமழிசைப் பிரானும். (ஏக)

போதறிந்து வானரங்கள் பூஞ்சைனபுக்கு * ஆங்கலர்ந்த போதறிந்து கோண்டேத்தும் போது * உள்ளாம்—போது மணிவேங்கடவன் மலரடிக்கே சேல்ல *

அணிவேங்கடவன் பேராய்ந்து.

(எல்)

வானரங்கள்	குரங்குகளானவை	போது	$\left\{ \begin{array}{l} (\text{நீயும் அப்படி} \\ \text{செய்ய) வா; \end{array} \right.$
போது அறிந்து	{ விடியற்கால முணர்ந்து (எழுந்தபோய்)	அணி வேங்கடவன்	{ அழகிய திருமலையிலுள்ள பெருமானுடைய
ஷ சினை புக்கு	{ புஷ்பித்த நீர்க்கிலை கனிலே புகுந்து [நீராடி]	பேர்	திருநாமங்களை
ஆங்கு அலர்ந்த	{ அப்போதே மலர்ந்த	ஆய்ந்து	{ அதுஸந்தித்துக் கொண்டு
போது	புஷ்பங்களை	வேங்கடவன்	{ அத்திருவேங்கடமுடையானுடைய
அரிந்து கொண்டு	{ பறித்துக் கொண்டுவந்து ஸமர்ப்பித்து	மலர் அடிக்கே	{ திருவடித்தாமரைகட்கே சென்று சேரும்படியாக
ஏத்தும்	{ தோத்திரஞ் செய்யா நின்றன : மனமே !	போதும்	புஷ்பங்களையும்
உள்ளம்		அணி	{ ஸமர்ப்பிக்கக் கடவாய்.

* * *—திருமலையில் திர்யக் ஜங்குகளான வானரங்களும் எம்பெருமானுக்குப் பணிவிடை செய்யும்படியை எடுத்துக்காட்டி, நெஞ்சே ! நீயும் அப்படி செய்யவேணுமென்கிறூர். பஞ்ச பஞ்ச உத்திரங்களத்திலே ரிஷிகள் துயில்விட்டெழுமாபோலே குரங்குகளும் எழுந்து பூத்த சீனைகளிலே சென்று ஸ்நாநம்பண்ணி அங்குள்ள செவ்விப் பூக்களைப் பறித்துக் கொண்டு போய் ஜாதிக்கு ஏற்றவாறு ஏதேனுமொன்றைச் சொல்லித் துதிசெய்து பணியா நிற்கும்: நெஞ்சே ! நீயும் அப்படி செய்யப் புறப்படு. திருவேங்கட முடையானுடைய சீலம் முதலிய குணங்களுக்கு வாசகமான திருநாமங்களை அதுஸந்தித்துக் கொண்டு நன்மலர்களை நாடிக் கொணர்ந்து அவன்து திருவடித்த தாமரைகளிற் சாத்துவாயாக.

இப்பாட்டில் ‘போது’ என்ற சொல் நான்கிடத்தில் வந்துள்ளது. முதலிலுள்ளதற்குக் காலமென்று பொருள்; இரண்டாவதாகவும் நான்காவதாகவு மூன்றாதற்குப் புஷ்பமென்று பொருள்: மூன்றாவது வினைமுற்றூய் ‘புறப்படு’ என்னும் பொருளாது.

மூன்றாமடியின் முதற்சீர் மோளை யின்பத்திற்கிணங்க ‘மணி’ என்றிருக்கத் தகுமாதலால் “மணி வேங்கடவன்” என்றல் சிறக்

கும். நான்காமழியின் முதலிலுள்ள ‘அணி’ என்பதை வினை முற்றுக்க கொள்ளலாம். (எ2)

ஆய்ந்துரைப்ப ணீரம்பே ராதினடு வந்திவாய் *

வாய்ந்தமலர் தூவி வைகலும் *—யய்ந்த

பிறைக்கோட்டுச் சேங்கண் கரிவிடேத் த பேம்மான் *

இறைக்காட்டபடத் துணிந்த யான்.

(எநு)

பிறை யய்ந்த கோடு	{ சந்திரகலை போன்ற தந்தத்தையும்	துணிந்த யான் { உறுதிகொண்ட அடியேன்
செம் கண் கரி விடுத்த	{ சிவந்த கண்களையு முடைய கஜேஞ்சிராழ்வானை முதலைவாயில் நின்று விடுவித் தருளின	ஆதி நடு { காலை பகல் மாலை அந்திவாய் { முதலிய எல்லாக் வைகலும் { காலங்களிலும்
பெம்மான் இறைக்கு ஆள்பட	{ ஸர்வேச்வரங்களை ஸ்ரீமந்நாராயண ஊக்கு அடிமைசெய்ய	வாய்ந்த மலர் { கிடைத்த புஷ்பங்களை தூவி ஸமர்ப்பித்து ஆயிரம் பேர் { ஆயிரங் திருநாமங் களையும் ஆய்ந்து { ஆராய்ந்து உரைப்பன் { அநுஸந்திப்பேன்.

* * *—எம்பெருமான் ஸ்ரீக்கீஜங்திராழ்வான் திறத்தில் வெளி பிட்டருளின அதுக்ரஹத்தை நோக்கின பின்பு, நாமும் அந்த ககீஜங்திரணைப்போலே அடிமை செய்வோமாயின் அப்படிப்பட்ட பகவதநுக்ரஹத்திற்கு நாமும் பாத்திரமாகலாமன்றே வென்று கருதி எப்போதும் புஷ்பங்களை எம்பெருமான் திருவடிகளில் ஸமர்ப்பிப்பதும் அவனுடைய ஸஹஸ்ரநாமங்களை அநுஸந்திப் பதுமாயிரானின்றேனன்று தம்முடைய போதுபோக்கைச் சொல் லிக்கொண்டாராயிற்று.

“ஆதி நடு அந்திவாய்” என்று மூன்று காலங்களை யெடுத் துரைத்தது எல்லாக்காலங்களிலும் மென்றபடி.

ஆய்ந்து உரைத்தலாவது—அர்த்தாநுஸந்தாநத்துடன் சொல் லிக்கொண்டாராயிற்று. “வாய்ந்தமலர் தூவி” என்றதனால்—எம்பெருமானுக்கு

ஸமர்ப்பிக்கவேணுமாகில் இன்ன புஷ்பந்தான் ஸமர்ப்பிக்கவேணு மென்று சிரமப்பட்டுத் தேடவேண்டிய நிர்ப்பந்தமில்லை ; எந்தப்புஷ்பம் கையில் கிடைக்கிறதோ அதுவே போதுமானது ; ‘இது எம்பெருமானுக்கு’ என்னும் சிரதிபத்தி யொன்றே வேண்டுது என்பது வெளிபாம்.

எய்ந்தபிழைக்கோடு—யானையின் தந்தத்திற்குப் பிறையை உவரை கூறுதல் “காணக்களியானை தன் கொம்பிழுந்து கதுவாய் மதஞ்சோரத் தன் கையெடுத்துக், கனந்பிழை வேண்டியண்ணுந்து நிற்குக் கோவர்த்தனமென்னுங் கொற்றக்குடையே” என்ற பெரியாழ்வாரது வர்ணனையிலும் காணத்தக்கது.

செங்கண்கரி—யானையின் கண் ஊக்குச் செம்மைநிறம் இயற் கையன்று ; முதலையின் மீது கோபத்தினால் வந்தேறியானதென்க. “கரிலிதேத் தபேம்மான்” என்றவிதனை கடீஞ்சிரமோகஷபரமாக உரைத்தலின்றியே கம்ஸனுடைய யானையான குவலயாபீடத்தின் நிரலநத்தைக் கூறுவதாக உரைத்தலுமொக்கும். கரி—குவலயாபீட யானையை, விதேத—தொலைத்த. (எங)

யானே தவஞ்செய்தே னேழ்பிறப்பு மேப்போழுதும் *

யானே தவமுடையே னேம்பெருமான் *—யானே

இருந்தமிழ் நன்மாலை யினையடிக்கே சோன்னேன் *

பேருந்தமிழ் னல்லேன் பேரிது.

(எசு)

எம் பெருமான் } ஸர்வஸ்வாமிந்!,

எழ் பிறப்பும் } எல்லா ஜன்மங்
களிலும்

எப் பொழுதும் } எல்லா அவஸ்தை
களிலும்

தவம் செய்தேன் } தவம் புரிந்தவன்

யானே நானே ;

தவம் உடையேன } அந்தத் தபஸ்வின்
யானே } பலனைப்பெற்ற
வனும் யானே ;

இரு தமிழ் நல் { சிறந்த தமிழ்ப்
மாலை { பாகையினு
லாகியநல்ல
சொல்மாலைகளை

இனை { (உனது) உபய
அடிக்கே { பாதங்களிலே

சொன்னேன் விஜ்ஞாபித்தவனும்

பெரு தமிழன் { பெரிய தமிழ்க்கலை
யில் வல்லவனும்

பெரிது மிகவும்

நல்லேன் { உனக்கு நல்லவனு
யானே } யிருப்பவன்

ஆழையேனே,

* * *—விஷயாந்தரங்களிலே மண்டி உண்டியே உடையே உகந்தோடும் இம்மண்டலத்தார் நடுவே தாம் அப்படியிராமல் எம்பெருமானுக்கே தொண்டுசெய்து திரியும்படியான பாக்கியம் பெற்றமையை சினைக்குங்கால், இவ் விருள்தருமா ஞாலத்திலும் சமக்கு இப்படிப்பட்ட நற்காலகேஷபம் வாய்த்ததே! என்கிற ஸந்தோஷமிகுதியினால் ‘இல்லையெனக்கெதி ரில்லையெனக்கெதி ரில்லையெனக்கெதி’ என்றாற்போன்ற வாசகங்கள் பரவசமாகவே வெளிவருவதுண்டு: இவ்வதுவந்தாநம் ஹெய்மான் அஹங்காரத் தின் பாற்படாது; உத்தேச்யமான அஹங்காரமேயாம். அஃது இப்பாட்டில் விளங்கானிற்கும்.

காயிலை தின்றும் கானிலுறைந்தும் தீயிடை நின்றும் பூவலம் வந்தும் திரிக்கென்றசிலர், தங்களையே மஹாதபஸ்விகளாக நினைத்துக் கொள்ளுகின்றனர்; உண்மையில், எம்பெருமானை இடைவிடாது சிந்தித்தும் இப்படிப்பட்ட இனிய தமிழ்ப்பாசுரங்களைப் பாடியும் அதுபவிக்கின்ற நானே தவஞ்செய்தவனுமேவன்; தவத்தின் பல ஜீனப் பெற்றவனும் நானேயாவேன்—என்கிறுர்.

முதலடியில் “யானே தவஞ்செய்தேன்” என்றார்; தாம் முயற்சிகொண்டு ஒரு தபஸ்ஸூ பண்ணினதாகத் தலைக்குத் தெரி யாமையாலும் தபஸ்வின் பலன்மாத்திரம் தம்மிடத்திலுண்டா யிருக்கக் கரண்கையாலும் ‘யானே தவமுடையேன்’ என்றார். இங்கனே தாம் சொல்லிக்கொள்வதற்குக் காரணம் இன்னதென் பதை விளக்குவன பின்னடிகள். என்னுடைய வாக்கு பகவத்விஷயத்தில் உபயோகப்படப் பெற்றதனால் நானே தவஞ்செய்தேன், நானே தவமுடையேன்—என்கை. மற்றள்ள ஆழ்வார்களும் இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்ன பெருந்தமிழர்களாயிருந்தாலும் தம்முடைய அடங்காப் பெருமகிழ்ச்சியினால் “யானே இருந்தமிழ்நன்மாலை யிணையடிக்கே சொன்னேன் பெருந்தமிழன் நல்லேன் பெரிது” என்று சொல்லிக்கொள்ளக் குறையில்லையென்க.

பெருது மதவேழம் மாப்பிடிக்கு முன்னின்று *

இருகணிலா முங்கில் வாங்கி *—அருகிருந்த

தேன்கலந்து நீட்டுந் திருவேங்கடங் கண்டீர் *

வான்கலந்த வண்ணன் வரை.

(எடு)

பெருகும்	பெருகுகின்ற	அருகு இருந்த தேன் கலந்து	{ (அந்த மூங்கிற குருத்தை) ஸமீபத்திலுள்ள தெனிலே தோய்த்து
மதம்	மதக்கிரையுடைத்தான்		
வேழம்	யானையானது		
மா பிடிக்கு முன் நின்று	{ (தனது) சிறந்த பேடையின் முன்னே நின்று		
இரு கண் இள் மூங்கில் வாங்கி	{ இரண்டு கணுக்களை யுடைத்தாய் இளையதான் மூங்கில் குருத் தைப்பிடிடுங்கி	நீட்டும்	{ (பேடைக்குக்) கொடுப்பதாகக் கையை நீட்டப் பெற்ற
திருவேங் கடம் கண்டர்	{ திருமலையன்றே		
வான் கலந்த வண்ணனான்	{ மேகத்தோடொத்த நிறத்தனை பெருமானுடைய		
வரை	{ (வரலாற்தான் மான) பர்வதம்.		

* * *—கீழ்ப்பாட்டில் ‘பெருந்தமிழன் நல்லேன் பேரிது’ என்று போரப்பொலியச் சொல்லிக்கொண்ட ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘நீர் நல்ல பெருந்தமிழர் என்பதை நாடுநகரமும் நன்கறிய ஒருக்கி சொல்லும், பார்ப்போம்’ என்ன, அப்போதுருளிச்செய்த கவியாம் இது. வடத்திருவேங்கடமாமலையை வருணிக்கிறார். மதம்பிடித்து மனம்போனபடி திரிந்துகொண்டிருந்த ஒரு யானையானது தன்பேடையைக் கண்டது; அதனையீறி அப்பாற் செல்லமாட்டாமல் அதற்கு இனிய உணவுகொடுத்து அதனை த்ருப்திசெய்விக்க விரும்பி மூங்கில்குருத்தைப் பிடுங்கித் தேனிலே தோய்த்து அப்பேடையின் வாயிலே பிழிகின்றதாம்; இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு இடமான திருமலையானது நீலமேக நிறத்தனை எம்பெருமான் உவந்து எழுந்தருளி பிருக்குமிடம்— என்றாயிற்று. எம்பெருமான் பிராட்டியை உவப்பிக்கும்படியைக் கூறுதல் இதற்கு உள்ளுறை பொருள்.

பெரியதிருமொழியில் “வரைசெய்மாக்களி நினவெதிர் வளர்முளை யளைமிகு தேன்தோய்த்துப், பிரசவார்தன் இளம்பிடிக் கருள் செயும் பிரிதிசென் றடைநெஞ்சே!” [1-2-5.] என்ற பாகூரமும் இப்பொருள் கொண்டதே. (எந்து)

வரைச் சந்தனக்குழம்பும் வான்கலனும் பட்டும் *

விரைப்போலிந்த வேண் மல்லிகையும்—நிறைத்துக்கொண்டு *

ஆதிக்கண் நின்ற வறிவ னடியினையே *

ஓதிப் பணிவ துறும்.

(எசு,

வரை	(மலய)	நிறைத்துக் கொண்டு	சேகரித்துக்கொண்டு
சந்தனம்		பர்வதத்தினின்று	
குழம்பும்		முண்டான	
வான கலனும்	{ சிறந்த ஆபரணங்களையும்	ஆதிக்கண்	ஸ்கல ஜகத்காரண
		நின்ற	பூதனும் ஸர்வஜ்ஞ
		அறிவன்	ஞன பெருமா
பட்டும்	{ பட்டுப் பீதாம்பரங் களையும்	அடி	ஞையே } உபய பாதங்களையே
		ஒதி	வாயாரத்துதித்து
விரை		பணிவது	{ தலையார வணங்குவது
பொலிந்த	{ பரிமாம் விஞ்சி யிருக்கப்பெற்ற	உறும்	{ ஸ்வரூபத்துக்குச் சேரும்.
வெண்	{ வெளுத்த மல்லிகை மல்லிகையும்		

* * *—எம்பெருமானைத் திருவடிதொழுவதற்காக அவன் ஸங்கிதிக்கு நாம் விகட்டகொள்ளும்போது “ பிக் ஹஸ்தூ-நொ பெயாடி, ரஜாந் செல்வதங் மாரா = அரசனையும் கடவுளையும் ஆசார்யனையும் வெறுங்கையங்கை அனுகலாகாது ” என்ற விதியை அடியொற்றியும் நமது காதலுக்கு இணங்கவும் அப்பெருமானுக்கு உரிய பொருள்களைக் கையிற்கொண்டு செல்ல வேணுமென்கிறோம். சிறந்த சந்தனம், திவ்யமான ஆபரணம், உயர்ந்த பிதாம்பரம், நறுமணம்மிக்க நன்மல்லிகைமலர் ஆகிய இவற்றைக் கையிற்கொண்டு சென்று எம்பெருமானது திருவடிகளைத்துதித்து வணங்குதல் நன்று.

இப்பாசுரத்திற்கு ஒரடைவிலே அழகிய மனவாளச்சீயர் ரஸோக்தியாக ஏறிட்டு உபங்யவித்த ஒரு பொருளும் குறிக்கொள்ளத்தக்கதே; அதாவது—வரைச்சந்தனக்குழம்பு முதலிய வற்றை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கும்பொருட்டுக் கையிற்கொண்டு ஸங்கிதிக்குச் செல்லவேணுமென்பதே இப்பாசுரத்தின் பொருளாயினும் வெறுவகையான பொருளும் தொனிக்கின்றது;

அன்பர்கள் பகவத்ஸந்தியிலே அருளிச்செயல் ஸேவிக்கப் போகும்போது அழுக்குடம்போடும் கந்தத்துணியோடும் சிக்கு காற்றத்தலையோடும் போகுகையின்றியே, “மெப்பிட நல்லதோர் சாங்தமும்” என்கிறபடியே அழுகாக உடம்பிற் சந்தனம் பூசிக் கொண்டும், “கழுத்துக்குப்பூனைடு காதுக்குக் குண்டலமும்” என்கிறபடியே கண்டிகை, குண்டலம், மேரதிரம் முதலிய ஆபர ணங்களாணிந்துகொண்டும், “உடுத்துக்களைந்த நின்பிதை வாடை யுடுத்து” என்கிறபடியே திவ்ய வஸ்தர் முடுத்துக்கொண்டும், “தொடுத்த துழாய்மலர் சூழிக்களைந்தன சூடுமித்தொண்டர் கலோம்” என்கிறபடியே நல்ல புத்பங்களைச் சூழிக்கொண்டும் சென்று, ஓதிப்பணிவது உறும்=அருளிச்செயல் ஒதுவது நன்றான்றும். பண்டைக்காலத்தில் பட்டர் இயல் கோஷ்டிக்கு எழுந் தருஞும்போது இவ்வகை அலங்காரங்களுடன் எழுந்தருள்வ ரென்பது ப்ரவலித்தம். (எசு)

உறங்கண்டாய் நன்னேஞ்சே யுத்தமன் நற்பாதம் *

உறங்கண்டா யோண்கமலந் தன்னுல்—* உறங்கண்டாய்

ஏத்திப் பணிந்தவன்பே ரீரைஞ்ஞா நேப்போழுதும் *

சாத்தி யுரைத்தல் தவம்.

(என)

நல் நெஞ்சே	நல்ல மனமே!,
உத்தமன	{ புருஷோத்தம ஞுடைய
நல் பாதம்	சிறந்த திருவடிகள்
உறும்	{ நமக்கு ப்ராப்த கண்டாய் { மானவை காண்; (அப்படிப்பட்ட திருவடிகளை)
ஒண் கமலம்	{ அழிகிய தாமரை தன்னுல் { மலர்களினுல் (ஆராதிப்பதானது)
உறும்	{ நமக்கு உரியது கண்டாய் { காண்;

சாத்தி	{ (அத்தாமரை மலர் களை) ஸமர்ப் பித்து
ஏத்தி	துதித்து
பணிந்து	நமஸ்கரித்து
அவன் பேர்	{ அவனது ஸஹஸ்ர ஈர் ஜஞ்ஞாறு { நாமங்களையும்
ஏப்பொழுதும்	அஙவரதமும்
உரைத்தல்	{ ஸங்கீர்த்தனம் பண்ணுகையாகிற
தவம்	தபஸ்ஸானது
உறும்	{ உரியது காண். கண்டாய்

* * *—நான் சொல்லதைக்கீட்டு அதன்படியே நடக்கும் நன்னென்றுசோமே! உனக்கு ஹிதமானவற்றைச் சொல்லுகின்றேன், கேளாய் யோக்யர் அபோக்யர் என்று வாசிபாராதே எல்லாரையும் ஆட்படுத்திக்கொள்ளுகிறோம் சிறந்த குணம் வாய்ந்த புருஷோத்தமனுடைய திருவடிகளே நமக்கு ப்ராப்தமென்று கொள்; அன்னவனது அத்திருவடிகளைத் தாமரைமலர் முதலிய நன்மலர்களால் ஆராதிப்பது ஸ்வரூப்ராப்தம் என்று கொள்: அவனையே வாயாரத்துதித்துத் தலையாரவனங்கிப் பேராயிரமும் ஒதுவதே நமக்குத்தவம் என்று கொள்—என்றாயிற்று. (என)

தவஞ்செய்து நான்முகனே பேற்றுன் ✕ தரணி
 நிவார்ந்தலாப்ப நீட்டிய போற்பாதம் ✕—சிவந்ததன்
 கையனைத்து மாரக் கழுவினுன் * கங்கைநீர்
 பெய்தனைத்துப் பேர்மோழிந்து பின். (எஅ)

தரணி	பூமியை		
அளப்ப நிவார்ந்து	{ ஶாவியளப்பதாகத் தொடங்கின த்ரிவிக்ரமாவதை காலத்திலே	அனைத்து பேர் மொழிந்து	{ (பரமனுடைய) எல்லாத் திருநாமங் களையும் வாயாரச் சொல்லி
நீட்டிய	பரப்பின	பின்	பிறகு
பொன் பாதம்	அழகிய திருவடியை	தன் சிவந்த கை அனைத்து	{ தனது அழகிய கைக எல்லாம் ஸபல ஆம் ஆர
கங்கை நீர் பெய்து	{ கங்கைதீர்த்தமாகப் பெருகின கமண் டலதீர்த்தத்தைப் பணிமாறி	கழுவினுன் நான்முகனே தவம் செய்து பெற்றுன்	{ திருவடி விளக்கியவனு பிரமனைருவனே தவப்பயன் பெற்றவ ஞையினன்.

* * *—எம்பெருமான் உலகளந்தருளினகாலத்தில் ஸ்ரீபாத தீர்த்தங்கொண்ட நான்முகனைருவனே பெருந்தவத்தோனென்கிறூர் “குறைகொண்டு நான்முகன் குண்டிகை நீர்ப்பெய்து, மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்திக்—கறைகொண்ட, கண்டத் தான் சென்னிமேலேறக் கழுவினுன், அண்டத்தான் சேவடியையாங்கு” என்ற திருமழுசைப்பிரான் பாசுரங்காண்க.

கங்கைநீர்பெய்து—நான் முகன் தனது கமண்டலதீர்த்தத்தைக் கொண்டு திருமாலின் திருவடியை விளக்கின தாக ப்ரமாணங்கள் சொல்லாவிற்க, இவர் ‘கங்கைநீர்பெய்து’ என்கிறாரே, இது பொருந்துமோ? என்னவேண்டா; பிரமன் திருவடிவிளக்கின கமண்டலதீர்த்தமே அடுத்த சூனைத்தில் கங்காதீர்த்தமாக ப்ரலஹிக்கப்பெற்றதனால் அதையுட்கொண்டே “கங்கைநீர் பெய்து” என்றாருளிச் செய்யப்பட்டுள்ளது—என்றார்க. ஆகவே, இங்குக் கங்கைநீர் என்றது—கங்கைநீர் ஆவதற்கு உறுப்பான கமண்டலதீர்த்தத்தைச் சொன்னபடி. தரணி—வடசொல். (எஅ)

பிண்ணின்று தாயிரப்பக் கேளான் * பேரும்பகிணத்தோள் முன்னின்று தானிரப்பாள் மோய்மலராள் *—சோல்நின்ற தோள்ளால்தான் நேரில்லாத் தோன்றல் * அவனளாந்த நீண்ணிலந்தா னத்தனைக்கும் நேர் (எக)

<table border="0"> <tr> <td style="width: 15%;">தாய்</td><td style="width: 30%; vertical-align: bottom;"> { மாதாவான கெளஸ்யை </td><td style="width: 15%; vertical-align: top;"> முன் நின்று </td><td style="width: 30%; vertical-align: top;"> முன்னே நின்று </td></tr> </table>	தாய்	{ மாதாவான கெளஸ்யை	முன் நின்று	முன்னே நின்று			
தாய்	{ மாதாவான கெளஸ்யை	முன் நின்று	முன்னே நின்று				
<table border="0"> <tr> <td style="width: 15%;">பின் நின்று</td><td style="width: 30%; vertical-align: bottom;"> பின் தொடர்ந்து </td><td style="width: 15%; vertical-align: top;"> </td><td style="width: 30%; vertical-align: top;"> </td></tr> </table>	பின் நின்று	பின் தொடர்ந்து					
பின் நின்று	பின் தொடர்ந்து						
<table border="0"> <tr> <td style="width: 15%;">இரப்ப</td><td style="width: 30%; vertical-align: bottom;"> { (என்னைவிட்டு நீ காட்டுக்குப் போகலாகாது (என்று) பிரார்த் திக்கவும் </td><td style="width: 15%; vertical-align: top;"> இரப்பாள் </td><td style="width: 30%; vertical-align: top;"> { (இந்த ஸாகுமார மான திருமேனி யைக்கொண்டு காட்டுக்குப் போ வது வேண்டா (என்று) பிரார்த் தித்தவளவிலும் </td></tr> </table>	இரப்ப	{ (என்னைவிட்டு நீ காட்டுக்குப் போகலாகாது (என்று) பிரார்த் திக்கவும்	இரப்பாள்	{ (இந்த ஸாகுமார மான திருமேனி யைக்கொண்டு காட்டுக்குப் போ வது வேண்டா (என்று) பிரார்த் தித்தவளவிலும்			
இரப்ப	{ (என்னைவிட்டு நீ காட்டுக்குப் போகலாகாது (என்று) பிரார்த் திக்கவும்	இரப்பாள்	{ (இந்த ஸாகுமார மான திருமேனி யைக்கொண்டு காட்டுக்குப் போ வது வேண்டா (என்று) பிரார்த் தித்தவளவிலும்				
<table border="0"> <tr> <td style="width: 15%;">கேளான்</td><td style="width: 30%; vertical-align: bottom;"> { அதனை ஏற்றுக் கொள்ளாதவ ஞூயும், </td><td style="width: 15%; vertical-align: top;"> </td><td style="width: 30%; vertical-align: top;"> (அதையும் ஆதரியாதவனுயும்) </td></tr> </table>	கேளான்	{ அதனை ஏற்றுக் கொள்ளாதவ ஞூயும்,		(அதையும் ஆதரியாதவனுயும்)			
கேளான்	{ அதனை ஏற்றுக் கொள்ளாதவ ஞூயும்,		(அதையும் ஆதரியாதவனுயும்)				
<table border="0"> <tr> <td style="width: 15%;">பெரு பகிண தோன்</td><td style="width: 30%; vertical-align: bottom;"> { சிறந்த மூங்கில் பேந்ற திருத் தோள்களை யுடையளாய் </td><td style="width: 15%; vertical-align: top;"> சொல் நின்ற </td><td style="width: 30%; vertical-align: top;"> { தந்தையின் நியமன மாகிய சொல் ஒன்றிலேயே தீவ்ரமாக நின்ற </td></tr> </table>	பெரு பகிண தோன்	{ சிறந்த மூங்கில் பேந்ற திருத் தோள்களை யுடையளாய்	சொல் நின்ற	{ தந்தையின் நியமன மாகிய சொல் ஒன்றிலேயே தீவ்ரமாக நின்ற			
பெரு பகிண தோன்	{ சிறந்த மூங்கில் பேந்ற திருத் தோள்களை யுடையளாய்	சொல் நின்ற	{ தந்தையின் நியமன மாகிய சொல் ஒன்றிலேயே தீவ்ரமாக நின்ற				
<table border="0"> <tr> <td style="width: 15%;">மொய் மலராள் தான்</td><td style="width: 30%; vertical-align: bottom;"> { அழகிய தாமரைப் ழுவில் பிறந்தவ ளான பிராட்டி யின் அம்சமான வல்தையானவள் </td><td style="width: 15%; vertical-align: top;"> தோன்றல் </td><td style="width: 30%; vertical-align: top;"> { ஒப்பற்ற ஸ்வாமியுமான இராமபிரா ஞுடைய </td></tr> </table>	மொய் மலராள் தான்	{ அழகிய தாமரைப் ழுவில் பிறந்தவ ளான பிராட்டி யின் அம்சமான வல்தையானவள்	தோன்றல்	{ ஒப்பற்ற ஸ்வாமியுமான இராமபிரா ஞுடைய			
மொய் மலராள் தான்	{ அழகிய தாமரைப் ழுவில் பிறந்தவ ளான பிராட்டி யின் அம்சமான வல்தையானவள்	தோன்றல்	{ ஒப்பற்ற ஸ்வாமியுமான இராமபிரா ஞுடைய				

அத்தனைக்கும் {	{ காட்டின் கொடுமையைப் பாராமல் கையிய மாகக் காட்டுக்கு எழுங்கருளினா) அப்படிப்பட்ட செயலுக்கு	அவன் அளந்த நீன் நிலம் தான் நேர்	{ அப்பெருமான் மிகப்பெரிய இவ் வுகத்தை அளந்த செயல் ஒன்றே ஒத்தது.

* * *—ஸ்ரீராமாவதாரத்தில், இராமபிரான் தந்தையின் நிய மநங்கொண்டு காட்டுக்குப் புறப்படுகையில் தாயாகிய கொஸ்ல்கையே யும் தேவியான பிராட்டியும் காட்டின் கொடுமைக்கு அஞ்சி ‘காட்டுக்குப் போகலாகாது’ என்று சொல்லி வேண்டச்செய்தேயும் அவ்வேண்டுகோளைச் சிறிதுங் காதிற்கொள்ளாமல் ‘தந்தை சொல் தவறலாகாது’ என்பதுபற்றியும், ‘துஷ்டர்களைத் தண்டித்து சிங்டர்களை வாழ்விப்பதற்குப் பாங்காக நமக்கு வாய்த்த வந்வாஸத் தை இழுக்கலாகாது’ என்பதுபற்றியும் ஒன்றையும் சிந்தியாது காட்டுக் கெழுங்கருளின பெருங்குணத்திற்கு ஒப்பாகச் சொல்லக் கூடிய விஷயம் வேறொன்றுமில்லை; சொல்லில், அப்பெருமான் வரவிஷ்டசன்டாள விபாகம் பாராமல் எல்லார்தலையிலும் திருவடியை வைக்கத் தாவி யன்றுகளன்த சரிதமொன்றே ஒப்பாகச் சொல்லத்தகும்; இராமனுடைய பெருங்குணத்திற்குத் திரிவிக்கிரமனுடைய பெருங்குணமே ஒப்பாகப் பொருந்தவற்று—எனக்கிறார். இதனால், ‘சந்திரன் சந்திரனைப்போலே அழகியான்; கடல் கடல்போலே பெரிது’ என்னுமாபோலே எம்பெருமானுடைய குணத்திற்கு அவனுடைய குணத்தையே ஒப்புச் சொல்லவேண்ணுமத்தனையல்லது, வேறொருவருடைய குணமும் பகவத்குணத்திற்கு ஈடாக மாட்டாது—என்று காட்டியவாறு.

“அத்தனைக்கும் அவனளாந்த நீணிலந்தான் நேர்” என்றதற்கு—இராமபிரானுடைய குணம் எப்படிப்பட்ட தென்றால், “பெரிது பெரிது புவனம் பெரிது” என்கிறுப்போலே இவ்வுககம் எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரிது என்னலாமத்தனை யொழிய, மற்றைப்படியாக அவன் குணத்தை வகையிட்டுச் சொல்லமுடியாது என்றுங் கருத்தாகலாம்.

சோல்நின்ற = ஸ்ரீராமாயண ப்ரதிபாத்யமாய் நின்ற என்று மாம். முன்றுமடியில், “தோள் நலத்தான்” என்பதே ப்ரசிந பாடம்; “தோள் நலந்தான்” என்ற பாடத்திலும் பொருள் பொருந்தும்; தோள்—திருத்தே தாள் களையுடையனான இராமபிரா னுடைய, நலந்தானத்தனைக்கும் — மஹாகுணத்துக் கெல்லாம் என்க. (எக)

நேர்ந்தே னடிமை நினைந்தேன் அதோண்கமலம் *

ஆர்ந்தேனுன் சேவுடி மே லன்பாய் *—ஆர்ந்த
அடிக்கோலங் கண்டவர்க் கேன்கோலோ * முன்னைப்
படிக்கோலம் கண்ட பகல். (அப)

அடிமை	நேர்ந்தேன்	{ (உனது திருவடி களில்) கைங்கரி யம்பண்ண நேர் பட்டேன்;	ஆர்ந்த	பரிபூர்ணமான
			அடி கோலம்	திருவடிகளினமூகை
ஒன் கமலம்	அது நினைந்தேன்	{ அழிய தாமரைப் பூப்போன்ற அத் திருவடிகளைச் சிந்தித்தேன்;	கண்டவர்க்கு	{ ஸேவிக்கப்பெற்ற வர்கட்கு
			படி கோலம்	{ திருமேனியின் கண்ட
உன சே அடி மேல்	அன்பு ஆர்ந்தேன்	{ உனது அத்திருவடிகள் விடுயத்திலே அன்பே வடி வெடுத்தவனுகப் பொருந்தினேன்;	முன்னைப்	{ அழுகை ஸேவிக்கப்பெற்ற பகல்
			என்கொல்	{ முற்காலம் சிறந்ததாகுமோ ?
[திருமேனி ஸேவையிற் காட்டிலும் திருவடி ஸேவையேயன்றே மிகச் சிறந்தது.]				

* * *—எம்பெருமானுடைய திருவடிகளிலேயே தமக்கு அளவுகடந்த அன்பு அமைந்திருக்கும்படியை முன்னடிகளில் வெளியிட்டார்; அதற்குமேல் ‘எம்பெருமானுடைய திருமேனி யெல்லாம் உத்தேசயமன்றே; திருவடியை மாத்திரமே பேசுகின் ஹீரே; மற்ற அவயவங்கள் உத்தேசயமல்லவோ உமக்கு ?’ என்று ஒரு கேள்வியிறந்ததாகக்கொண்டு, திருவடியின் அழுகுக்குமுன்னே திருமேனியின் அழுகு ஒரு பொருளாய்த் தோற்றுமோ ? எனக்கிருர் பின்னடிகளில்.

ஒன்கமலம் அது நினைந்தேன் = ‘கமலம்போன்ற திருவடி’ என்று சொல்லவேண்டுமிடத்து, கமலம் என்றே சொன்னது— ரூபகாதிசயோக்தி யலக்காரமென்க

உன் சேவடிமேல் அன்பாய் ஆர்ந்தேன் = அன்பு என்று ஒரு வஸ்துவும், அதனையுடைய நான் என்று ஒரு வஸ்துவும் ஆக இரண்டு வஸ்துக்களின்றியே அன்புதானே நானுக வடிவெடுத்த தென்னப் பொருந்திவிட்டேன் என்கை

ஆர்ந்த அடிக்கோலம் கண்டவர்க்கு முன்னைப்படிக்கோலங் கண்ட பகல் என்கோல்? = உலகாந்தகாலத்தில், கிழுலகத்து அல்லவர்கட்கும் மேலுலகத் திலுள்ளவர்கட்கும் திருவடிஸேவை கிடைத்தது; நடுவுலகத்து அல்லவர்கட்குத் திருமேனிஸேவை கிடைத்தது; திருமேனியை ஸேவிக்கப் பெற்றவர்களிற் காட்டி அம் திருவடிகளை ஸேவிக்கப் பெற்றவர்களின் பாக்கியமே சிறந்த பாக்கியமாதலால் திருமேனியிற் காட்டிஅம் திருவடியே பரம உத்தேச்யமாம்—என்பது இப்பாட்டின் ஸராமான கருத்து.

“அடிக்கோலம் கண்டவர்க்கு” என்றதை—தன்மையில் வந்த படர்க்கையாகக் கொண்டு, இன்று திருவடிகளை ஸேவிக்கப் பெற்ற வெனக்கு இதற்குமுன் திருமேனியை ஸேவிக்கப் பெற்ற காலம் என்னவது? அக்காலத்தைவிட இக்காலமே எனக்குச் சிறந்தது—என்பதாகவும் உரைக்கலாம். (அ०)

பகல்கண்டேன் நாரணைக் கண்டேன் * கனவில்
மிகக்கண்டேன் மீண்டவைனே மெய்யே * மிகக்கண்டேன்
ஊன்திகழு நேமி யோளிதிகழுஞ் சேவடியான் *
வான்திகழுஞ் சோதி வடிவு. (அக)

பகல் கண்டேன்	<div style="display: inline-block; border-left: 1px solid black; padding-right: 10px; margin-right: 10px;">இராக்காலம் கலசா</div> <div style="display: inline-block;">மல் ஒரே பகற்</div> <div style="display: inline-block;">கோதாய்ச்</div> <div style="display: inline-block;">செல்லுகிற</div> <div style="display: inline-block;">நல்விடுவைக்</div> <div style="display: inline-block;">கண்டேன்;</div>	<div style="display: inline-block; border-left: 1px solid black; padding-right: 10px; margin-right: 10px;">நாரணை</div> <div style="display: inline-block;">கண்டேன்</div> <div style="display: inline-block; border-left: 1px solid black; padding-right: 10px; margin-right: 10px;">மீண்டு</div> <div style="display: inline-block;">பூமிங் நாராயண</div> <div style="display: inline-block;">(ஏகிற என்று</div> <div style="display: inline-block;">மஸ்தமியாத</div> <div style="display: inline-block;">ஆதித்ய) இனக்</div> <div style="display: inline-block;">கண்டேன்;</div> <div style="display: inline-block;">இன்னமும்,</div>
	(அதாவது என்னவென்றால்)	

கனவில்	{	மாங்ஸலாக்ஷாத்	{	பிரகாசம் மிக்க
		காரத்திற்		திருவடிகளை
மிக மெய்யே அவனை கண்டேன்—;	காட்டி ஒம்	காட்டி ஒம்	{	யுடையவனுமான்
		வான் திகழும்		அப்பெருமா
ஊன் திகழும் சேமி	{	திருமேனியில்	{	ஒன்றைய
		விளங்குகின்ற		உடைய
மிக கண்டேன்—	{	திருவாழியை	{	பரமபதத்திலே
		யுடையவனும்		விளங்குகின்ற
சோதி வடிவ	{	சோதி வடிமயமான	{	சோதி வடிவத்தை
		வடிவத்தை		மிக (இங்கே) நன்கு
கண்டேன்	{	ஸேவிக்கப்	{	ஸேவிக்கப்
		பெற்றேன்.		பெற்றேன்.

* * *—எம்பெருமா னுடைய ஸாக்ஷாத்காரம் தமக்கு வாய்த்த படியை வாயாரப் பேசுகிறார். இந்த ஸம்ஸாரத்தில் முப்பதுநாழி கைக்கு ஒருமுறை இராப்பொழுதும் பகற்பொழுதும் மாறி மாறி வந்தாலும் எம்பெருமா னுடைய ஸேவை கிடைக்கப்பெறுத காலத் தைக் காளராத்திரியாகவே ஞானிகள் கருதுவர்கள். ஸுமிரியன். விளங்குங்காலம் பகற்பொழுது என்றும், அங்குனல்லாத காலம் இராப்பொழுதென்றும் ஸாமாந்யர்கள் நினைத்திருப்பர்களாயினும், விசேஷ ஞானிகள் அங்குனம் நினைத்திரார்கள். பகவத் ஸேவை வாய்க்குங்காலம் எதுவோ, அதுவே பகல்; மற்றது இரவு—என் பதே இவர்களது வித்தாந்தம். அதனை அடியொற்றி ஆழ்வார் “பகற் கண்டேன்” என்கிறார்; எம்பெருமானை ஸேவிக்கப் பெற்றேன் என்பது இதன் கருத்து; இக்கருத்தைப் பிறர் தெரிந்து கொள்ளுதல் அரிதாகையாலே தாமே இதனை விவரணஞ் செய்தருள் வேண்டி “நாரணைக் கண்டேன்” என்கிறார்.

இவ்விடத்தில் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான வருளிச் செயல் காண்மின்:—“(பகற்கண்டேன்.) காளராத்திரியாய்ச் செல்லாதே விடியக் கண்டேன். வடுகர் வாரத்தைபோலே தெரிகிற தில்லை; எங்களுக்குத் தெரியும்படி சொல்லீரென்ன; (நாரணைக் கண்டேன்.) அஸ்தமியாத ஆதித்யனைக் கண்டேன்.”

இப்படி இவர் “பகற்கண்டேன்” என்றும் “நாரணைக் கண்டேன்” என்றும் சொல்லக் கேட்டவர்கள் ‘நீர் அடிக்கடி கண்டேன் கண்டேன் என்கிறதெல்லாம் கனவுபோலே நெஞ்சில்

தோற்றுகிற தோற்றுத்தைத்தானே சொல்லுகிறீர் ; இப்போது கண்டெனன்கிறதும் அப்படிப்பட்ட தோற்றுந்தானே' என்ன ; இப்போது நான் விலக்கணமாகக் கண்டெனன்கிறூர் மற்ற அடி களால். பரமபதத்திலே “வஸா வஸாணி வஸுராயி” என்று நித்யஸமரிகள் கண்டுகொண்டிருக்கும் திவ்யமங்கள் விக்ரஹத்தை மெய்யே காணப்பெற்றே வென்றாயிற்று.

வான்திகழும் சோதிவடிவு=மேகம்போலே விளக்குகின்ற சோதி வடிவை என்று முறைப்பர். (அக)

வடிக்கோல வாள்நேஞ்கண் மாமலராள் * செவ்விப்

படிக்கோலம் கண்டகலாள் பன்னூள் *—அடிக்கோலி

ஞாலத்தாள் பின்னும் நலம்புரிந்த தென்கோலோ *

கோலத்தா லில்லை குறை.

(அஞ)

வடி கோலம்	{ வடிக்கட்டின அழகை யுடையவரும்		
வாள் நெடு கண்	{ ஒளி பொருந்திய நீண்ட திருக்கண்களை யுடையவரும்	பின்னும்	{ எம்பெருமா ஞுடைய அழகிலே பிராட்டி ஆழங்காற்பட்டு அழுங்குகிற படியைக் கண்டுவைத்தும்
மா மலராள்	{ சிறந்த தாமரை மலரில் பிறந்த வஞ்சமான பெரிய பிராட்டியார்		
செவ்வி படி கோலம்	{ சிறப்புற்ற (அவன்து) திருமேனியின் அழகை	ஞாலத்தாள்	{ பூமிப்பிராட்டி யானவள்
கண்டு	{ கண்ணால் அநுபவித்து	அடிக்கோலி	பாரித்துக்கொண்டு
பல் நாள் அகலாள்	{ சூணகாலமும் விட்டுப் பிரியாமல் எப்போதும் கூடியே மிருக்கின்றாள் ;	நலம் புரிந்தது என் கொலோ	{ (அப்பெருமா ஞிடத்தில்) ஆசையைப் பெருக்கிக்கொண் டிருப்பது என்னே ?

{ (எத்தனை பேர்கள் அதுபவுத்தாலும் ஏற்றிருக்கும்படி யான) அழகினால் . குறையில்லை யன்றே.	[எம்பெருமாணிடத்தில் அழகு அளவற்றிருப்பதனால் பலரும் ஆசைப்பட நேர்கின்றது.]
--	--

கோலத்தால் குறை இல்லை

* * *—கீழ்ப்பாட்டில் “நாரணைக் கண்டேன்” என்றாலோ ; ப்ரஹ்மசாரி நாராயணைக் கண்டெனல்லேன் ; திருமடங்கை மண்மடங்கைகட்டுக் கொழுநனுன் திருமாலைக் கண்டே வென்கிறூர் இதில். இவ்வர்த்தத்தை நேரே அருளிச்செய்யாமல் ஒரு சமத்காரம் பொலியப் பேசகிற அழகு காண்மின்.

பூவிற்பிறந்த பெரிய பிராட்டியார் எம்பெருமானுடைய அளவிறந்த போக்யதையிலே ஆழங்காற்பட்டு ‘உன்னை ஒருநொடிப் பொழுதும் விட்டுப் பிரியமாட்டேன், உன்னை ஒருநொடிப்பொழுதும் விட்டு அகலமாட்டேன்’ என்றே வாய்வெருவிக்கொண்டு அவனுடைய போக்யதையாகிற அழுத வெள்ளத்திலை கீடந்து தத்தளிக்கின்றான். அதுபவுத்தில் பெரிய கைகாரியன் பிராட்டியின் நிலைமையே இதுவாயின் அவளிலும் கீழ்ப்பட்டவான பூமிப்பிராட்டி ‘நாம் அனுகுவதற்கும் நமக்கு போக்யதையில்லை ; ஒன்றான பிராட்டியே குழிழ் நீருண்ணும் விஷயத்திலே நாம் கைவைக்கத்தக்குமோ?’ என்று உதாவலீகையாய் விலக வேண்டியிருக்கவும், அந்த எம்பெருமான் விஷயத்திலே தானும் அழிநிவேசங்கொண்டு அனுகுகின்றான் ; இஃது என்கொல் ?

இதற்குத் தாமே ஸமாதாந மருளிச்செப்கிறூர் ஈற்றழியால் ; [கோலத்தால் குறை இல்லை.] உலகத்தில் கஷூத்ர விஷயங்களிலே ஒரு வஸ்துவில் ஒருவன் ஆசைவைத்து விட்டால் அதை மற்றொருவன் ஆசைப்பட நினையாதிருப்பதுண்டு ; அதற்குக்காரணம் ஏதென்னில், அந்த விஷயங்களில் போக்யதை மிகவும் அற்பமாகையாலே ஒருவன் அதுபவிப்பதற்கே போதும் போதாதா பிருக்கும் ; சிறியதொரு குட்டையில் தண்ணீர் குடிக்க ஒருவன் இறங்கினால் ; அவனுருவனுக்கே போராததான அதிலே நாமும் இறங்குவதேன்? என்று மற்றையோர் அதனை உபேக்கித்துப் போவர் ; அதுவே ஒரு பெரு வெள்ளமாயிருந்தால் ‘இஃது எல்

லார்க்கும் ஈடு கொடுக்கும்' என்று அனைவரும் அதிலே இறங்கி அனுபவிப்பர்கள்; அதுபோல, பகவத்விஷயமானது * கொள்ள மாளாவின்ப வெள்ளமாதலால் எத்தனைபேர் அனுபவித்தாலும் பாங்காகவே யிருக்குமாகையாலே பூமிப்பிராட்டியும் மேல்விழும் படி யிருக்கின்றது என்று—எம்பெருமானுடைய போக்யதையின் அளவின்மை சொன்னவாறு.

இங்கே வியாக்கியான ஸ்ரீஸ்மக்தி வருமாறு:—“தன்னில் மிடுக்கனைவன் அழுந்தப்புக்கால் கரையிலே நிற்கிறவன் புகாதே போகவன்றே அடிப்பது; எல்லாரிலும் அளவுடைய பெரியபிராட்டியார் குழிம் நீருண்ணும் விஷற்மானால் இவள் அகலப்பாராதே அகப்படுகைக்கு தீவு வென்னென்னில்; தீவுது சொல்லுகிறது (கோலத்தால் இத்யாதி.) நின்றூர் நின்ற நிலைகளிலே அகப்பட வேண்டும் அழுகு குறைவற்றிருக்கையாலே யென்கை இதரவிஷயங்கள் இருவர்க்கும் அனுபவிக்கப் போராமையாலே சீறுபாறென்கிறது: கிண்ணகத்தி விழியுமாபோலே எல்லாரும் திரனவநுபவிக்க வேண்டும் பரப்பு உண்டாகையாலே இவ்விஷயத்தை யதுபவிப்பார்க்கு பரியமேயுள்ளது.”

வடிக்கோல வாள்நேடீங்கண்=வடி—ஈர்மை பொருந்திய தும், கோலம்—அழுகியதுமான, வாள்—வாள்போன்ற, நெடுங்கண்களையுடைய மாமலராள் என்று முரைக்கலாம். “அடிக்கோலி” என்பதற்குப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் ‘அகலப்பாரித்து’ என்று பொருள் காண்கிறது; அதாவது ‘இலைபகலப் பாரித்து’ என்றபடி. சராத்தத்தில் நிமந்தரண முன்னப்போகிறவன்: அப்படி உண்ணவேணும், இப்படிஉண்ண வேணும், வடையை நெப்பில் தோய்த்து உண்ணவேணும்’ என்றிப்படி முன்னம் மனோரதிக்குமது இலையகலப் பாரித்த லெனப்படும்: அதுபோல, பூமிப்பிராட்டியார் எம்பெருமானை அனுபவிப்பதற்கு மனோரதிக்கும்படியை ‘அடிக்கோலி’ என்றதனால் சொல்லிற்றென்க. அரும்பதவரைகாரர் “அடிக்கோலுகை—அகலுகைக்கு உத்தீயாக்கை” என்று வரைந்து வைத்தது என்னே அறியோம். (அ)

குறையாக வெஞ்சோற்கள் கூறினேன் கூறி *
மறையாங் கேணவுரைத்த மாலை *—இறையேனும்
ஈயுங்கோ லென்றே யிருந்தே னேனைப்பகலும் வ
மாய்ன்கண் சென்ற வரம்.

(ஏடு)

மறை	வேதங்களும்		
ஆங்கு என	{ ப்ரத்யக்ஷித்துச் சொல்லமாட்டா	மாயன் கண்	{ அப்பருமானிடத் தில் தங்கியிருக்
உரைத்த மாலை	{ மல் பரோகூ மாகவே சொன்ன எம்பெருமானை	சென்ற வரம்	{ இன்ற அநுக்ரஹ மானது
(அல்பஜ்ஞான நான்)		இறையேனும்	{ ஸ்வல்பமான பலனை யாகிலும்
குறை ஆத	குறையுண்டாம்படி		{ (நமக்குக்) கொடுக்குமோ
வெம்	{ செவிசுமிப்படியான சொற்கள் { சொற்களாலே	ஈயும் கொல்	என்று
கூறினேன்	பேசினேன் ;	என்றே	{ (பலனையும் எதிர்பார்த்துக் கொண்டு)
கூறி	{ அப்படி பேசினது மல்லாமல்,	எனைப்பகலும்	வெகுகாலமாக
		இருந்தேன்	இருக்கின்றேன்.

* * *—கீழ் எழுபத்தினாண் காம் பாசுரத்தில் “யானே இருந் தமிழ் நன்மாலை யினையடிக்கே சொன்னேன், பெருந்தமிழன் நல் லேன் பெரிது” என்று பகவத்விஷயத்தில் தாம் கவிபாடப் பெற் றமைக்கு மகிழ்ந்து பேசினவர். (கீழ்ப்பாட்டிற்படியே) நாய்ச்சி மாரும் பெருமானுமாகக் கூடியிருக்கும் சேர்த்தியழகைக் கண்டவாறே, அந்தோ! இச்சேர்த்தி யழகுக்குப் பொருத்தமாகக் கவி பாடத் தெரியவில்லையே எனக்கு; செவிக்கினிய செஞ்சொற்களால் நிறையப் பாடுகையின்றியே கடிஞ்சொற்களால் ஏதோ அரைகுறை யாகப் பாடினேனே!; இப்படி பாடினது மல்லாமல் ‘நம்முடைய பாடத்துக்கு ஏதோ வெகுமதி கிடைக்கப்போகிறதென்று கைம்மாறு தன்னையுங் கருதிக்கிடந்தேனே! என்று அதுதபிக்கிறார்.

மறை ஆங்கென வுரைத்தமாலை = ப்ரத்யக்ஷ நிர்த்தேசமென் றும் பரோகூ நிர்த்தேசமென்றும் இருவகையான வ்யவஹாரங்களெண்டு; ‘அவன் அங்கேயிருக்கிறேன்; அது அப்படிப்பட்டது’ என்றுற்போன்ற வ்யவஹாரங்கள் பரோகூ நிர்த்தேசமெனப்

படும் ‘இவன் இதோ இருக்கிறேன்; இது இப்படிப்பட்டது, என்றால்போன்ற வ்யவஹாரங்கள் ப்ரத்யக்ஷ நிர்த்தேசமெனப்படும்.

1. “யதொ வாவொ நிவடதென। சபூராவு உநவாவஸஹ” என்று—எம்பெருமானுடைய தன்மையைச் சிறிதுங் கண்டறிய மாட்டாமல் வேதங்களும் மீள்கின்றன என்கையாலே வேதபுருஷ னும் ப்ரத்யக்ஷிக்க மாட்டாமல் பரோக்ஷித்தே பேசுகின்றுள்ளன் பதை ‘மறை ஆங்கேனவுரைத்த’ என்றதனுற் காட்டினபடி.

‘அவன்படிகளை உள்ளபடி தரைகண்டு பேச வொருப்பட்ட வேதங்களானவை அது வென்று சொல்லுமித்தனை போக்கி ஒழுஷ்ட மென்று பரிச்சேதத்துச் சொல்லமாட்டாத பெருமையை யுடைய ஸர்வேச்வரனை’ என்பது முன்னேருரை வாக்கியம்.

மாயன்கண்சேன்ற வரம் இறையேனும் ஈயுங்கோலென்றே இருந்தேன்=எம்பெருமானுடைய அதுக்ரஹமானது நாம் பாடின பாட்டுக்குப் பரிசாக ஏதாவதொரு பலனைத் தந்திடுமன்றே வென்று ப்ரயோஜநாபேக்ஷியாயு மிருந்தேனே! என்றவாறு.

ஆக இப்பாட்டில், திருமாலின் வைலக்ஷண்யத்திற்குத் தகுந்த வாறு கவிபாடப் பெருமைக்கு அதுதாபமும், பச்சையை நச்சிப் பாடினதற்கு அதுதாபமும் ஆக இரண்டு அதுதாபங்கள் முறையே முன்னடிகளிலும் பின்னடிகளிலும் விளங்கும். (அங்)

வரங்கருதித் தன்னை வணங்காத வன்மை +

உரங்கருதி மூர்க்கத் தவனை. *—நரங்கலந்த

சிங்கமாய்க் கீண்ட திருவ னடியினையே *

அங்கண்மா ஞாலத் தமுது.

(அஶ)

வரம் கருதி	{ (தேவர்களிடத்துப் பெற்ற) வரத்தை மதித்து	மூர்க்கக் தவனை	{ மூர்க்கத்தனம் கொண்டிருந் தவனுமான இரணியனை
தன்னை வணங்காத	{ (ஸர்வேச்வரனை) தன்னை வணங்கா திருந்தவனும்	நரம் கலந்த சிங்கம் ஆய்	{ நரசிங்கவுருக் கொண்டு கிண்ட } பிளங்கதொழித்த
வன்மை உரம் கருதி	{ (தன்னுடைய) மன வலிமையையும் தேறவலிமை யையும் நினைத்து	திருவன் அழிதனுடைய அடி இனையே	உபயபாதமே

1. கைத்திரீய உபநிஷத்து—ஆங்கதவல்லி,

அம் கண் மா	அழகிய இடமுடைத்தான் இம்மாநிலத்தில்	அமுத அம்ருதமாகும்.	(போக்யமான)
------------	---	-----------------------	------------

* * *—‘ஆழ்வீர்!，“துறையாக வெஞ்சோற்கள் கூறினேன்” என்று அதுதாபமாகச் சொல்லிக்கொண்டே மேன்மேலூங் கவி பாடாங்கிறோ; உமது சொற்கள் வெஞ்சோற்களாயின் கவிபாடு தலை நிறுத்திக்கொள்ளலாமே’ என்று சிலர் சொல்லக்கூடு மென்றென்னி ‘ஒரு போக்கியமான வஸ்துவைக்கண்டால் காமும் இதில் சிறிது வாய்வைக்க வேணுமென்று தோன்றுவதுபோல, எம்பெரு மான் பரமபோக்ய னென்ற நிற்தவாறே அதில் வாய்வைக்காதிருக்க முடியவில்லை’ என்று விடையளிக்க விரும்பி, இரணியனை நரசிங்க மாகிக்கிழித்த அழகியானுடைய அடியினை இவ்வுலகத்து அமுதம் போன்றுள்ளு என்று பகவத் விஷய போக்யதையைப் பேசுகிற ரிதில்.

நரங்கலந்த சிங்கத்தினுல் கீழித்தெறியப்பட்ட இரணியன் எப்படிப்பட்டவ னென்றால், அவன் பரமமூர்க்கனு யிருந்தவ னென்பன முன்னடிகள். வரபலத்தினுலும் புஜபலத்தினுலும் மனக் கொடுமையினுலும் வணங்காமுடி மன்னனுயிருந்த மூர்க்க னும் இரணியன். (அ)

அமுதென்றும் தேனேன்று மாழியா னென்றும் *

அமுதன்று கோண்டுக்கொ னென்றும் *—அமுதன்ன

சோன்மாலை யேத்தித் தோழுதேன், சோலப்பட்ட *

நன்மாலை யேத்தி நவின்று. (ஏடு)

அமுத	அமிருதம் போன்	சொல்ப்பட்ட	சொல்லப்பட்ட
என்றும்	றவனென்றும்	நல் மாலை	நல் மாலை
தேன்	தேன் போன்றவ	விலக்கணனு	விலக்கணனு
என்றும்	னென்றும்	எம்பெருமானை	எம்பெருமானை
ஆழியான்	திருவாழியை யுடை	அமுத	அம்ருதம் போன் ற
என்றும்	யவனென்றும்	அன்ன	இப்பாசுரங்
அன்று	முற்காலத்தில் (கடல்)	சொல் மாலை	களினுல்
அமுது	கடைந்து) அமுத	எத்தி எத்தி	பலகாலும் துதித்துச்
கொண்டு	மெடுத்தளித்து	நவின்று	சொல்லி
உகந்தான்	மகிழ்ந்தவ	தொழுதேன்	வணங்கினேன்,
என்றும்	னென்றும்		

* * *—கீழ் எண்பத்துமூன்றும் பாட்டில் “குறையாக வெஞ் சோற்கள் கூறினேன்” என்று—தாம் புன்மையான சொற்களைத் தொடுத்துக் கவிபாடினதற்கு அநுதபித்தார்; ‘இப்படி அநுதா பப்படுகிற ஸீர் வாய்மூழிக்கிடவாமல் மேன்மேலும் கவிபாடிக் கொண்டே யிருப்பானேன்?’ என்று கேட்டவர்கட்கு உத்தரமாக ‘பகவத்விஷயம் பரமபோக்யமாயிருப்பதனுலே அதில் வாய் வைக்கே தீர்வேண்டியிருக்கின்றது’ என்பவர்போல பகவத்விஷயத்தின் பரமபோக்யத்தையைக் கீழ்ப்பாட்டில் அருளிச்செய்தார்: அப்படி பரமபோக்யமான விஷயத்தைப்பற்றின பாடலாகையாலே என்னுடைய வெஞ்சொற்களும் அமுதன்ன சொல்மாலையாய் விட்டன என்கிறுரிப்பாட்டில்.

அமுதென்றும் தேனென்றும் ஆழியானென்றும் அன்று அமுதுகொண்டுகந்தானென்றும் சொல்பப்பட்ட நன்மாலை அமுதன்ன சொன்மாலை (கொண்டு) ஏத்தியேத்து நவின்று தொழுதேன்—என்று அங்வயிப்பது. சக்ராபாணி என்பதும் கடல்கடைஞ்தமுதங்கொண்டவனென்பதும் எம்பெருமானுக்கு எப்படி திருநாமங்களோ அப்படியே ‘அமுது’ என்பதும் ‘தேன்’ என்பதும் அவனுக்குத் திருநாமங்களாமென்க. “ரஸோ வை ஸி:” என்றால் வேதபுருஷன். “தேனைநன்பாலைக் கண்ணலையமுதை” “எனக்குத் தேனை பாலே கண்ணலே யமுதை திருமாலிருஞ்சோலைக் கோனேயாகி நின்றெழுழிந்தான்” என்பர் ஆழ்வார்கள். இப்படி அமுதுந்தெனுமான எம்பெருமானைப் பாடுகின்ற பாடல்களும் அமுதமயமாகக் குறையில்லையென்பார் ‘அமுதன்ன சோன்மாலை’ என்றார்.

“அமுது அன்று கொண்டு உகந்தான்”=தன்னை வந்து அழிபணிந்தவர்கட்குக் காரியம் விறைவேற்றினால் அவர்கள் மகிழ் வதினுங்காட்டில் அதிகமாக மகிழ்வன் எம்பெருமான்; ‘நம் ஆச்சிதருடைய குறையைத்தீர்க்கப்பெற்றேழேமே! என்று மகிழ்வனும். அதுதோன்ற உகந்தான்’ எனப்பட்டது. (அடு)

நவின்றுரைத்த நாவலர்கள் நாண்மலர்கோண்டு * ஆங்கே பயின்றதனால் பேற்றபய னென்கோல் *—பயின்றூர்தம் மேய்த்தவத்தால் காண்பரிய மேகமணிவண்ணஜைன் * யான் எத்தவத்தால் காண்பன்கோ லின்று. (அகு)

கவின்று	{ (அவனது திரு நாமங்களைப்) பலகாலுஞ் சொல்லுகின்ற	பயின்றார் தம்	{ நெருங்கி ஸாதநா நுஷ்டாநம் பண்ணுமவர்க ஞடைய
உரைத்த			
ாவலர்கள்	கவிகள்	மெய்	{ சரீரம் நொங்து செய்கிற தபஸ்வினால்
நான் மலர்	{ அப்போதலர்ந்த புஷ்பங்களைக் கொண்டு	காண்பு அரிய	காண்முடியாதவனும்
கொண்டு		மேகம் மணி வண்ணைன	{ மேகத்தையும் நீல மணியையும் போன்றநிறத்தை யுடையனுமான எம்பெருமானை
ஆங்கே	{ அந்த ஸர்வேச்வர னிடத்தில் நெருங்கி யாச்சரித்து	யான்	யான் அடியேன்
பயின்று		இன்று	இப்போது
அதனால்	{ அதனால் (அவர்கள்) பெற்ற பயன் ஏன்கொல்	எந்தத் தபஸ்வினால்	{ எந்தத் தபஸ்வினால் காணப்பெற நேன்? [அவனே காட்டிக்கொடுக்கக் கண்டேனே யொழிய, ஒரு தவஞ்செய்து கண்டவனல்லே னென்கை.]
பெற்ற பயன்		கொல்	{ எந்த தவத்தால் காணப்பன்
என்கொல்	நம் என்னே?	காணப்பன்	
[எம்பெருமான் தானே நிர்வேஹதுக மாக அநுக்ரஹித்தாலன்றி, இவர்க ஞடைய ஸ்வப்ரயத்தால் என்ன பேறு பெறமுடியும் என்கை.]			

* * *—எம்பெருமானைக் காணபீவனுமென்று சிலர் ஸாதநா நுஷ்டாநம் பண்ணுவதுண்டு; எம்பெருமான் தானே சிலர்க்குக் காட்சி தந்தருளவேணுமென்று பாரிப்பதுண்டு: இவற்றுள், பரகதஸ்வீகாரமெனப்படுகிற எம்பெருமான் தானே பற்றும் பற்று பலிக்குமேயன்றி, சேதநர் பண்ணுகிற ஸாதநா நுஷ்டாநம் பலிக்கமாட்டாது என்கிறுரிதில். எம்பெருமான் தானே தனது நிர்வேஹதுக்கிருபயினுடேல் தன்படிகளையெல்லாம் எனக்குக்காட்டி யருள நான் காணப்பெற்றேன்; வேறு எந்த ஸாதநா நுஷ்டாநம் பண்ணியும் நான் காணப்பெற்றேனல்லேன்; ஆகையாலே, ஸாதநா நுஷ்டாநம்பண்ணிக் காணகிறவர்கள் என்னேடு ஒப்பர்களோ? என்கை.

நாம் ஒரு உபாயத்தை அதுஷ்டித்தே எம்பெருமானைப் பெற வேணுமென்கிற . என்னத்துடன் திருநாமங்களைப் பலகால் ஸங்கீர்த்தனம் பண்ணியும் புஷ்பம் முதலியவற்றைப் பலகால் கொண்டு ஆராதித்தும் ஆகவிப்படி செய்யும் உபாயாதுஷ்டாநங்கள் பயனற்றவை என்பன—முன்னடிகள்.

அப்படி உபாயாதுஷ்டாநம் பண்ணினவர்களுக்கும் காண்பதற்கு அரியனான எம்பெருமானைத் தாம் கண்டபடியையும், ‘அப்படி கண்டது ஒரு தவத்தினுண்று, அவனது நிர்ஹேதுக்கிருபையினுடை’ என்பதையும் தெரிவிப்பன—பின்னடிகள்.

தவம்—உடம்பினால் வருத்தப்பட்டுச் செய்யும் காரியம். யான் எத்தவத்தால் காண்பன்கோல் இன்று—நான் ஒரு ஸாதநமும் அதுஷ்டியாமல் இன்று காணப்பெற்றேன் என்றவாறு. (அசு)

இன்று வறிகின்றே னல்லேன் * இருநிலத்தைச்

சென்றுங் களாந்த திருவடியை க—அன்று

கருக்கோட்டி யுள்கிடங்கு கைதோழுதேன் கண்டேன் *

திருக்கோட்டி யெந்தை திறம். (ஏன்)

அன்று கரு	{	}	முன்பு கர்ப்ப ஸ்தா
கோட்டியுள்			நாத்துக்குள்ளே
கூடந்து	{	}	கூடந்து
கூடந்து			
திருக்	{	}	திருக்கோட்டியூர்ப்
கோட்டி			பெருமானுடைய
எங்கை திறம்	{	}	தன்மைகளை
கை தொழு			

கண்டேன்	{	}	கண்டு அநுபவிக்கப்
பெற்றேன்;			
கை தொழு	{	}	கைதொழுவும்
தேன் ;			
(ஆனபின்பு)			

இரு நிலத்தை	{	}	விசாலமான
இங்கிலத்தை			
ஆங்கு	{	}	அங்கங்கே தானே
சென்று			
அனாந்த திரு	{	}	வியாபித்து
அடியை			
இன்று ஆ	{	}	முழுதும் அளந்து
அறிகின்			
றேன் அல்	{	}	கொண்ட திரு
லேன்			
இன்றைக்குத்தான்	{	}	வடியை
அறிந்து			
கொண்டே	{	}	அறிகின்
னென்பதில்லை.			
(கர்ப்பவாஸமே	{	}	தொடங்கி
தொடங்கி			
அறிவேன்.)			

* * *—இப்பாட்டும் கீழ்ப்பாட்டுக்கு சேஷ்பூதமானதேயாம். எம்பெருமானது திருவருளால் தமக்குண்டான வைலக்கண்பத்தைப் பேசுகிறார். நான் கர்ப்பவாஸம் செய்யும்போதே பிழித்து

எம்பெருமானால் நிர்வேஹுகமாகக் கடாக்ஷிக்கப்பெற்றுத் தன் னுடைய ஸ்வஏப மூபகுண சிதூதிகளையெல்லாம் அவன் தானே காட்டக்கண்டு “ஜாயமாநம் ஹி பூஷம் யம் பச்யேத் மதுஸா-தங:— ஸாத்விகஸ் ஸது விள்லேயஸ் ஸவை மோக்ஷார்த்த சிந்தக:”= [கர்ப்பத்திலேயே எம்பெருமான் எவனைக் கடாக்ஷித் தருள்வனே அவனே ஸாத்விகன் ; அவனே முமுக்ஷாவாவான்] என்கிற படியே சுத்த ஸாத்விகனுப் அப்பெருமா னுடைய திருக்கல்யாண குணம் முதலியுற்றை ஸ்வயம் அதுபவிப்பதும் பிறர்க்கு எடுத்து உபதேசிப்பதுமாக இவற்றையே காலகேஷபமாகக் கொண்டிருந்த வன் ; எல்லாரும் பகவானை மறந்திருக்கும்படியான கர்ப்பவாஸ காலத்திலுங்கூட அடிப்பென் அவனை மறவாது வாழ்த்திக்கொண் டிருந்தே நனைகயால், நான் எம்பெருமானை நெடுநாளாகவே அறிந்த வனையன்றி இன்று புதிதாக அறிந்தவனால்லேன்.

இருநிலத்தைச் சென்று ஆங்களாந்த திருவடியை என்றது இங்கு விசேஷாபிப்ராயத்தோடு கூடியது ; “அவன் அளக்கிற விடத்திலே பூமி சென்றதோ ? பூமி கிடந்தவிடமெல்லாம் தானே சென்று அளந்தானித்தனையன்றே” என்பது பெரியவாச்சான் பின்னை வியாக்கியான ஸ்ரீஸுமக்தி. உலகமுள்ள விடமெல்லாம் தானே சென்று அடிப்படுத்திக் கொண்டதுபோல அவன் தானே மேல்விழுந்து விஷயீகரிக்கப் பெற்றேனாடியேன் என்றவாறு.

இதில் மூன்றாமதியில் ஒரு சங்கை பிறக்கும் ; அதாவது— குருக்கத்திப் பந்தரிலே ஒரு குருக்கத்திமலரிலே திருவவதரித்தத னால் அயோநிஜராகிய இவ்வாழ்வார்க்கு கர்ப்பவாஸமென்பது கிடையாதே ; அப்படியிருக்க “கருக்கோட்டியுள் கிடந்து” என்று இவர் தாம் எங்கனே அருளிச்செய்கிறென்று.

இதற்கு உத்தரமாலது—‘கருக்கோட்டியுள் கிடந்து’ என்ற விகளுல் * தீண்டாவழும்பும் செங்கிரும் சீயும் நரம்பும் செறிதசையும் வேண்டாநாற்றம் மிக்கிருக்கிற கர்ப்பத்தும்பையில்னின்றும் ஆழ்வார் பிறந்தாரென்று கொள்ளவேண்டிய அவசியம் யாது மில்லை ; எவ்விடத்தில்லின்று அவதரித்தாரோ அவ்விடமே கர்ப்ப ஸ்தாநமாகும். ‘நான் இவ்விருள் தருமாஞாலத்தில் வந்து தோன்று

வதற்கு முன்னமே எம்பெருமானுடைய கடாக்ஷம் பெற்றவன்^{*} என்று சொல்லுவதே இங்கு விவகூதம். “அன்று நான் பிறந்தி வேண் பிறந்தபின் மறந்திலேன்” என்றாலுமாம்.

கோட்டி—ஹாஷ்டி. (அன)

திறம்பிற் றினியறிந்தேன் தேன்னரங்கத் தேந்தை *

திறம்பா வழிசேன்றார்க் கல்லால் *—திறம்பாச்

சேழநரகை நீக்கித்தாம் செல்வதன்முன் * வானேர்

கடிநகர வாசற் கதவு. (அஶ)

தென் அராவ் கத்து எந்தை	{ தென்னாங்கத்தில் பள்ளிகொண் டிருக்கு மெம் பெருமானுடைய	செல்வதன் முன் } போவதற்குள்ளே,
திறம்பா வழி	{ பிசகாத மார்க்கத் திலே [அவனே உபாயோபேயம் என்னும் நெறியிலே	வானேர் { நித்யஸ்தாரிக ஞூடையதும்
சென்றார்க்கு அல்லால்	{ நிற்பவர்களுக்குத் தவிர (மற்றை யோர்க்கு),	கடி { அரணையடைத் தான் துமான
தாம்	தாமாகவே	நகரம் { வைகுந்தமா நகரத்தினுடைய
திறம்பா செழி நரகை நீக்கி	{ அறுக்கமுடியாத புதர்போன்ற ஸம் ஸார பந்தகளை அறுத்துக் கொண்டு	வாசல் கதவு { வாசற் கதவானது திறம்பிற்று { மூடிக்கொண்ட தாகும் ;
இனி	{ (இதை) இப்போது அறிந்து கொண்டேன்.	அறிந்தேன் { (இதை) இப்போது அறிந்து கொண்டேன்.

* * *—‘எம்பெருமானே வேலெறங்றை எதிர்பாராத உபாய பூதன்’ என்று நன்குணர்ந்து அவ்வணர்ச்சியின்படியே நடந்து கொள்ளுமாவர்களே ஸம்ஸாரபந்தத்தை அறுத்துக்கொண்டு வைகுந்த நீள்வாசலி துள்ளே புகப்பெறுவர்; மற்றையோர்களுக்கு வைகுந்த வாசற்கதவு திறவாதே மூடிக்கொள்ளு மென்கிறுர்.

திறம்பிற்று—எதிர்காலப்பொருளில் இறந்தகாலமாகச் சொன் னது காலவழுவமைதி. (அஅ)

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனைமுன் காய்ந்து *

அதவிப்போர் யானை யோசித்து *—பதவியாய்ப்

பாணியால் நீரேற்றுப் பண்டோருகால் மாவலியை *

மாணியாய்க் கோண்டிலையே மண்.

(அக)

முன்	முற்காலத்தில்	பண்டு	முன்னென்றால் { முன்னென்றால்
கதம் சிறந்த	கோபம் மிகுந்த	ஒருகால்	காலத்தில்
கஞ்சனை	கம்ஸனை	பதவியாய்	{ நீர்மையை யுடைய ஞூப்க்கொண்டு
கதவி காய்ந்து	கோவித்து முடித்து	மாணி ஆய்	பிரமசாரியாகி
போர் யானை	{ பேர் செய்வதாக எதிர்த்துவந்த குவலயாபீட மென்னும் யானையை	மாவலியை	{ மஹாபலியி னிடத்திலே
ஒசித்து	கொம்பு முறித்து	பாணியால்	ஷகயினுலே
அதவி	கொன்று,	நீர் ஏற்று மண் கொண்	{ தானம் வாங்கி பூமியைப் பெற்று டிலையே { யல்லையோ ?

* * *—எம்பெருமானே ! நீ ஆச்சிரிதர்களுக்குக் காரியஞ் செய்வதென்று மனம்வைத்துவிட்டால் அருமையான காரியங்களையும் எளிதாகச்செய்து முடிப்பவனன்றே என்னவேண்டி, அடியவர்க்காகச்செய்த சில காரியங்களை எடுத்துரைக்கின்றுரிதில்.

1. “சாதுசனத்தை நலியுங்கஞ்சன்” என்கிறபடியே பாக வதர்களுக்கெல்லாம் கொடுமையியற்று மவனையிருந்த கம்ஸனைக் கீறிமுடித்தாய் ; பாகவதர்களுக்கு உயிரான உன்னைக் கொல்லு மாறு அக்கஞ்சனல் எவ்விறுத்தப்பட்டிருந்த மதயானையை முடித்தாய் ; இந்திரனுக்காக மாவலிபக்கல் மூவுடமண் நீரேற்றுப்பெற்று மூவுலகங்களையும் அடிப்படுத்தி வாழ்வித்தாய். ஆக இப்படிப் பட்ட காரியங்கள் செய்தவனல்லையோ நீ.

அதவுதல்—ஹதம்பண்ணுதல். “அதவிப் போர்யானையொகி த்து” என்பதே வியாக்கியானத்துக்கிணங்கிய ஆன்றேர் பாடம் ; “உதவிப் போர்யானை” என்றும் சிலர் ஒதுவர்களாம் ; இப்பாடம் மோனையின்பத்துக்குச் சேர்ந்திருக்கு மென்னலாமாயினும் முன்

ஞேர் விரும்பியபாடமன்று கம்ஸனுக்கு உதவியாயிருந்தயானையே ஒசித்து என்று பொருள்கூறலாம்.

பதவியாய்—‘வாய்வீ’ என்னும் வடசொல்லாகக்கொண்டு ‘வழி யாகவே’ என்று பொருள் கொள்வதும் தகும். பாணி—வட சொல் (அக)

மண்ணூலக மாளேனே வானவர்க்கும் வானவனும் *
விண்ணூலகம் தன்னகத்து மேவேனே *—நண்ணித்
திருமாலைச் செங்க ஜெடியானை * எங்கள்
பேருமானைக் கைதொழுத் பின். (கு)

திரு மாலை	{ பிராட்டியினிடத் தில் வியாமோஹு முடையவனும்	மண் உலகம் { இவ்விழுதியை ஆளேனே { நானிட்டவழக்காக நிர்வாஹிக்க மாட்டேனே ?
செம் கண்		
நெடியானை	{ செந்தாமரை போன்ற திருக் கண்களை முடையவனும் ஸர்வேச்வரனுமானை	வானவர்க்கும் { தேவாதிதேவனும்க வானவன் { தேவாதிதேவனும்க ஆய் } கொண்டு
எங்கள் பெருமானை	{ எம்பெருமானை	விண் உலகம் { நித்யவிழுதியிலே தன் அகத்து { நித்யாநந்த மேவேனே { நித்யாநந்த மநுபவிக்க மாட்டேனே ?
நண்ணி	கிட்டி	
கை தொழுத்	{ அஞ்ஜலி பண்ணி இன் { ஆச்சரியித்த பின்பு	

* * *—‘ஆழ்வீர் ! நாம் முன்புசெய்த காரியங்களை எடுத்துரைக்கிறீர் ; அஃது இருக்கட்டும் ; இப்போது நாம் உமகுசுசெய்யவேண்டிய காரியம் ஏதேனுமுண்டாகில் சொல்லிக்காணிர் ’ என்று ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் அருளிச்செய்ய, பிரானே ! உன்னை ஆச்சரியித்தபோதே எல்லாப் புருஷார்த்தங்களும் பெற்றேனுமென்கான் ; மண்ணூலகத்தோடு விண்ணூலகத் தோடு வாசியற உபயவிழுதியும் நானிட்டவழக்காம்படி ஆள்வதற்கு உரியேனும்பின்பு இனி எனக்குச் செய்யவேண்டுவ தொன்றுள்ளோ? என்றாயிற்று. (கு)

பின்னு வருநரகம் சேராமல் பேதுறவீர் *

முன்னுல் வணங்க முயல்மினே *—பன்னூல்

அளந்தானைக் கார்க்கடல்குழ் ஞாலத்தை * எல்லாம்

அளந்தா னவன் சேவடி.

(கக)

பின்னுல்	சீரம்விழுந்தபின்பு		
அரு நரகம்	{ கடினமான நரகத்தை	கார் கடல் குழ்	{ கரிய கடல் குழப் பட்ட பூழியை
சேராமல்	{ அடையாமலிருக்கும் படிக்கு	ஞாலத்தை எல்லாம்	யெல்லாம் அளந்து
பேதுறவீர்	{ மனங்கலங்கி யிருக்கும் மனிசர்களே !,	அளந்தான வன்	கொண்டவனு மான எம் பெருமானுடைய
பல் நூல்	{ பலவகைப்பட்ட சாஸ்தரங்களினால்	சே அடி	{ செவ்விய திருவடிகளை
அளந்தானை	{ நிச்சயிக்கப்படு வலனும்	முன்னுல் வணங்க முயல்மின்	இப்போதே வணங்குமாறு முயற்சிசெய்யுங்கள்.

* * *—இப்பாட்டுத்தொடங்கி மேல் நான்கு பாட்டுக்களாலே பரோபதேசம் பண்ணுகிறூர். உலகத்தவர்களே ! நீங்கள் செய்யும் காரியங்களைப்பார்த்தால் நரகமார்க்கத்திற்கே செல்லப்பார்க்கிறீர்க வென்று நினைக்கும்படியா யிரானின்றது. ‘நரகவேதனை நமக்குக் கிடைத்தால் என்செய்வோம்’ என்று கலங்கி நிற்கிறீர்களாகில் அதைத் தப்புவதற்கு இப்போதே உபாயம் சொல்லுகிறேன் கேளுங்கள்; உலகள்த பெருமானுடைய சேவடியை வணங்குவ தற்கு முயற்சி செய்திர்களாகில் பின்னுல் அருநரகம் சேராமல் பிழூக்கலாம் என்கிறூர்.

‘சேவடியை வணங்குமினே’ என்னுமல் ‘வணங்கமுயல்மினே’ என்றமையால் — எம்பெருமான் திருவடிகளை வணங்கவேணு மென்னும் முயற்சியுண்டான மாத்திரம் நரகம் தவிரும் என்பது விளங்கும். (கக)

அடியால்முன் கஞ்சனைச் சேற்று - * அமரரேத்தும்

படியான் கோடிமேல் புள்கோண்டான் *—நேடியான்றன்

நாமமே யேத்துமின்க ணேத்தினால் தாம்வேண்டும் *

காமமே காட்டும் கடிது.

(கக)

முன்	முன்னே	நாமமே	{ திருநாமங்களையே கொண்டு
அடியால்	திருவடியினால்		
கஞ்சனை	கம்ஸைனை	ஏத்துமின்கள்	{ ஸ்தோத்ரம் பண்ணுங்கள்;
செற்று	{ உதைத்துக் கொன்றதனாலே	ஏத்தினால்	{ அப்படி ஸ்தோத்ரம் பண்ணினால்
அமரர் ஏத்தும் படியான்	{ தேவர்கள் துதிக்கும் படியாக வள்ளவனும்	தாம்	{ தாங்கள் வேண்டும்
கொடி மேல் புன்	{ த்வஜத்திலே கருட பகியையுடைய	காமம்	{ அபேக்ஷிக்கும் புருஷார்த்தத்தை
கொண்டான்	வனுமானை	கடிது	விரைவாக
நடியான் தன்	{ ஸர்வேச்வரனுடைய	காட்டும்	{ (அத்திருநாமம்) பெறுவிக்கும்.

* * *—எம்பெருமானது திருவடிகளை வணங்க முயன்றால் நரகயாதனை தவிருமென்றார் கீழ்ப்பாட்டில். அவனுடைய திருநாமங்களைக் கீர்த்தனம்பண்ணினால் நிங்கள் விரும்புகின்ற புருஷார்த்தங்களெல்லாம் கைபுகுமென்கிறுரிதில்.

உயர்ந்த சிங்காசனத்தின்மீது வீற்றிருந்த கம்ஸைத் தலை மயிர் பற்றியிழுத்துக் கிரீடம் சிதறக் கீழேகள் வித திருவடியால் உதைத்து முடித்ததனால் இந்த வீரச்செபவிலீ ஈடுபட்டுத் தேவர் கள் துதிக்கனின்ற கருடத்வஜனுடைய திருநாமங்களையே சொல் லுங்கள்; சொன்னால், சொன்னவாய் மூலிவதற்குள்ளே தாம்தாம் விரும்பும் புருஷார்த்தங்களை அத்திருநாமமே பெறுவிக்கு மென்று ராயிற்று.

...

...

....

(கூ)

கடிது கோடூரகம் பிற்காலும் செய்கை *

கோடிதேன் றதுகூடா முன்னம் *—வடிசங்கம்

கோண்டானைக் கூந்தல்வாய் கீண்டானை * கோங்கைநஞ்

கண்டானை யேத்துமினே வுற்று.

(கநு)

கொடு நரகம்	{ க்ரூராமன் நரகமானது	பிற்காலும்	அதற்குமேலும்
கடிது	{ கண்கொண்டு காணை வொண்ணுதெடி கோரமாயிருக்கும்;	செய்கை	{ (அங்கு யமபடர்கள் செய்யும் யாதனைச்) செயல்கள்

கொடிது	{ பொறுக்க முடியாதனவா யிருக்கும்,	கூந்தல் வாய் கீண்டானை	{ கேசியின்வாயைக் கீண்டொழில் தவனும்
என்று	{ என்று தெரிந்து கொண்டு	கொங்கை	{ (பேய்ச்சியின்) முலையில்
அது கூடா முன்னம்	{ அந்த நரகவேதனை நேராதபடி	நஞ்சு உண்டானை	{ தடவியிருந்த விஷத்தை உண்டவனுமான எம்பெருமானை
வடி சங்கம் கொண்டானை	{ கூர்மையான தவனியையுடைய சங்கைத் திருக்க கையிலே உடையவனும்	உற்று	பொருந்தி
		எத்துமின்	{ ஸ்தோத்திரம் பண்ணுங்கள்.

* * *—உலகத்தவர்களே!, ‘நரகம்’ என்கிற சொல் காதில் பட்டமாத்திரத்திலே ஒவ்வொருவருடைய உடலும் நடுங்கும்; அதற்குமேல், அந்த நரகத்தில் யமபடர்கள் செய்கிற நலிவுகளைக் கேட்டாலோ இடிவிழுந்தாற்போலாகும். இப்படி கோரமான நரக வேதனைக்கட்டு இடமுண்டாவதற்கு முன்னே, விரோதி விரஸங் சீலனுண எம்பெருமானுடைய தோத்திரத்திலே மூன்ற்கோள் என்கிறுர்.

உற்று வணங்கித் தொழுமின் * உலகேழும்
 முற்றும் விழுங்கும் முகில்வண்ணன் *—பற்றிப்
 போருந்தாதான் மார்விடந்து பூம்பாட கத்துள்
 இருந்தானை * ஏத்துமென் நெஞ்சு.

(கூ)

உலகு ஏழும்	{ உலகங்களை மெல்லாம் (பிரளயங்கொள்	இடந்து	கிழித்தவனும்
முற்றும்		விழுங்கும்	அழகிய திருப் பாடகமென்னுங்
விழுங்கும்	{ எாதபடி) அழுது செய்தவனும்	கி பாடகத்துள்	திருப்பதியில் வீற்றிருப்ப .
முகில்	{ மேகம்போன்ற வடிவைட்டைய		வனுமான எம்பெருமானை
வண்ணன்	வனும்	இருந்தானை	என் நெஞ்சு
பொருந்தா தான்	{ (ப்ரஹ்லாதனுக்கு) சத்ருவான இரணியலுடைய	என் நெஞ்சு	என் மனமானது
மார்பு	மார்வை	ஏத்தும்	துதிக்கும் ;
பற்றி	பிடித்து		(நீங்களும் இப்படியே)
		உற்று	{ பொருந்தி வணங்கி தொழுமின்
			ஆச்சரியியுங்கோள்.

* * *—பண்டொருகால் உலகமெல்லாம் பிரளயப்பெருங்கட விடே அழிந்து போவதாயிருக்கையில் அவற்றையெல்லாம் திரு வயிற்றிலே யெடுத்துவைத்தடக்கிக் காத்தருளின சிரமம் தீரவும், ப்ரஹ்லாதாழ்வானைப் பாதுகாத்தருளவேண்டி இரணியன் மார் பிடந்த சிரமம் தீரவும் கச்சிக்கரில் திருப்பாடகமென்னுங் திருப்பதி யில் இனிதாக எழுந்தருளியிருக்கு மெம்பெருமானை என் நெஞ்சு ஏத்துகின்றது; நீங்களும் அவணையே வணங்கி வாழுங்கள் என்று உலகத்தவர்க்கு உபதேசித்தாராயிற்று.

பாடகம்=பெரியகாஞ்சிபுரத்திலுள்ள பாண்டவதூதர் ஸங்கிதி. ‘பாடு அகம்’ என்று பிரிக்க. பெருமைதோற்ற எழுந்தருளி யிருக்கும் தலம் என்கை. கண்ணன் பாண்டவதூதனுய்த் துரியோ தனனிடஞ் சென்றபொழுது தூர்யோதனன் ரஹஸ்யமாகத் தனது ஸபாமண்டபத்தில் மிகப்பெரிய நிலவறையொன்றைத் தோண்டு வித்து அதில் அனேகமல்லர்களை ஆயுதபாணிகளாய் உள்ளே யிருக்கவைத்து அப்படுகுழியைப் பிறர் அறியவொண்ணுதபடி மூங்கிற்பிளப்புக்களால் மேலேழுதி அதன்மேற் சிறந்த ரத்நாஸா

மொன்றை அமைத்து அவ்வாஸனத்தில் கண்ணனை வீற்றிருக்கச் சொல்ல, அங்கனமே பூங்கருஷ்ணன் அதன்மேல் ஏறினமாத்திரத் திலே மூங்கிற் பிளப்புக்கள் முறிபட்டு ஆசனம் உள்ளிரங்கிப் பில வறையிற் செல்லுமளவில், அப்பெருமான் மிகப்பெரிதாக விச்வ ரூபமெடுத்துப் பல கைகளையும் கால்களையுங்கொண்டு எதிர்க்கவே, அப்பிலவறையிலிருந்த மல்லர்கள் அழிந்தனர். அப்போது கொண்ட விச்வரூபத்திருக்கொலத்திற்கு ஸ்மாரகமாகப் பெரியதிரு மேனியோடே ஸேவவஸாதிக்குமிடம் பாடகம். பாடு—பெருமை.
 (“அரவுநீள் கொடி யோனவையுளாசனத்தை அஞ்சிடாதேயிட அதற்குப், பெரியமாமேனி அண்டழுடிருவப் பெருக்கிசை யடங் கிட நிமிர்ந்தோன்” என்ற பெரிய திருமொழிப்பாசரத்தில் அது ஸங்கிகப்பட்ட திருமேனிவளர்த்தியோடே ஸேவவஸாதிக்கு மாறு காணக.)

... (க்கூ)

என்னேஞ்சு மேயானென் சென்னியான் * தானவனை
 வன்னேஞ்சும் கீண்ட மணிவண்ணன் *—முன்னம்சே
 யூழியா னாழி பேயர்த்தான் * உலகேத்தும்
 ஆழியா னத்தியு ரான்.

(கடு)

தானவனை	{ (இரண்ணுகிற) அசரனுடைய	உலகத்தவரால் அதிக்கப்பட்டவ
வல் நெஞ்சம்	வலிய மார்வை	நாக்கொண்டு திருப்பாற் கடலில் பன்னி கொண்டிருப்ப வனும்
கீண்ட	{ கிழித் தொழித்தவனும்	உலகு எத்தும் ஆழியான்
மணி	{ நீலமணிபோன்ற நிறத்தை	ஹஸ்திகிரயில் எழுந்தருளி யிருப்பவனுமானே
வன்னன்	யுடையவனும்	அத்தியூரான்
முன்னம்	{ நெடுங்காலமாக	என் நெஞ்சம்
சேய்	வள்ளவனும்	மேயான
ஊழியான		என் நெஞ்சிலே பொருங்கியிரா நின்றுன் :
ஊழி	{ காலம் முதலிய ஸகல வஸ்துக்	என் சென்னி
பெயர்த்தான்	களையு முண்டாக் கிணவனும்	என்னுடைய தலை யான் யிலே உள்ளான்.

* * *—பெருமாள்கோயில் ஸ்ரீஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதமான பேரருளாளைனை மங்களாசாஸநம்பண்ணும் பாசரங்கள்—இப்பாட்டும் மேற்பாட்டும்.

‘எங்குமுளன் கண்ணன்’ என்று சொன்ன ப்ரஹ்மாதாழ் வானைப் பலபடிகளாலும் நலிட்த இரண்ணியாசரனுடைய முரட்டுடலைப்பிள்ளைதாழித்தவனும், இவ்விதமாக பக்தபரிபாலனம் செய்யப்பெற்றதனாலே திருமேனி புகர்பெற்றவனும், அநாதிகால மாகவே பிறப்பிறப்பு மூப்புகள் ஒன்றுமின்றி யிருப்பவனும், ஸகல பதார்த்தங்களையும் இவ்வுலகில் தோன்றுவித்தவனும், உலகத்தவரால் துதிக்கப்பட்டவனுப்பத் திருப்பாற்கடவில் துயில் கொண்டிருப்பவனுமான எம்பெருமான் அத்தியூர் என்னப்படுகிற ஸ்ரீஹஸ்திகிரி கேக்கத்தரத்தில் எழுந்தருளியிரானின்றுன்; அவன் இன்று எனது நெஞ்சினுள்ளும் தலையின்மீதும் வந்து சேர்ந்து மகிழ்ச்சிக்கின்றுன் காண்மின் என்கிறுர்.

திருவாய்மொழியில் “இவையு மஹையு முஹையும்” என்ற திருவாய்மொழியில் ஆழ்வார் தம்முடைய ஒவ்வொரு அவயவத்திலும் எம்பெருமான் வந்து சேர்ந்ததாக அநுஸந்தித்ததுபோலவே இப்பாட்டிலும் அநுஸந்தேயம்; நெஞ்சு, தலை என்ற இரண்டிடங்களைமாத்திரம் சொன்னது மற்ற ஒக்கலை, கண், மார்பு, தோள் முதலிய அவயவங்கட்கும் உபலக்ஷணமென்க.

ஸ்ரீஹஸ்திகிரியின் கீழே நரவிம்ஹூ மூர்த்தியாக ஸேவை ஸாதிக்கும் பெருமானைத் தானவனை வன்னெஞ்சங்கீண்ட மணி வண்ணன் என்றதனால் மங்களாசாஸநம் செய்கிறென்னலாம்.

முன்னம் சேயூழியான்—‘சேய்’ என்றது வெகுதூரம் என்ற படி ஊழியாவது காலம். முன்னமேபீழித்து வெகுதூரமான காலத்திலே உள்ளான் எனவே, அநாதிவித்தன் என்றதாம்.

ஊழி பேயர்த்தான்—இங்கும் ஊழியென்று காலத்தைச் சொல்லுகிறது. பரமபதமாகிய சித்யவிழுதியில் காலமென்பது கிடையாது; அஃது உள்ளது இவ்விழுதியில் மாத்திரமே. ஆகவே, இங்குக் காலத்தைச் சொன்னது மற்றும் இவ்விழுதியிலுள்ள வஸ்துகளையெல்லாம் சொன்னபடி. பெயர்த்தல்—உண்டாக்குதல்.

“உலகேத்து மாழியான்” என்பதற்கு—உலகம் புகழும் திருவாழியாழ்வானையுடையவன் என்றும் பொருள்கொள்ளலாம்.

அத்தியூரான்—ஹஸ்கி என்னும் வட சொல் அத்தியெனத் திரியும். ஹஸ்கிக்ஷத்ர மென்றபடி. “இந்தாரெ ஹாவி—தலைவிழுவாவாவிழுவாவநாதநி! ததொஹாவிலிரிசிந்தாசு வாதிராவீந்தஹா விரோ.” என்று ஹஸ்திகிரி மாஹாத்மியத்தில் முதலத்யாயத்திற் சொல்லப்பட்டுள்ளமை காண்க. பண்டு இந்த க்ஷத்ரத்தில் திக்கஜங்கள் வந்து எம்பெருமானை ஆராதித் தமையால் அது பற்றி ஹஸ்திகிரி யென்று திருநாமமாயிற்றும் மற்றும் சில வகையாகவும் நிர்வாவிப்பதுண்டு. ... (கஞ்ச)

அத்தியூரான் புள்ளோயூர்வான் * அணி மணியின்

துத்திசேர் நாகத்தின்மேல் துயில்வான் *—முத்தீ

மறையாவான் மாகடல் நஞ்சன்டான் றனக்கும் *

இறையாவா னெங்கள் பிரான். (கஞ்ச)

புள்ளை	பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு நடத்து மவனும்	மறை ஆவான்	வேதங்களால் பிரதிபாதிக்கப் படுகிறவனும்
ஊர்வான்			
அணி மணி யின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வர்ன்	அழிய மாணிக்கங்களோடு கூடினவனும் படப்பொறிகளோ யுடையனை ஆதிசேஷன் மேல் பள்ளி கொள்பவனும்	மா கடல் நஞ்ச உண்டான் தனக்கும் இறை ஆவான்	பெரியகடலில் நின்று உண்டான விவித்தை உட்கொண்டவ னன ருத்ரனுக் கும் ஸ்வாமியா யிருப்பவனு மான
முத்தீ ஆவான்	முன்று அக்கி களாலே ஆராதிக்கப் படுகிறவனும்	எங்கள் பிரான்	எம்பெருமான் ஶ்ரீஹஸ்திகிரியிலே எழுந்தருளி யிருக்கிறான்.

* * *—தென்னத்தியூரான் பேரருளாளப் பெருமாளை மங்களாசாஸநம் செய்தருள் மிப்பாசரத்தில் ‘புள்ளோயூர்வான்’ என்று ஆழ்வார் திருவாய்மலர்ந்தருளவேதான் இப்பெருமாலுடைய கருடோத்ஸவம் இமவந்தந் தொடங்கி இருங்கடலளவும்

இரவித்தமாகப் பெருமேன்மை வாய்ந்ததாயிற்றென்று பெரியோர் பணிப்பர்.

நாகத்தின்மேல் துயில்வான்—திருப்பாற்கடவில் திருவனங்தாழ்வான் மீது பள்ளிகொள்ளும் பெருமானே ஸ்திரியிலும் ஜேவவஸாதித்தருள்வதாக அனுஸந்திக்கிறார். இந்த விசேஷணம் கூரத்தாழ்வான் திருவள்ளத்திலே புதுந்திருந்து, வரதராஜஸ் தவத்தில் “நீலமேக ஸிபம்” என்னும் ச்லோகத்தில் ‘அந்தசயம் த்வாம்’ என்றருளிச்செய்வதற்குக் காரணமாயிற்றென்க. “வணி வதிசயநியாழ்த்திதலூபுதாத வராதி வசதத ஒன்றோந வஸங் வஸநியெயாஃ” என்ற வேதாந்த தேசிக திவ்யஸமக்தியும் ஸ்மரிக்கத்தகுமிங்கு.

துத்தீ—படங்களிலுள்ள பொறி: இலக்கண்யால் படத்தை யும் சொல்லுமென்ப. “முத்தீ மறையாவான்” “முத்தீ மறையா வான்” என்பன பாடபேதங்கள். முந்தின பாடத்தில், முத்தீ யாவான், மறையாவான் என்று அந்வயித்து, த்ரேதாக்னிகளில் ஹோமம் செய்யும் முகத்தாலே ஆராதிக்கப்படுவனும் வேதங்க ளால் பிரதிபாதிக்கப்படுவனுமான பெருமான் என்க. அன்றியே, த்ரேதாக்னிகளைச் சொல்லுகிற வேதங்களாலே பிரதிபாதிக்கப்படு மவன் என்றுமாம் இனி, “முத்தீமறையாவான்” என்ற பாடத்தில், மோக்ஷத்தைப் பிரதிபாதிக்கின்ற வேதங்களாலே சொல்லப்படு மவன் என்கை. (கங்க)

எங்கள் பெருமா னிமையோர் தலைமகன் *

சேங்க ணேமோல் திருமார்பா *—போங்கு

படமுக்கி ணயிரவாய்ப் பாம்பணைமேல் சேர்ந்தாய் *

குடமுக்கில் கோயிலாக் கோண்டு. (கங்க)

செம் கண் நெடு மால்	{ சிவந்த திருக்கண்களை யுடைய ஸர்வேச்வரனே !	இமையோர் { நித்யஸா- மிரி களுக்குத் தலை மகன் நீ } தலைவனான நீ
திரு மார்பா	{ பிராட்டியைத் திருமார்பி லுடையவனே !	எங்கள் { எங்களுக்கு பெருமான் { ரக்ஷகளுய்க் கொண்டு குடமுக்கு } கும்பகோண இல் } கேந்தரத்தை

கோயில் ஆ	கோயிலாகத் திருவள்ளம்பற்றி	பாம்பு	ஆதிசேஷனாகிற
கொண்டு		அஜை மேல்	படிக்கையின்மீது
பொங்கு படம்	விகவித்தபடங்களை முக்கிண் முக்கையு முடையவனும்	சேர்ந்தாய்	பள்ளி கொண்டருளி
			முய்.
ஆயிரம் வாய்	ஆயிரம்வாயை புடையவனுமான		

* * *—எம்பெருமானே ! என்போன்ற அடியார்களை விடுதயீ
கரிப்பதற்காகவன்றே திருக்குட்டந்தையிலே வந்து சாய்ந்தருளா
வின்றுப் பண்கிறார்.

‘கும்பகோணம்’ என்ற வடசொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் குடமுக்கு என்பதாம். (கும்பம்—குடம்; கோணம்—மூக்கு) இல்—க்ரஹம். (கூன)

கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான்வளர்ந்தது *

உண்ட துலகேழி முள்ளோடுங்க *—கோண்டு

குடமாடிக் கோவலஞ்சீ * என்னெஞ்சம்

இடமாகக் கொண்ட விறை.

(କ୍ଷେତ୍ର)

கோவலன்	ஆய்	{ இடையனும்வங்கு பிறந்து	கொண்டு	வளர்க்க	{ சிலர் கையிலெலுத்துச் சீராட்டி வளர்க்க வேண்டும்படி யான
குடம்					
கொண்டு	ஆடி	{ குடங்களை யையிலே கொண்டு கூத்தாடி (அதனு லுண்டான ஆயாஸம் தீர)	குழலி ஆய்	சிறுகுழந்தையாய்	{ தான் வளர்ந்த அப்படிப்பட்ட வளர்ந்தது
என் செஞ்சம்					
மேவி	இறை	{ என்னுடைய ஏற்குதயத்திலே பொருந்தி	உலகு ஏழும்	ஸப்தலோகங்களும்	{ தன்னுள்ளே ஒடுங்கும்படி
கொண்ட					
இடம் ஆக	இறை	{ (எனது செஞ்சையே) நித்யவாஸஸ்தாந மாகக் கொண்ட ஸ்வாமி	உள்ளது!	உட்கொண்டது (என்ன ஆச்சரியம் !.)	{ தன்னுள்ளே ஒடுங்கும்படி

* * *—தம்மை விவசயீகரித்த எம்பெருமானுடைய சில திவ்ய சேஷ்டிதங்களை அதுபகிக்கிறார். இடையனும் வந்து பிறந்தருளி அந்த ஜாதியின் மெய்ப்பாட்டுக்காகக் குடக்குத்தாடி, அதனுலைண்டான சிரமந்தீர என்னென்சிலேவந்து இளைப்பாறு மெம்பெருமான், முன்தீன செய்தவொரு அற்புதச்செயலை என்னவென்று சொல்லுவேன்; அது யாதெனில், மிகச்சிறிய குழந்தையாக இருக்கும் பருவத்தில் ஏழூலகங்களும் தனது சிறிய திருவயிற்றி ஊன்னே ஒடுங்கும்படி செய்த விசித்திரம். இவன் வளர்ந்ததோ கொண்டுவளர்க்கக் குழவியாய்; உண்டதோ உலகேழுமூள் வளாடுங்க; இது என்னமாயம்!.

ஸ்வாதீநமாக ஒருக்கரியமும் செய்யமுடியாத மிகச்சிறிய குழந்தைப்பெருவம் என்று காட்டுதற்காகக் கோண்டு வளர்க்கக் குழவியாய் என்றது.

குடமாடி=தலையிலே அடுக்குக்குடமிருக்க, இருதோள்களி லும் அங்கனே அடுக்குக்குடமிருக்க, இவை சிறிதும் சலியாதபடி இரண்டுக்களாலும் குடங்களை மாறிமாறியெறிந்து ஆடுவதோரு கூத்து குடக்குத்தெனப்படும்.

‘கோபாலன்’ என்பது கோவலனுயிற்று. ... (கஅ)

இறை யெம்பெருமா னருளேன்று * இமையோர் முறைநின்று மோய்மலர்கள் தூவ *—அறைகழல சேவடியான் சேங்க ணேடியான் * குறஞ்ருவாய் மாவடிவிள் மண்கோண்டான் மால்.

(ககு)

இமையோர்	{ (பிரமன்முதலான) தேவர்கள்	மொய் மலர்கள் } அழகிய புஷ்பங்களை
எம் பெருமான்		
இறை	கொஞ்சம்	அறைகழல ஒலிக்கின்ற வீரக் கழலையுடைய
அருள் என்று	{ கிருபைபண்ண வேணும், என்று சொல்லி	சே அடியான் { திருவடிகளை யுடையவனும்
முறை நின்று	{ அடிமைக்கு ஏற்ப நின்று	செம் கண் { செந்தாமரைக் கண்ணனும்

நெடியான்	{	எல்லாரிலும்	குறள் உரு ஆய்	{	(மாவலிபக்கல்)
		மேம்பட்டவனு			வாமங்ருபியாய்
		மான			வந்து தோன்றி
மால்	{	திருமால்	மா வடிவின் மண்	{	பெரியவடிவினுலே
					ழுமியை அளந்து
					கொண்டான் { கொண்டான.

* * *—எம்பெருமான் செய்தாரின் அவதாரங்கள் பலபல கிடந்தாலும் தரிசிக்ரமாவதாரத்திலும் க்ருஷ்ணவதாரத்திலுமே இவ்வாழ்வார் திருவுள்ளாம் மிக ஈடுபட்டிருக்குமென்பது சாத்துப் பாசுரமாகிய இப்பாட்டி ஒம் மேற்பாட்டிலும் விளங்கும்.

உலகங்களை வியாபிக்கும்போது ஒங்கிவளர்ந்த திருவடியைக் கண்டு, அதற்குமுன் அஹங்காரிகளாயிருந்த தேவர்களொல்லாரும் ‘ஸ்வாமிந்! எமக்குச் சிறிது அருள் புரியவேணும்’ என்று இரந்து புஷ்பங்களை ஸமர்ப்பித்து வழிபாடுகள் செய்தமை முன்னழகவளின் கருத்து.

இப்படி தேவர்களொல்லாரும் ஆச்சரியிக்கும்படியாக எம்பெருமான் உலகளாந்தான் என்று சொல்லிவிட்டதானது—அத்திருவடி களே நமக்கும் ஆச்சரியனீயம் என்றபடி. (கக்க)

மாலே நெடியோனே கண்ணனே * விண்ணவர்க்கு
மேலா வியன்துழாய்க் கண்ணியனே *—மேலால்
விளவின்காய் கண்றினால் வீழ்த்தவனே * என்றன்
அளவன்றுல் யானுடைய வன்பு.

(கூ)

மாலே	{	(அடியாரிடத்தில்)	மேலால்	{	முன்னாலு
		வியாமோஹ முள்ளவனே!			காலத்தில்
நெடியோனே	{	ஸர்வஸ்மாத்பரனே!	விளவின் காய்	{	விளங்காயை
		கண்ணனே பூர்க்ருஷ்ணனே!			கண்றினால்
விண்ணவர்	{	நித்யஸ்மரிகஞ்சுக் க்கு மேலா	வீழ்த்தவனே	{	ஒரு கண்றைக் கொண்டு
		தலைவனே!			உதிர்த்துத்தள்ளின வனே!,
வியன்துழாய்	{	அழிகய திருத்துழாய்			
		மாலையை அணிந் தள்ளவனே!			

யான் உடைய	(உன்னிடத்தில்)	அண்பு	அன்பானது
	அடியேன்	என்தன்	என்னளவில்
	வைத்திருக்கிற	அளவு அன்று	அடங்கி நிற்பதன்று.

* * *—அமுதம்போன்ற பல விளிகளாலே எம்பெருமானை யழைத்து “என்றனளவன்றுல் யானுடையவன்பு” என்று சொல்லித் தலைக்கட்டுகிற இவ்வாழ்வாருடைய கருக்கு யாதெனில் ; பிரானே ! பிரேயா ஜாநாந்தரங்களை விரும்புகின்ற தேவர்களுக்கு நீ படாதனபட்டு உடம்புநோவக் காரியங்கள் செய்தாய் ; எனக்காக அப்படி ஒருகாரியமும் செய்யவேண்டா ; என்னால் தாங்கமுடியாதபடி வளர்ந்து செல்லுகிற எனது காதலை அடக்கித் தந்தாயாகில் இதுவே எனக்குப் பாரோபகாரம் செய்ததாகும் என்கை. இதனால், பகவத்விஷயத்தில் தமக்கு அளவுகடந்த அன்பு விளைந்திருக்கும்படியைச் சொல்லி, இப்பிரபந்தம் கற்பார்க்கும் இப்படிப் பட்ட அன்பு விளையும் என்று ஸுலசிப்பிக்கிறபடி.

இப்பாசுரந்தனையே திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகத்தில் “சித்தமும் செவ்வைசில்லாது என்செய்கேன் தீவினையேன், பத்திமைக்கு அன்புடையேனுவதே பணியாய் எந்தாய் !” என்று விரித்துவரத்தனர் போலும்.

இஷ்டங்களைக் கொடுப்பதற்கும் அநிஷ்டங்களைத் தவிர்ப்ப தற்கும் கடவுனை எம்பெருமானே அன்புக்கு உரியவன் என்று சொல்லிப் பிரபந்தத்தைத் தலைக்கட்டினாராயிற்று. ... *

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

எம்பெருமானூர் திருவடிகளே சரணம்.

ஓயர் திருவடிகளே சரணம்.

பெருமாள்கோயில் பிரதிவாதிபயங்கரம்

அண்ணங்கராசாரியர் இயற்றிய

திவ்யப்ரபந்த திவ்யார்த்த தீபிகையில்

இரண்டாந்திருவந்தாதி உரை

மற்றிற்று.

இரண்டாந்திருவந்தாதி—அடிவரவு.

1. அன்பு ஞானத்தால் பரிசு கூடியே, அடிமூன்றி லறிந்தைந்து கழலெடுத் துகந்து, அன்றது பேர்த்தனை கடைநின்றமார்.
2. கடைநின் றவரிவர் தொடரெடு பண்டி, திரிந்தது தனக்கடி மற்றூர் கொண்டது, வழக்கண்றுகண்டாய் பழிபாலம் தாழுளரே
3. தாழுள ரயியது தாழ்ந்தவன் கண்டாய், சென்றது வந்தித்துப் பதியமை மனதுவேம், மகனுக நீயன்றுலகு பிரானென்று.
4. பிரானென்று மகிழ்ந்தது துணிந்தது வகையால், இனிதென்பர் சிறியார் இருந்தன் எமக்கென்று, ஒத்தின் சுமுக்காகப் பொருளாலமரு.
5. பொருளால் நினைப்பன் தோளிரண் சிறந்தார்க்கு, உளதென்று பயின்றது மாலையரி உணர்ந்தாய், மலையேழு மழைப்பன்திருமாலை மதிக்கண்டாய்.
6. மதி நிறங்கரியன் நெறியார் வெற்பென்றிரும், என்று மறந்தறி காணக்கழி திருமங்கை, நாம்பெற் றருள்புரி ஒருரு நின்றதோர்.
7. நின்றதோர் பேரென் ரேறேறழும் கதையும், பணிந்தே விதுகண்டாய் கண்டேன் வலிமிக்க, கோவாகித் தமருள்ளந்தஞ்சை யிடங்கை.
8. இடங்கை போதறிந் தாய்ந்துரை யானைதவம், பெருகுமத வரைச்சங் துறுங்கண்டாய் தவம்பெற்றுன், பின்னின்று நேர்ந்தேன் பகற்கண்டேன்.
9. பகல் வடிக்கோலக் குறையாக வரங்கருதி, அமுதன்றும் நவின்றுரை இன்றுவறி திறம்பிற்று, கதவிக்கத மண்ணுலகம் பின்னைலருநரகம்.
10. பின்னு லடியால்முன் கடிதுற்றுவணக்கி, என்னெஞ்ச மத்தியூ ரெங்கள்பெருமான், கொண்டுவளர்க்க இறை மாலன்டீப.

